

புலவர்

கா.கோவீந்தன் M.A.

365

குறிப்பிடகாமல்
கூடாதே

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

இலக்கியப் புதையல்—2

குறுந்தொகைக் கோவை

புலவர் கா. கோவிந்தன், எம். ஏ.
திருவத்திபுரம்.

நாதன் பதிப்பகம்

சென்னை-35.

முதற் பதிப்பு : செப்டம்பர் '59
புதிய பதிப்பு : ஜூன் வரி '75
முழுஉரிமையும் பதிப்பகத்தாருக்கே

விலை ரூபாய் 6 - 50

அச்சிட்டோர் !
மலரிவிழி அச்சகம், சென்னை-14.

பதிப்புரை

நிலவுகினி கண் கல்தோனிறி மண்டோனிறுக் காலத்து முத்த குடியினராந் தமிழர்தம் தொன்மையினையும், பண்டையத் தமிழ் மக்களின் பண்பு, மறம், அறிவு, ஆண்மை, காதல்வாழ்வு, மனையறம், போரறம், ஆட்சிநெறி, கலைவாழ்வு, சான்றுண்மை, இலக்கிய மேம்பாடு முதலாம் நாகரிகச் சிறப்புக் களையும், வரலாற்றுச் சான்றுகளையும் இக்காலை நமக்குணர்த்தி நிற்பன மறைவுற்றனபோக எஞ்சி நமக்குக் கிடைத்துள்ள தமிழ்க் கருவுலமாம் கடைச் சங்கரால நூல்களேயாம்.

ஆயினும், இச்சங்க நூல்களை எல்லோரும் எளி தில் கற்றுணர்தலுடன், அவற்றுள் புதைந்து கிடக்கும் ஆழ்ந்த உண்மைகளையும் பொருள் நயங்களையும் காண்டல் அருமையேயாம். எனவே, இந்நூல் களுக்கு முன்னால் பழையவுரைகாரர்களால் எழுதப்பெற்றுள்ள பதவுரை பொழிப்புரை விளக்க வுரை முதலாம் உரைகளுடன் இக்காலத்திற்கேற்ற முறையிலும் தக்க ஆசிரியர்கள் வாயிலாக ஆராய்ச்சியுரைகளை வெளியிடுவது, அவற்றைப் படித்துப் பயன்டைய விழையும் எல்லா வகையான மக்களுக்கும் உறுதுணையாகும் என்னும் கருத்துடன் இலக்கியப் புதையல் வரிசையினைக் கொணர முற் பட்டோம்.

அவ்விழைய நூல்களுள், ஆணிரேர்களால் தொகுக்கப் பெற்று, எட்டுத்தொகை என வழங்கும் தொகை நூல்களைக் குறிக்கும் “நற்றிணை நல்ல

குறுந்தொகை ஐங்குறுநாறு ஒத்த பதிற்றுப்பத்து, ஒங்கு பரிபாடல் கற்றறிந்தோர் ஏத்தும் கவிதையாடு அகம்புறம் என்றித்திறத்த எட்டுத்தொகை” என்னும் வெண்பாவில் முதலில் வைத்துக் கூறப்பட்ட நற்றினைக்கு எங்கள் பதிப்பாக புலவர் கா. கோவிந் தன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் முன்னரே வெளிவந்தனது. ஆதனைத் தொடர்ந்து இப்போது ‘நல்ல குறுந்தொகை’ என்று கிறப்பித் துக் கூறப்பட்ட குறுந்தொகைப் பாடல்களைக் கோவையாக, அவர்களால் திறம்படத்தொகுத்து வெளியிடுகின்றோம். இந்நாலினையும் இன்னும் இலக்கியப் புதையல் வரிசையில் வெளிவரவிருக்கும் நால்களையும், தமிழ்ப் பெருமக்கள் வரவேற்று எங்கள் பணிக்கு ஊக்கம் தருமாறு வேண்டுகின்றோம்.

லெ. இராமநாதன்
பதிப்பகத்தொர்.

முன் ஞாரை

தமிழ்மொழி இனிமை வாய்ந்தது. நயம்பட உரைக்கும் நாநலம் வாய்க்கப் பெற்றவர் தமிழர்; மக்கள் இனசொல் கேட்க மகிழ்வரேயல்லது வணசொல் கேட்க மகிழார் என்ற மகிகளின் மனவுணர்வின் உண்மையை உணர்ந்தவர் தமிழர். ஆகவே, அவர்கள் என்றும், எங்கும், கேட்டாரைப் பிணவிக் கும் வகையில் சொல்லாட்டத் தம்மை விரும்பும்வகையில் கேளாரையும் வயப்படுத்தி வெற்றி கண்டு வாழ்ந்தனர்; இனியசொற்கள் இருப்பவும், இன்னுத சொற்களை வழங்குதல், இனியக்களின் இருக்கவும், இன்னுத காய்களைத்தேடித் தின்பதற்கு நிகராம் என நினைந்து, இனியசொற்களையே தேர்ந்தெடுத்து வழங்கினார்கள். நிற்க.

இனிக்கப் பேசி இறவாப் பெருநிலை வாழவேண்டும் என்ற விரும்பிய தமிழர்க்கு, அவர் வழங்கும் மொழியும் பெருந்துணை புரிந்தது. இனியவே வழங்கிய அவர்களின் மொழியும், முழுக்க முழுக்க இனிக்கும் ஒலிசளினாலேலையே உறவாகித்திகழ்ந்தது. ஏ, ஞ, ஞ, ம், ஷ, போலும் மெல்லொலிக் கலப்பால், தமிழ்மொழி உருவாகத் துணைபுரியும் சொற்களைத் தும், இன்னெனவியடையவாகவே ஒலித்தன. அதனால், தமிழ் மொழி இனிமை வாய்ந்து திகழ்ந்தது. இனிமையால் இயன்ற இளமகளிர் என்ற பொருள்படவந்த “தமிழ் தழீ இயசாயலவர்” என்ற தொடரில், தமிழ் எனும் சொல்லே இனிமை எனும் பொருள் உடையதாகும் எனக்கூறித் தமிழ் மொழிக்குப் பெருந்தொண்டு புரிந்து சென்றார். சிந்தாமணி எனும் பெருங்காப்பியப் பேராசிரியர் திருத்தகை தேவர். “ஒன்தமிழ்” “தேமதுரத் தமிழோசை” “தமிழ் எனும் இனிய திஞ்சொலி” என்றெல்லாம் பெயர் சூட்டிப், புலவர்கள், தமிழின் இனிமைப் பண்பைப் பாராட்டிப் பரவியுள்ளனர்.

இனியசொற்களைத் தேர்ந்து, இனிமையாக வழங்க விரும்பிய தமிழர், நாம் கூற விரும்பிய ஒவ்வொரு கருத்தும்

இனிமையுடையதாதல் வேண்டும்; இனிக்கும் வகையில் உரைக்கப்பெறதலும் வேண்டும் என்றும் விரும்பினார்கள்; அவ்வாறே உரைத்தும் வந்தார்கள். வானத்தில் விளங்கும் வெண்ணிலாத் தோற்றத்தை, ‘நீலவான் ஆடைக்குள் உடலைப் போர்த்து, நினாவென்று காட்டுகின்றுப் பூளி முகத்தை’ என்று கூறும் சொல்லோவியத்தில் எத்துணை இனி மைப் பண்டு திகழ்கிறது காண்மின்.

செந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் இச்சிறப்புடைய வாகும். செந்தமிழ் இலக்கியங்களின் சிறப்பு, அவ்விலக்கியச் செல்வங்களைத் தம் அழியாப் பெரு நிதியாகப் படைத்த தமிழ்மக்கள் பெற்றிருஞ்க பெருஞ்சிறப்பின் விளைவாகும். கரும்பு களார்நிலத்தில் விளையாது; இனிய கருத்தும், இனிக்கும் சொற்களும், தீவியாழுகிகம் உடையார்பால் தோன்றுவது இயலாது; உள்ளத்தின் ஒளியே உரையில் புலப்படும்; ஆகவே, தூய உள்ளம் உடையாரிடத்துமட்டுமே தூயசொற் கள் தோன்றும்; அவர் செயலே தூய்மையில் தோய்ந்து திகழும். ஆகவே, இனியவே உரைக்கும் நாநலம் உடையார், இயல்பாலும் இனியரே ஆவர். தமிழ், இனிமைப் பண்பில் தலைசிறந்து விளங்குகிறது என்றால், அம்மொழிக்கு உரியோராகிய தமிழர் தலைசிறந்த நாகரிகம் வாய்க்கப் பெற்றவராதல் வேண்டும். இது உண்மையென்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும் படப்பிடிப்பைக் காணும் வாய்ப்பினைப் பெற்றுர், அனைவரும் உணரிவர்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, நம் பழம் பெரும் முதாதையரின் பண்பாட்டுப் பெருமையினை, இற்றைத் தமிழரும், பிறரும் அறிதல் வேண்டும் என்ற அவாயின் விளைவால் எழும் நூல்களுள் இஃது இரண்டாவதாகும். பழைய தமிழ் இலக்கியங்கள், அகப் பொருள் உணர்த்துவன் புறப்பொருள் உணர்த்துவன் என இருபெரும் பிரிவாகப் பிரிக்கப்படும்; ஒருவனும், ஒருத்தியும் கலந்து வாழும் அனிடுவரழக்கையில் அவர் மனத்திடை நிழலாடும் உயிரோட்டங்

களே உள்ளவாறே புறத்தாரும் உணரும் வகையில் உள்ளித்துவன் அகப்பாடல்கள்; அம்மக்களின் அசவாழ்விருக்குத் துணையாய் அமைந்து, அதை வளப்படுத்த உதவும் பொருளீட்டும் வகை, போராற்றும்வகை, அரசியல் அறம் ஆகியவற்றை உணர்த்துவன் புறப்பாடல்கள். இவ்வாறு, அகப்பொருளும், புறப்பொருளும் உடையவாக, எத்தனையோ ஆயிரம் பாக்களை பாடி அளித்தார்கள். அக்காலப் புலவர் பெருமக்கள். ஆனால், அப் பாடல்களை அழியாமல் காக்க வல்ல வாய்ப்பு, இன்று உள்ளதுபோல் அன்று இல்லாமையால், எத்தனையோ ஆயிரம் பாக்கள் மறைந்து அழிந்து விட்டன; இவ் வழிவழிகளை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வரும்போது, நம் முன்னோர் சாட்டி வைத்த, அப் பெருநிதியை இறவாமல் காக்க வேண்டும் எனும் கடமை யுணர்வு வரப்பெற்ற ஒரு சில பெரியார்கள், முனைந்து, முயன்று, அவ்வகையில் ஓரளவு வெற்றி கண்டனர்.

தம் சாலத்தில் கிடைத்த பாக்களையியல்லாம் இன்று திரட்டி, ஒருவகையில் கூடிங்குபடுத்தி, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீற்க்கண்களுக்கு என்ற வரிசையில் தொகுத்து வைத்தார்கள்; அவ்வரிசையில், எட்டுத் தொகை எனும் தொகுப்பில் இடம்பெறுவது, குறுந்தொகை. எட்டுத் தொகை நூல்களுள், “நல்ல குறந்தொகை” எனும் சிறப் போடு இரண்டாவதாக இடம்பெறும் குறுந்தொகை, அளவு கால் சிறியதே எனினும், அழகால், ஏனைய இலக்கியங்களைக் காட்டிலும் குறைந்தது அன்று; அவற்றினும் ஓரளவு உயர்ந்தது என்றே கூறல் வேண்டும். ‘கள்ளனை நம்பினுலும் நம்பலாம், குள்ளனை நம்பக்கூடாது’ என்பர்; உருவு கண்ட எள்ளாமை வேண்டும்; உருள் பெரும் தேர்க்கு அச்சான்னி அன்றார் உடைத்து’, கிறறுளியால் கல்லும் தகரும்’

அரசு நிலையாலும், பொருள் நிலையாலும், பண்ணுதான் பெற்றிருந்த சீரும் சிறப்பும் இழந்து இழிக்கின் யுற்றிருக்கும் இக்காலத்திலும், தமிழரும், தமிழகமும் உலக மன்றத்தில்

டியரிவரச மதிக்கப் பெறுவதற்கு தமிழ் மொழி பெற்றிருக்கும் தாழாத் தனிச் சிறப்பு வாய்ந்த பழம் பெரும் இலக்கியத் தொண்டிகளே காரணமாகும். ஆனால், அப் பேரிலக்கியப் பெரு நிதியைப் படைத் தளித்துச் சென்ற அப்புலவர்களைத் தமிழ்நாடு மறந்துவிட்டது. அப்புலவர்களின் வரலாற்றை அறியவும் தவறிவிட்டது. ஆனால் அப்புலவர்களின் வரலாற்றை அறிய மறந்த நன்றி கெட்ட தமிழர்களிடையே, சில நன்றி மறவாத் தமிழர்களும் வாய்ந்துள்ளார்கள். அவர்கள், புலவர் பெரு மக்களின் வரலாற்றினைத் தம்மால் இயலும் வகையால் எல்லாம் தேடிக் காணத் தலைப்பட்டார்கள். புலவர்களின் உண்மை வரலாற்றை உள்ளவாகே உணர முடியாது போயினும், உறையூர் மருத்துவன் தாமோ தரன் என ஊரும், தொழிலும் அரிய பெயரும் அறிந்து, அறிவித்தனர் சிலர்க்கு; மதுரைக் கணக்காயஞரை மகஞரை நகீ கிரஞர் என பிறந்த ஊரும், பேணிய தொழிலும், பெற்ற தந்தையும், பெயரும் அறிந்து, அறிவித்தனர் சிலர்க்கு. வெண்ணிக்குயத்தி என, ஊரும், தொழிலும் மட்டுமே உணர நின்றுளர அறிமுக மாக்கினர்கள். பிறந்த ஊரி ஒன்றே உணர நின்ற பெரியார்களைக் கல்லாடஞர் என்பன போலும் பெயர் குட்டி அறிமுகம் ஆக்கினர்கள். கூறிய இவைதானும் அறிய மாட்டாது மறைந்து மாண்புற்ற புலவர்களும் இருந்தார்கள்; அவர்களையும், ஒருவாறு அறிமுகம் ஆக்கி வைத்தல்வேண்டும் என்று விரும்பிய அந்நன்றி மறவாத் தமிழர்கள், அப் புலவர்கள் பாடிய பாக்களைப் படித்து அப்பாக்களிடையே அவர்கள் ஆண்டிருக்கும் அரிய உவமைகள், அரிய நயம் செறிந்த சொற்றெழுடர்களைக் கண்டு, கவுதது, அவற்றுல் இப்புலவர்களுக்குப் பெயர் குட்டி அமைதி கண்டார்கள்.

அவ்வாறு, ஆழகிய உவமையாலும், அரிய சொற்றெழுடராலும் பெயர் பெற்ற புலவர்கள் இருபத்துமூவர்; (உவமையாற் பெயர் பெற்றூர் பதினால்வர்; உரை நடையால் பெயர் பெறப்போ ஒன்பத்தென்றா). இவர்களுள், உவமையாற்

பெயர் பெற்றேர் பண்ணிருவர் பெயர்களையும், உரைநடையால் பெயர் பெற்றேர் அறுவர் பெயர்களையும் அறியத்துணை புரிந்தது குறுந்தொகை. குறுற் தொகைக்கு இப் பெருமை ஒன்றே போதும்!

பொருள்ட்டும் பணிமேற்கொண்டு கடல் கடற்த நாடு சென்ற கணவன் வாராக் கவலையால், தன் இயற்றக நலம் எல்லாம் இழந்து நிற்கும் ஒரு பெண்ணின் நிலைக்கு, மக்கள் வழங்கா இடம் பார்த்தே வாழும் இயல்புடைய அணில்கள் மகிழ்ந்தாடும் முனிறில்களைக் கொண்ட வாழ்வோர் போகிய பாழுரை உவமை காட்டி, அணிலாடு முன்றிலார் எனும் அழகிய பெயர் பூண்ட புலவரை அறிவிப்பது குறுந்தொகை ஒன்றே.

வினை முடித்து மீஞ்சும் கணவன், 'சேணைநும் தொலைவில் உள்ள சிற்றுரில், தன் வரவு நோக்கிக் காத்து நிற்கும் காதவியை அப்போதே அடையத் துடிக்கும் தன் நெஞ்சின் நிலை, வாராத மழை வந்து சென்றதாக, அவ்வீரம் புலர் வதற்கு முன்பே, தன் பெரு நிலம் அனைத்தையும் தன் ஒரே ஏரால் உழுதுவிடத் துடிக்கும் உழவன் உள்ளதிலைக்கு ஒப் பாகும் என்று கருதினான்' எனப் பாடி, ஒரேர் உழவர் எனும் உயர் பெயர் பூண்ட ஒருவரை நமக்கு அறிவிப்பதும் குறுந்தொகையே.

இவைபோலும் பொருளி செறிந்த உவமைகளை ஆண்டு, அணிலாடு முன்றிலார் (செய்யுள் 41), ஒரேர் உழவர் (செ. 131), கயமனூர் (செ. 9), கல்பொரு சிறு நுரையார் (செய்யுள் 290), கவை மகனூர் (செ. 824), காலெறிகடிகையார் (செ. 267), குப்பைக்கோழியார் (செ. 305), கூவன் மைந்தனூர் (செ. 224), செம்புலப் பெயல் நீரார் (செ. 40). மீண்றிதூண்டுலார் (செ. 54), விட்டகுதிரையார் (செ. 76), வில்லகவிரவினுர் (செ. 370), எனும் அரிய பெயர் பெற்ற புலவர்களை, அழியாப் பெரு நிலையில் இருத்த பெருந் துணை புரிகிறது குறுந்தொகை,

ஏற்று உண்பது இழிவே யாயினும் ஏற்கும் தொழிலுடையார் இயல்பால், அதுவும் உயர்ந்ததாகிவிடும் என்பதைக் காட்டுகிறது குறந் தொகை; ஏற்பது என்றால், எங்கும் சென்று ஏற்பது, எவரிடத்தும் சென்று ஏற்பது, எதையும் ஏற்பது என்று என்னுமலி, உயர்ந்த ஒழுக்கம் உடையாரிடத்து மட்டுமே ஏற்பது, நெய் கலந்து ஆக்கிய செந்தெநல் சோற்றையே ஏற்பது எனும் உறுதியுடையார் அக்கால ஏற்பவர். அவர் இயல்பறிந் திருந்தமையால், அவர் வயிரூர் உண்பதற்கு வேண்டும் உணவு அணைத்தும், அவர் பல மனை ஏற்ற இறங்க வேண்டாவாறு ஒரே ஸீட்டாரே அளிக்கும் உயர்ந்த உள்ளம் உடையவர் அக்கால இடுவோர் என்ற உண்மைகளை ஒரிற்பிச்சை என்ற உயர்ந்த தொடரால் உணர்த்திய விழுச் சிறப்பால், ஒரிற்பிச்சையார் (செ. 277) என்ற ஒண் பெயர் பெற்றார் ஒருவர். அவரையும் அது போலும் சொற்றிருடர்களையே ஆண்டு, கங்கல்வெள் ணத்தார் (செ. 387), குறியிராயார் (394), கோவேங்கைப் பெருங்கதழ்வர் (செ. 131), நெடுவெண்ணிலவினூர் (செ. 47), பத்திவைகளார் (செ. 323) எண்பனபோலும் அழகிய பெயர் களைப் பூண்ட புலவர்களை நாம் அறியத் துணை புரிவதும் குறுந்தொகையே. நிற்க.

ஒருவனும், ஒருத்தியும் கண்டு, காதலி கொண்டு, மணந்து, மனையற வாழ்வு நடாத்தும் மாண்புகளை விளக்கும் அகப் பாடவிகளைப் பாடிய பழந் தமிழ்ப் புலவர் கள், அவ்வாழ்க்கை முறையினை காதலன்று, காதவியும் காண்பது முதலாக, அவர்தம் மனையற வாழ்வின் முடிவு நிலை காறும் உள்ள நிகழ்ச்சிகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பாடி ஞால்வர்; அவ்வாழ்க்கை நெறியில் தாம் விரும்பும் ஒவ்வொரு நிகழ்ச்சியையே தம் பாடல் பொறுளாகக் கொண்டு தனிப் பாடவிகளாகவே பாடிச் சென்றனர்; ஒருவர், அவ்விருவரும் முதல் முதலாகக் கண்ட நிலையைப் பாடற் பொறுளாக்குவார்; மற்றிருவர், திருமண நிகழ்ச்சியைப் பாடி மகிழ்வார்.

ஆனால், அவருக்குப் பின்வந்த புலவர்கள், அவ்வாறு தனித்தனியே பாடி மகிழ்வதை விடுத்து, அந்நிகழ்ச்சி+ளைக் கோர்வையாகப் பாடிச் கோவையார் என்ற புதிய இலக்

கியம் எழுவழி வகுத்தார்கள். இவ்விரு முறையிலும், எது சிறந்தது என்பது பற்றி, இக்காலப் பேராசிரியர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவதை யானும் அறிவேண்.

தனித் தனியே பாடி மகிழ்ந்த காலம் முற்பட்டது; கோவை எழுந்த காலம் பிற்பட்டது; தனி நிலையில் வைத்துப் பாடுவதிலும், கோவையாக வைத்துப் பாடுவதில் ஓரின்பம் இருந்ததினாலேயே பிற்காலப் புலவர்கள், கோவை பாடும் வழக்கத்தை மேற் கொண்டிருத்தல் வேண்டும் என்பதே என்கருத்து. கோவை முற்பட்டதாகி, தனிநிலைப் பாடல் பிற்பட்டதாயின், முனினதிலும், பின்னதிலேயே பேரின்பம் கண்டார்கள் புலவர்கள் என்று கொள்ளலாம்; ஆங்காம் இல்லை! மேலும் அந்நிகழ்ச்சிகளை நிரவிபடப் பாடிச் காட்டுவதில், கதைப் போக்கு அமையக் காண்கிறோம்; கதையில் ஆர்வம் காட்டுவது, மக்கள் மனத்தின் இயல்பாகும். ஆகவே, கோவை பாடும் முறை பெரிதும் விரும்பதி தக்கதாம்; இந்த உணர்வுடையேன் ஆதவின், வாழ்க்கையின் பலவேறு பட்ட நிலைகளைத் தொடர்பற்ற வகையில் தனித் தனியான நிலையில், புவர் பாடிச் சென்ற பாக்களின் தொகுப்பாகிய குறுந்தொகையிலும் ஒரு கோவை காண விரும்பினேன்; அதனால் முனினும் பின்னுமாகச் சிதறுண்டு கிடந்த பாக்களை, இயன்ற வகையில், நிகழ்ச்சியால் ஒருமைப்பாடு தொன்றும் வகையில் வரிசை செய்து, குறுந்தொகைக் கோவை எனும் பெயர் சூட்டியுள்ளேன்; பெரு மக்கள் ஏற்றுப் போற்றுவார்களாக.

கா. கோவிந்தன்

இலக்கியப் புதையல்

சூறுந்தொகைக் கோவை

1. களவும் காதலும்

இருவனும், ஒருத்தியும், அவர் மக்களும் ஓன்று கூடி வாழும் வாழ்வே ஒரு குடியாம். அதிதகைய குடி பல, சேரின் ஓர் ஊராம். ஊர்கள் பலவற்றைத் தனினக்குத்துக் கொண்டதே ஒரு நாடாம்; ஆகவே ஒரு நாட்டின் வாழ்வு, அந்நாட்டு மக்களின் வாழ்விற்கேற்ப அமையும். மக்கள் வாழ்வு, வளம் செறிந்து அமைதி பெற்ற நல்வாழ்வாயின், அந்நாட்டு நிலை யும் நன்றாகும். மக்கள் வறுமையால் வாடி, அதன் காரணமாய் வழுக்கி வீழ்ந்த வாழ்வினராயின், அந்நாடும் வாழ்விழந்து போகும்; “ஆரசனும் இலவாழ்வார் இலவழி, இல்” என நான்மணிக்கழகக் கூறுவதும் காணக.

பழந்தமிழ் நாடு, பண்டு, பாரெலாம் பொற்றும் பெரு வாழ்வு பெற்றுத் திகழ்ந்தது என்றால், அதற்குக் காரணம், அந்நாட்டில், அன்று குடிவாழ்ந்த ஒவ்வொருவரும் தத்தம் கடன்றிந்து வாழ்ந்தமையேயாகும்; மக்களைப் பெற்று, அவர் உடலிற்கு உரம் ஊட்டி ஒழிபுதல் தன் கடனும் என உணர்ந்திருந்தாள் தாய். அம்மக்களுக்கு அறிவும் ஒழுக்க

மும் ஊட்டி, உயர்தோராக்குதல் தனிகடன் என்பதை உணர்ந்திருந்தான் தந்தை. அம்மக்கள் அறநெறி நிற்கும் ஆளுரோய் வளர்தறிகுத் தனி நல்லாட்சியே காரணமாம் என அறிந்திருந்தான் அரசன்; தாயும் தந்தையும், தம் நாட்டு அரசனும் தத்தம் கடமையில் தவரூது நின்று வளர்க்க வளர்ந்த தாங்கள், அவர் கனவு நினைவாகுமாறு; போரில் புறங்கொடாது, வேழங்களை வெட்டி வீழ்த்தி வெற்றி பெறுதல் முதலாம் தொன்றுகளில் தவரூமை தம் கடஞ்சும் என அறிந்திருந்தனர் அம்மக்கள்; அம்மக்கள், நாடுகாவல் முதலாம் அவர் கடமைகளைக் குறைவற முடித்து வெற்றி பெறுதற்கு வேண்டும் வேற்படை முதலாம் வகை வகையான படைக்கலங்களைப் படைத்தளித்துத் துணை புரிதல் தம் கடமையாம் என அறிந்திருந்தனர், கொல்லன் போலும் அந்நாட்டுத் தொழில்புரி மக்கள் !

“என்று புறந்தருதல் என்தலைக்கடனே;
 சான்றேன் ஆக்குதல் தங்தைக்குக் கடனே;
 வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
 நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
 ஒளிறுவாள் அரும்சமம் முருக்கிக்
 களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே,”^a

இவ்வாறு, ஒவ்வொருவரும் தம் தம் கடமை யுணர்ந்து வாழ்ந்தமையால், அவர்களிடையே பகை தோன்றவில்லை, ஒற்றுமை வளர்ந்தது. அனைவரும் அன்பால் கட்டுண்டு கிடற்றனர். ஒன்றுகூடி வர்மீந்தமை

A புறநரனாறு : 312. பொன் முடியார்.

சன்று-பெற்று; புறந்தருதல்-வளர்த்துவிடுதல்; வடித்து-பண்ணி; நன்னடை-நல்லொழுக்கம்; ஒளிறு-ஒளிவீசும்; அரும்சமம்-கொடிய போரி; முருக்கி-ஆழித்து; ஏறிந்து-கொண்டு; பெயர்தல்-வென்று மீண்தல்.

யால் அவர் குடிநிலை உயர்ந்தது. குடிநிலை உயரவே கோண்டினையும் உயர்ந்தது. தமிழ்நாடு, உலக நாடுகள் அனைத்திலும் உயர்ந்து விளங்கிறது. இவ்வாறு தம் நாட்டை உலக மன்றத்தின் உயர்ந்த அரியணையில் இருக்கச் செய்தவர் கணவனும் மனைவியுமாய்க் கூடிக் குடியோமபி வாழ்ந்தோரே யாதவின், அறிவும், ஒழுகிகழும், காதலும், கடமையும் குன்று அவர் வாழ்க்கை வணப்பினை அறிந்து பயனிகொள் வோமாக.

தளரினும் மேல்வியள், தழுவதற்கு இனியள்

இளைஞன் ஒருவன் ஒரு பெண்ணைக்கண்டு காதல் கொண்டான். அவள் ஓர் அழகி; ஒரு பெண்ணிற்கு உடலுறுப்புக் கள் அனைத்தும் ஒருங்கே அழகுடையவாய் அமைதல் வேண்டும்; அவற்றுள் ஒன்று அழகாய் அமைய ஏனைய அழகிழந்து போக வாழ்வாள் ஒருத்தியைக்காட்டிலும், கண்ணும் கையும் பல்லும் முதலாம் உறுப்புக்கள் ஒவ்வொன்றும், ஒன்றைப் போலவே அழகுடையவாக வாழ்வாள் ஒருத்தியே, உலக மக்கள் அனைவரராலும், அழகி என ஒரு முகமாகப் பாராட்டுப்பெறுவள். அதிதகைய பேரழகி அப்பெண்.

காந்தள், மலைநாட்டு மலராதவின், மலைநாட்டு மகளிர் காந்தள் மலரைப் பெரிதும் விரும்புவதில்லை. அவர்க்குக் காட்டில் மலரும் முல்லை இடத்தும், வயல்களில் மலரும் குவளையிடத்தும் பேராசை பிறக்கும். அதைப் போலவே, கரட்டு நாட்டில் வாழும் மகளிர், தம் நாட்டு மூல்லை மலரி னும், காந்தள் மலரையும், குவளை மலரையும் மிகுதியாக விரும்புவதும், மருதநிலத்து மகளிர், தம் நாட்டுக் குவளை மலரினும், காந்தளையும், முல்லையையும் விரும்புவதும் இயல் பாம். மகளிர் மன இயல்பு இது. அதனால், அம்மலரிகளைத் தனித்தனியே தொடுப்பின், ஒருவர் விரும்பும் மாலையை ஒருவர் விரும்பார்; அப்பூவரும் ஒருமனப்பட்டு, ஒரு மாலை யிடத்தே விருப்பம் கொள்வதேவன்டுமரயின், அம்மாலை, அம்

முவகை மலரும் விரவித் தொடுக்கப்பெற்ற மாலையாதல் வேண்டும். மேலும்! செந்திறக் காந்தள், வெண்ணிற மூல்லை, கருநிறக் குவளை இம்மலர்களைத் தனித்தனியே தொடுத்துக் காணும் அழகினும், அவை மூன்றையும் ஒன்றையுடுத்து ஒன்று இருக்குமாறு விரவித்தொடுத்த மாலை, கண்ணப் பறிக்கும் பேரழகும். நிறங்கலந்து தோன்றும் அக்காட்சியழகோடு, நல்ல பல நறுமணங்களும் ஒன்று கலந்துவிடின், அம்மலர் மாலையின் மாண்பினை, மனத்தால் நினைந்து நினைந்து மகிழ்வதில்லது, வாயால் வரைந்து கூறுதல் இயலாது. மேலும், அப்பன்னிற மலர்களைத் தொடுக்கும் தொழில்வளை ஒருவள், தன் கைவண்ணமெல்லாம் கரட்டித் தொடுப்பின், அம்மாலையின் அழகும் மாண்பும், மேலும் பண்மடங்கு அதிகமாம்; அழகிய அம்மலர் மாலை போன்றவள் அவள்.

அவள் கை, காந்தள்; அவள் பறிகள், மூலை முகை; அவள் கண், குவளை; இவ்வாறு அவள் நல்ல அழகியாத லோடு, நல்ல பல இயல்பும் உடையவள்; அந்நல்லோள் மேனி, நனிமிக மென்மை வாய்ந்தது. நிறத்திலும் மென்மையிலும், மரவின் இளந்தளிரை வென்றது அவள் மேனி; காதல் கொண்டு அணைவார் உள்ளத்தை இன்பக் கடலுள் ஆழ்த்தும் அத்துணை அருமை வாய்ந்தது அம்மேனி. அவள் இத்தகைய பேரழகுடையவளாகவே, ஆவளைக் கண்ட இளைஞர் உள்ளம், அவளமுகிற்கு அடிபணிந்து விட்டது; உணர்விழந்த நினையில், அவள் உருவு நல்லையே பண்ணிப் பண்ணிப் பாராட்டத் தொடங்கி விட்டான் இளைஞர்.

“ கோடல் எதிர்முகைப், பசவீ மூல்லை,
நாறுஇதழ்க் குவளையாடு இடைப்பட விரைவி,
ஜது தொட்டமாண்ட கோதை போல

நறிய நல்லோன் மேனி,
முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே.”^a

அழகி, ஆனால் அடைதற்கு அரியாள் :

அவள் நல்ல அழகி; நற்பண்பும் உடையாளி எனஅறிந்து அவள்பால் காதல் கொண்ட இளைஞர், அவள் கிணடத்தற்கு அரியன் எண்பதை அறிந்தில்ளை; அவளை அண்ணமயில் சென்று காண்பதோ, அவள் அன்பைப் பெறுவதோ அவ்வளவு எளிதில் இயலாது; அவள் அவ்வூர்த் தலைவன் மகள்; மகப் பேறின்றி வருந்திய அவள், அரிய தவம் பல ஆற்றிப்பெற்ற ஒரே மகள்; ஆதனால் ஆவளைக் கண்ணிமைபோல் காத்து வந்தான்; மேலும் அவள் வீடு, அரிய காவல் உடையது; அக் காவலைக் கடந்து சென்று, அவளைக் காண்பது எளிதில் இயலாது; காவலைக் கடந்து உட்புகினும், அவளோடு பேசிப் பழகுதல் இயலாது; அவளைப் பெற்றதாயும், பேணி வளர்த்த செவிலியும் அவளை இமைப்பொழுதும் பிரியாது, அவளுடன் யே இருப்பர்; வீட்டைவிட்டு வெளிவரும் அவளை, அவள் விளையாட்டுத் தோழியர் குழந்து கிடப்பராதலின், அவளைத் தனித்துக் காண்பது அந்திலையிலும் இயலாது. இத்தனைக்கும் மேலாக, அவள் வனப்பும், அவள் பெற்றேர் வாழும் மிக மிக உயர்ந்தனவாமாதலின், அவளை, அவள் பெற்றேர் தம்மையொத்த வளமார்க்குடியில் வந்தோனுக்கே மணம் செய்து தர இசைவர்.

இதையெல்லாம் உணராது, இளைஞன் உள்ளம், அவள் பால் சென்றுவிட்டது; அவள் அன்பைப் பெற்று, இன்புற்று வாழுத்துடித் தது; அத்துடிப்பின் மிகுதியால், அவள் நனிமிக

^a குறுந்தொகை 1 62. சிறைக்குடியாந்தையார்.

கோடல்-காந்தள்; எதிர்; தோன்றிய; வீ-மலர்; முகை-அரும்பு; நாறு-மணம் வீசும்; விரை இ-கலறிது; ஐது-அழகாக; தொட்டமாண்ட - மாட்சிமைப்படத் தொடுக்கப்பெற்ற; கோதை-மாலை; முறி-மாந்தளிர்; வாய்வது-நிறமும் மென்மையும் வாய்ந்தது; முயங்கற்கு-தழுவதற்கு.

வருந்தினான்; தொடக்கத்தில், அவள் அழகில் மயங்கி அறி விழந்து போனமையால், அவள் தனுதியை அறியாதே காதல் கொண்ட அவள் நாட்கள் செல்லச் செல்ல, அவள் அரியள் என்பதை அறிந்து வருந்தினான்.

தமிழ் நாட்டின் கிழக்குக் கடற்கரையில் வாழ்ந்திருந்து ஒரு கிழ நாரை; ஆண்டின் முதிர்வால் அதன் சிறகுகள் உதிர்ந்து போயின; பறக்கும் ஆற்றலை இழந்துவிட்டது; தன் கண்ணதிரில் கிடக்கும் மீண்டும் பற்றித் தின்னவுமாட்டாது வருந்திக் கிடற்றது. ஆனால் அதன் ஆசையோ பெரிது; அயிரை மீண்டுணவில், அதற்கு அளவிருந்த ஆசை; ஆயிரை மீண்டுடைத்தற்கு அரியது; எளிதில் கைப்பற்றக் கூடிய தன்று; உற்று நோக்கி, ஓடிவிடரவாறு விரைந்து குதித்தவல்ல பறவை இல்லதாலும் பற்றுதற்கு அரியது அயிரை; அத்தகைய அயிரை மீண்னபால் ஆசை கொண்டுவிட்டது அக்கிழ நாரை; அதிலும் தான் வாழும் கீழ்க்கடல் நீரில் கிடைக்கும் அயிரைபால் ஆசை கொள்ளாது, தமிழ் நாட்டின் மேற்குக் கடற்கரையில், வரணியம் கருதி வரும் வங்கங்கள், இரவு பகல் எப்பொழுதும் இடைவிடாது வழங்கும் தொண்டி நகர்த் துறைமுக நீரில் வாழும் அயிரைபால் ஆசை கொண்டது; அவ்வயிரை மீண்டுடைத்தற்கு அரியது என்பதை எண்ணிப் பாராது, எண்ணிப் பார்த்து அவ்வாசையைக் கைவிடக் கருதாது, அம்மீண் நினைந்து நினைந்து வருந்தி வரடிக் கிடற்றது; அவ்வாறு வருந்திக் கிடப்பதலிலது, அந்தோ! அந்தாரையால் வேறு என்ன செய்ய இயலும்!

அந்தாரையின் நிலைபோன்றதே தனினினையும் என்பதற்கு வருந்தினான் இனினாருள்; “அவளோ செல்வதிதிற சிறந்தவள்; ஊர்த்தலைவன் மகள்; என்னால் எளிதில் அடைய மாட்டாப் பெருநிலையில் வாழ்பவள்; அவளோ அடையத் துணை புரியவல்ல நண்பரிகளும் எனக்கிள்ளை; இந்நிலையில் அவள் அழகி; மீண்டும்பொது வாய்த்தற்கேற்ற மாண்புடை

யாள் என்பதைமட்டும் கொண்டு, என்னிலே மறந்து அவள் பாலி காதல் கொள்வதோ, அவள் காதலைப் பெறமாட்டா மையால் கண்ணீர் சொரிந்து கலங்குவதோ அறிவுடைமை யாகரது; இதையெல்லாம் அறியாது வருந்துகிறது என்கிட நெஞ்சம்; ஏ நெஞ்சே! என்னே நின் மடமை! அவள் அரியள் என்பதை அறியாது, ‘அவள் நல்லள்; அவள் நல்லள்’ எனக் கூறி வருந்துவது ஏனோ?’ எனக் கூறி வருந்தினால் இனாருனி.

“ குணகடல் திரையது பறைதுபு நாரை,
திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆரிரைக்கு அஞ்வந்தாங்குச்
சேயன், அரியோன் படர்தி,
நோயை நெஞ்சே! நோய்ப் பாலோயே;”^a

அப்பட்டோ! இன்பத்தின் இயல்புணர்ந்தவன் இனாருனி. மெய்வாய் கண் மூக்கு கரது என்ற ஜம்பொறிகளுள் எது இன்பத்தை விரும்பினும், அது பொருளின் துணையின்றி இயலாது. பணம் இல்லாதவன் பினம் என்பர் உலகோர். எவ்வின்பத்தையும் பின்தித்தால் நுகர முடியாது. அதைப் போல இன்பத்தை நுகர்வது பணம் இல்லாதவனும் இயலாது. இன்பருந்தாலும் பொருளின் துணையின்றி இயலாது என்பதை, ‘பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்’, ‘வறிய வன் இளமைபோல் வாடி’, ‘பொருள் இவான் இளமைபோல்

^a குறுந்தொகை 1 128. பரனர்.

குணகடல்-கிழக்குக் கடல்; திரையது-ஆணீவீகம் காரக் கண் வாழ்வது; பறை தடு-பறக்கும் சிறஞ் சிழந்தது; பொறையன்-சேரனுக்குரிய; ஆரிரை-ஆரிய உணவு; அணவந்தாங்கு-ஆசையால் தலைதூக்கிக் கிடந்ததுபோல்; படர்தி-பெற நினைந்தாய்; நோய்ப் பாலோய்-துணிபம் தரும் தவினை உடையாய்,

புல் என்றுள்' என்ற தொடர்களால் புலவரிகள் தெளிவாக உணர்த்தியுள்ளார்கள். அதையெல்லாம் அறிந்திருந்தும், இன்ப நுகர்விற்குரிய வாய்ப்பு எதுவும் இல்லாத ஓர் ஏழை, பேரின்பப் பெருவாழ்வைப் பெற விழைதல் கூடுமோ? அவ் வினைப் வாழ்வை எண்ணி எண்ணிப் பெருமுச்செறிவது தவிர்த்து அவனுல் வேறு என்ன செய்ய இயலும்? அவன் அறிவுடையஞ்சின், அடைதற்கு அரிது இன்பம் என்பதை உணர்ந்து, தன் ஆசையை அடக்கிக்கொள்வான். இல்லை யேல், ஆசைக்கு அடிமையாகி அல்லல் பல அடைந்து இறுதி யில் ஆழிவது தவிர ஆவது ஒன்றும் இராது.

இன்ப உலகிற்கு இட்டுச் செல்லும் பாதையின் இப்பண்ண பினே உணர்ந்திருந்த இளைஞன், தன்னிலையும் இப்போது அளினதே என்பதை அறிந்து வருந்தினான். காதலி எல்லா வனக்காலும் நல்லன்; இனையிலா அழகுடையாள்; இனிய இளைய நலம் உடையாள்; ஈழிலாச் செல்வ வாழ்வுடையாள்; ஆழ்ந்த அறிவுடையாள்; ஆனால் தன்னுல் அடைய வாகா அத்துணைப் பெருநிலையினாள். எல்லாம் இருந்தும் என்ன? அவனை அடையத்தக்க வரய்ப்பு எதுவும் தன்பால் இல்லை; ஓர் ஊரினால் என ஊரால் உரிமை கொண்டாடு வதோ, ஓர் இனத்தாள் என இன ஒற்றுமை காட்டுவதோ, பல நாள் பழுகியவள் எனப் பழந்தொடர்பை நினைவுட்டு வதோ எதுவும் தனினால் இயலாது. இவற்றையெல்லாம் உணர்ந்தும் அவனை அடையத் துடிக்கும் தன் உள்ளத்தின் நிலை குறித்து நானையுனே. இன்பம் நல்லது என அறிந்தவன், அது அடைதற்கு அரிது என்பதையும் அறிந்து, ஆசையை அடக்கிக்கொள்ளக் கருதவேண்டும். அதுதான் தக்கதாகும், அவ்வாறாகிறி, 'காதலி நல்லன்; கட்டமுகி; கவிஞரியிரு பண்பு கடையாள்' எனப் பலப்பல கூறிப் பிதற்றும் என பேதை நெஞ்சம், அவள் அடைவதற்கு அரியள் என்பதை அறிந்து, அவ்வாசையை அடக்கிக்கொள்ளாது, அவள் பின் ஆலைகின் நடுத், என்னே இந்நெஞ்சின் மட்டமா! என்று எண்ணி வருந் தினான். வருந்தியவன் வாளா இருந்துவிடாது, அவ்வாசை

அடைதற்கு அரிது; ஆகாது; அடாது என்பதை அறிந்து
சிற்கு உணர்த்தவும் விரும்பினான். உணர்த்தவும் செய்தான்.

“இல்லோன் இன்பம் காமுற்றுஅங்கு
அரிது வேட்டனையால்; வெஞ்சே! காதலி
நல்லன் ஆகுதல் அறிந்தாங்கு
அரியன் ஆகுதல் அறியாதோயே.”²

அவள் அழகு என்னை அழித்து விட்டது :

பெண்ணின் காதலைப் பெற முடியவில்லையே என்ற
கவலை பெரிதாயிற்று இளைஞனுக்கு. அதனால் அவள் நலம்
கெட்டது; உடல் தளரிந்தது; தோளிகள் மெலிந்தன; ஆண்
மையும் ஆற்றலும் அவனைவிட்டு அகண்றன; பித்துப் பிடித்த
வன் போலவும், பேயறைந்தவன் போலவும் தோன்றினான்.
அவனை அந்நிலையில் கண்டான் அவன் ஆருயிர் நண்பன்;
தொலைவில் வரும் அவனைக் காணும்பொழுதெல்லாம், கரிய
பெரிய காட்டு யானை பெருமித நடை நடந்து வருகிறதோ
என எண்ணி மகிழ்ந்தவன் அந்நண்பன்; அத்துணைப் பருத்த
உடலும், அவ்வுடலமைப்பிற்கேற்ற ஆண்மையும் உடைய
வன் அவ்விளைஞன்; அவனை வெண்று அடக்குவாரர, அந்
நண்பன், அன்றுவரை கண்டில்லன்; அம்மட்டோ “அவன்
உடலைப் போன்றே அவன் உள்ளமும் உறுதி வாய்ந்தது;
அவ்வுறுதியை உலகில் உள்ள எந்த உணரிவாலும் அழிக்க
இயலாது; அவன் அறிவு ஆசைக்கு அடிமையாகாதது; ஒரு
பொருளின் பால் ஆசை கொண்டு, அதற்கு அடிமையாகி
அறிந்துவிடும் அவ்வளவு ஆற்றவிழுந்ததன்று அவன் அறிவு.
மாருக, ஆசை தவருன நெறியில் செல்லுமாயினி, அதை

² குறுந்தொகை 120. பரணர்.

இல்லோன் - வறியவன்; காமுற்றுஅங்கு - விரும்பியது
போல. அரிது - அடைதற்கு அரிய ஒளிரை; வேட்டனை -
விரும்பினை. அறிந்தாங்கு - அறிந்ததுபோல.

அடக்கி ஆளவில் ஆரிறல் வாய்ந்தது அவனு அறிவு" என எண்ணி இறுமாந்திருந்த அந் நண்பன், இளைஞர் உடல் தளர, உள்ளம் சோர்ந்து வந்து நிற்கும் நிலைகண்டு கலங்கினான். அவனை அணுகி, "அன்பா! தளரா உன் உடலும், நிலை பிறழா நின் உள்ளமும் இவ்வாறு தளர்ந்து நிலை பெயரக் காரணம் யாது? அவற்றை இவ்வாறு வருத்தும் உன் நோய் யாது? அந்நோய் வந்தது எவ்வாறு? நீ கலங்கி அழியக் காரணமானவர் யாவர்?" எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கலங்கினான்.

அது கேட்ட இளைஞர், "நண்பா! கட்டுச்சடங்காது திரிந்து, கண்ணில் படும் மாக்களையும், மரங்களையும், மலைப் பாறைகளையும் உருட்டி அழித்து ஒடும் காட்டு யானையை, ஒரு சிறு பாம்புக்குட்டி அழித்து விடுவதும் உண்டு; அதைப் போலி, எதற்கும் அஞ்சாத என்னை, இவ்வாறு நோய் செய்து விட்டாள் ஒரு பெண்; அப்பெண் நனியிக இளையவள்; நானை முனைபோலி முனைத்திருக்கும் வெண்பற்களை வரிசையாகப் பெற்றிருக்கும் அவளி வாய்; வளையல் ஒலிக்கும் அவளி கைகளில்; அவளி வாயின் சிறு முறுவலைக் கண்டேன்; கைவளையின் ஒலியினைக் கேட்டேன்; அவளவே யான் இவ்வாறு நிலை குறைந்து விட்டேன்."

"சிறு வெள் அரவின் அவ்வரிக் குருளை,
கான யானை அணங்கி யா அங்கு,
இளையள், முளைவாள் எயிற்றள்,
வளையுடைக் கையள் எம் அணங்கி யோளோ."^a

"நண்பா! அதோ தெரிகிறதே ஒரு மலை, அதுதான் அவளி

• குறுதொகை! 119. சத்தி நாதனர்.

அவ்வரி - அழகிய கோடுகளை உடைய; குருளை : குட்டி; கானயானை - காட்டுயானை; அணங்கி யா அங்கு-வருந்தினாற் போலி; முளை - நானை முளைபோன்ற; வாளி - ஒளையுடைய; எயிற்றள் - பற்றளை உடையவள்,

அவள் வாழிடம்; அம்மலையினில்லறும் வீழ்கிறதே தூய வெள்ளிய அருவி தெரிகிறதா நினசிகு? அவ்வருவி, கீழே உள்ள பாறைகள்மீது வீழ்வதால் எழும் ஒலியும், அதோ கேட்கிறதே; அந்த மணிச்சாரவில், அவ்வருவியின் கரையில் உளது ஒரு குறவர் பாடி; அப்பாடியில் வாழும் குறவர்களுக்குத் தலைவன் ஒருவன் உள்ளி; அவன் மகளே என்னை இவ்வாறு ஆக்கியவன்; நல்ல அழகி அவள்; அவள் சாயல், தண்ணென்கிழவிர்ந்த நீர்போல், காண்பதற்குப் பேரின்பம் தரும்; அவளைக் கண்டேன் ஒரு நாள்; கண்ட அப்பொழுதே, அவள் சாயல் என்னை அழித்துவிட்டது; நெருங்கிய எப்பொருளையும் ஏதிர்த்துப் பாழாக்கும் பெரு நெருப்புப் போன்ற என் உள்ள உரத்தை; அவள் சாயல் அழித்துவிட்டது; ஆசைகள் அனுசாரங்கம் என் உள்ளத்தை அவன் அழகு அடக்கி அடிமையரக்கிக் கொண்டது; அவளைக் கண்டேன்; காதல் கொள்ள உடன்; அதுவே என் நேரங்கு வித்தாய் அமைந்துவிட்டது; அன்றே என் நினை குன்றிற்று!"

"மால்வரை இழிதரும் தூவெள்ளருவி
கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்
சிறுகுடிக் குறவன் பெருந்தோள் குறுமகள்
நீர் ஓரன்ன சாயல்
தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே"*

"நண்பி! மறுநாளி அங்குச் சென்றேன்; மணிச் சாரவில், பருத்தி கலற்று விதைத்த திணைப்புனத்தில் குருவிகளை ஒட்டிக் காவல் புரிந்துகொண்டிருந்தாள் அப்பெண்; அவளை அங்குச் கண்டேன்; கவன் வீசும் ஆவன் தோளமுகைச் கண்டேன்;

* குறுந்தொகை : 95. கபிலர்.

மரல்வரை - பெரியமணி; இழிதரும் - வீழும்; கழிமுகை - பாறைகளின் வெடிப்புக்களில்; ததும்பும் - வீழ்ந்து ஒலிக்கும்; சிறுகுடி-சிற்றூர்; குறுமகள்-சிறு பெண்; நீரோரன்ன - நீரை ஒத்தி உரன்- உள்ள உறுதி; அவித்தன்று - அழித்தது.

குருவி ஒட்டும் அவள் குரவின் இனிமையைக் கேட்டேன்; செயலிழந்தேன்; சிறிது அனுகச் சென்றேன்; அவள் பார்வை என்மீது பட்டது; அம்மம்மி அக்கண்ணின் ஆழகைத்தான் ஏனினெனச் சொல்வேன்! கருநீல மலரை வென்றது அக்கண்; மாண்பிழி போலும் மருட்சி நிறைந்தது; அப்பார்வையில் இனிமையும் குளிர்ச்சியும் இருக்கக் கண்டேன்; ஆனால், அதன் தோற்றத்தில் இருந்த இனிமை, அதன் தொழிலில் இல்லை; வளைந்த வில்லினின்றும் விரைந்து பாயும் அம்புபோல், அஃது என் உள்ளத்தில் ஆழப் பாய்ந்து ஆரூத்துயர் செய்தது. அன்று, அவள் அம்புக் கண்விளைத்த அந்தேநாய், இன்று ஷரெல்லாம் உணருமாறு, என் உடல் நல்லையே அழித்து விட்டது; நான் என் செய்வேன்!” என்று கூறி வருந்தினான்.

“பூ ஒத்து அஸ்மரும் தகைய; ஏ ஒத்து
எல்லாரும் அறிய நோய் செய்தனவே
தேமொழி, திரண்ட மென் தோள், மாமலைப்
பரீஇ வித்திய எனல்
கூரீஇ ஒப்புவாள் பெருமழைக் கண்ணே.”^a

காதல் ஒரு கற்பனை :

இளைஞி, “ஒரு பெண்ணின்பால் கொண்ட காதலால் கவின் இழந்து, கருத்திழந்து வாடுகிறேன்” எனக் கூறக் கேட்டால் நண்பன். நண்பனின் தவறிய நிலைகளை நகுதல் நட்பராகாது; தவறு காணின், அதை எடுத்துச் சாட்டித்

^a குறுத்தாகை 1. 72. மளைஞர்.

அலமரும் - சுழலும்; தகைய - அழுகடைய; ஏ - அம்பு; தேமொழி - இனியமொழி; பரீஇ - பருத்தி; எனல் - தினை; கூரீஇ - குருவி; ஒப்புவாள் - ஒட்டுவாள்,

திருத்துவதே நட்பிறகு அழகு எனும் நட்பின் இலக்கணம் அறிந்தவன் அந் நண்பன்; அதனால் இளைஞன் அருகில் அழைத்து, “ஆருயிர் நண்ப! காதலி, கண்டாரை வருத்தும் கொடுமையுடையது என்றும், காதலி துயர் விளைக்கும் திமை யுடையது என்றும் கூறுவார் அறிவற்றவராவர்; காதலுக்கு அப்பண்பு இல்லை; உண்மையைக் கூற வேண்டுமாயின், காதலி என்பதொரு பொருளே உலகத்தில் இல்லை; காதலி அவரவர் உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சியின் விளைவே; காதலென் ஒரு பொருள் உண்டு என உணர்வார்க்கு, அது தோன்றித் துயர்தரும்; அவ்வியல்புடைப் பொருள் எதுவும் உலகத்தில் இல்லை என உணர்வார்க்கு, அக்காதலால் துயர் உண்டாதல் இல்லை; நண்ப! பற்களெல்லாம் தேய்ந்துபோன ஒரு கிழமாட்டினால், நிலத்தில் சிறிதே தலைகாட்டி நிற்கும் இளம்புல்லைக் கடித்துத் தின்ன இயலாது எனினும், அது, அப்புல்லை நாவால் தடவிப் பார்த்தாயினும் இன்புற எண்ணும். புல்லைத் தின்ன இயலாத அது, அப்புல்லை நாவால் நக்குவதையே அப்புல்லைத் தின்றுற்போல் கருதிச் சவுத்து மகிழும்; அதைப் போவே, மகிகளில் ஒருசிலர், காதலி என ஒரு பொருள் இருப்பதாக எண்ணி, அக்காதலால் துயர் உறுதலிபோல் தளர்ந்து மெலிவர்; இதுவே காதலின் இயல்பு; ஆகவே நண்ப! காதலி என்பதொரு பொருள் உலகில் இல்லை; அது அவரவர் கருத்தின் திரிபே; கலங்கா உள்ளம் உடையார், அக்கற்பணியால் கலங்குவ தில்லை; உண்மை இதுவாகவும், காதலி எனும் அக் கற்பணிப் பொருளைக்கண்டு கலங்குவது நின் பேராண்மைக்கு அழகன்று” என அன்பு கலந்த அறவுகரயினை, இனிமற்யாக எடுத்துக் கூறினான்.

நண்பன், “காதலி ஒரு கற்பணை; அக்காதலால் கலங்குவது அறியாமை” எனக் கடிந்துரைப்பது கேட்ட இளைஞன்,

“காமம் காமம் என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; விளைப்பின்
முதைச் சுவல் கவித்த முற்று இளம்புல்

முதா தெவந்தாங்கு
விருந்தே காமம்; பெருந்தோ ளோயே” ²

காதல் பொறுத்தற்கு அரியது:

“என் தவறு கண்டு இடித்துக் கூறித் திருத்த முனி வந்த நண் பரே! உன் நல்லெண்ணத்திற்கு நன்றி; நண்பன் நல்லுள்ளம் கண்டு மகிழ்ச்சிறது என் உள்ளம்; ஆனால், நண்ப! இடித்துக் கூறித் திருத்த முயலும் உன்னால், என்னைப் பற்றிவருத்தும் இக்காதல் நோயைப் பெருகவிடாமல் தடுத்து நிறுத்தியியலு மேல் நஞ்சூ; பெருகித் துயர் செய்யும் அதைத் தடுத்து நிறுத்துவது என்னால் இயலாது; நண்ப! கோடை ஞாயிறு, தன் முழுக் கதிரீகளையும் விட்டுக் காய்கிறுனி; அஞ்ஞாயிற றின் ஒளியால் வெம்மையுற்று வெடித்துக் கிடக்கிறது ஒரு கற்பாறை; அக்கறபாறைமீது வெண்ணெயைக் காய வைத்து, அதைக் காக்குமாறு ஒருங்கிணை நிறுத்தியுள்ளார்கள் அவ் வெண்ணெய்க்கு உரியார். ஆனால் காக்கக் கடமை மேற்கொண்டவரே, இருங்ககளையும் இழந்த ஒரு முடவணி; வாய் திறந்து பேச முடியாத ஊமை; அதனால், வெண்ணெய்க்குக் கேடு வந்தால், கையால் எடுத்துக் காப்பதோ. பிறரைக் கூவி அழைத்து அறிவிப்பதோ அவனால் இயலாது; வெய்யிலில் வைக்கப்பட்டுள்ள வெண்ணெயை அத்துடையான் காத்துக் கிடக்கிறுனி; வெய்யிலில் வெப்பத்தால் வெண்ணெய்சூருகிக் கிழீழ் ஒழுகி ஒடித் தொடங்கிவிட்டது. அது பரவிப் பாழாவதை அவனும் பார்த்துவிட்டான். பார்த்து என்ன பயனி; அது பரவிப் பாழாவதைக் கைகளால் தடுக்

² குறுந்தொகை : 104. மிளைப் பெரும் கந்தனி

அண்ங்கு-வருத்தம்; நினைப்பினி-ஆராய்ந்து நோக்கி னால்; முதைச் சுவல்-பழைய கொல்கை மேடு; கவிதை-முளைத்த; முதா-(முதுமை+ஆ)விழப்பக; தெவந்தாங்கு-நாவால் தடவி இஸ்புற்றுறபோல்; விருந்து-புதுவையாகத் தோன்றி நிற்கும் ஒரு நிகையிலர் இனிபம்.

கவோ, பிரச்சிகு அறிவிக்கவோ முடியாது. பார்த்துப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கலங்கி நிற்கிறார்; நண்பா! ஆகி கையில்லா ஊமை காக்கும் வெண்ணெய் போன்றது என் காதல் நோய்; வெண்ணெய் உருகிப், பரவி ஒடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதல்லது, வேறு எதுவும் செய்ய இயலாத அவ்லுமை முடவான் போல், காதல் நோய் பெருகி வருத்துவதைப் பார்த்துப் பார்த்து வருந்திக் கிடப்பதல்லது, அதைத் தடுத்து நிறுத்துவதோ, உன் போலும் நண்பர் களுக்கு உணர்த்தி வழி காண்பதோ என்னால் இயலவில்லை; நான் யாது செய்வேன்!" என உள்ளம் உருக உரைத்து வருந்தினான்!

"இடிக்கும் கேளிர் நுங்குறையாக
நிறுக்கல் ஆற்றினே நன்று மன்தில்ல;
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்,
கையில் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இங்நோய், நோன்று கொளற்று அரிதே"

இவளே தோழி:

காதல் நோயால் வருந்தினான் இனினான்; அவன் நண்பன், காதல் நோயால் கருத்திழந்து போதல் கூடாது என அறி வரை கூறினான் யல்லது, அந்நோய் தணியதி துணை புரிந்தில்லை. அதனால், அந்நோய் தீர்க்கும் வகையறியாது வருந்

2 குறுந்தொகை; 58. வெள்ளி விதியாரி.

இடிக்கும்-குறிறம் கண்டு கடிந்து உரைக்கும்; குறையாக செய்வாக; நிறுக்கல் ஆற்றின்-தடுத்தலைச் செய்தால்; நன்று மன்தில்ல-மிக நல்லது; அதை நானும் விரும்புகிறேன்; வெவ்வறை-வெப்பம் மிக்க கற்பாறை; மருங்கில் இடத்தில்; கண்ணில் - கண்களால்; உணங்கல் - உலர்த்துவக்கும் பொருள்; நோன்று கொளற்கு - பொறுத்துக் கொள்வதற்கு.

தினால் இளைஞன். தான் காதலித்த அப்பெண்ணைப் பெற்றுப் பேரினைப் ரூக்கர்தலி பிறர் துணையின்றி இயாலது என்பதை அறிந்தான்; அதனால், அப்பெண்ணை உடிடத்தோழி பாவளி என்பதை அறியத் துடித்தது அவன் உள்ளம்; அவ்வார்வமிகு தியால், அப்பெண்ணைத் தேடிச் சென்றான்.

மலைச்சாரலை அடுத்து ஒடிய காட்டாற்றில், அவளும் அவள் தோழியரும் ஆடிக்கொண்டிருப்பதைத்துக் கண்டான்; ஆற்றுப்புனவில் அவர்கள் ஆடு மகிழ்வதைக் காணக் கூடிய தொலைவில், மறைவான ஓரிடத்தேத் இருந்து அவர் ஆட்கீப் பார்த்து மகிழ்ந்தான்; தெப்பம் ஒன்றின் துணைக்காண்டு அவர்கள் ஆடிக்கொண்டிருந்தனர்; புனவில் மூழ்கி மூழ்கி எழுவதால், நீர்த்துளிகள் நிறைந்து தோன்றும் தன் காதலி யின் மேனி, மழை பெய்ய, மாசு நீங்கி, அம்மழைத்துளி ஏற்று மாண்புற்ற மாந்தளிர் போலி காட்சி தரும் அழகைக் கண்டு களித்திருந்த அவன், அப்பெண், தன்னேடு ஆடும் தோழியர் பலராவால், அவருள் ஒருத்தியைமட்டுமே, இமைப் பொழுதும் பிரியாது பின்தொடர்ந்து திரிவதை உணர்ந்தான்; அத்தோழி, தெப்பத்தின் தலைப்பகுதிக்கண் சென்றால், இவளும், அதிக்கண் பக்கமே சென்றாள்; அவள், தெப்பத்தின் கடைப் பகுதிக்கண் சென்றால், இவளும், அக்கடைப் பகுதிக்கண் சென்றாள்; தோழி, புனை கைநழுவப் புனவோடு அடித்துச் செல்லப்பட்டால், இவளும் புனையைக் கைவிட்டு, அப்புனவோடு சென்று அவனை அடைந்தாள்; இவற்றை உற்று நோக்கிய இளைஞன், இவ்வாறு, இவள் இமைப்பொழுதும் பிரியாது இணைந்து வாழுமாறு இவள் பால் பேரன்பு கொண்ட அவளே, இவள் உயிர்த்தோழி போலும் எனக் கருதினான்; அவன் கருதியதை, அப்பெண் யீன் கண்களும் உறுதி செய்தன; மாரிக்காலத்தின் மலரும் இயல்புடைய பிச்சியின் செந்திறப் புற இதழ்களையுடைய மலர்கள் மழைநீர், ஏற்று நிங்கும் காட்சி போல், நீராடாளி சிவந்து, நீர் வடிய விளங்கும் காதலியின் கருவிழிகள், அக்கிதோழியை ஓபாது நோக்கி நோக்கி, “அவளே, நான்

விரும்பும் உயிர்த்தோழி” எனக் கூறுமல் கூறி உறுதி செய் தன; அதனால், அவளே இவள்தோழி, என்பதைத்தெளிவாக உணர்ந்துகொண்டான்; காதலியின் தோழியைக் கண்டு கொண்டதைத் தன் காதல் நிறைவேற்றாற்போல் கருதி மகிழ்ந்தாள்; “இனி, அவள் துணையால், இவளைப் பெற்று மகிழ்வேண்” எனும் மனநிறைவோடு மனைபுகுந்தான்.

“தலைப்புணைக் கொளினே, தலைப்புணைக் கொள்ளும்;
கடைப்புணைக் கொளினே, கடைப்புணைக் கொள்ளும்
புணை கைவிட்டுப் புன்னோடு ஒழுகின்,
ஆண்டும் வருகுவள் போலும்; மாண்ட
மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச்
செவ்வெரிங் உறமும் கொழுங்கடை மழைக்கண்
துளிதலைத் தலைஇய தளிர் அன்னேனே” ²

தோழி ஒரு பேதை:

காதலியின் தோழியை அறிந்துகொண்ட அவள் அவளை ஒருநாள் தனிமையில் கண்டு, தான் காதலியைக் கண்டது, அவளும் தானும் காதல் கொண்டது ஆய நிகழ்ச்சிகளை அறிவித்து, அக்காதல் வளரத் துணைபுரியுமாறு வேண் டினான்; அவள், அவர் காதல் உறவை, அவளை கூறுமுன்பே அறிவாளாயினும், அதைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அவர்கள் காதல் எதிதகையது? உள்ளன்பு வாய்ந்ததா? அல்லது ஒரு சில காளில் அழிந்து போகக் கூடியதா என்பதை

² குறுந்கொசை 262: சிறைக்குடி ஆந்தையார்.

புணை: தெப்பம்; தலைப்புணை: தெப்பத்தின் தலைப் பக்கம் கொளினே; பற்றிக் கொண்டால்; கடைப்புணை: தெப்பத்தின் கடைப் பகுதி; ஒழுகின்: அடித்துச் செல்லப் பட்டால்; மாண்ட: மாண்புமிக்க; மாரிப் பித்திகம்: மாரிக் கரலத்தே மலரும் பிச்சிமலர்; நீர்வார்: நீர் ஒழுகும்; கொழுமுகை: பெரிய அரும்பு; செவ்வெரின் உறமும்: சிவந்த மேற் புறத்தை ஒக்கும்; தலைத்தலைஇய: தன்னிடத்தே பெற்ற; தளிர் அன்னேன்: மாற்றளினரை ஒத்தவள்,

யும், அவன் யார்? தன் தோழியை மணந்து வாழத் தக்க மாண்புடையன்றான என்பதையும் கறிந்துகொள்ள விரும்பினால்; அதனால், அவர் காதலுறவை அறிந்தும், அறியாதாள்போல் நடந்து கொண்டாள்; அதனால், இளைஞர் கூறி யனவற்றைக் கேட்டும் கேளாதாள்போல் போய்விட்டாள்; ஆனால், அவன் அவனை விட்டில்லை; மறுநாளும் கண்டு குறைகூறி நின்றான்; அன்றும், அவள் வாய் திறந்து விடையளித்தில்லை; அவனும் விட்டான்லைன்; அவன் உறுதிப்பாடு கண்ட அவள், ஒருநாள், “நீ கூறும் பென், நனியிக இளையவள்” என்றும், பிறிதொரு நாள், “அவள் பெற்றேர் கொடியவர்; அதனால் அவனை அடைதல் அவ்வளவு எளிதன்று” என்றும், மற்றெலூரு நாள், “நீ மிக உயர்ந்த குடியில் பிறந்தவன்; ஆதவின இவள் உனக்கு ஏற்றவள் அல்லன்” என்றும், இவ்வாறே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொய்க்காரணம் கூறி, அவன் வேண்டுகோண மறுத்து வந்தாள்.

இளைஞ் பொறுமை இழந்தான்; தோழியை வெறுத்தான்; வெறுத்த அவன் வாயினின்றும் வெடித்தன கிள கடும் சொற்கள்; அவனை நோக்காது, எனதுயோ நோக்கி யிருந்து, அவள் கேட்குமாறு, “ரூங்கில் போலும் பருமையும் மென்மையும் வாய்ந்த தோள்களையுடைய அவ்விளையாள் விரும்பினாக, நான் அவளுக்குப் பாவை பண்ணி அளித் தேன்; அப்பாவை பண்ண உதவும் பர்சாய்கி கோரையைத் தேடி, நீர் நிறைந்துவழியும் பள்ளங்களில் ஆலைந்தேன்; தொய்யில் குழம்பால், அவள் மார்பிளி ஆழகிய ஒவியம் பல வரைந்தேன்; அவனைக் காக்கும் கடமைபூண்டு, இரவு பகலாக, இமைப் பொழுதும் பிரியாதிருந்து காதிது நிற்பார் எவரும், இவற்றை எனதும் அறிந்திலர்; எம் இருவர்க்கு மிடையே உண்டான அவ்வறவு, அவ்வளவு பெருகி வளரவும், அதைச் சிறிதும் அறிந்துகொள்ளாத இவரிகாவல் நனியிக நன்று! அத்தகையார், இன்று நான் அவர் துணை வேண்டிநின்று, அதை ஏற்றத் துணையுரிய விரும்பாது, என்ன விரட்டுகிறனர்! என்ன இவர் அறியாமை! இந்நிடாளும்

அரசன் நனியிக் நல்லவன் எனிப்; அவன் அமைத்துள்ள அறங்கரு அவையில் இருந்து அறம் வழங்கும் ஆண்ரேரும், நடுவு நிலைமை பிறழா நல்லோர் எனிப்; அவ்வைவகிகுச் சென்று, எனக்கும் என் காதலிக்கும் உண்டான் உறவுகளை எடுத்துச் சூறி முறை வேண்டி நின்றுள், இவள் நிலைமை என்னும்; அந்திலையில், இவள் நிலை பெரிதும் இரங்கற்குரிய தாகிவிடுமே! இதை அறிந்து கொள்ள மாட்டாத இவள், உறுதியாக அறிவற்றவளேயாவள்” என்று சூறிக்கொண்டே நடந்தான்.

“பணித்தோன் குறுமகள் பாவை தைஇழும்,
பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும் மற்றும் இவள்,
உருத்து எழுவனமுலை ஒளிபெற எழுதிய
தொய்யில், காப்போர் அறிதலும் அறியார்,
முறையுடை அரசன் செங்கோல் அவையத்து
யான் தன் கடவின் யாங்காவது கொல்?
பெரிதும் பேதை மன்ற!
அளிதோ தானே இவ் வழங்கல் ஊரே” ²

பழி அஞ்சகிறது என் நெஞ்சம்:

தோழி அவன் சூறியன் கேட்டு அஞ்சினார்; அவன் கூறியவாறே மட்டேறத் துணிந்துவிடுவனாலே என எண்ணி நடுங்கிற்று அவள் உள்ளம்; அதை அவள் முகக் குறிப்பால் அறிந்துகொண்டான் அங்கினைஞான்; அதனால், அவனை மேலும் நடுங்கப் பண்ணுதல் நஷ்டன்று என நினைந்தான்; காதலியின் அமிழ்தம் ஊறும் வாய், ஏக்காலத்தும் கிறந்தனவே வழங்கும் அவள் நாநலம், அந்நாவையும் அஞ்சப் பண்ணி அடக்கும் கூரிய பற்கள்; சில சொற்களால்

¹ குறுந்தொகை 276. கோழிக் கொற்றனார்.

பணி - மூகிகில்; பாவை-விளையாட்டுப் பொம்மை; தைஇழும்-பண்ணியும்; பஞ்சாரம்-பள்ளம்-பஞ்சாய்தி கோரைகள் வளரும் பள்ளம்; உருத்து-திரங்குடு-தொய்யில்; தொய்யினை; கடவின்-திறுத்தி வினவினால்; யாங்காவது-என்னுவது; பேதை-அறிவின்மை; மன்ற-உறுதியாக; அழுங்கல் ஊரி-வருதிதம் மிக்க ஊரி.

பல பொருளை விளக்கும் அவள் பேரறிவு முதலாயின் அவன் மனக்கண் முன் தோன்றி மகிழ்ச்சி ஊட்டின; “இத்துணை நல முடையாளை, நான் பெறத் துணைபுரிவாள், இவளே யன்றே” என்ற எண்ணம் ஏழ், அவள் அச்சத்தை அகற்றத் துணிந்தான். அதனால், அவள் கேளா முன்பே, தானே தனக் குள்ளாகவே, மீண்டும் பேசிகொடுத்து, “நான் விரும்பினால், பிறர் எவர் துணையும் இல்லாமலே, என் காதவியை என்னால் அடைதல் இயலும். அதை, இவ்வுரில் வாழ்வார் அனைவரும் அறிவாராக. ஆனால், அவ்வாறு அடைய முன் வந்தால் மடலேறுதல்வேண்டும்; பனை மடலால் குதிரை பண்ணி, அதன் கழுத்தில் மணி, மாலைகளைப் பூட்டுதல் வேண்டும்; திருநீறு அணிந்து ஆசிரம், எருக்கு ஆசிய மலர்களால் ஆய மாலையை நான் சூட்டிக்கொள்ளுதல் வேண்டும்; என் உருவமும், அவள் உருவமும் தீட்டிய திரையைக்கையில் ஏந்தி, அம்மடலேறி மன்றம் புகுதல் வேண்டும்; அவ்வாறு மடலேறி மன்றம் சென்று, நான் கருதிய என் காதவியை அடைதல் உறுதி; ஆனால் ஆசிகுக் கூடியிருக்கும் அனைவரும், “தன் காதல் ஒழுக்கத்தைச் சுட்டோர் அறிய அம்பலமரக்கும் இக்கயவுனே, இந்நல்லானுக்குக் கணவனுக் கூடியிருக்கத் தகுந்தவன்” எனக் கூறி என்னி நகைப்பரே என் எண்ணீசு, கிறிதை நாணி நடுங்குகிறது என் நெஞ்சம் என்று கூறி, “நாணி மிக்க நல்ல குடியில் வந்தவன் இவன்; என் தோழியின் நலமறியு மளவு, அவளோடு நெருங்கிப் பழகியும் உள்ளி; ஆகவே, இளியும் மறுத்தல் மாண்பாகாது” என்ற எண்ணம் அத்தோழியின் உள்ளத் தில் தோற்றுமாறு பண்ணினான்; (மறைமொழி கிளவி களால் தன் மனக்களுத்தை வெளிப்படுத்தும் அவள் மாண்பு தான் என்ன!)

“அமிழ்து பொதி செங்கா, அஞ்ச வந்த
வாங்ந்திலங்கு வைங்யிற்றுக் கின்மொழி அரிவையைப்
பெறுகத்தில் அம்ம யானே; பெற்றுங்கு
அறிக நில் அம்ம இவ்வுரை; மறுகில்

நல்லோள் கணவன் இவன் எனப்
பல்லோர் கூற யாம் நானுக்கம் சிறிதே.”²

வந்து வந்து வருந்துகிறோன் :

இளைஞ் இனிய இயல்புடையவன்; தன் தோழியை
வாழ்க்கைத் துணையாய் வசூரந்துகொள்ளத் தக்க விழுமி
யேறன் என்பதை அறிந்தாள் தோழி; அதனால், அவ்விருவர்
தம் காதல் வாழ்க்கைக்குத் துணைபுரிவதாக அவனுக்கு வரக்
களித்தாள்; பின்னர் பெண்ணிலிபால் சென்றான்; அவள்,
நான் மிகுதியால், தன் கரதல் வாழ்வைத் தோழியும் அறியா
வாறு காத்து வந்தாள்; அதனால், அவள் காதலையும் அவள்
காதலையும் அறிந்து வந்த தோழி, அவனை ஏற்றுக்கொள்ளு
மாறு வேண்டியபோதும், அவள் ஏதும் அறியாதாள்போல
நடந்துகொண்டாள்; அவள் இயல்பற்றிந்த தோழியும்,
அவனைப் புதிதாக அறிமுகம் செய்வாள்போல் “பெண்ணே!
ஓர் இளைஞ் நம் சோர்க்கு நாள்தோறும் வருகிறோன்; தன்
வருகையை யாரேனும் உணர்ந்துகொள்வரோ எனும் அச்ச
மிகுதியால், எவரும் அறியாவாறு, மெல்ல மெல்ல, மறைந்து
மறைந்து வருகிறோன்; வந்து, தன் குறைகளைத் திடுமெனக
கூற அஞ்சி, நெடிது நேரம் வாளா இருந்து, பின்னர்,
மெல்லதி கூறுகிறோன்; அவன் சொற்கள் காதிற்கு இனிமையா
தலோரு, அவன் கூறும் அச்செய்தி கருத்திற்கு இனிமை
பயப்பதாகவும் உள்ளது. அவன் அவ்வாறு நாள்தோறும் வந்து,
குறை கூறி வருந்தவும், நாம் அவனுக்கு விடையேதும் அளித்
திலம்; அதனால் அவன் உள்ளம் வருந்த, அவன் உடலும் தன்
ஒளியிழந்து தளர்ந்தது. அவ்வாறு வருந்துவான் வாட்டத்
தைப் போக்க வேண்டும் எனும் உணர்வு, உளக்கோ அல்லது

² குறுந்தொகை : 14. தொல்கபிலர்.

அமிழ்து - அமிழ்ந்துபோல் இனிய உமிழ்நீர், பொது-
நிறைந்த; வந்த-முனைத்த; வார்ந்து-வரிசைப்பட்டு; இலங்கு-
விளங்குகின்ற; வை எயிறு - கூரிய பற்கள்; சின்மொழி - கில
சொல் வழங்கும்; தில - விருப்பத்தைக் குறிக்கும் ஓர் உரிச
சொல்; பெற்றுங்கு - பெற்ற பின்டு; மறுகில - தெருவில,

கு—³

எனக்கோ உண்டாகவில்லை; அவன் நினை கண்டு வருந்துகிறது என் உள்ளம்; பெண்ணே! அவன் இவ்வாறு வந்து வந்து, வறிதே மீண்டு போவது ஒரு நாள் அன்று; இரு நாள் அன்று; பல நாள். பல நாளாக வந்து, தன் குறைகளைப் பணிந்த மொழிகளால் புலப்படுத்தி நிற்கும் நினை என் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்துவிட்டது; அவன் பால் இரக்கின் கொண்டு விட்டேன் நாள்; ஆனால், நான் இரக்கங்காட்டி என்ன பயன்? அவன் துயர் போக்கித் துணை புரியவல்லார் அவன் பால் இரக்கம் கொண்டாரலர்; அவர் உள்ளத்தைச் கவரும் ஆற்றல் அவன் சொற்களுக்கு இல்லை; அதனால் அவன் சொற் கள் பயன்றுப் போயின்; எவரும் ஏற்மாட்டாத மலையுச்சியில் கட்டப்பெற்ற தேன்டை, தன்பால் உள்ள தேன் எவர்க்கும் பயன்படாது வினாக்களாறு, கொண்டேன் முதிர்ந்து அழிதல் போல், அவனும், தன் வேண்டுகொள் கேட்பாரற்றுங் கெட்டுப் போக, அவன் வறிதே மீண்டு சென்றான்; அவன் நினை கண்டு இருங்கிறேன் நான்” என்று கூறினால் தோழி. அதிதனை கூறியும், அப்பெண் அவள் சொல் கேட்டு, அவனை ஏற்றுக்கொண்டில்லன்.

தன் இடைசொல் பயன் தராது போனது கண்ட தோழி, வண்கொல் வழங்கி அவளை வழிப்படுத்தக் கருதினார்; அதனால், அவனைப் பார்த்து, “பெண்ணே! நான்தோறும் வரும் வழக்க முடடய அவன், கிண்ணுட்களாக வற்தில்லை; அது எனக்குப் பெரிதும் கவலையைத் தருகிறது; நம்மை மறந்து வராதிருக்கும் அம்முடிவை, அவன், நானே மேற்கொண்டிருப்பால்லில்லை; அவன் நம்பால் கொண்டுள்ள அள்பு, அவ்வளவு எளிதில் அழிரது போகக்கூடியதன்று; நான் அறியாமையால் செய்த செயல் ஒன்றே, அவன் வாரமைக்குச் சாரணம் போலும்; அவன் அள்பின் ஆழந்தை உணர்ந்து கொள்ளும் அறிவு இல்லாமையால், அவனை வராது விலக்கி விலக்கி, அவனை மனம் நோகுமாறு செய்துவிட்டேன்; அதனாலேயே அவன் வற்தில்லை; ஆனால், நான் மறுத்தது ஒன்றையே கொண்டு அவன் நின்று விடுவானல்லனே; அவன் வரும் வழி,

கொடிய கரு மீன்கள் கூட்டமாக வாழும் கழிகளைக் கொண்டது எனக் கூறக் கேட்டுள்ளன்; அதுவே என்கூப் பெரிதும் கலகீகத்திற்கு உள்ளாக்குகிறது. நம்மை நினைந்து வரும் அவனுக்கு, இடைவழியில் அச்சுறுக்களால் யாதே தனும் ஏதம் உண்டாகியிருக்குமோ? அதனால் அவன் வந்தி வரும் என எண்ணி ஏங்குகிறது என் உள்ளம்” என்று கூறி, “நான் மறுப்பதால், என் காதலனுக்கு அத்தகைய கேடுண்டாதலும் உண்டு கொல்” என்ற எண்ணம் அப்பெண்ணின் உள்ளதில் எழுதி தூண்டி, அவளை, அவனை ஏற்றுக்கொள்ளு மாறு செய்து வெற்றி கண்டாளி தோழி.

“கேரி கேர மெல்ல வந்து வந்து
அரிது வாய்விட்டு, இனியக்குறி
வைகல்தோறும் நிறம்பெயர்ந்து உறையுமவன்
பைதல்நோக்கம் நினையாய், தோழி!” ^a
‘ஒருநாள் வாரலன், இருநாள் வாரலன்,
பன்னுள் வந்து பணிமொழி பயிற்றி, என்
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை,
வரைமுதிர் தேனிற் போகி யோனே!’’ ^b
‘அம்ம! வாழி தோழி! கொண்கன்
தான் அது துணிகுவன் அல்லன்; யான்என்
பேதைமையால் பெருந்தகைகெழுமி
நோதகச் செய்ததொன்றுடையேன் கொல்லோ?
வயச்சுறு வழங்குநீர் அத்தம்
சின்னுள் அன்ன வரவு அறியானே.’’ ^c

^a குறுந்தொகை : 298. பறணர்.

அரிது - அருமையாக; வாய்விட்டு - வாய் திறந்து; வைகல் தோறும் - நாள்தோறும்; நிறம் பெயர்ந்து - உடல் நலம் கெட்டு; உறையுமவன் - வாழ்பவன்; பைதல் - துடிபம்;

^b குறுந்தொகை : 176. வருமுலையாரித்தி

பணிமொழி - பணிவடைமையை உணரித்தும் சொற்கள்; பயிற்றி - பலமுறை கூறி; நண்ணர் - நல்ல; நெகிழ்த்த - இரங்

உள்ளத்தால் ஒருவர் ஆனால் :

தோழி கூறிய அறிவுரை கேட்டு, அவள் அவளை ஏற்றுக் கொள்ள இசைந்தாள்; அவ்வாறே தோழியின் துணையால் இருவரும் ஓன்று கூடினர்; அவன் உள்ளம் உருகி அவன் உள்ளத்துட்புஞ்சித்து; தன் இயல்பு கெட்டு, அவள் இயல்பானால் அவன்; தன் இயல்புகெட்டு அவன் இயல்பினால் அவள் ஆண்மைத்; தன்மையை முழுதும் உடையங்க அவன் தோன்றில்லை; பெண்மைத் தன்மையை முழுதும் உடைய எாக அவள் தோன்றில்லை; ஆண்மையில் சிறிது குறைந்தாள் அவள்; பெண்மையில் சிறிது குறைந்தாள் அவள்; ஆண்மை யும் உரனும் அவளை விட்டகள்றன; நானும் மடனும் அவளை விட்டகள்றன; இவ்வாறு, இருவரும் தம் தம் இயல்பிற் குறைந்தும், ஏனையோர் இயல்பை ஏற்றும் இரண்டற்க் கலந்து இன்புற்றனர்.

சிறிது நாழிகை கழிந்தது; இளைஞர் பிரிந்து விடுவதே நம் இனபத்திற்கு இடையூறு வந்து நேருமோ என்ற அச்சம் அவனுக்கு உண்டாயிற்று. அவள் உள்ளக் குறிப்பினை உணர்ந்துகொண்ட இளைஞர், அவளைப் பார்த்து “அன்பே! என் தாயும், உன் தாயும் ஒருவரையொருவர் அறிந்த வரல்லர்; என் தந்தைக்கும் உன் தந்தைக்கும் இதற்குமுன் யாதேனும் உறவு உண்டா? இல்லையன்றே? நாம் இருவரும் கப் பண்ணிய; பின்றை - பிறகு; வரை - மலையுச்சியில்; முதிர் - முதிர்ந்த; தேனின் - தேனே இருல் போல்; போகியோன் - போனவன்;

‘குறுந்தொகை! சீ30. அறிவிடை நம்பி.

அம்ய-ஒன்று கூறுகிறேன் கேள்; கொள்கள் - தலைவன்; தான் - தானே, அது - அங்கும் வாரதிருத்தகை; துணிகு வனல்லன் - முடிவு செய்யான், பெருந்தை செழுமி - பெரிய தகுதிப் பாட்டுரிமையால், நோதக - வருந்துமாறு? வயச் சுறு - கொடிய சுறு மீண், வழங்கும் - வாழும், நீர் அத்தம் - நீர் நிறைந்த வழி.

தான், இதற்குமுன், ஒருவரையொருவர் கண்டு பழகிய துண்டா? இல்லை; இவ்வாறு நம் புறத்தெர்டரில், நம் இரு வரிடையே எத்தகைய உறவும் இல்லைனினும், உண்மை அள்ளும் புதையநம்சுள்ளங்கள் இரண்டும் ஒன்றுகலந்துவிட்டன; நல்ல மண்ணும், அம்மண்ணில் உற்றிய நிரும் சேர்ந்து உண்டான் கலவைபோல் ஆயின் நம் உள்ளங்கள்; மண்ணும் நீரும் ஒன்று கலக்கும் கலவைக் கண், இரண்டுமே ஒன்று கலக்கும்; இரண்டுமே தம் இயல்பு இழக்கும்; அங்கே, தனி மண்ணும் இராது; தனி நீரும் இராது; மண்ணின் தின்மையும் ஆண்டு இராது; நீரின் ஒடுந்தன்மையும் ஆண்டு இராது; மண்ணும் நீரும் மறைய சேரு என்ற புதுப்பொருள் தோன்றும்; அச் சேற்றில்மண்ணின் இயல்பும் இருக்கும்; நீரின் இயல்பும் இருக்கும் அவ்விரு பொருள்களும், அவற்றின் இரு இயல்புகளும் இரண்டறக் கலந்து ஒன்றுகும்; இவ்வாறு, என் தனி ஆண்மையும், உன் தனிப் பெண்மையும் அழிய, என் ஆண்மையும் உன் பெண்மையும் ஒன்று கலக்கத் தோன்றிய ஒரு புது நிலையைப் பிரிவியராய்ப்பெருநிலையைப்பெற்றுவிட்டோம்; ஆதலின் ‘பிரிவேமோ’ என்று எண்ணித் துயர் கொள்ளுதல் பொருந்தாது” என்று கூறித் தேற்றினான்.

“யாயும் ஞாயும் யாராகியதோ?
 எந்தையும் நூந்தையும் எம்முறைக் கேள்வி?
 யானும் நீயும் எவ்வழி அறிதும்?
 செம்புலப் பெயல்நீர் போல
 அங்புடை நெஞ்சம் தாம் கலங்தனவே!”

2. குறுந்தொகை: 40. செம்புலப் பெயல் நீரார்.

யாய்-என் தாய்; ஞாய்-உட்டதாய்; யார் ஆகியர்; ஒரு வருக்கொருவர் எத்தகைய உறவுடையர்; எந்தை-என் தந்தை; நூற்தை-உடி தந்தை; எம்முறை-எவ்வகையில்; கேள்வி-உறவுடையர்! அறிதும்-அறிந்தோம்; செம்புலம்-செம்மண் நிலப்; பெயல் நீர்-மழைநீர்.

கணவன் கொடியன் அல்லன்

தோழியின் துணையால், அவர் காதலி வளர்ந்தது; இனி ஞானி, நாள்தோறும் வந்து, தன் காதலியைக் கண்டு மகிழ்ந்து செல்வதை வழக்கமாகச் சொன்டான்; இந்திலையில் நாட்கள் சில கழிந்தன. “உனினைப் பிரியேன்; பிரிந்தால் அறம் அலிலன செய்தவன் ஆவேன்” எனச் சூளுரைத்துப், பிரிவ நேருமோ என அஞ்சிய அவள் அச்சத்தைப் போக்கிய இனி ஞானி, சின்னட்களாக வந்திலன்; அவன் வாராமையால் அவள் வருந்தினான்; அவ்வருத்த மிகுதியால் அவள் தோள் தளர்ந்தது; அவள் நெற்றி ஒளி இழந்தது.

ஒரு நாள், ஆடி முனி அமர்ந்த தனினை நோக்கியவள், தன் உடலில் உண்டான இம்மாறுபாடுகளைக் கண்டாள்; இம்மாறுபாட்டிற்குச் சாரணம், காதலன் தனினை மறந்து வாராதிருக்கும் கொடுமையே என உணர்ந்தாள்; அந்தினை உண்டாகவே, அவளை வேறோர் அச்சம் பற்றி அலைக்கத் தலைப்பட்டது; காதலன், தனினைக் கண்டு, கன்னேநி உறவு கொண்ட அன்று, மன்றக் கடவுள் முன்னின்று, பிரியேனி என்ற ஆணையிட்டது அவள் நினைவிற்கு வந்தது; அந்தினை வைத் தொடர்ந்து, “அன்று அவ்வாறு ஆணையிட்டவன், இன்று பிரிந்து சென்ற மறந்து வாழ்கிறேன்; அவளை பிரிவால் என்றால் தளர்ந்துவிட்டது; இவ்வாறுஏன் உடல்தளருமாறு தன் ஆணையை மறந்த கொடியோள் என்பதை, அன்று அவளை உரைத்த ஆணையைக் கேட்டிருந்த அக்கடவுள் அறியுமாயின், அவளைத் துண்புறுத்தும்; கடவுள், அவன் பிரிவால் வருந்தும் என் தளர்ந்தே கண்டே, அவன் கொடியை என்பதை உணரும்; ஆதலின் கடவுள் என் காதலைத் தண்டித்தற்கு நானே காரணமாவேன்; காதலனுக்குச் செடு சூழ்வாளி காதலி; ஆவனோ?” என இவ்வாறு சென்றது அவள் சிற்தனை டடனே, அவள் “உன் உடல் தளர்ந்தது ஏன்?” என எவரும் கேளா முனிபே, “நான் அவரிபரால் பெருங்காதலி கொண்டேன். அது ந்தைவேறவின்னை; அக்குற்றயால் என் நுதல் பசந்தது; என் உள்ளம் அவன் அன்பிற்கு உருகிவிட்டது;

ஆனால் அவ்வெட்டு கைகூடவில்லை; அதனால் என் தோள் தளர்ந்தது; ஆகவே, என்றால் பசப்பிற்கும், தோள் தளர்ச் சிக்கும் நான் கொண்ட ஆசையே காரணமாவதல்லது அவர் காரணமாகார்; என்றார்க்கி அவரால் வந்ததன்று; அவர் அதைச் செய்யார்; அவர் ஆத்துணைக் கொடியரல்லர்; ஆகவே, மன்றத்தில் நிற்கும் மரத்துறையும் தெய்வமே என் மனம் விரும்பும் அவரைக் கொடுமை செய்யறிக், இது, என் உள்ளம் உருக நான் விடுக்கும் வேண்டுகோள்” எனக் கூறி னான்; அவள் காதவின் தூயமைதான் என்னே?

“ மன்ற மரா அத்த பேளம் முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஷம் என்ப; யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்றுகெழு ணாடர்;
பசைஇப் பசங்தன்று நுதல்;
நெகிழி ஞாகிழ்ந்தன்று தடமென் தோனே”

காட்டாற்றங்கரைக்கு வருக:

அவனும் அவனும்கொண்ட தொடர்பினைத் தோழி ஒருத்தியே அறிவாள், அதைப் பிறர் அறியின் கேடாய் முடியும்; அதனால் அவனும் அவனும், ஒருவரையொருவர் கண்டு மகிழ்தலைப் பிறர் எவரும் அறியாவாறு மறைத்தே மேற் கொள்ள வேண்டியதாயிற்று. அதில் பெரிதும் விழிப்பாய் இருந்தாள் தோழி; அதனால், அவர்கள் ஒருநாள் சந்தித்த இடத்திலேயே மறுநாளும் சந்திப்பதை அவள் விரும்பாள்;

• குறுந்தொகை 87. கபிளர்

மனிறம்-னர் நடுவே உள்ள பொதுவிடம்; மரா ஆத்த-செங் கடம்பு மரத்தில் வாழும்; பேளம் முதிர்-பிறர்க்குக் கொடுமை செய்வதில் மிக்க; தெறூஷம்-துண்டுறத்தும்; யாவ தும்-சிறிதும்; குன்று கெழு-குன்றுகள் நிறைந்த; பசைஇ-அவரை விரும்பியதாள்; பசந்தன்று-ஒளி இழந்தது; ஞாகிழி-என் உள்ளம் உருகியதால்; ஞாகிழிழ்ந்தன்று-தளர்ந்தது; தட-பருத்த.

சந்திப்பிற்கான இடத்தை நான் தோறும் மாற்றிக்கொண்டே வந்தாள். இன்று வரும் இளைஞரிடம், நாளைக்குச் சந்திக் கும் இடம் இது என்பதைக் குறிப்பால் அறிவித்துவிடுவாள் அவ்வாறு அவன் இடம் குறிக்கும் வகை, அறிந்து மகிழ்தற்கு உரியதாம்.

ஒருநாள், இளைஞர் வழக்கம் போல் வந்து, சிறிது மகிழ்ந்திருந்து, பின்னர் ஊர் திரும்பினால்; அறிந்தெயில், அவனை இடைமறித்து, “அன்பே” எம் ஊர்க்கு அண்மையில் ஒரு பொய்கை உள்ளது; அப்பொய்கைக்கு அப்பால், ஒரு சிறிய காட்டாறு ஒடுகிறது; அப்பொய்கைக்கு மிகவும் அண்மையில் உள்ளது அக்கானாறு; அக்கானாற்றங்கரையில் ஒரு சாலை உள்ளது; மரங்கள் நெருங்க வளர்ந்தது அச்சோலை; அதனால், சோலைக்கு இருபாலும் உள்ள கானுற்றிலும் பொய்கையிலும் இரைதேடித் திரியும் நானரைகள் அல்லது வேறு எவ்வரும் அதனுட்புகாரர்; நாங்கள், ஆங்குள்ள பொய்கைக்கு, எங்கள் கூந்தலுக்கு இட்டுப் பிசைதற்று வேண்டும் களிமன் கொண்டு வருவதற்குச் செல்லும் வழக்கம் உடையேம்; அவ்வாறு செல்லும் எங்களைத் தொடர்ந்து உடி காதவியும் வருவன்” என்று கூறினால்.

ஊர்க்கு அண்மையில் உள்ள பொய்கை; பொய்கைக்குத் தேய்மைக்கண் எல்லை கானாறு என்றமையால், அவர்களின் ஆங்கு வருதல் எளிது என்பதையும், பொழிலுள்ள நானர் அல்லது பிற எவ்வயும் புகா என்றமையால், ஒருவரும் கானுவாறு, காதவியைக் கண்டு மகிழ்தற்கிற மறைவிடங்கள் ஆங்கு நிறைய உள் என்பதையும், கந்தலுக்கு வேண்டும் களிமன் கொண்ரதற்கே மகளிர் ஆங்கு வருவர் என்றமையால், அவர்களும், அது கிடைக்கிறப் பொய்கைச் சுறையிலேயே நிற்பதல்வது, பொழில் வரையும் வாராராதவிலே, தம் காதல் ஒழுக்கத்தை அவரும் கண்டுகொள்ளார். என்பதையும், இளைஞர் உணரப் பண்ணி, மறுநாள் ஆண்டுவந்து நிற்குமாறு செய்த தோழியில் அறிவுடைமை பாராட்ட தற்கு உரித்து.

“ஊர்க்கும் அணித்தே பொய்கை; பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே, சிறு கான்யாறே;
இரைதேர் வென்குருகு அல்லது, யாவதும்
துன்னல் போகின்றால் பொழிலே; யாம் எம்
கூழைக்கும் ஏருமன் கொணர்கம் சேறும்;
ஆண்டு வருகுவன் பெரும் பேதையே.” ³

தூதுக்க வல்லார் வருவரோ?

கானுற்றங்கரை, காவற்சோலை, கடற்கரை, திணப்புனம்
போன்ற இடங்கள் தனக்கும் தோழிக்கும் மட்டும் தனி
யுரிமை உடையனவாகா; ஊரார் அணைவர்க்கும் உரிய
பொதுவிடங்கள் அவை. அதனால், ஆங்கெலிலாம், ஒருவரி
மாறி ஒருவர் ஓயாது வந்து கொண்டேயிருப்பராதவின்,
காதலனேடு களித்துக் திரிவதற்கு அவ்விடங்கள் ஏற்றன
வாகா என்பதை அறிந்துகொண்டாள் அப்பெண். ஆனால்,
வாய்ப்புடைய இடங்கள் வாய்க்கவில்லையே என்றதால்,
காதலனை வாராதே என்ற கூறுவோ, அவணைக் கானுதிருக்
கவோ அவளி விரும்பவில்லை; அது அவளால் இயலாது.
அதனால் காதலனை வரவேற்று, அவனுடே இடையீடின்றி
நெடும் பொழுது இருந்து இன்புறம்கேற்ற இடமும்
காலமும் வாய்க்காவோ என வரங் கிடந்தாள் அப்பெண்.
பிறர் கண்ணில் படாது. காதலனேடு களித்திருக்க
வேண்டுமாயின், அதற்குத் தனி மணியொன்றே ஏற்புடைய
இடமாம்; ஆனால், ஆங்குதி தாயும் தந்தையும் தன்னை
ஓர் இகைப்பொழுதும் தனித்திருக்க விடுவதில்லை; மேலும்,
மீனினத்தின் மனினன் என மதிக்கப்பெறும் கொடிய
சுறுமீன் வேட்டையில் விருப்புடையஞ்சிய தற்கை, அத்த

³ குறுந்தோகை 113. மாதிரத்தனார்.

அணித்து-அண்மையில்லாது; சேய்த்தும் அனிறு-தோகை
விலி இல்லை; கான்யாறு-காட்டாறு; வென்குருகு-நாரை;
யாவதும்-வேறு எந்த உயிரும்; துன்னல்-நெருங்குதல்;
போகின்று-இல்லையாம்; கூழைக்கு-கூந்தலுக்கு; ஏருமன்-
கவிமண்; கொணர்கம்-கொண்டுவருதற் பொருட்டு.

கைய வேட்டையொன்றில், சுருவால் தாக்குண்டு, அதன் கோடுகள் குத்திப் பண்ணிய பெரும் புண் பெற்றுச் சின்னூடு களாக வீட்டோடே வாழ்கின்றார்கள். உப்பங்கழியருகே உப்புப் பாத்திகள் அமைத்து, உப்பு விளைவிப்பதும், விளைந்த உப்பை உள் நாடுகளுக்குச் சொன்னால் விற்று, நெல் வாங்கி வருவதும் ஆகிய தொழில்கள் மேற்கொண்டு, பகற் போதின் பெரும்பகுதி வீட்டிற்கு வாரா இயல்புடைய தாயும், புண்பெற்றுப் படுத்திருப்பவனுக்குப் பணி புரிய வேண்டி, வீட்டிலேயே தங்கி விட்டாள். அதனால் ஏற்ற இடம் கண்டும், ஏற்புடைய காலத்தைக் காணமாட்டாமல் கலங்கினாள். சின்னூட்கள் சென்றன. தந்தைக்குப் புண் ஆறிவிட்டது. அவன் கடல்மேற் சென்றுவிட்டாள். தாயும் தன் தொழில்மேற் சென்றுவிட்டாள். வீட்டில் அவன் தனித்து விடப்பட்டான். மேலும், கில நாட்களாகச் செய்யாதிருந்த தொழில்கையெல்லாம் சேர்த்து முடித்து வருவதையே, தந்தையும் தாயும் விரும்புவராதவின், அவர்கள் வழக்கம்போல் வாராது, அன்று சிறிது காலம் கழித்தே வருவார். ஆகவே, அவன் எதிர்நோக்கியிருந்து இனிய காலம் வாய்த்துவிட்டது. இந்தினையில் காதலன் வந்தால், தங்கு தடையில்லாமல் களித்து மகிழலாமே என என்னி மகிழ்ந்து அவன் மனம்; அது பெற, அது துடித்தது; ஆனால் அவனே, நனியிகச் சேய நகரில் வாழ்பவன். ஆங்குச் சென்று அவனை அழைத்து வருதல் வேண்டும்; அதைத் தன்னால் செய்ய இயலாது. அதற்குப் பிறர் துணையையே நாட வேண்டும்; என் வேண்டுகோள் ஏற்றுத் துணை புரிய வருவாரி மெல்லச் செல்பவராதல் கூடாது; தாயும் தந்தையும் வினை முடித்து வீடு வந்து சேர்வதற்குள், காதலனைடு நெடும் பொழுது இருந்து இன்புறுதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் அவனை இவன் விரைந்து கொண்டுவருவாரே செல்லுதல் வேண்டும்; அதற்கு நடந்துசென்று இயலாது; குதிரைமீதே செல்லுதல் வேண்டும்; ஆகவே, என் விருப்பம் அறிந்து, விரைந்தாடவல்ல குதிரைமீது அமர்ந்து, இயல்பாகவே விரைந்தாடும் அதை, மேலும் முடுக்கி விரைந்தோட்டித்

செல்ல வல்லராதல் வேண்டும். என்பால் அங்கு கொண்டு, ஆங்குச் சென்று, என் காதலனைக் கண்டு, “அன்பா! உன் காதலியைக் கண்டு களிக்க இது நேரம்; இப்போதே சென்றுல, அவளைக் காண்பதும், களிப்பதும் எளிதில் கிட்டும்; ஆகவே, இந்திலையே ஆங்குச் செல்” எனத் தாதுரைக்கவல் வார் துணை கிடைப்பின் எத்துணை நன்றாம் எனக் கூறிப் பெருமுச்செறிந்தாள்.

“சேயாறு சென்று, துணைபரி அசாவாது
உசாவுநர்ப் பெறினே, நன்றுமன், தில்ல;
வயச்சுரு ஏறிந்த புண் தணிந்து, எந்தையும்
நீலநிறப் பெருங்கடல் புக்கனன்; யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்புவினை கழனிச் சென்றனள்; அதனால்
பனிஇரும் பரப்பின் கேர்ப்பற்கு
இனிவரின் எளியன்’ என்னும் தூதே.”

அவன் எவ்வாறு வருந்தின னே?

அவர் காதலை ஒருவரும் அறியாதவாறு காப்பதில், தோழி எவ்வளவோ விழிப்பாயிருந்தும், ஒரிருவர் அதை அறிந்துகொண்டனர்; ஊருக்குப் புதியவனுய இளைஞைத் தம் ஊரில் தொடர்ந்து கண்ட கிளர், அவர் காதலை ஒழுகி கத்தை மெல்ல அறிந்துகொண்டனர்; அது தோழிக்குத் தெரிந்தது; அதனால், இவன் இவ்வாறே பகற் காலத்தே தொடர்ந்துவரின், நாளைடவில் இவர் உறவினை ஊரார்

2 குறுந்தொகை : 269. கல்லைடனை.

சேயாறு-நெடுந்தாரம்; துணைபரி-விரைந்தோடும் குதிரை; அசாவாது-ஏருந்தாமல்; உசாவுநரி-துணைபுரிவார்; நன்றுமன்-நன்றாம்; தில்ல-விருப்பத்தைப் புலப்படுத்தும் ஓரி இடைச் சொல்; வயச்சுரு-வன்மை மிக்க சூருமீன்; மாறி-விற்று; தரீஇய-கொண்டுவர. பனி இரும்பரப்பு-குளிர்ந்த பெரிய கடல்; கேர்ப்பன்-நெய்தல் நிலத் தலைவன்; இனி-இப்போது.

அண்வரும் அறிந்துகொள்வதே என் அஞ்சினான்; அதனால், வழக்கம்போல் வந்த இளாங்கிணி ஒருநாள் கண்டு “அணிபா இனி ஈங்குப் பகவில் வராதே; இரவில் எல்லோரும் உறங்கிய பின்னர், எம் வீட்டிற்கு வருக” எனக் கூறி அனுப்பினான்.

அவனும், அவ்வாரே, அன்று முதல் இரவில் வரத் தொடங்கினான்; ஆனால் அது அவ்வளவு எளிய செயலாகத் தோன்றவில்லை; இரவுச் சந்திப்பிற்கு எத்தனையோ இடையூறுகள் உண்டாயின; ஒருநாள், ஊரில் காவல் கடுமையாக இருந்தது; அதனால் ஊருள் நுழைய முடியாமலே திரும்பிவிட்டான்; மற்றொரு நாள், அவன் அவ்வுருக்குப் புதியவன் ஆதவின், அவ்வுர் நாய்கள் அவணைக் கண்டதும் குறைத்துத் தரத்தத் தொடங்கின; அதனால், தன் வருகையை ஊரார் அறிந்துகொள்வார் என அஞ்சி அகன்றுவிட்டான்; ஒருநாள், காவலர் காவணையும் கடந்து, ஊர் நாய்கள் உணர்தவினின் ரும் தப்பி வீடுவரை வந்துவிட்டான்; அந்திலையில் நிலவு வெளிப்பட்டு, பேரொளி பரப்பிக் காயத் தொடங்கிற்று; களவு வாழ்க்கைக்கு நிலவொளி தகுதியுடையதாகு எனக் கருதி ஊர் திரும்பிவிட்டான்; ஒருநாள் இரவு, நல்ல இருட்டு; மேலும் பெரு மழை பெய்துகொண்டிருந்தது; விழித்த கண் விழித்தவாரே வாழும் இயல்பினவாய் பேய்களும், தம் கண்ணிமைகளை முடிமுடித் திறக்குமாறு, கொடிய புயல் கடுமையாக விசிற்று; வெளியுலக நிலையோ அது; அப்பெண் யீண் வீட்டின் அகத்தே, மழையின் கொடுமை கண்டு அஞ்சும் மகளை அணைத்துக் கொண்டு படுத்திருந்தாள் தாய்; அவனுக்கு உறக்கம் வரவில்லை; தன் அருகில் படுத்திருக்கும் மகனும், மழைக்கு அஞ்சி, உறங்காது விழித்துக்கொண்டுள்ளோ என்பதை அறிய, அவ்வப்போது, அன்னயி அன்னயி! என ஆழமுத்துக்கொண்டிருந்தாள்;

அந்திலையில் அங்கு வந்து சேர்ந்தான் இளாங்கி; மழை வைப் பொருட்படுத்தாது வந்தவற்றுவின், மழையாலி நன்றா யாணைபோல் வந்து நிற்கும் அவணைக் கண்டு வருந்தினார் அப்பெண்; மேலும் வந்தவள் மார்பில் பூசிய சுற்றங்கள்

தினி மணம் கம்பென வீசிற்று; புது மணம் திடுமென வீசக் காரணம் யாது என ஆராயுமாறு, தான் அது ஏழுப்பி விடுமோ என அஞ்சினால்; வந்து நிற்பான்பால் சென்று, “அன்னை உறக்கம் கொண்டில்லை; ஆகவே, அவள் உறங்கும் வரை சிறிது காத்திருப்பாயாக” என்றே, “இன்று போய் நானை வருக” என்றே கூறுமாட்டாது வருந்தினால்; நானை அவன்பால் சென்ற சமயத்தில், தாய் என்னை விளிக்க, நானை குரல் கொடுக்காமையால். என் பாயலைநோக்க, நான் ஆங்கு இல்லாமை அறிந்து, என்னைத் தேடிக்கொண்டு, நானும் என் காதலரும் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டால் என் நினை என்னும்” என எண்ணினால்; தன் களவு வெளிப்பட்டு விடுமே என அஞ்சினால், அதனால், மழையின்கொடுமை கண்டும் அஞ்சாது வந்துள்ளான் என்பதை அறிந்தும், அவள் அவன்பால் சென்றில்லை.

காதவியின் வரவினை எதிரேநாக்கி நின்ற இளைஞர், நெடிது நேரம் கழியவும் அவள் வாராளாகவே, வருந்தி வறிதே வீடு திரும்பினான்; தாய் அறிந்துகொள்வள் என அடுசி, அவளைக் காணச் செல்லாத அவள், அவன் சென்ற பின்னர், “அந்தோடி நான் வாராமையால், அவன் எவ்வாறு வருந்தினானே? என்ன என்ன எண்ணினானே? யாது செய்யத் துணிந்தனானே” எனப் பலப்பல எண்ணிவருந்தினால்.

“பொழுதும் எல்லின்று; பெயலும் ஒவாது
கழுது கண்பனிப்ப வீசும்; அதன்தலைப்
புலிப்பல் தாலிப் புதல்வன் புல்லி
அன்னு! என்னும் அன்னையும்; அன்னே!
என் மலைந்தனன்கொல்தானே, தன்மலை
ஆரம் நாறும் மார்பினன்
மாரி யானையின் வந்து நின்றனனே.” *

* குறுந்தாகை 161, நக்கிரா.

எல் இன்று - ஒளி இழந்தது; ஒவாது - ஓழியாது; கழுது பெய்ய; பனிப்ப - இழைச்சுமாறு; அதன் தணி - அதற்குமேல்;

தோழி! என் நெஞ்சு நடவடிக்கைகளும்:

இளைஞர் இரவில் வந்து செல்வதற்கு இடையூறு பல உண்டாதல் ஒருப்பும் இருக்க, அவன் இரவில் வருதலே, அப் பெண்ணும் விரும்பவில்லை! அவன் ஊருக்கும், அவள் ஊருக்கும் இடையில் உள்ள வழி, காடுகளையும், மலைகளையும் கொண்டது; காட்டாறுகள் பல உடையது; அவ்வழியைக் கடற்று வருவாரி, காட்டுக் கொடு விலங்குகளால் கேட்டிரு வருதல் இயலாது; காட்டாறுகளைக் கடத்தலும் எளிதன்று; அவை பெருக்கெடுத்து ஒடுங்கால், பெரிய யானைகளையும் அடித்துச் செல்லும் ஆற்றல் உடைய அக்கொடிய வழியைப் பகவில் கடத்தலே இயலாது என்றால், அவ்வழியில் இரவில் வருவார்க்கு எத்தனைப் பெருங்கேடு உண்டோமோ! காட்டுவழியின் இயலிபு இது என்பதை அவள் அறிவாள்; அதனால் தன்னைக் கண்டு, தனக்கு இன்பம் ஊட்டுவதற்காக, இளைஞர், கொடுமை மிக்க அவ்வழியில் இரவில் வருவதை அவள் விரும்பவில்லை. அவ்வாறு வருவதால், அவனுக்கு ஏதேனும் ஏதம் உண்டாய்விடின் என் செய்வது என் என்னினி நடுங்கிற்று அவள் உள்ளாம்.

ஒருநாள் தோழியை அழைத்தாள்; “தோழி! இயல்பாகவே அஞ்சம் இயலிபுடையது என் நெஞ்சம்; ஆந்தை மலையில் ஒவிக்கக் கேட்டாலும், நம் மனைக்கு எதிரே உள்ள பலாமரத் தில், கருங்குகள் பாய்வதால் ஒவி எழுந்தாலும் அஞ்சி நடுங்கும் இயல்புடையது என் நெஞ்சம்; ஆனால், அவ்வாறு அஞ்சம் நிலையை, அது இப்பொழுது கடற்றுவிட்டது; இப்பொழுதெல்லாம், அது, நம் காதலன் வரும் காட்டின் கொடுமைகளை மனக் கண்களுடையது, நடுங்கி நடுங்கி அழியதி தொடங்கவிட்டது; அதனால் அது, முன் அஞ்சியன கண்டு, இப்பொழுது அஞ்சவதில்லை; அதனினும் பெரிய அச்சம் அதைப்

புள்ளி - அணைத்துக்கொண்டு; அன்னே - ஏற்தோ; என் மலைந்தனள் கொலை - எதைச் செய்ய மேற்கொண்டானே; ஆரம் - சுந்தனம்; மாரி யானையின் - மழையில் நனைந் யானைபோல,

பிடித்து அளைக்கத் தொடங்கிவிட்டது; தோழி! ஆதன் நிலை மிகவும் இரங்கத்தீசுகதாகிவிட்டது” என்ற கூறி, “அஞ்சக் கூடாதன கண்ட வழியும் அஞ்சம் இயல்புடைய என்னால், காதலன் வரும் காட்டின் கொடுமையைக் கண்டு நடுங்கா திருத்தல் இயலாத்தாயிற்று; அந்நடுக்க மிகுதியால், என்ற உயிர் இழந்து போதலும் உண்டாம்; ஆகவே, தோழி! அவர் இரவில் வருதலைத் தடை செய்வாயாக” என மறைமுகமாக வேண்டிக் கொண்டாள்.

“குன்றக் கூடை குழறினும், முன்றில் பலவின் இருஞ்சினைக் கலைபாய்ந்து உகளினும் அஞ்சமன்; அளித்து என்னெஞ்சம், இனியே ஆர்இருட் கங்குல் அவர்வயின் சாரல் நீண்திடைச் செலவு ஆனாதே.”²

நன்னிரவில் வாரற்க :

இளைஞர், நன் காதவிபால் கொண்ட பேரண்பால், கடத்தற்கரிய காட்டு வழிகளைப், பேயும் உறங்கும் நன்னிரவில், அஞ்சாது கடந்து வரலாயினன்; ஆனால் அவளோ, அவனே அவ்வாறு வருதலை விரும்பவில்லை. வரும் வழியில் அவனுக்கு ஏதம் உண்டாயின், தன் உயிர் நில்லாது என அஞ்சினால்.

பெண்ணீன் இவ்வள்ளத்தை அறிந்தாள் தோழி; ஒரு நாள் ஆங்குவந்த இளைஞரைக் கண்டு “அன்பா! நீ வரும்வழி ஏதம் மிக உடையது; அவ்வழிவரும் உனக்கு, ஆங்கு வாழும் விலங்குகளாலும், அணங்குகளாலும், உயிர்க்கேடு உண்டாதலும் கூடும்; அவ்வாறு உண்டாயின், நின் காதவி உயிர்

² குறுந்தொகை : 153. கபிலர்.

கூடை - ஆர்சத; குழறினும் - ஒவித்தாலும்; இரும்சினை-பெரியகிளை; கலை - ஆண் குரங்கு; உகளினும் - பாய்ந்தாலும் மன-அது கழிந்தது; அளித்து - இரவிகத் தக்கது; செலவு - செல்லுதலை; ஆனது - நீங்காது.

வாழாள்; கணவரி இறந்தால் அவரோடு தாழும் உயிரிழந்து போகாது, அவர் இறந்த பின்னரும் உயிர்வாழுந்து, கைம்மை நோடிபு நோற்றுக் காலங்கழிக்கும், கற்பின் மரணபறியா மகளிர் போன்றவள் அவ்வள் உள் காதவி; நீ இறந்தால், அவனும் உயிரிழப்பாள்; ஆகவே அன்பி! அக்காட்டு வழியை இரவிற் கடந்து வருதலை அஞ்சகிடுறேன்” என்று கூறினால்.

ஒரு பெண், தனி தோழியின் காதலனிலுள்ள நின்று, “அன்பி! உண் காதவிபாளி கொண்ட அஸ்பின் யிகுதியால் நீ இறந்து போவாய்; அவ்வாறு நீ இறந்தால், உண் காதவியும் உயிர் இழப்பாள்” என்பன போன்ற சொற்களைச் சூறல் மங்கலமுறையோ, மரபு நெறியோ ஆகாது என்பதைத் தோழி அறிவாள்; ஆதனின், இளாஞ்சுக்குத் தான் கூறக் கருதிய அக்கருதித்துக்களை, அவ்வாறே, அச்சொல் லுருவில் கறினால்லன்; தான் கருதிய அக் கருத்து, அவன் உள்ளத் தில் தானே தோன்றத் துணை புரியவல்ல மறைமொழிகளால் உணர்த்த விரும்பினான்; அதனால், “இரவில் வாரற்க” என்று கூறுவதன் முன்னர், “அன்பி! உண் நாடு, தனிபால் அஸ்பு மிகக் கொண்ட ஆண்குரங்கு இறந்து போக, அதனிபால் பிரி வறியாப் பேரன்புகொண்ட பெண் குருகு, அது இறந்த பின்னர் இருந்துவாழ விரும்பாது, மரமேறுதலும், வரை பாய்தலும் ஆகிய தனி இனத்தோழிலைச் கற்றுத் தெளியாத இளம் பருவம் உடைய தனி குட்டியைத் தனிலேரு வாழும் தனி இனக் குரங்குகளிடத்தே ஒப்படைத்துவிட்டு, உயர்ந்த ஒரு மணியுச்சியை அடைந்து, ஆங்கிருந்து, கீழே உருண்டு வீழ்ந்து உயிரிவிட்டு உயர்வடையும் கிறப்புடையது” எனப் பாராட்டினாள்; இவ்வாறு அவன் நாட்டைப் பாராட்டுமுகதி தான், உண் நாட்டு விலங்குகளிடத்தே காணப்பெறும் இவ் விழுமிய பண்பு, எங்கள் நாட்டுப் பெண்களிடத்தும் உண்டா கும் என்பதை உணர்வாயாக என அறிவுறுத்தினான், எவரும் விதிற் கூறத்தகாத ஒரு பொருளை, மங்கல மரபால் மாண்றக் கூறிய தோழியின் அறிவுமாட்சி அறிந்து மகிழ்தறிகுரிய கூரே!

“கருங்கள் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி,
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி
ஒங்குவரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர்சொகுக்கும்
சாரல்நாட்! நடுநாள்
வாஷல், வாழியோ! வருந்துதும் யாமே”^a

இடி ஆடித்திரிந்து மகிழ்ந்த மகள் மணப்பருவம் பெற்றமை அறிந்ததாய், வீட்டைக்கடந்து, அவள் வெளிச் செல்லாவாறு காப்பதில் கருத்துடையளானுள்; அதனால் காதலைப் பகற்காலத்திலும் காண்பது இயலாதுபோயிற்று; இரவில் வருதல் இன்னல் நிகழ்தறிகு ஏதுவாம் என அவள் அஞ்சுவதாலும், ஏதம் பாராது வரினும், காவலமிகுதியால், அவளைத் காண இயலாது வறிதே மீண்டு அவன் வருந்து வதாலும், அப்பெண்கள் இருவரும்கூடி, இளைஞைப், “பகவில் வாரற்க; இரவில் வருக” என்றும், “இரவில் வாரற்க, பகவில் வருக” என்றும் மாறிமாறிக் கூறி, இறுதியில், “இனி எக்காலத்தும் வாரற்க” எனக் கூறிவிட்டறராயினும், அவன் வாராமையால், அவள் பெரிதும் வருந்தினான்; அவளைக் காணக் கலக்கம் பெரிதாயிற்று; அதனால், அவன்வரினும் ஏதமாம், வாராதிருப்பினும் ஏதமாம் என அறிந்தனர்; காதலைஞீடு இணையியாது வாழ்தலும் வேண்டும்; அவ்வாழ்க்கையால் அவன் உயிர்க்கும், அவள் நாணிற்கும் கேட்டுவையும் வேண்டும் என விரும்பினர்; அவ்வாறு விரும்பிய அப்பெண்கள், அதற்கு, இக்களவு வாழ்க்கை ஏற்றதன்று; பலரும் அறிய மணந்து வாழ்

a. குறுந்தொகை 69. கடுந்தோட்கரவீரன்.

தாகலை-தாவும் தொழில்வல்ல ஆண்குரங்கு; பெரும்பிறிது-இறப்பு; உற்றென-அடைந்ததாக; கைம்மை-கைம்மை நோன்பு நோற்பதால் உளதாம் துணிபம்; உய்யா-பொக்கமாட்டாத; காமர்-அண்புமிக்க; மந்தி-பெண் குரங்கு; கல்லா-தம் தொழில் அறியா; வன்பறழ்-இளங்குட்டி; செகுக்கும் மாய்த்துக்கொள்ளும்; வாரல் வாராதே,

தட்டில் ஏற்றதாம் என்பதும் அறிந்தனர்; ஆனால், இளைஞர்களுக்கு விரைவில் மணந்து கொள்ளப்படுகிறது தோன்றவில்லை; மணந்து கொள்ளும் எண்ணாமே அவனுக்கு உண்டாகவில்லை; அவ்வெண்ணத்தைப், பிறரே அவனுக்கு ஊட்டுதல் வேண்டும்; ஆனால், அதைச் செய்ய அவர் பெண்ணுள்ளாம் நானிற்று; பெண் ஒருத்தி, தன்னைக் காதலிப்பான் முன் நின்று, “என்னை மணந்து கொள்ளவாயாக” எனத் தானே கூறுதல் அவள் பெண்ணியல்பிறகே இழுக்காமெனினும் அவ்விழுக்கினை எண்ணிக்கூருதுவிடுதலும் ஏதமாம்; அதனால் அதைத் தாமே கூறத் துணிந்தனர். ஆனால், அதை வெளிப்படக் கூறக் கருதாது, “இப்பெண்கள் எண்ணாம் மனத்தின்கண் உள்ளது” என்பதை, அவண் தானே உணர்ந்து கொள்ளும் வகையில், அதற்கு ஏற்றவாறு கூற வேண்டும் எனத் துணிந்தனர்.

அவ்வாறு துணிந்த அவர்கள், அவண், தம்மைக் கானும் விருப்போடு, தம் மனைக்குவந்து, தம் வரவை எதிர் நோக்கி ஓரிடத்தே மறைந்திருக்கும் காலத்தே, அவர்கள் அவள் வருகையை அறிந்தும், அறியாதார்போல் சென்று தம் குரல் அவனுக்குத் தெளிவாகக் கேட்கும் தொலைவில் இருந்து, அவணைக் காணுமையால் தமக்குண்டாகும் கலக்கம், தமிழைக் கரணவருவதற்கு அவனுக்கு நேரவிருக்கும் கேடுகள், அக்கேடறிந்து தமிழ் படுமதுயரம், தம் களவொழுச் சுத்தை அறிந்து கொட்ட தாயின் கொடுமை, அதை அறிந்து கொண்ட ஊரார் கூறும் அலர் ஆகியவற்றை மாறி மாறி உரைத்துத் தமக்குள்ளே வருந்துவதை வழக்கமாகக் கொள்ளலாயினர்.

அவர் அவ்வாறு வருந்திக் கூறுவனவற்றை நாள் தோறும் கேட்கும் அவண் உள்ளத்தில், அவர் இவ்வாறு வருந்து வதற்குக் களவு வாழ்க்கையில் தானிகொண்டுள்ள ஆஸ்யே காரணம் என்ற எண்ணம் மெல்லத் தலைதுக்கும்; இறுதியில், “இக்களவு நெறியை மேலும் விருப்பினால், இவள் உயிரிக்குக்

கேடாம்; ஆகவே மனத்திற்காம் முயற்சிகளை இன்றே மேற்கொள்வேன்” எனும் துணிவுபிறக்கும்; அப்பெண்கள், தம் முயற்சி வெற்றி பெறத், தாம் கருதியது கைகூடக் கண்டுகளிப்பர்; பழந்தயிழ்ப் புலவர்கள், இம்முறைக்குச் சிறைப்புறமாக வரைவு கடாவல் எனும் பெயரிட்டுப் பாராட்டியுள்ளர், அவற்றுள் ஒரு கிலை:

இன்று வாராயின் நன்று:

தினை அறுவடையாகும் காலத்தில், தினை அறுப்பார் இரவில் உறங்கார்; முற்றிய தினை ஒருநாள் கழியினும் உதிர்ந்து வீணை; அதனால் அதை அதற்குரிய பருவத்திலேயே அறுத்துவிடுதல் வேண்டும்; ஆனால், ஊரைச் சுற்றியுள்ள எல்லாப் புனமும் ஒரே காலத்தில் முற்றிவிடுவதால் அறுவடைக்கு ஆள் கிடைப்பது அரிது! அதனால், இரவிலும் உறங்காதிருந்து அறுத்தெடுப்பர்; அப்பொழுது புனத்தில் ஒவியோது; அப்புனத்தில் எழும் ஒலிபோலி, அன்று ஊரிலும் ஒவியோது; ஊர்க்காவலர் உறங்கவில்லை; இரவின் இடையாமம் ஆகியும், அவர் எழுப்பும் தொண்டகப்பறை ஓயாது ஒவித்துக்கொண்டேயிருந்தது.

காதலன் நினைவால் உறக்கம் ஒழிந்து கிடந்தாள் அப்பெண்; அவன் அருளில், அப்பறையொலி கேட்டு நடுங்கிய வாரே வீற்றிருந்தாள் தோழி; “இந் நிலையில் இளைஞன் வந்துவிடுவதேனு? வருவாணை ஊர்க்காவலர் கண்டுவிடுவாரோ? அதனால் எண்ணன்ன விளையுமோ” என எண்ணி எண்ணி அஞ்சிற்று அத்தோழி உள்ளம்; அந்நிலையில் அவன் வந்துவிட்டான்; அவனைத் தோழியும் பார்த்துவிட்டாள்; உடனே, அவன் வருகையை அறியாதாள்போல், அவன், கேட்குமாறு, அப்பெண்ணை நோக்கித் “தோழி! காவலர் கண்ணுறவுகாது காவல் புரிகின்றனர்; அவர் எழுப்பும் தொண்டகப் பறை ஒவித்தவாரே உள்ளது. இந்நிலையில் காதலர், நம் துயர் ஜூட்டக்க வருவதினும், வாராமையே நன்று; வந்து அவர் ஆளிக்கும் இன்பத்தினும், வரும் அவரைக் காவலர் கண்டுகொள்வதால் வரும்துண்பம் பெரி-

தாம்; ஆகவே, அவர் வாராமையை விருப்புகிறது என் உள்ளம்” என்று கூறினால்.

“அம்மி வாழி தோழி! இன்று அவர் வாரார் ஆயினே என்றே; சாரல் சிறுதினை விளைந்த வியங்கண் இரும்புன்றது இரவு அரிவாரின் தொண்டகச் சிறுபறை பானுள் யாமத்தும் கறங்கும் யாமம் காவலர் அவியாமாரே.”²

மணத்திற்கு இது காலம்:

காதலன் இன்று வாரானுயின் நன்று எனத் தோழிக்கறக் கேட்ட அப்பெண், “தோழி! அவர் வரவிற்கு, ஒவ்வொரு நாளும், இவ்வாரே இடையூறு நேர்ந்துவிடுகிறது; அதனால் அவரைக் காணுக் கலக்கம், பெரிதாகிறது; ஆக்கலக்க மிகுதி யால், என் உடல் பசனை படர்ந்து பாழுற்றுக் கெட்டது; எனினும், அவரீமீது கொண்ட காதல் குறைந்திலது; அது அவர்பால் சென்று, அவர் உள்ளத்தையே கற்றிக் கற்றி அணிகிறது; ஆனால் அவர் உள்ளத்தில், என்பால் அண்டு பிறந்திலது; அதனால், பெண்களுக்கு அணியாய் அழகு தரும் அடக்கம் முதலாம் பெண்ணமக் குணங்கள் என்னைவிட்டு எங்கோ சென்று மறைந்தன; அறிவு ஒன்றே என்பால் உள்ளது. ஆனால் அதுவும், வாளா இருக்கவில்லை; “காதலர் தாமே வந்து வரைந்து கொள்ளார்; ஆகவே, அவர்பால் தாமே சென்று வகுரவிற்கு வழிகாணுவோம் வருக ஆங்கே” என இயலாத ஒன்றை ஒயாது கூறி என்னை வருத்துகிறது. ஆகவே “உங்கள் நவம் யாது?” என்று வினவி, நம்மை

¹ குறந்தொலை: 375

வியன்கண் - அகன்ற இடம்; இரும்புனம் - பெரிய கொல்லை; அரிவாரின் - அரிவாரைப்போல; தொண்டகம் - மணதாட்டுப் பறைவகையுள் ஒன்று; பானுள்-இடை இரவு; கறங்கும்-ஒவிக்கும்; அவியாமாரூ-உறங்காமையால்; உறங்காமையால் ஒவிக்கும்.

மண்றது, துயர் தீக்கும் நல்லுள்ளம் அவரிக்கு உண்டானால், அதற்கு இதுவே ஏற்ற காலமாம்; தோழி! அவர் அதைச் செய்வாரா?" என்றுக்கறி, மணக்கத் துடிக்கும் தன் மன நிலையை எடுத்துக் காட்டினான்.

"பயப்பு, என்மேனியதுவே; நயப்பு, அவர் நார்இல் நெஞ்சத்து ஆர்திடையதுவே; செறிவும் சேண் இகந்தன்றே; அறிவே ஆங்கண் செல்கம் எழுக என, ஈங்கே வல்லா கூறி இருக்கும்; முள்இலைத் தடவுநிலைத் தாழைச் சேர்ப்பாக்கு இடம் மன் தோழி! எங் சீரிரோ எனினே." 2

வெறியாடல் காணக் காதலர் வருக!

"காதலர் வரைந்துகொள்ள வருவாரா?" என்று அப் பெண் தன் வேட்டகையைப் புலப்படுத்த, அது கேட்ட தோழி, "பெண்ணே! அவர் வரைந்துகொள்ள வரினும் வாராரா யினும்; வெறியாடல் காண வருதலை நான் மிசவும் வேண்டுகிறேன்;" "தோழி! நம்மைப் பேணிக் காக்கும் பேரனினாலாய தாய், நம் வாட்டத்திற்காம் காரணம் இது என்பதை எளிதில் அறிந்து கொள்வாள்; அவள் அஃது அறியின், நம் களவொழுக்கத்திற்குக் கேடாம்; ஒரேரா வழி, அவள் அதை அறியாளாய், அதற்குக் காரணம் யாதென வேலனைக் கேட்ட

* குறுந்தெரகை 1 219. வெள்ளுரை கிழார் மகனார் வெண்புதியார்.

மேனியது-மேனிக்கண் உளது; நயப்பு-காதல்; நார்இல்-அனிபு இல்லாத; ஆர் இடையது-புகுதற்கு அரிய இடத்தின் கண் உளது; ஆங்கண் - அத்தலைவர்பால்; வலிலா-நம்மால் செய்யமாட்டாத ஒன்றை, தடவுநிலைத் தாழை -பருத்த அடி களையுடைய தாழை; சேர்ப்பன்-நெய்தல் நிலத்தலைவன்; இடம்மன்-இதுவே காலமாம்; எந்திரிரோ - எந்திலையில் உள்ளீர்; எனினே-என்று கேட்கும் எண்ணம் உண்டாயின்.

பின் அவன், 'உள் மகள்நோய் முருசனுவு வந்தது; அது அவனைக் குறித்து வெறியெடுக்கத் தணியும்' என்றே கூறுவன்; தாயும், அவன் கூறியதே உண்மையென்று கொண்டு, வெறியாட்டெடுக்கத் தணிவன்; மகள் உறிற நோய், மன நோய் என்பதை அறியும் மாண்பிழந்து, நம் பெற்றேர் மேற் கொள்ளும் அறிவிலாசி செயல்கள் இதுபோல் பலவாம். அதனால் நாம்படும் துயரும் பலவாம், நம் பெற்றேர் செய்யும் அறிவிலாசி செயல்கள் பலவற்றுள் ஒன்றுகிய அவ்வெறியாடல் காண நம் காதலர் வருவாரக; வந்து நம் துயர்நிலை அறி வாராக" என்று கூறினான். இவ்வாறு தாயின் அறியாமை கண்டு நகைப்பாளபோல் கூறினும், "காதலி! நீ வரைந்து கொள்ளாமையால் நின் காதலிபடும் துயர்நிலை இத்தகைத்து அதை எங்கள் தாயும் அறிந்துகொண்டாள்; அவள் அது வேலங்கு வந்தது என எண்ணால், தன் மகள் விரும்பும் ஒருவனால் வந்தது என அறிந்தால் இன்னல் பல உண்டாம்; ஆகவே, அவள் அஃது அறியாமுண்டார் இவளை வரைந்து கொள்வாயாக" என இலைஞை நோக்கிக் கூறியதேயாம்; அவனும், அது தனினை நோக்கிக் கூறியதென்றே கருதுவன்.

"மென்தோள் நெகிழ்த்த செல்லல், வேலன் வென்றி நெடுவேள் என்னும்; அன்னையும் அது என உணருமாயின், ஆயிடைக் கூழை இரும்பிடிக் கைகரந்தன் என் கேழ் இரும்துறுகல் கெழுமலை நாடன் வல்லே வருக, தோழி! நம் இல்லோர் பெருநகை காணிய சிறிதே."^a

2 குறுந்தொகை 111. தீண்மிதி நாகனூர்.

நெகிழ்த்த-மெவிவிதித; செல்லவித-துளிபம்; நெடுவேள் - முருசனுல் வந்தது; கூழை-குறுகிய; இரும்பிடி-கரிய பெண்டாளை; கைசரந்தன் - கைமரைத்துக் கேதோன்றினுற்போல் கேழ் இரும்துறுகல்-கரிய நிறம் பொருந்திய பெரிய குண்டுக்கல்; செழு-நிறைந்த; வல்லே-விரைந்து; பெருநகை-பெரிய நகைப்பிற்கு இடமாய செய்கையை,

அவன் அது காண வாரானாகுங்!

“தாய் வெறியாடல் புரிய, அதனால் நாம் வருந்தும் துயர்நிலையினைக் காணக், காதலன் வருக!” எனத் தோழி கூறக் கேட்ட அப்பெண்ணுள்ளத்தில் ஒரு புதிய அச்சம் குடி கொண்டது; “தாய், என் நோய் இளைருக்கி ஒருவன் பால் நான் கொண்ட காதலால் வந்தது என்பதை அறிந்து கொள்ளமாட்டாது, அது முருகனால் வந்தது எனக்கொண்டு, அவனுக்கு விழா எடுக்க விரும்புகின்றார்; இந்நிலையில், காதலன், தோழியின் சொல் கேட்டு இவண் வருவனுயின், அவன் வந்து காட்டிய அன்பால் என் நோய் நீங்கும்; நோய் அவனுல் வந்தது என அறியாது, முருகன் சுணங்கியதால் வந்தது என என்னும் இவ்வறிவிலாத் தாய், என் நோய் நீக்கம், காதலன் வந்து காட்டிய அன்பின் விளைவாம் என அறியமாட்டாது, அது, அவன் முருகனுக்குச் செய்த விழா விளைவாம் என்றே என்னுவள்; அதனால், என் நோய்க் குரிய உண்மைக் காரணத்தை உசாவி அறிந்து, என் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தல் இல்லாது போம்; ஆகவே, அவன் இன்று வாராதிருத்தல்வேண்டும்; அவன் இன்று வாரானுமின், என் நோய் என்னைவிட்டு நீங்காது; தான் வெறியாடல் புரிந்தும் தன் மகன் நோய் நீங்காரமை காணும் தாய், இது அனங்கால் வந்ததன்று; ஓர் ஆண்மகனால் வந்தது என அறிந்து, அவ்வாண் மகன் யார் என வினவி, அவனுக்கு என்னை மனம் செய்துதர முனைவள்; ஆகவே, அவன் வர்ரா மையால், இன்று ஒரு நாள் நான் வருந்தினும், அது நிறைந்த இன்பத்திற்கு வழி செய்யுமாதவின், அவன் இன்று வாராதிருத்தலையே விரும்புகின்றேன்” என இவ்வாறு சொன்றது அவள் சிந்தனை; அதனால், தோழிபால் தன் கருத்தை யெல்லாம் விளங்க உரைத்துவிட்டு, “ஓதாழி! என் நோய் வேலமுருகனால் வந்தது என்று கூறிய அவ்வேலன், அந் நோயைத் தீர்க்கும் வகையறியான் என்பதை நம் தாய் அறிந்துகொள்ளுதற் பொருட்டு, நம் காதலர் இன்று வாராராதலை நான் விரும்புகின்றேன்; அவன் வாராமையால்,

என் நோய் மிகினும் நான் பொறுத்துக்கொள்வேன்" என்று கூறினான்.

இவ்வாறு கூறிய அவள் கூறிறு, தான் விரும்பிய காதலணைத் தாயும் தந்தையும் தரத் திருமணம் கொண்டு அடிபு கற்றத் இன்ப வாழ்க்கை மேற்கொள்ள விரும்பும் அவள் உள்ளத்தை அவன் அறியத் துணை புரிந்தது.

"வெறி என உணர்ந்த வேலன், நோய் மருந்து அறியான் ஆகுதல் அல்லை காணிய அரும்படர் எவ்வும் இன்று நாம் உழப்பினும் வாராங்க தில்லை தோழி!...
இலங்கு மலை நாடன் இரவினுனே." 1

இன்னும் வாழ்கிறேன் தோழி!

தாய் எடுக்கும் வெறியாட்டின் கொடுமையினை இளஞ்சுள் அறியமாட்டாள்; அவன் மனத்தை மணவிழிக்குத் துரத்த, அதைக் கூறுவது ஒன்றுமட்டுமே போதாது; நாம் எதையும் செய்ய மாட்டாது, செயலறிறுக் கிடக்கிறோம்; எதற்கும் அவன் துணையையே எதிர்நோக்கி நிற்கிறோம் என்பதை அவன் உணர்தலிவேண்டும்; அதன் பின்னரே அவன் மனம் மணத்தை நாடும் என எண்ணிற்று அப்பெண்ணின் பேதை உள்ளம்; எண்ணியதோடு நில்லாது, அதைக் கூறுவும் துணிற் தது; உடனே, தன் எதிரில் இருக்கும் தோழிக்குக் கூறுவாள் போல், வந்து மறைந்து நிற்கும் காதலன் கேட்கும் வண்ணம் கீழ்வருமாறு கூறத் தொடர்ந்தினுள் !

1. குறுந்தொகை : 360. ஈழத்துப் பூதனி தேவனார்.

வெறி என - நோய் தீர்க்கும் மருந்து; வெறியாடலாம் என; காணிய - அறிதற் பொருட்டு; அரும் - தாங்குதற்கரிய; படர் எவ்வும் - காதலணி நினைவால் உண்டாகும் துண்பும்; உழப்பினும் - அனுபவித்தாலும்; திலில் - விருப்பம் குறிக்கும் ஓர் இடைச்சொல்,

“தோழி! நம் ஊரிப் பெண்கள் அணைவருமே அழகில் கிறந்தவர்; மலைச்சாரல் மலரும் தழையும் கொண்டு, ஆடை போல தொடுத்து அணிந்து செல்லும் அழகை, நாளெல்லாம் கண்டு மகிழலாம்போல் தோன்றும். அம்மகளிர் அணை வரினும் சிறந்த அழகுடையவள் நான்; அவரெல்லாம் பாரித்துப் பொருமைப்படவல்ல பேரழகு, என் அழகு. ஆனால், தோழி! அவ்வழகு இன்று என்பால் இல்லை; அது என்னைவிட்டு, நம் காதலர்பால் சென்றுவிட்டது; அழகிழந்து அழிகிறேன் நான்; என் பேரழகு கண்டு என்னை அன்ற பாராட்டிய இல்லூரார், இன்று என் அழிந்தை கண்டு பழி தூற்றுகின்றனர்; அத்துயர் பொறுக்கமாட்டாது என்டடல் தளர்ந்தது; வளைகள் கழன்று ஓடலாயின; ஆனால், நான் இந்நிலை உற்றும், என் உயிர் இன்னமும் வாழ்கிறது; அது தான் வியப்பிற்குறியது; தோழி! செயலற்றுப் போன என்னால் எதையும் செய்ய முடியவில்லை; காதலர், தாமே வந்து மணங்கொண்டால்லது, நம் வாழ்வில் மகிழ்ச்சி மலராது; ஆனால், அவரோ, நம் நிலையை அறிந்தவராகத் தோன்றவில்லை; பண்டு, பறந்தும், பாய்ந்தும் தான் விரும்பும் இரைகளைப் பெற்று மகிழ்ந்த நானை, முதுமையுற்றுப் போனமையால், பறந்து இரைதேட மாட்டாது கடல் அருகேவளர்ந்த மரத் தில், கடல் நீரில் படியுமாறு தாழ்ந்த கிளையில் இருந்து, கரையை நோக்கி வீசும் அலை, தனக்கு வேண்டும் இரைகளைக் கொண்டு வராதா என எதிர்நோக்கி ஏங்கிக் கிடக்கும் நம் நாட்டுக் கடற்கரைக் காட்சிகளைக் காணும் அவர் உள்ளத் தில், செயலற்றுக் கிடப்பாரின் துணிப் நிலை புலப்பட்டிலதே! நான் என்ன செய்வேன்? அலைகொண்டு அளித்தால்லது, தானே இரைதேடித் திண்ணமாட்டாது, ஏங்கிக் கிடக்கும் அவர் நாட்டு நானைபோல், நானும் அவரையே எதிர் பாரித்து வாழ்கிறேன்; தோழி! என் துயரி நிலையை அவர் என்ற அறிவாரோ?”

“இலங்குவளை நெகிழிச் சாய், யானே
உள்ளே! வாழி தோழி! சாரல்

தழை அணி அல் தல் மகளிருள்ளும்
விழவு மேம்பட்ட என்றலனே, பழவிறல்,
பறைவலம் தப்பிய பைதல் நாரை,
திரைதோய் வாங்குசினை இருக்கும்
தன்னம் துறைவளினுடை கண்மா றின்றே. 1

நான் உணரியென்; அவனே அழிக!

அவள் அவ்வாறு வருந்தக் கண்ட தோழி, அவளை நோக்கி, “பெண்ணே! வருந்தி வாய்மூடிக் கிடப்பதால் பய னில்லை; காதலரைக் கண்டு, உன்னுயர் நிலையைக் காட்டி, உன்னை மணந்துகொள்ள வேண்டிய அவர் கடமையை அவருக்கு விளங்கக் கூறுதல் உன் கடஞ்சும்; அவ்வாறு கூறுது, ‘அவரே வருக என எதிர்நோக்கி வாளாக்கிடப்பின், நம் பெற்றேர், உன்னைப் பிறன் ஒருவனுக்கு மணம் செய்துவிடுவர்; உன் மணம் குறித்து, அவர்கள் பேசவும் தலைப்பட்டு விட்டனர்; ஆகவே, காதலரைக் கண்டு கூறுவாயாக என்றார்.

அது கேட்ட அப்பெண், “தோழி மனையில் வளரும் மூங்கில் போன்ற அழகுடையவாய் அன்று விளங்கி, இன்று, அவ்வழகிழந்து தளர்ந்துபோன எனி தோள்களை அணைத்து, நம்மோடு நட்புக்கொண்டு, என் உள்ளத்தைக் களவாடிய அன்று, “இனி என்றும் உன்னைப் பிரியேன்” எனச் சூள் உரைத்தவர் அவர்; ஆகவே, அச்சுகுறரையைப், பொய்யாகா வாறு காக்கும் கடமை, அன்று சூள் உரைத்த அவருக்கே உண்டு; மேலும், அவர்பால் காதல்கொண்டு, அதனால் நலன் இழந்துபோன நமக்கு இனி, பற்றுக்கொடு அவனே, தம்மைப்

2 குறந்தொகை : 125. அம்முவனார்.

இலங்கு-விளங்குகினி; நெகிழ்-கழல்; சாஇப்-மெலிந்து; விழவு மேம்பட்ட-திருவிழாப்போல் சிறந்த அழகுடைய பழவிறல் பண்டு ஆற்றல் வாய்ந்த; பறைவலம்-பறக் கும் ஆற்றல்; தப்பிய-இழந்த; பைதல்-துயர்மிக்க; திரை தோய்-ஆலைகள் படுமாறு; வாங்குசினை-வளைந்த கிளை; கண்மா றின்றை-இடம் பெயர்ந்தது.

பற்றுக்கோடாக அடைந்தாரைக் காக்கும் பொறுப்பு அவரையே சாரும்; ஆனால், அவரோ, இன்று தம் கடமை மறந்து வாழ்கிறோர்; 'வேற்றுவரைவு நெருமே; அதனால், காதலி வாழ்விழந்து போவளே' என அறியும் அறிவின்றித் திரிகிறோர்; மணம் செய்துகொள்ளும் கருத்து அவருக்கு இருப்பதாகத் தோன்றவில்லை; அக்கருத்து, அவருக்கு இருப்பினும், இல்லையாயினும் நான் அவருக்கு அதை எடுத்துச் சூறுதல் பொருந்தாது. அதை, அவரி, தாமே உணர்தல் வேண்டும்; உணராத அவருக்கு, நான் சென்று உரையேன்" என்று கூறினார்.

"துறைவன்

குறியான் ஆயினும், குறிப்பினும், பிறிதுஒன்று அறியாற்கு உரைப்பலோ யானே? எய்த்த இப்பளை எழில் மென்தோள் அனைதிய அங்காள் பிழையா வஞ்சினம் செய்த கள்வனும், கடவனும், புளைவனும் தானே."^a

தும் இருவர் குறித்தும் இரங்குகிறது என் உள்ளம்:

தன் காதலியும் அவன் தோழியும் கூறிய அனைத்தையும் கேட்டான் இளைஞன்; அவரி, தமக்குள்ளே கூறிக் கொண்டாராயினும், அது, தன்னை நோக்கிக் கூறியதே என்பதை யும் அறிந்தான்; அறிந்தும் தன் போக்கினை மாற்றிக் கொண்டான்ல்லன்; களவொழுக்க இன்பத்தில், அவன் உள்ளம் அவ்வளவு ஆழமாகப் பதிந்துவிட்டது; அதனால், எவரும்

^a குறுந்தொகை: 318, அம்முவனுர்.

துறைவன்-நெய்தல் நிலத்தலைவனுய காதலன்; குறியான்-மணங்கொள்ள நினையான்; பிறிதுஒன்று-வீவற்று வரைவு; உரைப்பலோ-சொல் லுவேவனே? எய்த்த-இளாத்த; பளை எழில்-முங்கில் போன்ற அழகு; அனைதிய-தமுவிய; கடவனும்-கடமை உடையானும்; புளைவனும்-பற்றுக் கேரடாவானுக்.

அறியாவாறு வந்து, இனிபம் துய்த்துச் செல்வதையே அவன் விரும்பினான்.

அவன் கருத்து இது எனிபதை அறிந்தாள் தோழி; அதனால், “இதுகாறும் நம் பெண்மையை மதித்து அவன் பால் நேரில் சென்று, நம் குறையைக் கூற அஞ்சியதுபோல் இனியும் இருப்பின் கேடாம்; ஆகவே, அவனை நேரில் கண்டு நம் நிலையை நன்கு விளக்கி, விரைந்துவந்து வரைந்து கொள்ளுமாறு வற்புறுத்த வேண்டும்” எனத் துணிந்தாள்.

அந்திலையில், அவனும் வழக்கம்போல் வந்து, காதவி வருகைக்காகக் காத்தி நந்தான்; அதைச் சுண்டாள் தோழி. உடனே அவனிபால் சென்று, “அன்ப! நம் இரண்டிருச்கும் இடைப்பட்ட வழி, இரவில் வருவதற்கேற்ற, இடையூறில்லா இனிய வழியன்று; கழிகள் பலவற்றைக் கொண்டது அவ்வழி; அச்சியிகளில் முதலைகள் கூட்டங்கள் கூட்டமாய் வாழும்; வளைந்த கால்களால் வழிவருவாரைக் கவ்வி சர்த்துக் கொன்று அழிக்கும் கொடுமை உடையன அம்முதலைகள்; அதனால், அவ்வழியிற் செல்ல எவரும் அஞ்சவர்; ஆனால் நீடியா, கொடுமை யிக்க அவ்வழியை இரவில் கடந்த வருகின்றன; நீ, உன் காதவிபால் சொண்டுள்ள பேரன்பே இதற்குக் காரணம் எனிபதை உணர்கிறேன் நான்; அதனால், அத்தகைய அன்புடைய உன்னை, ‘வாரற்க’ என்று கூறித் தடுக்க அஞ்சிகிறது என நெஞ்சம்; ஆனால், அவ்வாறு தடை செய்யாது விட்டனே, நீ இரவில் வருதலை வழக்கமாகக் கொண்டுவிடுவை; ஆற்றவில், ஆண்மையில் சிறந்தவன் நீ எனிபதை நான் அறிவேன்; என்றாலும், யானைக்கும் அடிசாருக்கும் எனிபவாதவின் ஒரோ வழி உனக்கு இடையூறு உண்டாயினும் உண்டாம்; அதனால், இரவில் வருதலை, உன் தவி விரும்பவில்லை; உன் அன்பின் பெருமையை உன் ற்றவின் சிறப்பை அவனுக்கு அறிவுறுத்தி, உன்வருகையை ஏதுமாறு செய்யலாமென்றால், அவள் நீவரும் வழியின் தம் அறிந்தமையால் கொண்ட அச்சம் தவிர, வேறு தையும் உணரும் நிலையில் இல்லையாதவின், அது இயலாதா

யிற்று; அதனால், 'வருக' என வரவேற்கவும் அஞ்சகிறேன்; அனிப! இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுப் பேணி வளர்க் கூம் ஒருதாய், அவ்விரு குழந்தைகளும், ஓரே காலத்தில் நன்கண்டவிடத்து, இந்தக் குழந்தையைக் கவனிப்பதா? அந்தக் குழந்தையைக் கவனிப்பதா? நஞ்சு தீர்க்கும் மருந்தை இந்த குழந்தைக்கு முதலில் அளிப்பதா? அந்தக்குழந்தைக்கு முதலில் அளிப்பதா? அறியாது துடிப்பது போலாகிவிட்டதுனன் நிலை. அனிப! அவளைக் காண்மாட்டாகமையால் உனக்குமட்டுமே வருத்தம் உண்டு என எண்ணற்க; உன்னைக் காணுது வருந்தும் வருத்தம் அவனுக்கும் உண்டு; உன்னைக் காணுது நெடு நாள் வாழ்தல் அவளாலும் இயலாது; உன் வருகையை அவள் விரும்பாமைக்குச் காரணம், உண்பால், அவனுக்கு அன்பில்லாமையால் அன்று; நீ வரும் வழியின் கொடுமை அறிந்து அஞ்சவதினாலேயே, அவள் உன் வருகையை விரும்ப வில்லை. வாராதிருந்தால், காதலியைக் காண இயலாது போகுமே; அவளைக் காணுது எங்ஙனம் வாழ்வேன்' எனக் கலங்கும் உன் கலக்கமும், 'ஏதம் மிக்க வழியில் இரவில் வரும் அவர்க்கு. இடையூறு நேர்ந்தால், நான் எங்ஙனம் வாழ்வேன்' என எண்ணி வருந்தும் அவள் வருத்தமும், நீ இரவில் வருதலை விடுத்து, அவளை விரைந்து வந்து வரைந்து கொள்ளவயாயின், ஒருங்கெ அழியும்; இருவர் நிலை கண்டு கலங்கும் என் கலக்கமும் அழியும்; நீவிர் இருவீரும் ஒன்றிய அன்பினராய் ஒருங்கிருந்து வாழ்வீர்; ஆகவே அனிப! வரை விற்காம் முயற்சிகளை விரைந்து மேற்கொள்வாயாக" என வேண்டிக்கொண்டாள்.

' கொடுங்கால் முதலீக் கோள்வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானலாம் பெருந்துறை
இனமீன் இருங்கழி நீங்தி, நீ னின்
நயன் உடைமையின் வருதி; இவள், தன்
மடன் உடைமையின் உயங்கும்; யான் அது

கவுமக நஞ்சு உண்டா அங்கு
அஞ்சல் பெரும! என் நெஞ்சத்தானே.”²

உயிர் சிறிது; காதல் பெரிது:

“காதலியைக் காணவும் முடியவில்லைய என்று நீ வருந் துகிறுய்; ‘காதலர் கொடுமைகள் நிறைந்த வழியை இரவில் கடந்து வருங்கால் அவருக்குச் சேடு நேரின் என் நிலை என்னு வது’ என் அவள் வருந்துகிறார்; உங்கள் இருவர் நிலைகள்கு நான் வருந்துகிறேன்’ எனக் கூறக் கேட்டும் இனோருள் உள்ளாம்; திருமணத்தில் கருத்தைத் செலுத்தாமையினைக் கண்டாள் நோழி. அதனால், “அன்பா! இனியும், இந்திலை நீடித் தாலி, அவள் உயிர் வாழாள்; அவள் உயிர் வாழாளன்பது ஒருபுறம் கிடக்க, உங்கள் காதலை அறியாத அவள் பெற்றோர் அவனை வேறு யாருக்கேனும் மனம் செய்து தந்துவிடுவார்” என உண்மை நிலைகளைக் கூறி, அவன் உள்ளத்தை மாற்றத் துணிந்தாள்.

உடனே இனோருளை நோக்கி “அன்பா! வேரிப்பலா வளர்க் கும் உங்கள் ஊரார், அம்மரங்களைச் சூழ வேவி அமைத்துப் பேணீக் காக்கின்றனர்; அதனால், அம்மரங்களை, எவரும் எளிதில் அணுகுதல் இயலாது; மேலும், அம்மரங்களைவிலாம் வேரிப்பலா மரங்கள்; பழங்கள் வேரிலேயே பழுக்கும்; அதனால், நனிமிகப் பழுத்தாலும், காம்பற்றுக் கீழே விழுந்து பாழாவதில்லை; ஆகவே உங்கள் நாட்டில், பலாப்பழங்களை கள்வரிகளால் கவரப்படுவதோ, தாமே விழுந்து பாழாவதோ இல்லை; ஆனால்; எங்கள் நாட்டு நிலையோ வேறு; எங்கள் நாட்டில் வேரிப்பலா இல்லை” மேலும் தாம் வளர்க்கும் பலர்

² குறுந்தொகை 324. கவுமகஞர்.

கொடுங்கால்-வளைந்த கால்; கோள்வல்-பற்றிக்கொள் ஞதவில் வல்ல; ஏற்றை-ஆண்; வழக்கு அறுக்கும்-வழங்கு வதை அழிக்கும்; நயன்-அண்பு; மடன்-அறியாமை; உயங்கும்-வருந்துவாள்; கவுமக-இரட்டைப்பிளைகள்; நஞ்சு உண்டாங்கு-நஞ்சு உண்டங்டத்து வருந்தும் தாய்போல்; அஞ்சல்-வருந்துவேன்,

மரங்களைச் சூழ வேலியிட்டுக் காக்கும் அறிவும், அப்பலா வளர்ப்பார்க்கு இல்லை; அதனால், பலாப் பழுத்திருக்கக் காணும் எவரும் அப்பழுத்தை எளிதில் கவர்ந்து சென்று விடுவர்; மேலும், பழங்கள் நனிமிகப் பருக்கும்; பழங்களின் பருமையைத் தாங்கமாட்டாது கிளைகள் தாந்திரது ஒடியும்; பழங்களை, அவை பழக்கதி தொடங்கும்வரை தாங்கியிருப்பதே அரிதாம்; அப்பழங்கள், சாறு நிறைய மேலும் பழக்கட்டும் என விட்டுவைத்தால், அக்கிளைகள் ஒடியப் பழங்கள் பாழாம்; அம்மட்டோ? பழங்கள் மிகப் பருத்துப் பக்குவமா கிய நிலைகண்ட எவரேனும் அதைப்பறித்துச் சென்றுவிடுவர்; அதனால், பழங்கள் பழக்கும்வரை காவல் புரிந்து, பறிக்கும் பக்குவம் அடைந்தவுடனே பறித்துக்கொள்ள வேண்டிய கவலை, எங்கள் நாட்டுப் பலா வளர்ப்பார்க்குப் பெரிது; வேர்ப்பலா வளர்க்கும் நாட்டாராகிய உமக்கு, எங்கள் நாட்டுப் பலா வளர்ப்பாரின் கவலை தெரியாது; அதனால், ஆவர் கவலையைக் கருதாது, கண்டு எள்ளி நகைக்கின்றனே” என, இருவர் நாட்டுப் பலா வகைகளின் இயல்புகளை எடுத்துக் கூறுவாள்போல் கூறி, “அன்ப! காதலி உணக்கே உரிய வள்; பிறர் எவரும் அவளை மண்நிது கொள்ளுதல் இப்பலாது; அவனும், அவள் காதலி நோய் எவ்வளவு பெருகினும், அதை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தாங்கிக்கொள்வாள் என்று எண்ணிக் கவலையற்றிருப்பது கூடாது; உன் காதலி காப்பற்றவள்; அவள் அழுகும், குணமும் காணும் எவரும், அவளை மண்நிதுகொள்ள விரும்புவர்; அவள் உன்னைக் காத விக்கிருள்; அதனால், ஆவள் உணக்கே உரியவள் என்பதை உணராத பெற்றேரும், அவளை எவருக்கேனும் மணம் செய்து கொடுத்துவிடுவர்; அது ஒருபுறம் இருக்க, அவள் உயிர் மிக மிக மென்மை வாய்ந்தது; அவ்விழரைத் தாங்கிய உடல், அவள் உயிரினும் மெல்லிது; ஆனால், ஆவள் உண்பால் கொண்டிருக்கும் காதலே, அளவிடற்கிய பெருமை வாய்ந்தது; அக் காதற் பயன் கிட்டாமையால், அவள் கொள்ளும் துன்பம், அவள் காதலினும் நனிமிகப் பெரிது; அந்நோயைத் தாங்கி, அவள் உயிர் இதுவரை அழியாது வரம்ந்ததே அரியசெய

லாம்; அந்நோய் மேலும் பெருகினால், அதை அவளால் தாங்கிக்கொள்ளுதல் இயலாது; அதைப் பொறுத்து உயிர் வாழும் வண்ணம் அவள் உடலிற்கு இல்லை; அவள் உயிரும், உடலும் ஒருங்கே அழிந்து பாழாம்; ஆகவே, மணத்திற்கு ஏற்ற காலம் இதுவென அறிந்து, விரைந்து வந்து வரைந்துகொள்வாயாக²” என வேண்டிக் கொண்டாள்.

“ வேரல் வேவி வேர்க்கோள் பலவின்
சாரல் நாடு! செவ்வியை ஆகுமதி;
யார் அஃது அறிந்திசீனுரே! சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழும் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச்சிறிது; காமமோ பெரிதே”²

கள்ளி நம் காதலி :

காதலியும், அவள் தோழியும், தன்னைக் காணுதாரி போலக் கூறியவற்றைக் கேட்டே. இளைஞ் உள்ளாம் ஓரளவு மண முயற்சியில்லால் சென்றது; தோழி முஸ்லின்று கூறிய சொற்கள். அதை மேலும் உறுதி செய்தன; இவை அணைத்திலும் மேலாக, தன்னைக் கண்டு மீளும் காதலி, தம் காதல் ஒழுக்கத்தை, அவள் தமர் அறியாவாறு மறைத்து வாழும் தடுமாற்ற வாழ்க்கை, திருமண முபற்சியை விரைந்துகொள்ளத் தூண்டிற்று.

ஒருநாள் இரவு; அவன், வழக்கம்போல் காதலியைக் காணச் சென்றிருந்தான்; அவள், அவன் விரும்பும் ஆடை அணிகளால் தன்னை அழகு செய்துகொண்டு, நல்ல மணம் தரும் மலர்களைக் கூந்தலில் சூடிக்கொண்டு வந்தாள்; அவன் மனம் மகிழும், வண்ணம், அவனுடு உளங்கலற்று உரையாடி

² குறுந்தொகை 18. கபிலர்.

வேரல் வேவி-சிறு முக்கிலாலி ஆகிய வேவி; வேர்க் கோள்-வேரில் பழுக்கும்; செவ்வியை ஆகுமது-அவளை மணந்துகொள்ளும் அறிவுடையான் ஆகுக; அறிந்திக்கொன்ற-அறிந்தவர்; தோட்ட-கிளையில்; தூங்கியாங்கு-தொங்கியது போல; தவச்சிறிது-மிகவும் கிறிது.

யிருந்தாள்; பொழுது புரைத் தொடங்குவது கண்டு தன் மனைக்கு மீண்டாள்; காலையில், அவள் மனைக்கு அயலான் போல் சென்ற இளைஞர், ஆவிகுசி கண்ட காட்சி, அவளை வியப்பிற்குள்ளாக்கிற்று; அதுவே மன முயற்சியைத் தூண் மூட தூண்டுகோலுமாய் அமைந்தது. இரவு தான் குட்டிய மலர்கள் அவள் கூந்தலில் இல்லை; அவற்றை எடுத்து எறிந்து விட்டு, இரவுப் புனர்ச்சியால் கலைந்த கூந்தலுக்கு எண் ணெய் இட்டு, வாரி முடித்திருந்தாள். அவளை அந்திலையில் கண்டவர் எவரும், அவள் காதல் நோயால் வருந்துகிறாள்; இரவு காதலன்பால் சென்று, அவனேடு மகிழ்ந்து வந்துள்ளாள் எனக்கூரூர்; தன் தோற்றத்தை அந்த அளவு மாற்றிக் கொண்டிருந்தாள்; மாற்றம் அவள் தோற்றத்தில்மட்டும் இல்லை; அவள் செய்கையிலும் அம்மாற்றம் காட்சிஅளித்தது. இரவு மனங்களந்து மகிழ்ந்த காதலனைத் தன் மனையில் கண்ட அவள் அவன்பால், புதியரை ஒருவனிபால் பழகுவது போன்றே பழகினால்; அவள் அவனேடு பழகியதைக் காணும் எவரும், அவனும் அவனும், காதலியும் காதலனுமாவர் எனக்கூரூர்; அந்த அளவு, தன் செய்கையையும் மாற்றிக் கொண்டாள்; இதைக் கண்ணுற்றுங் இளைஞர்; கண்டு, காதலையின் அறிவாற்றல் அறிந்து ஒருபால் மகிழ்ந்தானேன் னும், அவள், இவ்வாறு, இரு வேறு வாழ்க்கையினளாய், இருவேறு குழந்தையில் வாழ்பவளாய் நடந்துகொள்ள, எது துணைப் பாடுபடுதல் வேண்டும் என எண்ணினால்; அந்திலை காண இருங்கிற்று அவனை உள்ளம்; இதுதுணைப் பரடும் என் பொருட்டன்றோ? என்பொருட்டு இவ்வாறு வருந்து வாளை, மேலும் வருத்துதல் கூடாது; ஆகவே இவளை விரைந்து வந்து வரைந்துகொண்டு இவள் துயர்துவடத்தை வேண்டும்” எனத் துணைந்தான்.

“இரண்டு அறி கள்வி நம் காதலோனே;
முரண்கொள் துப்பின் செவ்வேல் மலையன்
மூளூர்க் காணம் நாற வந்து,

நள்ளன் கங்குல் நம் ஓரன்னள்;
 கூந்தல் வேய்ந்த விரவு மலர் உதிர்த்துச்
 சாந்து உளர் நறுங்கதுப்பு எண்ணெய் நீவி,
 அமரா முகத்தள் ஆகித்,
 தமர் ஓரன்னள் வைக்கற யானே” ॥

இனோருள், களவிவாழுக்க வாழ்க்கையைக் கைவிட்டு, காதலியை அவள் பெற்றேர் கொடுக்க, ஊர் அறிய மனந்து, மனையற வாழ்க்கை மேற்கொண்டு வாழ விரும்பி வாணி. ஆனால், அவ்வரைவு முயற்சியை, விரும்பியவுடனே மேற்கொள்ள அவனுல் முடியவில்லை. திருமணத்தின்போது, மனவிட்டார், பரிசாகப் பெரும் பொருள் வேங்குவதும் மன மகன் வீட்டார், மனப்பரிசாகப் பெரும்பொருள் அளிப்பதை தம் குடிப்பெருமையாகக் கருதுவதும், அப்பெரும் பொருளை அளித்தில் அளிக்கவல்ல செல்வக் குடியில் வந்த இனோர்களும், தம் மனத்தில், தம் மனைவியர்க்கு அளிக்கும் பரிசப் பொருள் கள், தாமே தம் முயற்சியால் ஈட்டிய பொருளாதல் வேண்டும் என விரும்புவதும் அக்கால வழக்கமாம். முயன்று பெற்ற கூழுணவு, இரந்து பெற்ற அமிழ்தினும் கிறந்தது எனக் கருதும் உயர்வுடையது அவர்கள் உள்ளாம். தம் உழைப்பால் வாழ எண்ணது, தம் முன்னேர ஈட்டிய பொருள் உண்டு வாழ்வார் வாழ்வு, வாழ்வாகாது எனக் கருதும் வளமார் உள்ளாம் அவர்கள் உள்ளாம். அவ்விழுமியேரி வழியில் வந்த

² குறுந்தொகை: ३१२. கபிலர்.

இரண்டு-இருவகை ஒழுகிக்கி; முரண்-மாறுபாடு; துப்பின்-ஆற்றல் வாய்ந்த; செவ்வேல்-இரத்தக் கறை படிந்த வேல்; மணையனி-மனையமானி எனும் அரசனி; முள்ளூர்-அவனுக்கு உரிய ஓரி ஊரி; கானம்-காட்டினி மணம்போல்; நாற்-மனம் வீச; கங்குல்-இரவு; நம் ஓரன்னள்-நம்மோடு ஒத்தவன் ஆனுள்; வேய்ந்த-அணீந்த; விரவு மலர்-கதம்ப மலர்; சாந்து-யயிர்ச்சாந்து இட்டு; உளர்-கோதிய; கதுப்பு-குந்தல்; அமராமுகத்தள்-காதலவேநேடு பொருந்தா முகம் உடையளாய்; தமர் ஓரன்னள்-உறவினரோடு ஒத்தவளானுள்.

இளைஞன், செல்வக் குடியில் பிறந்தவன் என்றாலும், ஊக்கிக் மும், உயர்ந்த நோக்கமும் வாய்ந்த அவன் உள்ளாரும், தன் மணவினைக்கு வேண்டும் பொருளைத் தானே சட்டிக் கொண்டு தல் வேண்டும் என விரும்பிற்று; அதனால், அப்பொருள்டீடி வரும் கருத்தோடு, வெளிநாடு செல்வதற்கு வேண்டும் முன் னேற்பாடுவளில், அவன் முனைந்திருந்தான்.

உள்ளது உயிர் ஒன்றே :

இளைஞன் எண்ணம் இது என்பதை அறிந்தாள் அப் பெண்; உயிரினும் நான் சிறந்தது; நான்னின் பெருமை யுணரிந்த நல்லோர், அந்நாணைக் காத்தற் பொருட்டு, உயிரையும் இழக்கத் துணிவர்; உயிரைக் காத்தல் கருதி, நானை இழக்க அவர் உள்ளம் ஓவ்வாது. ஆனால் நற்குல மகளிற்கு, நானினும் கற்பே சிறந்தது. அவர்கள் நானைத், தம்மைப் பெற்ற தாயினும், பெறுதற்கரிய உயிரினும் சிறந்த தாகக் கருதுவர் என்றாலும், அதைத் தம் கற்பினும் சிறந்த தாகக் கருதார்; அதனால், தம் கற்பைக் காத்தற் பொருட்டு, நான் இழந்து வாழவும் துணிவர். அதிதனைய நற்குல மகளிர் வழிவந்தவளாதவின் அப்பெண், காதலன் வரையாது வந்து செல்வதால், ஊராரி அவர் கூறக் கேட்டு, அதனால், தன் நான் அழிந்து போகவும், கற்பைக் காக்கும் கருத்தோடு உயிர் வாழ்ந்திருந்தாள்; அந்நினையிலும் அவன், அவளை வரைந்துகொள்ளும் கருத்தின்றி, பொருள் தேடற் குறித்துப் புறநாடு செல்லத் துணிந்தான் என்பதை அறியவே, அவள் உள்ளம் பெரிதும் தூயர் உற்றது. தன் அருகிருக்கும் தோழியை நோக்கித் “தோழி! காதலர் வரைந்துகொள்ளும் கருத்தின்றிக் காலங்கடத்துவது கான், நான் சிறிதும் கவலை கொண்டிலேன்; அவரை வெளிநாடு செல்வதால், நாம் இழக் கக்கூடிய அரும்பொருள் எதுவும் இல்லை. நலன் நான் முதலாம் நம் பெண்மைச் சூணங்கள் அனைத்தையும், நாம் எப்பொழுதோ இழந்துவிட்டோம். நம்பிடம் இப்போது இருப்பது நம் உயிர் ஒன்றே. அது, கற்புக் காலத்துக் கவின் மிக்க வரழ்வைக் கருதி, இன்னமும் நம்மைப் பிரியாமல் வரழ்

கிறது. காதலர் பிரிவால் கற்பு வாழ்வு கிட்டா தாயின், அந்திலையில் அதுவும் நம்மைவிட்டு அகலும்” எனக்கூறிக் கலங்கினால். காதலன், தன்னைத் தனியே விடுத்துப் பிரிந்து போகத் துணிந்துவிட்டான் என்பதை அறிந்து கலங்கும் அந்திலையிலும், “நாம் இழக்கக் கூடியது உயிர் ஒன்றே; சிறந்த பொருள் வேறு எதுவும் இல்லை”; எனத் தனி இழப்புப் பெரிதன்று எனக் கருதுவாள்போல் கூறிய அவள் சொல் திறம் மகிழ்தற்கு உரியது.

“ விரிந்தீர்ச் சேர்ப்பன், நீப்பின், ஒருங்கு
இன்னுயிர் அல்லது பிறிது ஒன்று
எவ்வேலே, தோழி! நாம் இழப்பதுவே” ²

அவன் ஞாயிறு, நான் நெருஞ்சி :

பொருள் ஈட்டும் கருத்துடையனால் காதலன் பிரியத் துணிந்தான் எனக் கேட்ட காதலி, தெரடக்கத்தில் கலங்கினால் என்றாலும், கணவன் மனைவியர்க்கிடையே இருக்க வேண்டிய உறவுமுறை நினைவு வரப்பெற்றதும் அக்கலக்கத் தைக் கைவிட்டாள். கணவன் மனைவியர்க்கிடையே கருத்து வேறுபாடு இருத்தல் கூடாது; மனைவி தனக்கெனத் தனிக் கருத்துடையளாதல் கூடாது. அவன் கருத்து ஒன்றாக, அவள் கருத்து வேறாக வேறுபடுதல் கூடாது. அது ஒன்று பட்ட உள்ளமுடைமைக்கு ஊறுவிளைவிக்கும். கணவன் கருத்தே அவள் கருத்தாதல் வேண்டும்; அவன் எதை நினைக்கிறானால், அதையே அவனும் நினைத்தல் வேண்டும். அவன் ஆசை எதுவோ, அதுவே அவன் ஆசையாததும் வேண்டும். இவ்வறவு முறையை உணர்ந்தவள் அவள். அதனால் காதல்

² குறுந்தொகை : 334. இளம்பூதனூர்.

விரிந்தீர்-பரந்த நீர்நிலை, கடல்; சேர்ப்பன்-நெய்தல் நிலத் தொலைவன்; நீப்பின்-பிரிந்தால். நாம் இழப்பது பிறிதொன்று ஏன் ஏன் மாற்றக,

மிகுதியால் மறந்துபோன அதை உணர்ந்துகொண்டதும், காதலன் பொருள் தேடிவரப் போய்விட்டமை கண்டு கலங் குவதைக் கைவிட்டாள். அவன் கருதியவாறே பிரிந்து போய்ப் பொருள் சட்டுக, போனவன் அவன் வேண்டும் போது வந்து வரைந்துகொள்க. பிரியக் கருதியவனைப்போய் வருக எனப் போக்கி, அவன் வந்து வரையுங்காறும், அவன் வரவினை எதிர்நோக்கிக் காத்துக் கிடப்பேசி நான். அதை விடுத்துப்போகக் கருதுவாணைப்போகற்க, எனத் தடுப்பதோ, என்னைவிட்டுப்பிரிந்தவழி கலங்குவதோ, பொருள்ட்டிவந்து பின்னர் வரையக் கருதுவானை இன்னே வரைந்துகொள்க என வற்புறுத்துவதோ செய்யேன்; அது மனைவியர்க்கு மாண்பளிக்காது என்ற நல்லுணர்வு வரப்பெற்றுள். அவ்வனர்வு வரப்பெற்ற அவள், “காதலன் பிரியன் இவள் துயரி பெரிதாமே; அதை இவள் எவ்வாறு தாங்கிக்கொள்வாள்? அவனைப் பிரிய விடுத்து இவள் உயிரி வாழ்வளோ?” எனும் கவனை வருத்த, தன் பொருட்டுவருந்தி நிற்கும் தோழி பாலி சென்றாள். கவலை தோய்ந்த அவள் முகத்தைச் கண்டாள்; “தோழி! நெருஞ்சி மலரை நீ பார்த்துள்ளையன்றோ? ஞாயிறு கீழ்த் திசையில் தோன்றும் காலைப்பொழுதில், அது அக்கிழக்கு முகமே நோக்கி மலரும்; ஞாயிறு உச்சிகைய அடையும் நண்பகற் பொழுதில், அது வான்தை அண்ணேந்து கிடக்கும்; ஞாயிறு மறையும் அந்திப் பொழுதில், அது மேற்கு முகம் நோக்கும். இவ்வாறு, ஞாயிறு தோன்றி மறையும்காறும் அது செல்லும் திசைதோறும் திரும்பி அதையே நோக்கிக் கிடப்பதை நீ கண்டுள்ளையன்றோ? தோழி! அந் நெருஞ்சி மலர்போன்றவள் நான்; என் உள்ளமலரை மலர் விக்கும் ஞாயிறு நம் காதலன். அவன் கருதுவதையே கருதும் என் உள்ளம். என்னைவிட்டுப்போன அவன் கொடுமை கண்டு அது கலங்காது. அவன் கருத்து அது வாதலி அறிந்து, அதற்குத் தானும் உடன்பட்டு அடங்கி ஆற்றியிருக்கும். காலையில் தான் மலரதி துணைபுரிந்த ஞாயிற்று வெப்பம், மாலையில் தண்ணை வாட்டச் செய்யும் ஏன்பதை அறிந்தும், நெருஞ்சி அதன்பின் திரிவதுபோல்

தன் காதலர்லி நம்மை மகிழ்வித்த காதலரி, பிரிவால் நம்மை வருத்துவரி என்னைத் அறிந்தும், என் உள்ளம் அவர் பின் செல்லும்; அவர் எண்ணியதையே எண்ணும்; ஆகவே, தோழி! அவர் பிரிவு பொருது துயரி உற்று வருந்துவேன் எனும் கவலை உள்கு வேண்டாம்” என்று கூறி, அவளைத் தேற்றினான்.

தேற்றுவண்டிய நான் வருந்திக் கிடக்கத் தனினைத் தேற்றும் தெளிவு இவருக்கு எவ்வாறு பிறந்தது என வியநி தாள் தோழி. அவள் வியப்புணர்ந்த அப்பெண், “தோழி! கல்லும் மரமும் நிறைந்தமையால் நீல நிறம் வாய்ந்த அவனை மலையில் வெண்ணுரை தெரிக்க வீழ்ந்தோடும் அருவியைக் கண்டவர்க்கு, நீல நிறக் கடலில் தோன்றும் பிறைத் தினிகளின் பேரமுகுக் காட்சி நினைவுண்டாதல் போல், நெருஞ்சி மலர் இயல்பறிந்த என் அகசிகண்முனி, மனைவியரிக்குரிய மாண்பு புலனுயிற்று; அதனால் அவர் பிரிவறிந்து புலம்புவது கைவிட்டேன்” எனத், தனக்கு அத்தெளிவு பிறந்த வழி பினைக் கூறிவிட்டு, “தோழி! இந் நல்லவிவு தந்த அந் நெருஞ்சி நெடிது வாழ்க்” என வாழ்த்தினான்.

“எழுதரு மதியம் கடல்கண் டாஅங்கு
ஒழுகுவெள் அருவி ஓங்கு மலைநாடன்
ஞாயிறு அனையன்; தோழி;
நெருஞ்சி அனைய என்பெரும் பனைத்தோளோ”²

உரம்செத்தும் உளௌன்:

காதலன் பிரிவால் உண்டான் கடுந்துயரைக்; காதலி மணியாளின் கடமையை நினைந்து ஆற்றிக் கொள்வதும்

² குறுத்தொகை 315, மதுரை வேளாதத்தன்.

எழுதரு மதியம்- தோன்றும் பிறைத்தினிகள்; ஒழுகு-ஒடி வரும்; பனைத் தோள்-மூக்கில் போன்ற தோள்கள்; நாடன் ஞாயிறு அனையன்; தோள் நெருஞ்சி அனைய; அனைய-போன்றன,

கடமையனர்வால் காதலன் பிரிவுத் துயரை அடக்கி வாழ்தலும் நெடிது நாள் நிற்கவில்லை. அவன் மீது கொண்ட காதல் அளவிடற்கரியது. அதனால் அவன் பிரிவால் அவன் உற்ற துபர், அவனுடைய கடனறி உள்ளத் தின் உரத்தை அழித்து விட்டது. தனித்து வாழும் நாள் வளர வளர, அவன் துயரும் வளர்ந்தது. அது அவன் அகத்தை நிரப்பிப் புறத்தார்க்குப் புலனுகுமாறு பெருகிற்று; அவன் வாய்விட்டுப் புலம்பதி தொடங்கினான். நானை மறந் தாள்; நிறையைக் கைவிட்டான்; அவன் உள்ளம் உரம் அற்றுப் போய்விட்டது. பெண்டிரிக்கு ஆக்கம் அளிப்பன, அவர் உள்ளத்திற்கு உரம் ஊட்டுவன், நான், நிறை ருதலாம் பெண்மைக் குணங்களே அப்பெண்மைக் குணம் அழிய வாழும் வாழ்வு வாழ்வாகாது. ஆதவின், நானும் நிறையும் அவளை விட்டுப் போன அன்றே, அவன் தன் உயிரையும் இழந்திருத்தல்வேண்டும். ஆனால் அவன் அவற்றை இழந்தும் உயிர் வாழ்கிறுன்.

அவன் உடலைவிட்டு உயிர் பிரியவில்லை; அது ஒன்றே, அவள் உடலில் எஞ்சி உளது. ஆனால் அதுவும், இப்பொழுதோ, அல்லது இன்னமும் சிறிது பொழுதிலோ அவளை விட்டுப் போய்விடும். பிரியமுன் அவன் காட்டிய பேரன்னை நினைந்து, அது இது காறும் பிரியாது வாழ்கிறது. அந்நினை வற்றுப் போயிருப்பின், அவன் பிரிந்த அன்றே, அவன் பிரி வால் மகிழ்ச்சி, அவன் மனத்தைவிட்டு மறைந்த அன்றே, அதுவும் அவளை விட்டுப் பிரிந்திருக்கும். அந்நினை ஒன்றே அவ்வுயரை வாழவைத்துளது. அதுமட்டுமன்று; அக்காதல் நினைவோடு, காதலன் விரைந்து வந்து வரைந்துகொள்வன் என்ற நம்பிக்கையும் சேர்ந்து அவளை வாழவைத்துள்ளன, ஆனால் அந் நம்பிக்கையும் அவளை நெடிது நாள் வாழ வைக்காது. அவன் விரைந்து வந்து சேர்ந்தால் அவன் வாழ வாளி. வாழ்வது மட்டுமன்று; அவன் வாழ்வு வளமும் வனப்பும் பெற்று விளங்கவும் செய்யும்.

அந்நினையில் செயலற்றுக் கிடந்தவள், காதலன் பிரிவால் தனக்குற்ற கேடு, அக்கேடுற்றும் தன் உயிர் வாழ்தற்காம்

காரணம் ஆசியவற்றைத் தன் தோழியிடம் கூறவீரும்பீனாள்; தன் துயரி மிகுதியைப் பிறரிடம் கூறுவதால், அத்துயரளவு குறையும் என்ற எண்ணம் ஒரு பால் தூண்ட, தன் துயரி அறியும் தோழி அத்துயர் போக்கும் வழி காணியள் எனும் நுணீவு ஒரு புறம் தூண்டத் தோழியால் சென்றால், “தோழி தினைப்புனம் காத்திருந்த காலத்தில் நான் ஓர் அரிய காட்சி யைக் கண்டேன். அதன் உண்மை இன்றுதான் புலனுயிற்று. தோழி! புனத்தில் தினைக்கதீர் பொன்னிறம் பெற்று முற்றத் தொடர்ச்சியைதும், கிளிகள் கூட்டங் கூட்டமாய் வந்து அக் கதிர்களைக் கொய்து சென்றன. தினைத்தாஞ்சிகு அது ஈனும் கதிரே இன்றியமையாப் பயனும்; அதை இழந்த பின்னர், தாள் மடியாது வாழ்தலில் பொருள் இல்லை; ஆனால், கிளி கள் கொய்துகொண்டு போய்விட்டமையால், தம் பயண இழந்த பின்னரும், தாள்கள் மடிந்து போகாது உயிர் வாழக் கண்டேன். அவை அங்வராஜ உயிர் வாழ்த்தது, அவை பண்டு பெற்ற மழை நீரால். அம்மழை நீரி, அறவே வற்றிப் போகா யல் இன்னும் சிறிது உண்மையால் மடிந்து போகாது, மாரூகப் புதிய தளிர் ஈன்று தலை நிமிர்ந்து நின்ற தாள்கள், பின்னரைப் பெருமழை பெய்துமையால், மீண்டும் கதிர் ஈன்று பயன் பெற்றன. அக்காட்சியை அன்று கண்டேன். அத் தினைத் தாள்பால் அன்று நான் பெற்ற அறிவு, இன்றுள்ளீரை வாழச் செய்கிறது. தோழி! நாட்டவர் போற்றும் பெருமை யுடையது என்னலம்; அந்நலத்தைக் காதலர் நுகரிந்துவிட டாரி; அதனால் நானை நிறை முதலாம் பெண்மைக்குரிய பண்புகளை இழந்துவிட்டேன். அவற்றை இழந்தும் இறவாது உயிர் வாழ்கிறேன் நான். நம் காதலர் நம்மீது பண்டு சொரிந்த அன்பின் நினைவர்கள், அந்தினைப்பு என் நெஞ்சில் இன்னும் மறையாது நிறிபதால் நான் உயிர் கொண்டு உளாவுகிறேன். தோழி! என்ன வாழ்விப்பது அந்தினைவு ஒன்று மட்டுமென்று. பண்டுபெற்ற மழை நீரால், கதிர் இழந்தும் உயிர் வாழ்ந்த தினைத்தாள், பெருமழை பெய்யும் எனும் பிரிச்சனையால் பொறுமை காட்டி, அம்மழையை எதிர் சாக்கி வாழ்ந்தமையால், மீண்டும் கதிர் ஈன்று பெருமை

யுற்றுபோல், பண்டு அவர் அளித்த அன்பை மறவாது. பிரிந்துசென்ற அவர் மீண்டுவந்து பேரண்பு காட்டுவர்; அதனால் இழந்த என் நலங்களை மீட்டும் பெறலாம் எனும் நம்பிக்கையே, என்னை இந்நிலையிலும் வாழச் செய்கிறது” எனக் கூறினார்.

காதலர் பிரிவால் தான் உற்ற கடுந்துயர், அத்துயருறும் காலத்தும் கணவன் அன்பை நம்பி உயிர் வாழும் நற்பண்பு ஆகியவற்றைப் புலப்படுத்திடப் பெருமையுற்றவள், “தோழி! என் உயிர் வாழ்வது, அவன் மீண்டுவரும் விரைவைப் பொறுத்துள்ளது; ஆகவே அவர் விரைந்து மீள வழிகாணுவாயாக” எனக் கூருமற் கூறிப் பணித்த பெருமை பாராட்டற்குரியது.

“புனவன் துடைவப் பொள்போல் சிறுதிணை கிளி குறைத்து உண்ட கூழை இருவி பெரும்பெயல் உண்மையின் இலை ஒலித்தாங்கு என் உரம்செத்தும் உளௌனே தோழி! என் நலம் புதிது உண்ட புலம்பினுனே.” ^a

அவன் பொய்ப்பின் நான் என் செய்வேன்?

“மணத்திற்கு வேண்டும் மாநிதி சட்டச் செல்வேன்; வேண்டும் பொருள் சேர்ந்ததும் விரைந்து வந்து வரைந்து கொள்வேன்” எனக் கூறிச் சென்றவன், நாள்பல ஆகியும் வந்திலன், வருவான்; வரைந்து கொள்வரன்; வரையா

^a குறுந்தொகை: 133 உறையூர் முதுகண்ணன் சாத்தனி.

புனவன்-குறவன்; துடவை-திணைப்புனம்; குறைத்து-ஒடித்து; கூழை-மொட்டையான; இருவி-திணைத்தாள்; பெரும் பெயல்-பெருமழை; ஒலித்தாங்கு-தழழத்தாற்போல்; உரம்-நாணம், நிறை முதலாம் இப்பண்மைக் குணங்கள்,

இன்பம் தருவான் எனும் நம்பிக்கையால் உயிர்கொண்டு வாழ்ந்த அவள் நம்பிக்கையும் நாள்டைவில் தளரிந்து விட்டது. அவள் வாராடே நின்று விடுவதே எனும் ஜயம், அவள் உள்ளத்தில் மெல்ல இடம்பெறத் தொடங்கிற்று. அதனால் அவள் உள்ளம் அஞ்சிற்று; கண்டு காதல் கொண்டு, அன்பு காட்டிப், “பிரியேன்; பிரியின் உயிர் வாழேன்” என வண்புரை வழங்கிய அவன், தன்னைக் கைவிட்டால் தனிலே என்னும் என எண்ணி நடுங்கிற்று அவள் உள்ளம். “தனை காதலைப் பொய்க்கும் கள்வனுய், கயவனுய் அவனை மாறி விடுன், அவன் செய்த கொடுமையை ஆண்றோர் அவையில் எடுத்துச் சூறி அறம் கேட்க எண்ணின், அந்நிலையில் தனக்குச் சான்று சூறித் துணைபுரியும் நல்லவர் எவரும் இலரே; இதற்கு என் செய்வேன்” எனக் கலங்கினாள்.

அவ்வாறு கலங்கியவள், கலங்கி வாளாக் கிடப்பதால் பயன் இல்லை; தோழிபால் கூறி இதற்கு ஒரு வழி காணுதல் வேண்டும் எனக் கருதினாள்; தோழியை அழைத்தாள். “தோழி! காதலர் என்னை முதன் முதலாகக் கண்டு காதல் கொண்டபோது, அங்கு வேறு யாரும் இல்லை. அங்கு இருந்த தவர், என் உளம் கவர்ந்த கள்வராய் அவர் ஒருவரே; என் காதல் உறவிற்குச் சான்று பகர வல்லவர், அவர் ஒருவரைத் தவிர வேறு எவரும் இல்லை. நாங்கள் நின்றிருந்த இடத்திற்கு அருகே உள்ள ஒரு நீரினிலையில் நாகர ஒன்று இருந்தது; ஆனால், அதுவும் நாங்கள் உறவு கொண்டதைப் பார்க்க வில்லை. தன் உணவைத் தேடும் கருத்தால், ஆரல்மின் ஒடி வரராதா என அந்தெலையே நோக்கிக் கொண்டிருந்தது அது. அதனால், அது எங்கள் உறவினை அறியும் சான்றுகாது, தோழி! வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுக்கும் அந்நிலையில், அந்திகழ்ச்சிக்குச் சான்றளிக்கவல்ல சான்றோர் சிலர் உடன் இருத்தல் வேண்டும் என்பதை, நான் அப்போது அறியாது போனேன். இராதேடும் ஆரவ மிகுதியால், தனக்கு ஊறு தேடுவார் எவரேனும் வருவரே எனும் எண்ணம் அற்று, அதனால், அது வாழும் நீர்நிலைக்கு அணித்தாக,

நாங்கள் காதல் விளையாட்டு நிசம்த்துவதையும் காணுது, நீர்நிலையேயே நோக்கிக் கிடந்த அந்நாரையின் செயலிகள்கு நானும் அறிவிழந்து போனேன். காதல் மிகுதியால், இன்று அன்பு காட்டும் இவர், பின்னர் அறவே கைவிட்டுப் போத வூம் உண்டாம்; அந்நிலை ஏற்படுங்கால், நமக்குச் சானிறளிக் கவலை சிலர் உடனிருத்தல் வேண்டும் என்பதை மறந்து போனேன், தோழி அன்று, என்னை இமைப்பொழுது பிரிய நேரினும் பெரிதும் கலங்கும் அவர், இன்று சென்று இத்தனை நாளாகியும் வாராமை கண்டு, அவர் நம்மை மறந்து கைவிட்டாரோ என எண்ணிக் கலங்குகிறது என்றுள்ளம். அவ் வாறு அவர் கைவிட்டால், தோழி நான் என்று செய்வேன்? எவ்வாறு உயிர்வாழ்வேனே?" எனக் கூறிக் கலக்கிக் கண்ணீரி சொரிந்தாள்.

"யாரும் இல்லை; தானே கண்வன்;
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசங் கால,
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே" ²

நானும் நன் னெஞ்சு உடையான் நின்தலைவன் :

காதலன் காதல் உறவை மறந்து கைவிடுவதே என அவள் கலங்குவதைக் கண்டாள் தோழி. அவன் எதித்தகையன் என்பதைத் தோழி அறிவாள்; அவன் நல்லன் என்பதை அறிந்த பின்னரே, அவர்கள் காதல் உறவு வளரத் துணை

² குறுந்தொகை: 25, கபிலர்.

அது-அக்காதலை; எவன்-யாது; செய்கேர-செய்யவல் வதே; சிறுபசங்கால-சிறிய பசிய கால்களை உடைய; சிறு பசங்கால குருகு, ஆரல் பார்க்கும் குருகு எனத் தனித் தனியே கூட்டுக. ஆரல்-ஒருவகை மீன்; மணந்த ஞான்று-மணந்த கரலத்தில்,

புரிந்தவள் அவன். அதனால், “அவன் நல்லன், நீ நினைய மாறு உண்ணே நிலைகெட்டுக் கைவிடுவான்ல்லன்; குறைக்காரு முன்பே குறிப்பால் அறிந்து அக்குறை போக்கும் குணம் உடையவன்” என்பதை அவனுக்கு அறிவிக்க விரும்பினான்.

“பெண்ணோ உன் காதலன் உயரிந்த பண்புடையவன்? தன் கடன்றிந்து நடந்துகொள்ளும் தகுதி வாய்ந்தவன்; அவன் நெஞ்சம் என்றும், ஏவர்க்கும் நல்லதையே எண்ணும் நல்ல நெஞ்சம்; நல்லன் எனப் பாராட்டற்குரிய பண்புகளை யெல்லாம் ஒருங்கே பெற்றவன். களவொழுக்க வாழ்வில் உனக்கு உண்டாம் ஏதங்களை, ஒருநாள் அவனுக்கு எடுத்து வரைத்தேன். அதைக் கேட்டு அவன் உள்ளம் வருந்தியதை நான் என்னென்று கூறுவேன். ‘எனக்குப் பேரின்பம் நல்கு கிறது எனும் நினைவால் பிறர் துயரை அறியாது போன என் இழிவு கண்டு உள்ளம் நானுகிறது. இதை இன்றே கைவிட டேன். களவொழுக்க வாழ்க்கை எத்துணைப் பேரின்பம் நல்கு வதாயினும் இனி அதை விரும்பேன்; அவன் இடர் நீங்கி இன் புறும் வண்ணம், வரைவினை விரைந்து மேற்கொள்வேன்; இனி அதுவே குறியாய் இருந்து முயல்வேன்; என உறுதி யளித்தான். அளித்த உறுதியை அழியாது காக்க, அன்றே வரைபொருள் சீசர்க்க வெளிநாடு சென்றான்; அவ்வாறு நானும், நற்பண்பும், நல்ல உள்ளமும் உடையானை ஜயுறவு அழகாகாது; அவன் அத்தகையன் அல்லன்” எனக் கூறி, அவளை ஆற்றுவித்தாள்.

அவ்வாறு அவன் பெருமையைப் பாராட்டி, அவள் துயரைப் போக்குவாள். அவன் மலைநாட்டு மாண்பினைக் கூறு வரள்போல், அவன் மாண்பினை இனிது எடுத்துக் கூற விரும் பினான். அதனால், “அவன் நல்லன்; நானும் நெஞ்சடையன்” எனக் கூறியதோடு நிலவாது, “பெண்ணோ அவன் மலைநாடு காந்தப் பெட்டுகளை நிறையக் கொண்டது. அக்காந்தனுக்கு ஏனைய செடிகளுக்கில்லாச் சிறப்பு ஒன்று உண்டு. மலரும் பருவம் வந்ததும் தாழே மலரும் அதன் பேரரும்புகள், சில

காலங்களில், தமியிடம் உள்ள தேனைக் குடிச்கும் ஆர்வ மிகுதியரல், தாம் மலரும் காலம்வரை காத்திருக்கமாட்டாத வண்டுகள், தாம் மலரவதற்கு முன்பே வந்து தம்மை மொய்க்கத் தொடங்கிவிடும் வண்டுகளின் வேட்கை அறிந்து தாம் மலரவேண்டிய காலத்திற்கு முன்பே மலர்ந்து மனம் நாறும். சான்றேர் எனத் தம்மால் மதிக்கத்தக்க மாண்புடையாரைக் கண்டவுடனே, கடமை நெறி நிற்கும் நல் லோரி, அவரை வரவேற்று, அவர் வேண்டுவனவற்றை, அவர் கூரு முன்பே அறிந்து, அவர் எதிர்நோக்கும் காலத்திற்கு முன்பே, அவர்க்குத் துணைபுரிவர்; அந்நல்லோரி செயலை நினைப்பூட்டும் பெருமையுடையதன்றே அக்காந்தள்; அத் தகைய காந்தள் மலரை நிறையக் கொண்டது நம் காதலன் நாடு” என அவன் நாட்டு மலர் மாண்பு கூறுவாளிபோல், “பெண்ணே! பருவம் வந்ததும் அவன் தானே மனகிக முன்வருவன்; அப்பருவம் வரும்வரையும் காத்திருப்பதே நம் கடமை; அதை நாம் கைவிட்டோம்; அப்பருவம் வாரா முன்பே, விரைந்து வந்து வரைந்துகொள்க என அவனை வற புறுத்தினோம். அவனால் கரதவிக்கப்பெற்ற நாம், கள வொழுக்க வாழ்வால் நம் துயர் பெருகுகிறது எனக் கூறிய தும், நம் கருத்துத் திருமணத்தின் யால் சென்றுளது எனிப ஹதக் குறிப்பால் அறிந்து, அம்மனைப் பருவம் வருத்தற்கு முன் எரே, அதற்காவன மேற்கொள்ளத் துணிந்துவிட்டான்; என்னே அவன் பெருமை” என அவன் மாண்பினைப்பாராட்டி ஆகவே, “பெண்ணே! அவன் அன்பை ஜயுறரிக்; விரைந்து வந்து வரைந்து கொள்வன்; வருத்தம் ஒழிக்” என வற புறுத்தி ஆற்றுவித்தாள்.

“ காங்தள் அம் கொழுமுகை காவல் செல்லாது
வண்டு வாய்திறிக்கும் பொழுதில், பண்டும்
தாம் அறிசெம்மைச்சான்றேர்க் கண்ட
கடன் அறி மாக்கள் போல இடன்விட்டு
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன்,
நன் னர் கொஞ்சத்தன்; தோழி! ஸின்ஸிலை

யான் தனக்கு டரைத்தனென் ஆகத்
தான் நாளினன், இஃது ஆகாவாறே”² 2

அன்னை அழியின்?

“நானும் நல் உள்ளமும் வாய்ந்த நலிலவனே உன் காது
வன்; ஆதவின், அவன் காதனை ஐயுறற்க” எனத் தோழி
கூறிய தெளிவுரையால், அவன் கிறிதே உள்ம் தேறினான்;
ஆனால் அத்தெளிவுரை நீண்டு பயன் அளிக்கவில்லை.
பொருள் தேடிப் போனவன் இன்னமும் வந்திலன்; விரைவில்
வருவதாகவும் தோன்றவில்லை. அதனால் அவன் துயர் பெரு
கிற்று; “நான் இத்துணை கூறியும் துயர் உறுகின்றலையே”
எனத் தோழி கழறுவன் எனும் அச்சத்தால், புறத்தார்க்குப்
புலனாகுமாறு புலம்புவதில்லை என்றாலும் அவன் உள்ளத்தில்
துயர் தணியவில்லை, உள்ளம் ஒயாது வருந்திற்று. உள்ளதை
திடல் துயர் மிகவே, அது அவன் உடல் நல்லைக் கெடுத்தது.
தோள் முதலாம் உறுப்புக்கள் தளர்ந்தன, கைவளைகள்
தாமே கழன்றோட்டாயின, சோர்வு அவளைப் பற்றிக்கொண்
டது; அவன் உடல் அறவே உரம் இழந்துவிட்டது. இதை
உணர்ந்தாள் அவன். இந்நிலை நீளின், தனி காதல் வாழ்
விற்கு, அதைத்தொடர்ந்து மேற்கொள்ளவிருக்கும் தன்
கற்பு வாழ்விற்குப் பெருங்கேடு விளையுமே என அஞ்சினா.

அவளைக் கண்ணிமையெனக் கருத்தோடு வளர்த்து வரு
பவன் அவன் தாய்; தனி மகள் உடல் நலத்தில், ஒரு சிறு

² குறுந்தொகை: 265. கருவூர்க்கதப்பிள்ளை.

கொழுமுகை-பெரிய அரும்பு; காவல் செல்லாது-மல
ரும் காலம்வரை காத்திராது; வாய்திறக்கும்-மளர்விக்கும்;
செம்மைச் சரங்கோ-நடுநிலை முதலாம் நறி பண்புகளின்
நிலைகளமாய சாங்கோர்; இடன்விட்டு-வண்டுகளுக்கு
இடம் கொடுத்து; தனையவிழும்-மலரும்; ஏகல்-உயர்ந்த மலை;
வெற்பன்-குறிஞ்சி நிலத் தலைவன்; நன்னர்-நல்ல; இஃது-
இச் கலவரமுக்கம்.

மாற்றம் நிகழக் கரணினும், அது நிகழக் காரணம் யாடோ என எண்ணி எண்ணிக் கலங்குவாள். அதிதகையாள், தன் மகளின் இன்றைய தளர் நிலையைக் காணின், பெரிதும் கலும்வள்; மருத்துவனையும், மந்திரம் வல்லாணையும் அழைத்து, அது போக்க வீரவள்; ஆனால் இத்தளர்ச்சி மன நோயை அடிப்படையாகக்கொண்டு வந்தது ஆதவின், அதை அவர் போக்க அறியார்; மருந்தாலும், மந்திரத்தாலும் போக்கமாட்டாத நோய் எது என்பதைத் தாய் அறிவாள். அதனால், மகள் மணத்திற்கு அடிகோல முற்படுவள். மகள் காதலையோ, அவள் காதலையோ அறியாளாதவின், அவளைப் பிறன் ஒருவனுக்கு மணம்செய்து கொடுக்கவும் நேரும்.

தன் தாயின் இயலைபறிந்த அப்பெண், அப்படியும் ஒரு நிலை வாய்த்துவிடுமோ என அஞ்சினாள். அவ்வசைம், தோழி யின் வண்சொற்கு அஞ்சும் அச்சத்தினும் பெரிதாயிற்று. அதனால், துணிந்து தோழிபால் சென்றாள். உள்ளத் துயரால் உடல் உரமிஹந்து போவதை, அஞ்சாது அவளுக்குக் காட்டி, “தோழி! இத்தளர்ச்சியைத் தாய் அறியின், அவள் அறிவதன் விளைவாய் வந்து வாய்ப்பனவற்றை ஏற்று உயிர் வாழ்தல் என்னால் இயலுமோ? அந்திலை வந்துற்றவிடத்து, இறவாது இருத்தல் என்னால் ஆமோ? இருத்தல்தான் நன்றோ?” என வாய்விட்டுக் கூறி வருந்தினாள்.

“ஆய்வளை ஞாகிழவும், அயர்வு மெய்நிறுப்பவும் நோய்மலி வருத்தம் அன்னை அறியின் உள்ளே? வாழி தோழி!”^a

^a குறுந்தொகை; 316. தும்பி சொகினானர்.

ஆய்வளை-தாய் ஆராய்ந்து அணிந்த ஆழகிய வளை; ஞாகிழ-கழல்; அயர்வு-தளர்ச்சி; நோய்மலி-நோய் மிகுவதற்குக் காரணமான.

காதல் இன்றேல் சாதல் :

காதலர் விரைந்து வாராகமயால், தன் உயிர் இழக்கும் நிலையும் வந்துறும் எனக்கூறி வருந்திய அப்பெண், “காதலர் வினை முடித்து மீண்டு வந்து வரைந்து கொள்ளும்வரை காதி திருத்தல் இயலாதோ? விரைந்து வந்தில்லை என்பதற்காக வருந்தி உயிரிழுத்தல் வேண்டுமோ” எனதீ தோழி இடித் துரைத்தாலும் கூடும் என எதிர்நேரக்கிணுள். அதனால், அவள் அவ்வரறுக்கூறி அறிவுட்டுவதற்கு முன்பே, “அது இயலாது; காதல் காத்திருக்கக் கூடியதோ, காண்திருக்கக் கூடியதோ அன்று” என்பதை அவளுக்கு அறிவுறுத்த விரும்பினால்.

தோழியை மீண்டும் நோக்கினால். “தோழி! யாமைப் பார்ப்பு, தாயின் முகம் நோக்கி வளரும் இயலுடையது; தாய் முகம் நோக்கும் வாய்ப்பு அற்றுப் போமாயின் அது வளராது; வாழாது. தாய்ப் பறவை இட்ட ஒரு முட்டை, அப்பறவை அதை, இடைவிடாது அடைகாத்துக்கிடந்து பாதுகாப்பதினாலேயே குஞ்சாகி உயிர்பெற்று உலாவும். தாய்ப் பறவை அவ்வாறு அடைகாவாதுவிடன், குஞ்ச உருப் பெறுது; முட்டை அழுகி அழிந்துபோனால். இவ்வுயிரையிலைப்பத், தோழி! நீ அறிவை. தோழி! யாமைப் பார்ப்பு, தாய் முகம் நோக்கி வளர்வதே போல், காதலும், காதல்வரை இடைவிடாது கண்டு மகிழ்வதால் வளருகிறது. தாய் முகம் நோக்காத வழிப், பார்ப்பு அழிவுடேபோல், காதல், காதலரைப் பார்ப்பதின்றே குண்றிக் குறைந்து மறைந்து போம். தாய்ப் பறவை இடைவிடாது இருந்து அடைகாப்பதால் முட்டை குஞ்சாகிப் பயன்டதிறது. ஆதுபோல், காதலர் இருவரும் மணந்து, பிரிவினீரி இடைவிடாது இருந்து வாழ்வரேல், காதலும், மேஜைமேலும் வளரிந்து இல்லறமாம் நல்லறப் பயனை நல்கும். அவர்க்கு, இடையீடு இன்றி வராறும் வாய்ப்பு இன்றூயினி தாயின் காவலைப் பெறுத முட்டை அழிவுதுபோல், அவர் காதல், இல்லறப் பயன் தாராது அழிந்து பாழாம்; ஆகவே தோழி! நானும் அவரும்

கொண்ட காதல், மேலும் மேலும் வளர்ந்து, பயனளித்தலை வேண்டுவையாயின், அவரும் நானும், ஒருவரை விட்டு ஒருவர், இமைப் பொழுதும் பிரியாது கூடி வாழ்தல் வேண்டும்; அந்திலை எம் திருமணம் ஓன்றினுலேயே உண்டாம்; அத்திருமணம் எத்துணை விரைவில் நடைபெறு கிறதோ அத்துணையும் நன்று; அது விரைவில் நிகழ்வதே எம் காதல் அழிவது உறுதி; காதலை அழியவிட்டு யான்மட்டும் உயிர் வாழ்தல் இயலாது. யானும் இறந்து போவேன்; இதையெல்லாம் உணராது, பிரிந்து போய் மறைந்து வாழும் அவரை என்னென்பேன்! குறையுடையார் அவர் என உணராது, ‘காத்திருத்தல் வேண்டும்’ என எனக்கு அறிவுரை கூறும் உன் அறிவுத் திறலை என்னென்பேன்” என வெறுத்துக் கூறினான்.

“தாய் இல் முட்டை போல உள் கிடந்து
சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தோ!
யாமைப் பார்ப்பின் அன்ன
காமம், காதலர் கையற விட்டனே.” ^a

அவர் நட்புப் பகையாயிற்று :

ஓர் ஆண் மகன், ஒரு பெண்ணை, அவளை ஈன்றதாய் தந்தையர் அறியா நிலையில் காதலித்துச் சின்னுள்வரை சிறிது பொழுதும் பிரியாதிருந்து பேரினபம் தந்து, பின்னர்த் “திருமணத்திருத்த தேவைப்படும் இருந்தி சேர்த்துக்கொண்டு விரைவில் வந்துவிடுகிறேன்” எனக் காரணம் காட்டிப் பிரிந்து போய், நாள் பல ஆகியும் வாரானாயின், அந்திலையில் அப்பெண்ணின் துயர் எத்துணை கொடிதாம் என்பதை தொழி அறிவாள். அவன் உண்ண யாயில் நல்லவன், நம்புதற்கு

^a குறுந்தொகை | 152. கிள்ளிமங்கலங்கிழார்.

சாயின் அல்லது-அழிதல் அல்லது: பிறிது எவன் உடைத்து-வேறு என்ன உறுதி உடைத்து; யாமை-ஆழை; பார்ப்பு-அதன் குஞ்சு. காமம், கையறவிட்டன், சாயினல்லது பிறிதெவன் உடைத்து என மாற்றிப் பொருள் கொள்க,

உரியவன் என்றாலும்; அதைத் தான் அறிந்திருந்தது போக்குறை அப்பெண்ணும் அறிவாளி என்றாலும், அவள் உள்ளாம், அவன் வாராதிருக்கும் நாட்கள் வளர வளர, நிலை கொள்ளாது நெடுந்துயர் கொள்ளும்; அந்திலையில் எதைச் சூறினும் அவள் உள்ளம் ஏற்றுக் கொள்ளாது; காதல் பொய்த்துப் போமானால் தன்னிலை என்னும் என எண்ணிப் பார்க்கும் அவள் உள்ளத்துயர்க்கு ஓர் எல்லை காணல் இயலாது என்பதையும் அறிந்தவன் தோழி. அதனால், அவள், “நான் கூறிய அத்தனை அறவுரையும், அளித்த அத்தனை உறுதியும் பயனில்வாயின்; இவள் அவை கேட்டும் அடங்கினால் எல்லன்; இனி, இவருக்கு ஏதும் கூறும்; இவளை ஆற்றி யிருக்கப் பண்ணுவதும் என்னால் ‘ஆகாது’” என வெறுத்துக் கூறி ஒதுங்கிவிடாள். அது, அவள் தோழியாம் தகுதிக்கும் இழுக்காம்.

காதல் பயன் தாரராது எனக்கொண்டமையால், சாகத் துணிந்து நிற்கும் அந்திலையிலும், அவ்வுயர் குடிப் பெண், தன் காதலனைப் பிறர் பழிக்கப் பார்த்திராள். அவர் அவனைப் பழிக்கக் காரணமாயது யாது எனக் கண்டு, அதை கைற்ற முன் வருவாளி; அம்முயற்சியில் வாராதிருந்து வருத்தும் அவன் கொடுமையைச் சிறிதே மறப்பதும் செய்வள் என் பதைப், பிறந்த நாள், தொட்டு அப்பெண்ணேரு சேர்ந்து பழகிய தோழி அறிவாளி. அதனால், அளித்த உறுதிகளும், அறிவித்த அறவுரைகளும் பயன்றுப் போனதும், புதுமுறையொன்றைத் தேர்ந்துகொண்டு அவள்பரல் சென்றாள்.

சென்றவள் “பெண்ணே! யானைக் கண்றுகளை நீ பார்த்திருக்கின்றூய் அல்லவா” எனத் திடுமென்றுண்று வினவினாள், தன் காதல், காதலன், அவன் செய்யும் கொடுமை ஆகிய வற்றுள் எது குறித்தும் பேசாது, யானைக் கண்றுகள் குறித்துப் பேசுவது கண்டு, தோழி கூறத் தொடங்குவது, தன் காதலோடு தொடர்பிலாத, யாதோ ஒரு புது நிகழ்ச்சி பொலும் என எண்ணி, அப்பெண், “ஆம்; பார்த்திருக்கி

நேண்” என்றார். உடனே தோழி, “யானைக் கண்ணுகள், தம் இளமைப் பருவத்தில், நாம் வாழும் காட்டில் வாழ்பவராய் குறவர்களின் குழந்தைகளோடு ஆடி மகிழ்வதையும், ஆண்டு கில கழிந்த பின்னர், அன்று குறச்சிறுவர்களோடு ஆடி மகிழ்ந்த அதே யானைக் கண்ணுகள், வளர்ந்து பெரியவர்கள் விடவே, ஆச்சிறுவர்கள் காத்து நிற்கும் திணைப்புனத்துள் புகுந்து, திணைகளைப் பராமாக்குவதையும், தம் இளமைப் பருவத்து இனிய தோழராய் விளங்கிய யானைகள், இன்று தம்புனத்துள் புகுந்து கேடு செய்வதைக் காணும் சிறுவர்கள் கவண்கல ஏற்றுத் தூதித்து விரட்டுவதையும் பெண்ணே நான் பார்த்திருக்கிறேன்; நீ பார்த்துள்ளையோ!” எனக் கேட்டாள்; அப்பெண் “ஆம்” எனத் தணியாட்டினாள், உடனே தொடர்ந்தாள் தோழி. “பெண்ணே! ‘இந்த யானைக் கண்ணுகள், பிறிதொரு காலத்தில் நாம் காக்கும் திணைப்புனதி தூட்டுகுந்து பாழ் செய்யும்’ எனக் குறச் சிறுவர்கள், விளையாடும் சிறு பருவத்தில் அறிந்திருப்பாராயின், அன்று அவற் றேரே ஆடி, அவற்றிற்கு மகிழ்ச்சி அளித்திருப்பார்களா. அதை உணர்ந்துகொள்ளும் அறிவுத் திறம், அன்று அவர்கள் பால் இல்லை. அதனால், அவற்றேரே ஆடி மகிழ்ந்தார்கள். இன்று அனவ நமக்கு அழிவு தருகின்றன. அது கண்ட அவர்கள், கவண்கல் ஏறிந்தும், எரிகொள்ளி விசியும் அவற்றை விரட்டுகின்றனர்; ‘அன்று நம்மோடு ஆடி மகிழ்ந்த யானைகள் இவை; இவற்றை ஆடித்து ஒட்டுவதா?’ கூடாது; இப்போதும் அவற்றேரே ஆடி மகிழ்வோம்; மகிழ்ச்சிக் கெட்டாவனகயில், வெண்டுமளவு திணைக்கதிர்களைத் திண்ணப்படும்’ என என்னை ஆடித்து விரட்டாது விடுவதில்லை. பெண்ணே! குறக்குலச் சிறுவர்கள்பால் காணலாம் இப் பேரறிவு, நாகரிக வளம் மிகக் நகர மக்கள்பால் அமையவில்லையோ! அவ்வறிவு உண்பாலும் அமையவில்லை போலும். காதலர், அன்று நம்மோடு கூடி ஆடி மகிழ்ந்தார்; அது, குறச்சிறுவர்களோடு யானைக்கன்று ஆடி மகிழ்ந்ததை ஒக்கும்; இன்று பிரிந்து போய் நமக்குத் தயர் தருகிறோர்; யானைக் கண்ணுகள் வளர்ந்து பெரிய

வான பின்னர், தீணப்புனத்தை அழிப்பதை ஒக்கும் அது. இளமையில் ஆடுவதும், முதுமையில் அழிப்பதும் யானைக்கு இயல்பாதல்போல் முன்னர் இன்பம் அளித்துப் பின்னர்த் தன்பம் தருவது அவர் இயல்பு. ஆனால் உன் அறிவு என்ன யிற்று; ஆடி மகிழ்ச்சி அளித்த யானை, கேடுதரக் கண்டதும் அடித்துக் கராத்தத் துணியும் அக்குறக் குலசீ சிறுவர்பால் காணலாம். அவ்வறிவு உனக்கு வாராது போனது ஏன்? காதலித்துச் களிப்புட்டிய அவர், பிரிந்து போய்ப் பெருந் தூயர் தரக்கண்டு அவரை வெறுத்து ஒதுக்கத் தவறியது ஏன்? அதற்கு மாருகக், கொடுமை செய்யும் அவரை நினைந்து கண்ணோர் விட்டுக் கலங்குகின்றனரே; அது நின் அறிவுண்மை யைக் காட்டுவதாமோ? பெண்ணே! உன் காதலன் கடிந்து ஒதுக்க வேண்டிய கொடுமையுடையவன்; அவனை மறந்துவிடுவதே மாண்புடைத்து” என, யாதோ ஒரு புது நிகழ்ச்சி கூறுவாள்பேரல் தொடர்கி அப்பெண்ணின் உள்ளத்தில் புரட்சிக் கணகைப் புகுத்திவிட்டாள்.

“முழங்தாள் இருங்பிடிக் கயந்தலைக் குழவி
நறவுமலி பாக்கக்குதுக் குறமகள் ஈன்ற
குறிஇறைப் புதல்வரொடு மறுவந்து ஒடி
முன்னால் இனியதாகிப், யின்னால்
அவர்த்தினை மேய்தாங்குப்
பகை ஆகின்று, அவர் நகை விளையாட்டே.” 2

குறிப்பு : இவ்வாறு கூறியதால், கராதலை விரட்ட வேண்டும் என்பதே தோழியின் கொள்கை போலும் எனக்

1. குறந்தொகை : 394. குறியிறையார். தோழியின் இவ்வுள்ளம் தோன்ற, குறச் சிறுவரைக் ‘குறியிறையார்’ எனப் பெயரிட்டு வழங்கிய சிறப்பால், புலவரிக்கு அது பெயரா யிற்று.

இரும்-கரிய; கயந்தலை-மெல்லிய சிறிய தலை; நறவுமலி பாக்கம்-கள் நிறைற்ற மகைச்சாரல் ஊர்; குறிஇறை-குறுகிய முங்கை; மறுவந்து-கற்றிச்சுற்றி வந்து; மேய்தந்தாங்கு-மேய்ந்ததுபோல்,

கருதுதல் கூடாது; துயர் மிகுதியால் கலநிகியிருக்கும் அப்பெண்ணைத் தேற்ற, அப்போது, சிறிதாவது வணசொல் வழங்கவேண்டும் எனக் கருதியதால் அவ்வாறு குறினான். என்றாலும், குறவர் செயலை அறம் என அவள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது, அக் குறவரிகளைக் குறிக்க அவள் வழங்கிய குறியிரைப் புதல்வரி என்ற தொடரால் இனிது விளங்கும். பேரறிவு உடையார்க்கு முன் கைகள் மிக நின்டி ருக்கும். ஆனால் அவள் காட்டும் குறவரிக்கு, முன் கைகள் குறுகியுள்ளன; அதனால் அக்குறவர், குறுகிய அறிவுடையர்; அவர் செயல் ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று எனிபதைக் குறிப்பால் உணர்த்தினான் என்க.

யான் சினந்தால் நீ என்னாகுவை?

தோழி கருதிச் செய்ததுபயன் தரத் தொடங்கிவிட்டது; “காதலையே அன்று நாம் கொண்ட நட்பு, இன்று பகையாகிவிட்டது. அவன் நட்புக் கோடற்குரிய நல்லவன்வலன்” எனத் தோழி கூறக் கேட்டாள் அப்பெண். அவள் ஒரு நலை பெண்மணி. கணவனுக்கு ஏற்ற காரிகை. “தகை சாஞ்ச சொல்காத்துச் சோரி விலாள் பெண்” என்ற திருவள்ளுவர் பாராட்டைத் தனக்கே உரிய தனி உடைமையாக்கிக்கொண்டவள். தன்னையும் தன் காதலையும் இவ்வுலகம் புகழ்ந்து பாராட்டவேண்டும் என விரும்பி, அப்புகழ் கெடாது காதித்தலைத் தன் தலையாய கடமையாகக் கொண்டவள். தன்னைப் பழித்துரைப்பதை, ஒருவாறு தாங்கிக் கொள்ளி னும், தன் காதலைப் பழிப்பதைத் தாங்கிக்கொள்ளாது அவள் உள்ளனம். அதனால், தன் காதலைத், தன் முன், தான் கேட்கத், தோழி பழிக்கக் கேட்டதும், அவள் துணிபம் அவளை விட்டு அகண்றது. அதற்கு மாருகத், தன் காதலைப் பழித்த தோழி மீது கடுஞ்சினம் முண்டது. “பிறர் பழி கூறுமளவு பண்பு கெட்டவரல்லர் என் காதலர்; அவ்வாறே, அவர் பழியுடையர் என்பது ஏற்றுக் கொள்ளப் பெறினும், என் காதலரை பழி கூற இவள் யாரி?” என என்னங்கள் ஆலை அலையாக எழுந்தன அவள் உள்ளத்தில்.

தினத்தோடும் சென்று தொழிலைக் கண்டாள். கண்டு, “தோழி! என் காதனை நனி மிக நலிலவர். அடைத்தானை குதரிக்கும் அருள் உள்ளம் உடையவர் அவர். அவரிபாலி காண்ணாம் அப்பண்டு, அவர் நாட்டு இயற்கைப் பொருள்களீட்டத்தும் பொருந்தியுள்ளது. அவர் நாட்டு மலையருவி, தன் கனரவளர் மரங்களுக்கு நீர் அளித்துப் புரப்பதில் தவறு வதில்லை; அதைப் போலவே, அவர், தன்னை அடைந்தவரிக்கு அவர் வேண்டுவன் என்னாம் அளித்துப் புரப்பர். அவ்வருவிக் கனரயில் வளரும் வெங்கை மரம் அவ்வருவி நீர் உண்டு தழைத்தல்போலி, அவரால் காதனிக்கப்பெற்ற நான், அவர் அனிலைப் பிறையப் பெற்ற நலிவாழ்வு வாழ்வேன். மலையில் மழை குறைவதாகி, அவ்வருவி சில காலம் நீரவற்றிப் போக, அதன் கனரவளர் வெங்கை சிறிதே வாடுவதும் உண்டு; அதனால் அவ்வருவி பழிக்கப்படுவதில்லை. அதைப் போலவே, வரை பொருள் சௌரிக்கும் வேட்கை, அவரைச் சென்னூழி நூரம் தூரத்திலிட்டதாகி, அவர் அனிலைப் பெறமாட்டாது நான் சிறிதே வருந்தியது உண்மை. அதனால், அவர் பழித்தறி குரியறல்லர். இவற்றுள் எதையும் உணராது, தோழி! ‘அவன், இவளை இங்கே வருந்த விடுத்து வேற்றார் சென்று வாழ் கிறஞ். அவன் வாராமைக் கண்டு வருந்தும் இவளை, யான் எவ்வாறு ஆற்றவல்லென்? எனினே அவன் கொடுமை! அவன் நட்பும் ஒரு நட்பா?’ எனக் கூறி அவரைப் பழிக்கத் தொடங்கிவிட்டனர்; எனினே நினை நெனுசதி துணீவு! தோழி! இளமை முதல் என்னேடு ஆடிப் பழியவளி நி; அதனால், அவரைப் பழித்துக் கூறியதை விளையாட்டு மொழி என மதித்து வாளா விடுத்தேன்; அவ்வாறு கொள்ளாது, உள்ளூசி சினப்பது என்று கொண்டால் உடன் நினை என்னும்! அதைச் சிறிதேனும் என்னைப் பார்த்தனையோ?’ எனப் பலப்பல கூறித், தோழியைக் கண்டிக்கும் ஏருத்தால் தனி துயரை ஒரு சிறிது மறந்தாள்.

“அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு
யான் எவன் செய்கோ என்றி, யான் அது

१४

நினை சனி உண்டோனுமிக்,
என்னுகுவகொல் என்னுதல் நியே”.

அழுதேன் அறியாமையால் :

ஒன்ம் என்னும் குண்டேறி நினைவளி அப்பென்; அதனால், தோழியால் கொண்ட அச்சிலம் அப்போடே மறைந்துவிட்டது. தன் காதலனைப் பழித்தாள் என்ற மையால் கடுஞ்சினம் கொண்ட அவள், அச்சினம் சிறிது ஆறியதும் சிந்திக்கத் தெரட்டங்கினாள். “என்மீது அளிபுமையவள் தோழி, என் நலத்தில் நாட்டம் உடையவள்; அதனால், என் துயரைக் காணல் அவளால் இயலாது போயிற்று. அதனால் அதற்குக் காரணமாய காதலனைக் கடிந்துகொண்டாள். அவள் என் துணிப் நினையைக் கண்டில் வளை, காதலனை அவ்வாறு பழித்திராள். அதைக் கண்டு விட்டாள்; அவள் கொடுமையைப் பழித்தாள். ஆகவே அவனைப் பழிக்குமாறு அவளைத் தூண்டியது என் துயரி நினையே; அவள் காணுமாறு நான் துயருற்றிருத்தல் கூடாது. காதலனை கொடுமையே புரிந்திருப்பினும், அதைப் பிறர் அறியாவாறு தாங்கிக்கொண்டிருத்தல் வேண்டும்; அதில் நான் துவறிவிட்டேன்; தவறு என்னுடையதே. அதை அறியாது அவளைச் சினப்பதில் பயன் இல்லை. ஆகவே, காதலனைக் கொடுமையுடையவனுட்கொண்டு வருந்தியதும், அதனால் அவளைச் சுடிந்துரைத்த அவளைச் சினந்ததும் என் அறியாமையே என்பதை அவளுக்கு அறிவித்தல் வேண்டும்; காதலனை கொடியவன் அல்லவன்; நிரம்பவும் நல்லவன்; அதை அறிந்துகொள்ளாதது என் அறிவின் பிழை என உரைத்துக் காதலனை மீது ஏற்றிய குற்றத்தையும் மறைத்து அவள்பாலி மன்னிப்பும் பெறுதல் வேண்டும்” என்பது அவள் சிந்தனை யின் முடிவாயிற்று.

² குறுந்தோகை : 96. அள்ளுரி நன்முல்லையார்.

நாடற்கு-நாட்கள் செய்யும் கொடுமைக்கு; என் செய்கோ-
ரன்ன செய்வென்; என்றி-என்று செரல்லிப் பழிக்கின்றும்.

தன் சினந்த முகம் கண்டு சிறிதும் வருந்தாது, மாசுக்கி சிறிதே முறவல் தோன்ற மலரிந்த முகத்தோடு மகிழ்ந்திருக்கும் தோழியை அனுகி, “தோழி! நம் காதலர்க்குரிய மலை நாட்டில், அந்நாட்டு விலங்குகளும் மனம் நிறைந்த வாழ்வு பெற்று வாழும்; அத்தகைய மாண்புடையது அவன் மலைநாடு எனப் பலரும் பாராட்டிக் கூறுகின்றனர். அவன் நாட்டு மலைகளில் வருடை எனும் ஒருவகை மாண் வாழ்கின்றதாம். அதன் குட்டி, தன் தாய் மதியினின்றும் பெருக்கெடுத்துப் பாயும் பாலை வயிரூர் உண்டு மகிழ்ந்து, மர நிழலில் துள்ளி விளையாடுமாம். தோழி! அதை ஏன் இப்பொழுது கூறு கிறேன் என்றால், இவ்வாறு மனம் நிறைந்த வாழ்வு பெற்று மகிழ்ந்து ஆடும் விலங்கினங்கள் வாழ்தற்கிடமாய் நல்ல நாட்டில் பிறந்த அவரும், நாம் விரும்புமாறு, வேண்டிய பொருளோடு விரைவில் வந்து, நம்மை மனம் செய்து கொண்டு மகிழ்ச்சி அளிப்பர் என்பதை நான் அறிந்து கொண்டதை உனக்கு அறிவித்தற்கே ஆகும். தோழி! அவர் உள்ளம் அசைக்க முடியாத உறுதிப்பாடுடையது. எத்தகைய இடர்ப்பாடு வரினும், தான் குறிய உறுதிப்பாட்டில் தளராது நிலைத்து நிற்கவல்ல உரம் வாய்ந்தது. மலை கலங்கினும் கலங்கும், அவர் மனம் நிலைகலங்காது. மலையினும் உறுதிப்பாடுடையது அவர் மனம். தான் உரைத்த சுனுரை தப்பிப் போகாவாறு விரைந்து வந்து வரைந்துகொள்வது உறுதி. அதை அவர் நாட்டு விலங்குகள் விளங்க உணர்த்துகின்றன. தோழி! அவர் உறுதிப்பாட்டினை, உரம் மிக்க அவர் உள்ளத் தின் உயர்வை, வருத்த மிகுதியால் உணராது போயிற்று என் நெஞ்சு. அதனால் அது நெகிழ்ந்து விட்டது. நானும் ஆர்ஜுது அழுதுவிட்டேன்; உண்ணெயும் சினந்துகொண்டேன்; என் அறியாமையினை என்னென்பேன்?” என்றெல்லாம் கூறித் தன் மனத்துயர் மறைத்து, மகிழ்த் தலைப்பட்டாள்!

“ செவ்வரைச் சேக்கை வருடை மான்மறி
சுரைபொழி தீம்பால் ஆர மாந்திப்
பெருவரை நீழல் உகளும் நாடன்

கல்வினும் வலியன் தோழி!
வலியன் என்னது, மெலியும் என் நெஞ்சு”^a .

தன் துயர் நிலையைத் தாய் அறிந்தால், தன் திருமணதீ திற்கு விரைவள்; அது வேற்று வரைவிற்கு வழி செய்யும்; தோழி அறிந்தால் காதலைச் சுடிந்துரைப்பள்; அது அவன் புகழிற்குக் கேடாம்; ஊரார் உணர்ந்தால் ஆலர் கூறித் தூற ருவர்; அது தன் ஒழுக்கத்திற்கு இழுக்காம் என்ற எண்ணம் எழுந்தமையால், காதலன் விரைந்து வந்திலனே என்ற ஏக் கத்தால் தன் இதயத்தில் எழுந்த வருத்தத்தைப் பிறர் எவரும் அறியாவாறு, அகத்துள்ளே அடக்கிக் கொண்டு, அவன் வருகையை ஆர்வத்தோடு எதிர் நோக்கிக் கிடந்தாள் அப்பெண்.

அவிழ்த்தற்கு அரிது அவர் நட்பு :

காதலன் வந்து கடிமணம் செய்துகொள்ளும் வரை, அகத்து எழுதுயரைப் பிறர் அறியாவாறு மறைத்துக் கொள்ள வேண்டும் என்னும் உறுதி பூண்ட அப்பெண், அதற்காக எவரோடும் எதுவும் பேசாது வாய்முடிக்கிடப் பின், அதுவே தன் துயரைக் காட்டிவிடுமோ, அதுகானும் தோழி, தனக்கு அறிவுரை கூறவும், துயர்க்குக் காரணமான காதலைப் பழிக்கவும் நேருமோ என்று அஞ்சினாள். அதனால் விரைந்து வந்து வரைந்துகொள்ளாமையால் காதலன்மீது வருத்தம் இருக்கவும், அதை மறைத்துக்கொண்டு, அவனையும் அவன் நட்பையும் வாயாறுப் புகழ்ந்துகொண்டேயிருக்க வேண்டும்; அது, தன் அகத்துயரைப் பிறர் அறியாவாறு மறைக்கத் துணைபுரியும்; தோழியின் வாயும் அடங்கும் என்று

^a குறுந்தொகை ! 187. கபிலர்.

செவ்வரை-செங்குத்தான் மலைச் சாரல்; சேக்கை-இடமா கக்கொண்டுவாழும்; மறி-குட்டி, கரை-தாய் மடி; ஆரநிறைய; மாந்தி-குடித்து; உசஞும்-துள்ளி விளையாடும்; கலமணி; வலியன்-உறுதிப்பாடு உடையன்,

கருதினால்; அதனால் தோழிலை அருகில் அமைத்து, “தோழி பானும் அவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டு விட்டோம்; காதல், எங்கள் இருவரையும் நன்றாகப் பிணைத்துவிட்டது; அவ்வண்புத் தனியைக் கட்டவிழ்த்து விடுவது, இனி எவராலும் ஆசாது. பிரிவின்றி ஒன்றுபட்டுவிட்டது எம் காதல்; இந்நிலையில் நாங்களே விரும்பினும் அப்பிணைப்பிரிந்து விடுபட்டு வெளியேறுவது ஆகாது. ஆகவே, பொருள் தேடிப் போயிருக்கும் அவர் வந்து மனப்பது உறுதி; அவர் எவ்வளவுதான் உயர்ந்த நிலையில் வாழ்பவராயினும், நம் மால் அனுகலாகா உயர் வாழ்வுடையராயினும், நம் காதல் இன்பத்தை நுகர நம் வீடு தேடி வந்தெயாதல் வேண்டும்; வந்து நம்மை வரைந்துகொண்டு, வர்குப் புகழ் மனத்தைப் பாரெங்கும் பரப்பும் பெருமை வாய்ந்த இல்லற நல்வாழ்வை மேற்கொள்ள வேண்டும்; இது தவறுது. அவர்க்கு அவ்வள் எம் உண்டு. ஏற்றுச் சென்றுள்ள கடமையுணர்வால் அதை சிறிதே மறப்பினும், அவர் நாட்டு இயற்கைக் காட்சிகள், அதை அவர்க்கு நினைப்பூட்டிவிடும் தோழி! காக்கையினத்தில் சிறந்தது என்று கருதப்படும் வெளி காக்கை, பெரிய கடற் பரப்பில் வாழும் பெருமையுடைதே எனினும், அது, தனக்கு வேண்டிய உணவைப் பெற, கரிய நீர் நிறைந்து வழி யும் உப்பங் கழியையே தேடிச் செல்லும். ஆங்கு இரை உண்டு முடிந்ததும் கழிக்கருகே யிருக்கும், மலர் மனம் கமழும் மலர்ச் சோலைக்கே சென்று உறங்கும். ஆக்காக்கையின் வாழிடமாகிய அக்கடற்கரைக்கு அணீத்தாகவே நம் காதலன் ஊர் உள்ளது. ஆதவின், அவ்வெண்காக்கையின் வாழ்க்கை முறைகளை, அவர் நாள்தோறும் காண்பார். கானும் அவர்க்குத் தம் வாழ்க்கை முறையினையும் அவ்வழியில் வகுத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வுதோன்றும். அவ்வணர்வு அவர் உள்ளத்தைவிட்டு ஒரு சிறுபொழுதும் அகலாது. ஆகவே, வரைவு முயற்சியில் விரையும் அவ்வள் எம். ஆகவே, வந்து வரைவாரோ? வாராதே நின்றுவிடுவரோ என்ற ஜயம் எனக்கு இல்லை. ஆகவே நான் வருந்தேன்” என்ற கறினால்,

“பெருங்கடற்களையறு சிறுவள்ள காக்கை,
நீத்துநீர் இருங்கழி இரை தேர்ந்து உண்டு
பூக்கமழ் பொதும்பில் சேக்கும் துறைவனேடு
யாத்தேம்; யாத்தன்று கட்டே;
அவிழ்த்தற்கு அரிது; முடிந்து அமைந்தனரே.”

நாடன் கேண்மை தலைபோகாது :

காதனை நட்டு அவிழ்த்தற்கு அரிது என்று கூறித் தோழியை வாய்டங்கிப் பண்ணிவிட்டதாக எண்ணியை ஆறுதல் கொண்டாள்; ஆனால் சிறிது நேரத்திற்கில்லாம், அவள் உள்ளத்தில் மீண்டும் ஓர் அச்சம் குடி புகுந்தது; தோழி ஒருத்தி; அவள் வாயை முடிவிடலாம்; ஆனால் அவர் கூறித் திரியும் ஊரிப் பெண்கள் இருக்கிறார்களே, அவர்கள் வாயை முடிவிட முடியுமா? தோழியின் வாயையட்டும் அடக்கிப் பயன் இல்லை; அவர்கள் வாயையும் அடக்க வேண்டும். அப்பொழுதுதான் தனி உள்ளத்திற்கு ஒய்வு பிறக்கும் என்று அறிந்தாள். அந்நினையில், அவ்வூரிப் பெண் டிரி அரங்கிற்குத் தலைவியர் என மதிக்கத் தக்கார் சிலர், அவளும் அவள் தோழியும் நிற்கும் இடத்திற்கு அணித்தாக வரக் கண்டாள். உடனே, அவர்கள் காதில் படும்படி, “தோழி! காதவனேனு கலந்து பழகியவள் நான்; அவன் அங்கு ஆழம் உடைத்து; அவன் நற்பண்பு கடல்போல் பரந்தது. ஆதவின் அவன் என்பதை கொண்டிருக்கும் காதல்

2 குறுந்தொகை: 313.

கரையது-கரையில் வாழ்வது; நீத்து-வெள்ளம்; இரும்-கரிய; கழி-உப்பங்கழி; பொதும்பில்-பூஞ்சோலையில்; சேக்கும்-தங்கும்; யாத்தேம்-கட்டுண்டோம்; யாத்தன்று-நன்றாக்கக் கட்டப்பட்டது; முடிந்து அமைந்தன்று-பொருந்த முடிக்கப்பட்டுள்ளது.

அழியாது. அது அழியப் பார்த்திருக்காது அவன் நறிபண்பு என்பதையெல்லாம் நான் அறிந்திருக்கிறேன். அவன் உள்ளது திரையில் உருப் பெற்றுவிட்ட என்னை, மனந்து மாண்பிருது போகும் மக்கட்பத்தி அல்லன் அவன். எனினை மனந்தே திருவன். இவ்வறுதியுள்ளாம், அவனுடே பழகி அவன் இயல்புகளை அறிந்ததால்மட்டும் உண்டாகவில்லை. அவன் மலைநாட்டு இயற்கை வனப்பினை அவன் கூறக் கேட்டு அறிந்துள்ளமையாலும் உண்டாயிற்று. தோழி! காதலன் நாடு, ஒரு மலைக்காட்டு நாடு; அக்காட்டில் வாழும் யானைகள், ஆடி மகிழும் கருத்தோடு ஆழம் மிக்க நீர் நிலைகளைத் தேடிச் சென்று, மலையருவிகளை அடையுாம்; அருவிகளில் புகுந்து ஆடிக்கொண்டிருக்கும்போது, அவ்வருவிகள் அடித்துக் கொண்டுவரும், காலத்தில் விளைந்து முற்றிய கொறுக்காந் தட்டைகள் அவற்றின் கண்ணில் படுமாம். ஆடி மகிழ வந்த இடத்தில் வயிரூர் உண்ணத்துக்க ஆவை கிடைக்கவே, அவற்றைச் கவர்ந்து உண்டு தம் பசி போக்கிக்கொள்ளுமாம். ஆடி மகிழத் தானே வந்தோம்; ஆட வந்த இடத்தில் உணவு கிடைத்தால் அதை உண்பதா என்று எண்ணி, அவற்றை அடித்துக்கொண்டுபோக விடுவதிலிலையாம்; மாருக, அன்று முதல், அக்கொறுக்காந் தட்டைகள் விளைந்து மலிந்து கிடக்கும் அவ்வழிக் கரையையே வாழிடமாகக் கொண்டுவிடுமாம்; அக்காட்சியை நம் காதலன் நாள்தோறும் கண்டு களிப்பானும்; தோழி! நீயே கூறு, அக்காட்சியைக் காணும் அவன் உள்ளத்தில், “வேட்டை விருப்போடு கரட்டில் அலைந்து கொண்டிருந்தோம். அப்போது, நம் கணவழி நுழைந்து கருத்தில் நிறைந்துவிட்டான் ஒரு காரிகை; அவனைக் காத வித்து, அனிபால் பினைத்துக்கொண்டு ஆரா இனிபம் அடைந்தோம்; இனி அவன் வாழும் இடத்தைவிட்டு அகல்வது கூடாது. அவன் மனையே நம் மாளிகை; அதற்குத் திருமணம் ஒன்றே வழி. ஆகவே, அத்திருமணத்திற்காம் முயற்சிகளை இப்போதே மேற்கொள்வேன் என்ற எண்ணம் எழாதோ? அது எழ, விரைந்து வந்து வரைந்துகொள்ளானே? இதை ஏற்று கொள்ளும் வாய்ப்பிலாதார் அல்லவோ வாயில்

வந்தன எல்லாம் கூறுவார். அவர்கள் எதுவேண்டுமானாலும் கூறிக்கொள்ளட்டுமே; அதனால் நமக்கென்ன? அறிவிலாதார் கூறுவது கேட்டு நான்சிறிதும் கலங்கேன்” என்று கூறி, அவர்கள் வாயையும் அடக்கிவிட்டதாக எண்ணி ஆறுதல் அடைந்தாள்:

“பலரும் கூறுக, அஃது அறியாதோரே;
அருவி தந்த நாட்குரல் எருவை
கயம் நாடு யானை கவளம் மாந்தும்
மலைகெழு நாடன் கேண்மை
தலைபோகாமை நற்கு அறிந்தனென் யானே,” ^a

பாக! காதவி ஊர் காட்டின் கண்ணது;
கடிதின் ஓட்டு தேரை :

இவள் நிலை இதுவரயின் பொருள் தேடிப்போன அவன் நிலை யாது? அவன் எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்ணியனுதவின், விரும்பிவந்த பெரும் பொருளை விரைவில் சேர்த்துவிட்டான். பெரும் பொருள் ஈட்டவேண்டும்; அதை யும் குறித்த காலத்திற்குள் விரைந்து ஈட்டவேண்டும் என்ற எண்ணமே இடைவிடாது ஊக்க, அதுவே கருத்தாய்ச் செயல் புரிந்துகொண்டிருந்தமையால், அதுகாறும் மறைந் திருந்த காதல் உணர்வு, கருதிவந்த காரியம் கைக்கடிய வுடனே, உள்ளத்தில் ஊற்றெடுத்துப் பெருகிறது. அதனால் விரைந்து வீட்டைடைந்து, காதவியைக் கண்டு களிக்கவேண்டும்

a குறுந்தெரகை: 170. கருவுர்கிழார்.

தந்த-ஆடித்துவந்த; நாள்குரல்-காலத்தில் விளைந்த; குரல்-கொத்து; எருவை-கொறுக்காந்திட்டை; (நாணல் தண்டு) கயம்-ஆழம் மிக்க நீர்நிலை; நாடி-தேடிச்செல்லும்; கவளம்-உணவாக; மாந்தும்-உண்ணும்; கெழு-பொருந்திய; தலைபோகாரமை-அழியாமை; நற்கு-நன்கு;

எனும் வேட்கை அவனைப் பிடரிபிடித்து விரட்டிற்று. அதனால், விரைந்து ஒட்டவல்ல குதிரைகள் பூட்டிய தன் தேரில், தன் கருத்தறிந்து ஒட்டவல்ல பாகன் செலுத்த ஏறி ஊர்நோக்கிப் புறப்பட்டான்.

குதிரைகள் காற்றிறனப் பறந்து ஒடிக்கொண்டிருந்தன, இயல்பாகவே விரைந்தோடும் அவற்றைப் பாகன் மேலும் முடுக்கிக்கொண்டிருந்தான். அதனால் ஆவை தம் ஆற்ற வினும் அதிகமாக விரைந்துகொண்டிருந்தன. தேரில் அமைந்திருப்போன் உள்ளம் அங்கில்லை; அது, அக்குதிரை களினும் விரைந்து ஒடி, அவன் காதலி வாழும் ஊரை அடைந்து, அவன் மணியின் உட்புகுந்து, அவனை வலம் வரத் தொடங்கிவிட்டது. அவன் ஊர், கொன்றை மரங்கள் மலிந்த குறுங்காட்டின் நடுவே இருந்தது. கவனைக் கிழங்கிற்காக மூல்லை நிலத்து மக்கள் தோண்டிய குழிகளில், பொன்னிறக் கொண்றை மலர்கள் உதிர்ந்து நிறைந்திருக்க அன்று கண்ட அக்காட்டின் காட்சி, அவன் கண்முன் வந்து நின்றது. வாணிகம் புரிந்து வளம்பெற்று வருபவன் அவன்; தான் கொண்டு சென்ற பண்டங்களை விற்று, அவற்றிற்கு விலையாகப் பெற்ற பொற்காசகள் நிறைந்த பெட்டிகள் பல அவன் பால் இருந்தன. அப்பெட்டிகளைப் பல முறை திறந்து திறந்து மூடிய அவன் கண்முனி, காதலியின் காட்டு நாட்டில் கொண்றைமலரி நிறைந்த குழிகளின் காட்கி தோன்றியதும், அவனுக்கு அப் பணப்பெட்டிகள் நினைவிற்கு வந்தன. உடனே பெட்டிகளைத் திறந்தான்; அதனால் நிறைந்திருக்கும் பொற்காசகளைக் கண்டான்; ‘என் காதலியின் மணத்திற்கு ஆகும் மாண்புடையவை இக்காசகள்’ என அவற்றைப் பாராட்டினான். தான் பாராட்டியதோடு நின்றுள்ளவன். பெட்டிகளையும், பெட்டிகள் நிறையக் கிடக்கும் பொற்காசகளையும் தேர்ப்பாகனுக்குக் காட்டினான்; அப்பொற்காசகள் அவனுக்கு அளிக்கவிருக்கும் மண நிகழ்ச்சியை ஏடுத்துக் கூறினான். கூறப், “பாக! பொற்காச மலிந்த இப்பெட்டிகளைபால் தோன்றுமாறு, கவனைக் கிழங்கு அழுந்த குழிகள்

கொன்றை மலர்களால் நிறைந்து காட்சியளிக்கும் குறுங் காட்டின் இடையே உள்ள நம் காதலி ஊர்” என்று அவனுர் இருக்கும் இடத்தை அவனுக்கு அறிவித்தான்.

ஊரைக் கூறியவன், அவ்வுரில் அவன் காதலி வாழும் வீடு எது என்பதையும் எடுத்துக் கூற விரும்பினான். அவள் வீட்டிற்குச் சிறப்பளிப்பன எத்தனையோ உள்; ஆனால், அந் நிலையில் அவற்றுள் எதுவும் அவனுக்குப் புலப்பட்டிலது. இயல் இசை நாடகம் எனும் முத்தமிழிலும் வல்லவராய் வந்து தன் புகழ் பாடுவார்க்கு அவர் விரும்பும் பெரும் பொருளும், வறியராய் வந்து தன் வாயிற்கண் நிற்பாரிக்கு அவர் வயிற்றுப்பசி போக்கும் பெருஞ்சொறும் அளிக்கும் அவள் தந்தையின் மனையற மாண்பு ஒன்றே அவன் மனக்கண்முனை வந்து நின்றது. தேர்ப்பாகனுக்கு அவள் மனையின் அடையாளமாக அதையே கூறினான்;

“காதலியின் காடு பொற்பேழேழகளை நினைப்பூட்டும்; அவள் மனை விருந்தோம்பும் விழுச் சிறப்புடையது” எனக் கூறக் கேட்ட தேர்ப்பாகன், “பாக! காதலியைக் கடிமணம் புரிந்து, அவளோடு கூடி, வருவார்க்கு வழங்கி வாழும் விழுமிய வாழ்வில் சென்றுள்ள என் வேட்கை; அதற்கு வெண்டும் விழுப்பொருளோடு வீடு திரும்புகிறேன் நான்; ஆகவே, என்னை விரைவில் கொண்டு சென்று, அவன் சேர்ப்பாயாக” என அவன் கூறுவதாகக் கொண்டான். தெரை விரைந்து ஓட்டி, அவன் எதிர் நோக்கிய காலத்திற்கு முன்பே, அவனை அவன் ஊர்க் கண் கொண்டு சேர்த்தான்!

“கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறுகுழி
கொன்றை ஒள்வீ தாஅய்ச், கெல்வர்
பொன்பெய் பேழே முய்திறங் தன்ன
கார்எதிர் புறவி எதுவே, உயர்ந்தோர்க்கு
விரோடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்

வரரகோள் அறியாச் சொன்றி:
நிரகோல் குறுந்தொடி தங்தை ஊரே² 2

அவன் அன்பு, இன்றும் என்றும் ஒன்றே :

பொருளீட்டும் கடமை முடிந்த பின்னரும், இளைஞர், திருமண முயற்கியை விரைந்து மேற்கொண்டிலன். தன் காதல் உறவைத் தன் பெற்றேரீக்கும், தன்னார்ப் பெரியோர்க்கும் அறிவித்து, அவரை மன முயற்சி மேற்கொள்ளச் செய்வதில் சிறிது காலம் கழிந்தது. அதற்கிடையில் அப்பெண்ணீண் மனையில், நிகழ்ச்சிகள் வேறு வடிவம் எடுக்கத் தொடங்கின.

பெண்ணைப் பெற்றவர்கள் தம் பெண் மனப் பருவம் அடைந்தமை கண்டு, அவளுக்கு மனம் செய்து வைக்க விரைந்தனர். அவள் பெருமையும், அவள் பிறந்த குடிப் பெருமையும் அவளை மனக்க வருமாறு வேறு சிலரையும் தூண்டின. அவர்களுள் சிலர், அவள் மனை புகுந்து மனம் பேசினர்; அவள் பெற்றேர் அவள் காதலை அறியார் ஆதலர் ஆம், அவள் காதலன் மன முயற்சி மேற்கொண்டு முன் வந்தில்லை ஆதலாலும், அவளைப் பெற்றவர்கள், மனம் பேசி வந்தாருள், தகுதியுடையான் எனத் தாம் மதித்த ஒருவனுக்கு அவளை மனம் செய்து தர இசையும் ஒரு நிலை ஏற்பட்டு விட்டது. அஃதறிந்தாள் தோழி. அவர் அவ்வாறே இசைந்து விடுவரோ என எண்ணினால்; நடுங்கிற்று அவள் உள்ளம்; அந்நிலை வாய்த்துவிட்டன், இவளை

² குறுந்தொகை : 233, பேயனார்.

கவளை-வள்ளிக் கிழங்கு போலும் ஒரு வகைக் கிழங்கு; கண்டிய - அகழ்ந்த; ஒள்ளி-பொன் போல் ஒளி வீசும் மலர்; தாஅய் - பரவி; பொன் பெய் பேழை - பொற்காக்களைப் போட்டுவைக்கும் பெட்டி- முய் - முடி; புறவு - குறுங்காடு; உயர்ந்தோர் - இயலி, இசை, நாடகம் எனும் முத்தமிழிலும் வலை பெரியோர்; மிச்சில் - மிகுதி; வரரகோள் - தடை செய்தலை; சொன்றி - சோறு.

காதல் என்னும்? கற்பு என்னும்? இவள் உயிர்தான் என்னும் என என்னை எண்ணி அஞ்சினான். உடனே விசைந்து ஒடி அப்பெண்ணைக் கண்டு மீண்டில் நிகழ்வன கூறி மனம் கலங்கினான்.

தோழி கலங்கினான்; ஆனால் தோழி கூறிய செய்தி கேட்ட ஆப்பெண் சிறிதும் கலங்கவில்லை. திருமணம் தனக்கு தான் இல்லாதவிடத்தில் தனக்குத் திருமணம் நிகழ்வது இயலாது. தான் ஒருவன்பால் அண்புகொண்ட பின்னர்த் தன்னைப் பிறர் மனக்க வருவதோ தன் பெற்றேர் தன்னைப் பிறர்க்கு மனம் செய்து தருவதோ இயலாது என உறுதி யாக நம்பியதால், அப்படியும் நிகழ்ந்துவிடுமோ என நீண்த துப் பார்க்கவும் மறுத்தது அவள் உள்ளம். மேலும், காதலன் அன்பு நிலையானது, அதை அழித்தல் எவராலும் ஆகாது; அது அழிய அவன் பார்த்திரான். அதை அழிக்க முற்படு வாரை அவன் அழித்து ஓழிப்பன்; அவன் அத்தகையஞத வினி, தன்னை மனக்கும் சருத்துக்கடியராய்ப் புதியோர் எத் தனை பேர் வரினும் கவலையில்லை; அவர்கள், தன்னை அனுகா வாறு, அணைவரையும் விரட்டித், தன்னைத் தனக்கே உரிய ளாக்கிக்கொள்வன்; அவன்பால் அன்று கண்ட இவ்வன்பும், உறுதிப்பாடும் இன்றும் அவ்வாறே உள் என்று எண்ணினி இறுமாந்தது அவள் உள்ளம். அதனால் தோழி கூறியன கேட்டு நிலைகுண்டு நடுங்குவதற்கு மாருச நகைக்கத் தொடங்கினான்.

“தோழி! ந் கூறிய செய்தி, கேட்டு நடுங்குதற்கு உரிய தன்று. நகைத்தற்கு உரித்து” எனத் தொடங்கிப், பின்னர்க் காதலன் தன்னை மனக்க வருவாரையெல்லாம் விரட்டித் தானே மனந்துகொள்வன் என்பதை அவனுக்கு உணர்த்த விரும்பினான். விரும்பியவள் அதை வெளிப்படைச் சொற் களால் விளங்க உரைக்காது, அவன் நாட்டின்மீது ஏற்றிக் கூற விரும்பினான். அதனால், “தோழி! நம் காதலரிக்குரிய காட்டு நாட்டின் இயல்பினை ந் அறிவையோ? அவர் நாட்டுக் கானவர்க்குப் பலாக் கணி என்றால் பெரு விருப்பம்; அதனால் அவர்கள் பலா மரங்களே நிறைய வைத்துப் பெண்ணில் வளர்ப்

பர். அரும் பாடுபட்டுவளர்க்கும் தம் பலா மரங்கள் நடிகு மழுத்து நிறைபயன் அளிகும் பருவத்தை எதிர்நோக்கிக் காத்துக் கூடப்பர். அந்திலையில், அக்கணியிடத்தே ஆசை கொண்ட குரங்குக் கூட்டமும் பலா மரங்களை அனுகும். அது கானுமகானவர் தம் வில்லை வளைத்துத் தப்பாது பாய வல்ல கண்களையெய்யக் கையில் எடுப்பர். கானவர் கண்யெடுப்பக் கண்டவுடனே குரங்குகளுக்குக் குலை நடுக்கம் உண்டாம்; போர்க் குதிரைகள்போல் விரைந்து ஓடி, அருகே வளர்ந்திருக்கும் மூங்கில் புதருள், அப்மூங்கில்கள் ஓடிந்து பாழாகுமாறு பாய்ந்து மறையும். பலாக் கனியைக் கானவர் தாமே உண்டு மகிழ்வர். அத்தகைய கானவர்மலிந்த நடு நம் காதலர்க்குரிய மலைநாடு” என அவன் மலைநாட்டு மாண்பின் கூறுவாள்போல், “தோழி! தங்கள தோட்டத்துப் பலாக் கனியைக் குரங்குகள் கொண்டுபோகவிடாது தாமே உண்டு மகிழும் மக்கள் மலிந்த மலை நாட்டிற்குரிய நம் காதலர் மட்டும், தாம் காதலித்த எண்ணே, தம் வாழ்க்கைத் துணையாக வரைந்துகொள்ள வேண்டிய எண்ணே, பிறர் வரைந்துகொள்ள விடுவரோ? விடார்; இது முக்காலும் உறுதி” எனத் தன்றள்ள உறுதியை மெல்ல வெளிப் படுத்தினால். இறுதியாகத், தோழி பெண்ணைப் பெற்றிருார், தாமே ஒவியவந்து தருக என எதிர்நோக்கி, அவர் இதுகாலும் வாளா இருக்கின்றார். வரைவுக் கருத்தொடு பிறரும் வருகின்றனர் என அறிந்தால், இனி வாளா இரார்; வருவானர் விரட்டித் தாமே வரைந்துகொள்ள விரைவில்வருவார். அவர் அடையும் ஆற்றலும் அறியாது நெந்த அவர்களும் அவர்களோடு மணப் பேசுப் பேசும் நம் பெற்றீரும் நகைத்தற்குரியர்களுது சினத்தற்குரியரோ? உதாழி! நீங்ய கூறு” எனக்கூறி அவளைத் தெற்றினால்.

“ பலவில் சேர்ந்த பழம் ஆர் இனக்கலை
கிழவில் கானவன் செங்தொடை வெரீவிச்
செருவுறு குதிரையின் பொங்கிச், சாடல்
இடுவெதிர் நீடமை தயங்கப் பாயும்

பெருவரை அடுக்கத்துக் கிழவன், என்றும்
அன்றை அன்ன நட்பினன்;
புதுவோர்த்து அம்ம! இவ்வழுங்கல் ஊரே.” *

பீண்வளையுள் நீர் நாய் :

வெளியார் வந்து வரைந்துகொள்வது இயலாது; முடிவில் அவர் முயற்சிகளை முறியடித்துச், காதலனே வரைந்துகொள் வனி என வற்புறுத்திக் கூறியும் தோழியின் நடுக்கம் நீங்க வில்லை. அவள் அழகிற்கு அடிமையாகி, அவள் குடிப்பெருமை பால் பேராசை கொண்டு, வந்த அவர்கள், அவளை அத்துணை எளிதில் மறந்து மீளார்; தம்மால் ஆவன எல்லாம் முயன்று, அவள் தந்தையின் இசைவிளைப் பெற்று, அவளை மனம் முடித்தே மீளவரி என எண்ணி நடுங்கிற்றுத் தோழி உள்ளாம். அவள் உள்ள நடுக்கத்தை அவள் முகத்தில் கண்டாள் அப் பெண்; அவளுக்கு மேலும் ஆறுதல் கூறத் தொடங்கினாள்.

“தோழி ஒருவர் எண்ணிய காரியம் அனைத்தும் அவர் எண்ணியவாரே முடிந்துவிடுவதில்லை. ஒன்று தொடங்கினால், வேறு ஒன்று வந்து வாய்க்கும். ஒருவர் எத்துணையோ அரும் பாடுபட்டு ஒரு காரியத்தைத் தொடங்குகின்றனர். கடைகியில் அதில் வெற்றி பெருது போவதுமட்டுமன்று; அதன் தொடர்பாய் வேறு பல தோல்விகளையும் அடைகின்றனர். உலகியல் உணர்த்தும் உண்மை இது. தோழி! ஒன்று பார். குளத்தில் வலைஞன் வலை வீசுகிறான். எதைக் கருதி வீசுகிறான்,

* குறுந்தொகை, 385. கபிலர்.

பலவில்-பலாமரத்தில்; ஆர்-உண்ணும்; இனக்கலை-குரங்குக் கூட்டம்; சிலைவில் -கிலை எனும் ஒருவகை மரத்தால் பண்ணியவில்; செந்தொடை-தப்பாது பாயவலில் அம்பு; வெரீ-இ-அஞ்சி; செருவுறு-போர்க்களம் அடைந்த; இரு-பெரிய; வெதிர்-முங்கில்; தயங்க-ஆசைய; புதுவோர்த்து-புதியோர் தனி உடைந்து; அமுங்கள்- ஆரவார ஒவியிக்க,

பெரிய மீணக் குறி வைத்து வீசுகிறான். வீசிச் சிறிது நேரம் கழித்து வையை வலித்து இழுக்கிறான். வலை கணக்கிறது. கருதியதினும் பெரிய மீண் சிக்கிக்கொண்டது எனக் கருதுகிறான். அவன் மகிழ்ச்சி எல்லை கடந்து எழுகிறது. இம் மீணக் கொண்டு என்ன என்னவோ பெறத் திட்டமிடுகிறான், உள்ளம் அத்திட்டத்திற்கு உருவு அமைத்துக் கொண்டிருக்க, அவன் கைகள் வையை வலித்துக் கரை சேர்க்கின்றன. வையை விரித்து நோக்குகிறான். அந்தோ! அவன் ஆஸகி கோட்டை அடியோடு தார்ந்து போகிறது; பெரியதோர் ஏமாற்றம் அவனை என்னி நகைக்கிறது. மீணக் குறி வைத்து வீசிய வையினின்றும் ஒரு பெரிய நீர் நாய், வையைக் கிழித் துக் கொண்டு வெளிப்பட்டு ஓடுகிறது. தோழி! அப்படியும் நிகழ்வது உண்டு. வையஞ்சு அதை எதிர்பார்த்திருப்பானே? ஆயினும், அவன் வையுள் அது வந்து அகப்பட்டுக் கொள்கிறது. அதுபொல், வந்தவர் என்னை மனந்துகொள்ளவே விரும்புகின்றனர். தாம் கருதியதை அடைய, அவர்கள் அரிய பெரிய முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்பதெல்லாம் உண்மை. ஆனால், தோழி! அதனாலேயே அவர்களை மனக்க வேண்டி நேர்டும் என மனம் கவலற்க; மீண் வையுள் நீர்நாய் அகப்பட, மீண் பிழைத்துப் பொதல்போல், அவர் மன முயற்சிக்கு நான் அகப்படாது போதலும் நிகழும். ஆகவே, வேற்று வரைவு குறித்து நீ சிறிதும் வருந்தாதே” எனக் கூறித் தேற்றினான்.

“காண்தினி, வாழி தோழி! யாணர்க்
கடும்புள்ள அடைகரை நெடுங்கயத்து இட்ட
மீணவை மாப்பட்டா அங்கு
இதுமற்று எவ்வே நொதுமலர் தலையே?” 2

• குறுந்தொகை : 171. பூங்கணுத்திரையார்.

யாணர் - புதிது புதிதாகவரும்; கடும்புள்ள - நிறைந்த நீர்; அடைகரை - நாம்புறமும் அமைந்த கரை; நெடுங்கயம் -

என் நோய் களைவார் எவரும் இல்லை :

“என்னைப் பிறர் மணந்து செல்ல அவன் பார்த்துக் கொண்டிரான்; வற்தான்ர சிரட்டிவிட்டுத் தானே மணந்து கொள்வன்; ஆதலின் வரைவு பேசி வந்துள்ள வெளியாரி முயற்சி விணும்” என்றெல்லாம் கூறி, உள் உறுதியுடையாள் போல் காட்டிக்கொள்ளினும், அவ்வாறும் நிகழ்ந்துவிடுமோ⁹ என்ற ஆச்சம் அவள் உள்ளத்தையும் பற்றி வாட்டியது. புறத் தோற்றம், அவள் அது குறித்துச் சிறிதும் கவலை கொண்டில்லன்; இதற்கெல்லாம் அஞ்சவாள் அவள் அல்லள் எனக் காட்டினும் அவள் அகம், ஆச்செய்தி கேட்டு நடுங்கிவிட்டது; அக்கவலை ஆவ்வள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அவ்வள்ளோய், அவள் உடல் எலுப்புளை மெல்ல மெல்ல உருக்கத் தலைப்பட்டுவிட்டது. அந்திலை நீண்டால், அவள் உயிர் வாழாது. ஆகவே, உடனடியாக அவள் அவனை மணந்துகொள்ளுதல்வேண்டும். அது எவ்வளவு விரைவில் முடிகிறதோ அவ்வளவும் நன்று என அறிந்து வருந்தினார்.

இந்திலையை அவனுக்கு அறிவித்தலிலேண்டும்; ஆனால் அது அவளால் இயலாது; தாய், அவளைப் புறத்தே போக விடாது விழிப்பாய் இருந்து காத்து வருகிறார். அவள் காவலைக் கடந்துபோவதும் இயலும் என்றாலும், காதலி நோயால் தனக்குற்ற கேட்டிணைத் தன் காதலனுச்சுத் தானே எடுத்துக்கொத்தல் அவளால் இயலாது; அவ்வாற்றல் ஆவள் பெண்மைக்கு இல்லை. எடுத்துக்கூறின் பெண்மைக்கு இழுக்காம். “உடம்பும் உயிரும் வாடியக்காலும், என்னுற்றன கொல் இவையெனின் அல்லது, கிழவோற சேரிதல் கிழத் திக்கு இல்லை” எனப் பெரியோர் விதியைப் பேண்டுக்

ஆழமரன் குளம்; மா - நீர்நாய்; பட்டாஅங்கு - அகப்பட்டது போல்; இது - திருமணம் பேசிவந்த நிகழ்ச்சி; எவ்வளை-என்ன பயன்தரும்; பயன்தராது; நொதுமலர் - அயலார்.

காப்பவள் அவள். அதனுடைய அவளிபால் சென்று, தன் நினையே எடுத்துச் சூறி விரைவில் வந்து விரைந்துகொள்ளு மாறு வேண்டிக் கொள்வது இயலாது.

வேற்று வரைவு வந்துள்ளது எனிபதை அவள் அறிந்தால், விரைந்தோடி வருவான். ஆனால் அது அவனுக்குத் தெரியாது; அதனால் விரைந்துவந்து வரைந்து கொள்ளும் எண்ணம் அவனுக்கும் இல்லை. “இருவர் உள்ளமும் ஒன்று பட்டு விட்டன; இனி எம்மைப் பிரிப்பவர் எவரும் இல்லை” என்ற துணிவால், வரைவு முயற்சியில் விரைவு கரடி டில்ளி.

இரநிலையில், அப்பெண்ணின் துயரி போக்கித் துணை புரிவது தோழி ஒருத்தியினுடையே ஆகும்; வேற்று வரைவு வந்திருப்பதை அவனுக்கு அறிவித்து, அவளை மணமுயற்சியை விரைந்து மேற்கொள்ளச் செய்வதோ, தாய்க்கு மகள் காதலை உணர்த்தி, வேற்று வரைவினை மாற்றுவதோ அத் தோழி ஒருத்தியால் மட்டுமே இயலும்; ஆனால், அவள் அதைச் செய்திவள். “அவள் அதைச் செய்து என் துயரி துடைத்துத் துணைபுரிய மாட்டாளா” எனதி துடித்தது அவள் பெண் உள்ளம்; ஆனால், “தோழி துணைபுரிக” என வேண்டிக் கொள்ள நாணிற்று அவள் நல் உள்ளம். மேலும், வெளியாரி மணம் பேசவந்து விட்டனரே எனத் தோழி அஞ்சியபொழுது, அவனுக்குத் தான் காட்டிய போலி உறுதி, இப்பொது தன் துயரீசூறி அவளி துணை வேண்டலை இடைநின்ற தடுத்தது. அதனால் செய்வதறியாது வருந்தினான். செய்வது யாது எனச் சிந்தித்தாள். வாளாகி சிடத்தல் கூடாது; வாய் திறந்து அவளை வேண்டிக்கொள்ளுதல் வேண்டும் எனத் துணைந்தாள்.

அவள் உள்ளம் துணிற்குளிட்டது; அனுசி அவள் பெண்ணை, தன் காதல் நோயைக் தானே உரைக்க நாளிற்று. அதனால், தன் பெண்ணையும் கேடாது. தன் எண்ணமும் நிறைவேறவல்ல ஒரு வழியைக் கண்டாள்; தன் சொல் மேட்கும் தொலைவில், தோழிலந்து நிற்கும் காலத்தை எதிர்நோக்கியிருந்தாள். அவனும் வந்தாள். உடனே அவளைப் பாராதவள்போல், ஆனால் அவள் காதுகளில் படு மாறு, “காதல்னே அன்று கண்டதால், என் அகத்தில் குடி கொண்ட காதல்நோய், இன்று என் உள்ளுறப்புக்களை அழிக்குமளவு உரம் பெற்று விட்டது. அன்நோய் தீர்க்கும் ஆற்றல் என்றிருமணமங்கள் நிற்கொண்டு. ஆனால், அதற்கும் இப்போது கேடுவந்துளது. அதை உணர்ந்து விரைந்து வரைந்து கொள்ள அவனும் முன் வந்தில்லை. வந்துள்ள கேட்டினை அவனுக்கு உரைத்து வருவோம் என்றால், அதை, என் பெண்ணை முன் நின்று தடை செய்கிறது. என்னைப் பற்றி வருந்தும் இக்காம நேயின் கொடுமை கண்டு, அதைப் போகுகிறத் துணைபுரிவாஸரயும் பெற்றில்லை; அந்தோயான் என் செய்திவை! என்னைப்பற்றி வருத்தும் இக்காம நோய் என்னை விட்டு எனிதில் போகாது. அதைப் போக்குவாரும் இல்லை.

“குப்பை மேட்டினைக் கிளறி, ஆங்குக் கிடைக்கும் புழுப் பூச்சிகளைக் கொத்தித் தின்னும் கோழிகளுக்கிடையே சில சமயம் சங்கடத் தண்டாகிவிடும்; அக்குப்பைக் கோழிகளின் சங்கடம், சேரிக் கோழிகளின் சங்கடபோல் சிறப்பிக்கப் படுவதில்லை. போருக்கு என் அவற்றைப் பேணிவளர்ப்ப வரும் இல்லை; அவற்றினிடையே போரை உண்டாக்குவாரும் இல்லை; அவற்றின் சங்கடயைச் சிறிது பொழுது நின்ற கண்டு மகிழ்ச்சாரும் இல்லை; இறுதியில் அச்சங்கடயை இடைநின்று போக்குவாரும் இல்லை. அவை தாமே போரி தொடங்கிப், பிறர் கண்ணில் படாவாறு தாமே போரிட்டுத் தம் ஆற்றல் இழந்ததும், பிறர் தலையிடில்லாமல் தாமே கூய்ந்து போகும். அக்குப்பைக் கோழிகளின் சங்கடயைப்

போலி, என் காதல் நோயும், அன்று, தானே வந்து பற்றிக் கொண்டதுபோலி, இன்று அது, என்னைத் தானே கைவிட்டுப் போக வேண்டும் போலும்! என் ஆகப்புற உறுப்புக்களையெல்லாம் அறவே அழித்து, இனி அழிப்பதற்கு எதுவும் இல்லை எனக் கண்டு, அதனால் அது தன் அழிக்கும் ஆற்றலை இழந்து தானே அழிய வேண்டுமே யல்லது; அதை அழிப்பவர், அதை அழித்து, அதனால் என்னைக் காப்பவர், எவரும் இல்லை போலும்" எனக் கூறி வருந்தினாள்.

"கண்தர வந்த காம ஒள்ளரி
என்பு உற நலியினும், அவரொடு பேணிச்
சென்று நாம் முயங்கற்கு அருங்காட்சியமே;
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றல்ரே;
யத்தனர் விடாஅர், பிரித்து இடைகளையார்
குப்பைக் கோழித் தனிப்போர் போல
விளிவாங்கு விளியி னல்லது
களைவோர் இலை, யான் உற்ற நோயே" 2

அவனைடு சென்றுவிடு; அது வே சரி :

அப்பெண் கூறியன் கேட்ட தோழி, "இவள் கூறுவன் அனைத்தும் என்னை நோக்கி; வேற்று வரைவு வரக் கண்டு. வெளித் தோற்றத்திற்குக் கலங்காதவள்போல் தோன்றினும் உண்ணமயில், என்னைப் போலவே இவனும் கலங்குகிறான். தூ காதனைப் பெற்றோர்க்கு உணர்த்தியோ, பிறவழியால்

2 குறந்தொகை 305. குப்பைக் கோழியார்.

கண்தர-கண்களி காதலைச் கண்டதால் வந்த; கள்ளரி-கொடிய நோய்; என்பு-எலும்பு; உற-நன்றாக; நலியினும்-வருந்தினும்; முயங்கற்கு-கூடுதற்கு; அருங் காட்சி-அருமையாம்; அஞர்-துணிப்பம்; யத்தனர்-விடார்-செலுத்தி விடப்பெறுமல்; விளிவாங்கு-தானே அழியும் பொழுது;

ருப்பிரே, தன் திருமணத்தை முடித்து வைக்கும் பெரும் பணியை நான் மேற்கொள்ளுதல் வேண்டும் என விரும்புகிறீர்' என உணர்ந்தாள்.

வீட்டிற்கு வந்திருக்கும் வேற்று வரைவினை மாற்றுதல் வேண்டும்; ஆனால் அவ்வரைவிற்கான பேச்சு வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்திலையில் அதை மாற்றுவது எவ்வாறு? இவள் காதல் உறவைச் செலிலியின் துணையால் தாய்க்கும், அவள் வழியாகத் தந்தைக்கும் அறிவித்தால், அவர்கள், இப்போது நிகழ்த்தும் மணப்பேச்சைக் கைவிட்டு இவள் விரும்பும் அவ்விளைஞானுக்கு மனம் செய்துதர இசைவரோ என்றால், அதை இந்திலையில் உறுதியாக நம்புவதற்கிள்ளை. தந்தையும், தமையன்மாரநும் சினம் மிக்கவர்; தம் குடியில் பிறந்தவள், தம்மை அறியாது, தான் விரும்பும் ஒருவனை மனக்க மனம் இசைந்து விட்டாள் எனக் கேட்பினே கடும் கோபம் கொள்வர். இவள் கருத்திற்கு மாறுத இவளைத் தாம் விரும்பும் பிறன் ஒர் இளைஞானுக்கே மனம் செய்து விடுவதும் செய்வரி. ஆகவே, வெளியார் வந்து மணப் பேச்கப் பேசிக் கொண்டிருக்கும் இந்திலையில், இவள் காதலை அவருக்கு அறிவித்து அவர் ஒப்புதல் பெற்று இவள் திருமணத்தை முடித்தல் இயலாது. மேலும், அவர் கோபத் தினை கொடுமை, 'இவள் நம் கருத்தறிந்து தன் காதலை ஞேடு அவனுரார்க்குச் சென்று விடவும் துணிவள்; ஆகவே, அவள் அவ்வாறு செல்லத் துணிவதற்கு முன்பே, இதை திருமணத்தை முடித்து விடுதல் வேண்டும்' எனத் துணிந்து துணிந்தவாரே விரைந்து முடிக்கவும் முண்டும்; ஆகவே, இவள் ஈண்டிருக்கும் ஒவ்வொரு நாழிகையும் இவனுக்குக் கேடாய் முடியுமாதவின், இவள் இன்றே, தன் காதலை ஞேடு அவனுரார்க்குச் சென்றுவிடல் வேண்டும் எனத் துணிந்தாள்.

துணிந்த தோழி, துயரமே உருவாய், உள்ளம் உடைந்து ஒய்ந்து கிடக்கும் அப்பெண்ணை அனுகினாள். "தோழி! நம் ஊர்க்கும் நம் காதலர் ஊர்க்கும் இடையே உள்ள வழி,

இடையூர் அறிதாப்; இனிமை வாய்ந்ததாம். நிழலீலாடு நல்ல சுவை மிக்க களிகளையும் தாம் நெல்லி மரங்கள் நிறைய வளர்ந்திருக்குமாம். அவ்வழியில் காட்டு யானையின் கால்கள் புதைதலால் உண்டான் பள்ளங்களி லும் நீர் கறைந்து கிடக்குமாம். வறிச் செல்வார், அக்களிகளைத் தின்று, அந்நிரைக்குடித்து நிழலில் தங்கிமலிட்டின்து செல்வராம் தோழி! அவ்வின்பம் உள்க்கும் வாய்க்க வேண்டும்; அதுவும் இன்றே வாய்க்க வேண்டும் என்பது என் விருப்பம். வீட்டில் நிசமும் நிசமுங்கிளை நோக்கினால். காதலீட்டு அக்காட்டு வழியைக் கடந்து சென்று, அவனூர் அடைதல் ஒன்றே உய்யும் வழியாம்; என் பெண் அறிவிற்குப் புலனுண் பொன் னன் வழி அது ஒன்றே.

“தோழி! வீட்டை விட்டு வெளியேறி விடின், ஊர் மக்கள் அவர் கூறிப் பழி தூற்றுவர்; அதுசல்லது அவரால் வேறு என்ன செய்ய முடியும்? நம் சேரியில் வாழும் நம் உறவினர் சிறி விழுவர், வாழ வழி காட்டத் தெரியாத அவர்கள் வாய் வளிக்க, வேண்டும்மட்டும் வசைமாரி பொழியட்டும்; தாய் தனியே கிடந்து புலம்புவன். மகள் மணம் அறிக்கு மணம் முடிக்கும் அறிவுள்ளம் அற்றவன் நம் தாய். ‘தான் பெற்ற மசஞ்சுகு அவள் மணம் விரும்பும் மனுள் னேடு மணங்கண்டு மகிழாது. அவளைப் போக விடுக்குப் புலம்புகிறுள்’ என ஊரார் கூறும் பழிச் சொல் அவஞ்சு வேண்டும்.

“ஊரார் அலர், சேரியார் சினம், தாய் அன்பு ஆகியவற்றிற்கு அஞ்சி அடங்கியிருத்தல் இனியும் கூடாது. அந்நினைவு ஆற்கெருஞ்சுத் துயர் தரும் என்பதை அறிவேன். பிறந்த ஊரைப், பெற்ற தாயை, ஆடுமகிழ்ந்த தெருவை மறந்து போவது பெருந்துயராம் என்றாலும், பின்னரைப் பெறலாகும் பேரின்ப வாழ்வை என்னை, இடையே உண்டாம் இச் சிறு துயரைப் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும். பின்னர்க்க பேரின்பம் வேண்டுவார், முன்னரிச் சிறி தீ துண்பம் நுகர்தலும்வேண்டும். இவ்வண்மையைச் செல்லும் வழியில்

நீயே உணர்ந்து கொள்வாய், தோழி நெல்லிக்கனி, தின்னுஷி காலி துவரி மிகுந்து, தின்பதற்கு விரும்பாது போயினும், அதைத் தின்று பின்னர்க் குடிக்கும் நீர், பெரிஞ் சுகவ பயத்தலை உணர்வை, ஊரார் அலர் கூறச், சேரியார் சினக் கத் தாய் வருந்தப் பிரிந்து வந்த நம் செயல், நாம் விரும்பும் மணத்தைக் கொடுத்துப் பேரின்பம் அளித்தது என்பதை அப்போது உணர்ந்து மகிழ்வை, ஆகவே, அவனினுடே போவதற்கு இசைந்து, அதற்காவனவற்றை விரைந்து மேற் கொள்வோம் வா” எனக் கூறி, அவள் கைகளைப்பற்றி அழைத்துச் சென்றாள்:

“ஊர் அலர் எழுச், சேரி கல்லென,
ஆனது அலைக்கும் அறன்றில் அன்னை
தானே இருக்கத் தன் மனை யானே,
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசினால் அவரோடு செய்நாட்டு
வின்தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன்
கரும்பு நடு பாத்தி அன்ன
பெருங்களிற்று அடிவழி நிலைய நிரே” ²

அந்தோ நானே: நீ அளியை:

“ஊரையும், உற்றுரையும் விட்டு, உன் காதலைஞேடு ஓடி
விடு; அது ஒன்றே உய்யும் வழி” எனத் தோழி கூறக்கேட்ட

² குறுந்தொகை 262. பாலை பாடிய பெருங் கடுங்கோ.

கல்லென-ஆரவாரிக்க; ஆனது-ஓயாது; தலைமணையானி தானே இருக்க என மாற்றுக; முள் எயிறு-முள்போல் கூறிய பற்கள்; தயங்க-விளங்க; ஆய்ந்திசின்-ஆராய்ந்து முடிவு செய் தேன். எயிறு தயங்க, நீர் உணல் ஆய்ந்திசின் என மாற்று ³. விலங்குமலைக்கவா அன்-குறுக்கே நிற்கும் மலையின் அடிவரைத் தில்; நிவந்த-உயர்ந்த,

அப்பெண்ணின் உள்ளம் பெருந்துயர் உற்றது. மகளிர்க்கு மாண்பளிக்கும் அருங்குணவிகளுள் நான் தலையாயது; நங்கையர்க்கு அழகு தருவது நான். நற்குல மகளிர்க்குத் தாயினும் சிறந்த தனிச் சிறப்புடையது நான்; உயர்குடிப் பிறந்தோரால் தம் உயிரினும் சிறந்ததாக மதிக் கப் பெறும் மாண்புடையது நான்; அத்தகைய நானே இழந்து உயிர் வாழ்தல் நற்குடிமகளிர்க்கு இயலாது; நானின் பெருமை குறித்து வழங்கப் பெறும் இப்பாராட்டுரைகளை நன்கு உணர்ந்தவள் அவள்; அதனால் தோழி கூறியன் கேட்டுக் கலங்கினாள். “உற்றாரும் உறவினரும் அறியா வண்ணம், தான் காதலிக்கும் ஒருவன் பிஸ் ஒடி விடுதல் நானுடைய மகளிர்க்கு அழகல்லவே. அவ்வாறு ஒடக்கரு தும் அளிறோ, நான் அவரைவிட்டு அகஸ்று விடுமே; என் நினையும் அது தானே? நான் என்னையும் கைவிட்டு விடுமோ? நான் அற்ற மகளிரும் மகளிரோ? அந்தோ! நானே நான் எவ்வாறு இழப்பேன்? இழந்து எவ்வாறு உயிர் கொண்டு வாழ்வேன்?” என்றெல்லாம் எண்ணிய எண்ணிய ஏங்கினாள்.

சிறிது நாழிகை கழிந்தது; சிந்தனை வேறு திக்கில சென்றது. “நானைக் காத்தற் பொருட்டு, இன்று விட்டை விட்டு வெளியேற மறுக்கதால், மனம் விரும்பும் மனத்தைப் பெறுதல் இயலாது; தாயும் தந்தையும் தாம் விரும்பும் ஒரு வனுச்சு எண்ணை மனம் செய்து கொடுத்து விடுவர். அந்திலை உண்டாயின் என் காதல் என்னும்? என் கற்புதான் என்னும்? நான் உயிரினும் சிறந்ததே; ஆனால் கற்பு உயிரேயன்றோ! நான் இழந்து வாழ்க்கலும் இயலும்; ஆனால் கற்பிழந்த காரி கையர்க்கு வாழ்வு இல்லையே; ஆகவே, என் கற்பு வாழ வேண்டின், நானைக் கைவிடுதல்: வேண்டும்” என்ற முடிவிற்குக் கொண்டு சென்றது அவள் சிந்தனை.

நானைக் கைவிட வேண்டும் என்ற முடிவு, மீண்டும் அவளை நடுங்கப் பண்ணிற்று; அந்நானையின்பால் அவளுக்கு இரக்கம் பிறந்தது. “நானைக் கைவிடும் இந்நிலை எதனால்

உண்டாயிற்று; என்னேடு பிறந்து, என்னேடு வளர்ந்து, என்னேடு இரண்டறக் கலந்துபோன நானை நானே கைவிடும் இந்திலை உண்டாகச் சாரணம் யாது! நான் அவரைக் காதவித்தேன்; காதல் நோய் என் உள்ளத்தை உரமாகப் பற்றிக் கொண்டது; அக்காதல் என் உள்ளத்தில் வளரவளர, என் உள்ளத்தை அது முற்றிலும் கவர்ந்து கொள்ள, அதன் தாக்குதலைத் தாங்க மாட்டாது, நான் அழிந்தது; எனினைக் கைவிட்டு அகன்றது, தண்ணீரின் தாக்குதலைத் தாங்கும் அளவும் தாங்கி, அது தாங்க இயலாவாறு பெருகிய விடத்து, மெல்ல மெல்லக் கரைந்து, இறுதியில் அறவே அழிந்து போகும் மன் அணை போல், நானும், என் காதல் நோயைத் தாங்கு மாலும் தாங்கி, இன்று அது தாங்கமாட்டா அளவு பெருகி விட்டதால், அழிந்து எனின் விட்டு அகன்றது; அந்தோ! நானே! நீ மிகவும் இரங்கது தக்காய்! உன் நிலை கண்டு நின்று வருந்துகிறேன்” எனக்கூறி நான் அழிவு கண்டு கண்ணீர் விட்டுக் கலங்கினால்.

“அளிதோ தானே நானே; நம்மொடு நனிகிடு உழுந்தன்று மன்னே; இனியே வான்பூங் கரும்பின் ஒங்குமணால் சிறுசிறை தீங்குப்புனல் மெரிதர வீந்து உக்கா அங்குத் தாங்கும் அளவைத் தாங்கிக் காமம் நெரிதரக் கைங்கில்லாதே.” ॥

காதலன் உடன்வரின் காடும் இனிக்கும்:

காதலேடு அவனுரார்க்குச் செல்ல ஆவளி இசைந்து விட்டாள்; ஒப்புதல் பெற்ற தோழி, இளங்கீனக் கண்டு

* குறுந்தொகை: 149. வெள்ளிவிதியார்.

அளிது-இரங்கத் தக்கது; நனிநீடு-நெடுங்காலம்; உழுந்தன்று-உடன் இருந்து வருந்திற்று; சிறை-கரை; நெரிதர-பெருகி மோதுவதால்; வீந்து-அழிந்து; உக்காங்கு-வீழ்ந்தது போல்; கைந்தில்லாது-என்பால் நில்லாது.

தன் முடிவைக் கூறி அவனைக் கொண்டு செல்லுமாறு வேண்டிக் கொள்ள, அவனைத் தேடிச் சென்றுள்; அவனைக் கண்டாள்; வீட்டு நிலையை விளங்கக் கூறித், தான்கொண்ட முடிவையும், அதற்கு அப்பெண் இசைந்ததையும் அறிவித்து, “அன்ப; இவனை இன்றே அழைத்துச் செல்க” என வேண்டிக் கொண்டாள்.

இனான்ஜீ, தோழி கூறிய அனைத்தையும் அமைதியாக இருந்து கேட்டாள். அந்திலையில் அது வல்லது வேறு வழியில்லை என்பதை அவனும் உணர்ந்தான். அவ்வாறே உடன் கொண்டு செல்லவும் துணிந்தான்; ஆனால் சிறிது அஞ்சினான். “கடந்து செல்லவுடன் தீடிய காட்டுவழி கொடுமை மிக்கது; ஆடவரும் அவ்வழி செல்ல அஞ்சவர்; அத்தகைய வழியில், வீட்டை விட்டு வெளியே வந்து பழகாத இவளை-தாய் அருகில் கிடந்து உறங்கும் போதும் அஞ்சம் அத்துணை மெல்லியலாளாகிய இவளை-எவ்வாறு அழைத்துச் செல்வது? ஆங்கு வந்து தளர்ந்து வருந்துச்சென! வருந்தும் அவன் நிலைகண்டு யானும் வருந்து வத்வலது அவன் துயர்த்தித்தல் இபலாதே” என்ற அச்சம் அவன் உள்ளத்தை அகித்தது; அதனால் உடன் கொண்டு செல்லச் சிறிது தயங்கினான்.

இனான்ஜீ மனநிலையைத் தோழி உணர்ந்து கொண்டாள். உடனே அவனை அணுகி, “அன்பா! உடல் இன்பத்தினும் கிரந்தது உயிர் இன்பம்; உடலுக்கு இன்பம் தரும் பொருளினும், உயிருக்கு இன்பம் தரும் பொருளே சாலச் சிறந்தது. உடலுக்கு இன்பம் தரும் ஒரு பொருள், உயிருக்குத் துணபம் தருமாயின் அப்பொருளை அனைவரும் வெறுப்பர். அது உடலுக்கு இன்பம் தருவதற்காக அதைப் பாராட்டார்; அதைப் போலவே, உயிருக்கு இன்பம் தரும் ஒரு பொருள், உடலுக்குத் துணபம் தருமேனும்; அதையே

அனைவரும் விரும்புவர்; அது தருவது ஒன்றைக் கொண்டே அதை எவ்வும் வெறுக்கார். மேலும் அன்பா! உயிர் இன்பத்தில் தளைத்திருச்சுங்கால் தன்னை வருந்தும் துனி பத்தை உடல் பொருப்படுத்தாது. உயிர் இன்பத்தில் உடல், அத்துண்பத்தை மறந்துவிடும்; உயிர் துண்பத்தில் உழலும்போது, உடல் தன்னை வற்று அடையும் எவ்வளவு பெரிய இன்பத்தையும் இன்பமாகக் கொள்ளாது; உயிர் படும் துண்பத்தில் உடல் அப்பேரின்பத்தை மறந்துவிடும், அன்பா! இவ்வுண்மைகளை நன்கு அறிந்தவன் நீ; எம்வீடு வளத்தால் நிறைந்துள்ளது; நாங்கள் வேண்டியதை அளிக்கிறது; தாயும் தந்தையும் தம் அன்பு முழுவதையும் எம்மீது சொரிகிண்றனர்; ஆனால், நாங்கள் விரும்பும் ஒருவருக்கு எம்மை மணம் செய்து தரும் மனம் அவர்களுக்கு இல்லை. அதனால் வளம் கொழிக்கும் எம் வீட்டு வாழ்வு எமக்கு வெறுத்துவிட்டது. காடு கொடுமை மிக்கது என்பது உண்மை; என்றாலும், அது எமக்கு வாழ்வளிக்கும் எம் காதலை மேலூடு சென்று அவனை மனந்து வாழும் மாண்பு நிறை வாழ் வைப் பெறத் துணைப்புரிகிறது. தன் கொடுமையால் சிறிது தூயர்த்துவுறை நும், அது காதலை மேலூடு கலந்து வாழும் கவிஞர் மிக்க வாழ்வை அளிப்பதால், எம் கருத்திற்குப் பெரின்பைப் பொருளாய்மாறிக் காட்சி அளிக்கிறது. ஆகவே, அக்காட்டு வாழ்வையே விரும்புகிறது எம் உள்ளம். அன்பா! நீரில் வளர்வது குவளை; தன் தாளில் நீர் நிறைந்திருக்க, மலர்ந்து குளை மலர், வறண்ட மேல்காற்று வீசுவதால் வாடியிடுவ தில்லை, கோடைக் காற்றின் கொடுமையையத் தாளில் தேங்கி நிற்கும் தண்ணீர் மாற்றிவிடும்; அதுபோல் உன் அனிபால் உயிர் வாழ்வைள் இவன்; அவள் பால் பேரன்புடைய நீ, உடன் இருப்பின், செல்லும் வழியின் கொடுமை இவளை வருத்தாது, நீ காட்டும் பேரன்பு, காட்டின் கொடுமையை மாற்றிவிடும்; காதலன் உடன்வளின் காடும் களிப்பூட்டும்; ஆகவே, அன்பா! காட்டின் கொடுமை கண்டு அஞ்சாது, இவளை உடனமூத்துச் செல்வாயாக்' எனப் பலப் பல கூறி வேண்டிக் கொண்டாள்,

“சீர் கால்யாத்த விரை இதழ் குவனை

கோடை ஒற்றினும் வாடாதாகும்;...

கானமும் இனியவாம் நும்மொடு வரினே.”²

தீ அஸ்லது வேறு துணை இல்லை :

காடும் களிப்பூட்டும் காதலன் உடன் இருப்பின் எனத் தோழி உரைத்த உரையால் உள்ளம் தேறிய இளைஞர், உடன் கொண்டுபோகத் துணிந்தான். ஒருநாள், ஊராரி அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் விடுயற்காலை, இளைஞர் முசினேற்பாட்டின்படி, ஓரிடத்தே வந்து காதலியை எதிர்நோக்கி இருந்தான். சிறிது நாழிகைக் கெல்லாம், தோழி அவளை மீல்ல அழைத்து வந்தாள். அவளை ஆவன் பால் ஒப்படைத்தான். இருவரும் போகத் தொடங்கினார். அக் காட்சியைக் கண்டாள் தோழி; கண் கவங்கிற்று; இனமை முதல் தண்ணேரு ஆடிப் பழகியவள் தன்கீனவிட்டுப் போகிறார்; அவள் நல் வரழ்வில் நாட்டம் உடையவள் அத்தோழி; சிறக்க வாழ்ந்தவள் செல்லும் இடத்திலும் சிறுமை உருது வாழவேண்டுமே என்ற ஏசிக்கும் அவள் உள்ளத்தை அரித்தது. இளைஞர் நல்லவனி; இனி யவனி என்பதை அவள் அறிவாள். அறிந்தும் அவள் பால் கொண்ட பேருக்கு, அவனுக்குச் சில அறிவுஞர் கூறத் தான் டிற்று.

முன் நிறிகும் பெண்ணீன் இரு கைகளையும் பற்றி இளைஞர் கையில் ஒப்படைத்தாள்; அவன் கைகளைத் தனி இரு கைகளாலும் பற்றிக் கொண்டவாறே, “அன்பா! பேரன்புடையேன், பிரியேன்” என்று. நீ அன்று கூறிய அசௌல் ஒன்றையே உயிரித்துணையாய் நம்பி உள்ளேரு

² குருந்தொகை 388, ஒளவையார்.

கால்யாத்த-ஆடியில் நிறையப்பெற்ற; கோடை-மேல் காற்று. கோடைக்காலத்தில் வீசுவது; ஒற்றினும்-வீசினுலும் நும்மொடுவரிக்கி கானமும் இனியவாம் என மாற்றுக்

வருகிறார் இவள். பெரிய மணியையும், பெற்ற தாய் தந்தை யையும், பேணி வளர்த்த செவிலியையும், உடன் வளர்ந்த எண்ணையும் துறந்து வருகிறார்; இனி இவருக்கு நீ அல்லது வேறு தனை இல்லை. அன்ப! அன்புகாட்டி அணைக்கும் தாய், கோல்கொண்டு தாக்கித் துண்புறுத்தும் பொதும், குழந்தை, அம்மா! அம்மா! எனக் கூவி அவளையே சுற்றிச் சுற்றிவரும். ஆதுபோல், இனி நீ இவருக்கு இன்பமே தர்னும், துண்பமே தர்நும், உணைவிட்டு இமைப் பொழுதும் பிரியாள்; உண் காலடியிலேயே'வீழ்ந்து கிடப்பாள்; இன்பத்திலும், துண் பத்திலும் துணையாவாள் நீ ஒருவணே; ஆகவே, இவளை இகைப் பொழுதும் கைவிடாது காப்பாற்றுவாயாக. அன்பி மற்றும் ஒன்று, பெருமளவில் துணைப்பிரிவார் ஒருவ கரைப் போற்றி வழிபடாதவர் உலகில் எவரும் இராரா; அவரை, அப்பாது போற்றுதல், அரிய செயலும் ஆ+ாது. ஆனால், இவரால் எவ்விதப் பயனும் இல்லை; படன் அற்றவர் இ+ர் என்பதை அறிந்தும், அவர்க்கு சேண்டுவன் அளித்து விரும்பிப் பேணுவதே பெரிது. அந்நற்பெரும் தொண்டினை எல்லோரிடத்தும் எதிர் பார்த்தல் இயலாது. செயற்கரிய செய்யும் பெரியோர் சிலரிடத்து மட்டுமே அதைக் காண லாப; அன்ப! இவள் இன்று பெரின்பப் பொருளாய் விளங்கு கிறார்; இன்பத்தை வாரி வழங்கிக்கூரா இன்று, அதனால், இன்று அவள்பால் அன்பு காட்டுவதில் வியப்பில்லை. இன்பக் களஞ்சியமாய் இன்று காட்சி அளிக்கும் இவள், தன் இளமை கழிந்து, முதுமையடைந்து அழகிழந்து நிற்கும் அந்திலை யிலும் இவளைக் கைவிடுதல் கூடாது. அந்திலையிலும் இவளைப் போற்றிக் காப்பது உன் கடன்; இவளை, (இ)ஏற்றேபோல் என்றும் அன்பு காட்டி ஆதரிக்க வேண்டுகிறேன்” என வணங்கி வேண்டிக் கொண்டு வழி அனுப்பினால்; என்னே அத் தோழி அன்பு!

“தாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு
அன்னு! என்னும் குழங்கி போல,

இன்னு செயினும், இனிது தலைஅளிப்பினும்

நின்வரைப்பினள் என்தோழி;
தன்னுறு விழுமாம் கொஞ்சோ இல்லோ.”^a

“பெருங்குறு ஆற்றின் பேணு ரும் உள்ளே;
ஒருங்குறு உடையளாயினும், புரிமாண்டு
புலவித்ர அளிமதி.....
நன்மலைநாட நின்னலது இல்லோ.”^b

செல்லும் வழி கொடிது; இன்ச் செல்லாதே.

“இன்பத்திலும் துண்பத்திலும் இவளுக்கு நீடிய துணை;
இடரினும் தளரினும் இவளைக் காத்தல் உண் கடன்” என
இளைஞருக்கு அறிவுரை கூறுவாள்போல், அவ்வாறு காக்கு
மாறு வேண்டிக் கொண்டு, தோழி விடைபெற்றுக் கொண்
டாள். நம்பியும் நங்கையும் வாயிலைக் கடந்து வெளி
யேறினர். காதலிக்குக் காட்டின் கொடுமை தோன்று
வாறு, ஆங்காங்கு காணலாம் இயற்கைக் காட்சிகளை
காட்டியும், இனிக்கும் சதை பல கூறியும் மெல்ல
அகழுத்துச் சென்றுள்ள இளைஞர். இருவரும், இடையிடையே
மரநிழல் காணின் இருந்து இளைப்பாறியும், மணல் மேடு
காணின் மகிழ்ந்து சிறிது விளையாடியும், நெல்வி போலும்
நல்ல கணிகளைத் தின்றும், நறுநீர்ச் சுணைகளில் நீர் பருகியும்
மகிழ்ந்து சென்று கொண்டிருந்தனர்.

^a குறுந்தொகை: 397. அம்முவனார்.

உடன்று-சினந்து; அலைக்கும்-அடித்துச் சின்பறுத்துப்;
வாய்விட்டு-வாய் திறந்து; அன்னு-அம்மா! தலைஅளிப்பினும்-
காப்பாற்றினாலும்; நன்வரைப்பனள்-உண்ணால் காப்பாற்றப்
பட வேண்டியவள்; உறு-மிகக்; விழுமாம்-துண்பம்; களைஞர்-
போக்குவார்.

^b குறுந்தொகை: 115. கபிலர்.

நன்று-நன்மை; ஆற்றின்-செய்தால்; உள்ளே-ஏகாரம்
வினு; எதாமறைப் பொருளில் வந்துளது. ஒரு நன்று-சிறி
தளவான நன்மை; புரிமாண்டு-அன்புகாட்டி; புலவித்ர-
துண்பம் நீங்க; அளிமதி- காப்பாற்றுவாயாக,

அந்திப் பொழுதாயிற்று. அன்றே ஊர் அடைதல் வேண்டும் எனும் ஆர்வத்தால் இருவரும் விரைந்து நடக்கத் தொடங்கினார்; நடப்பதில் உள்ள வேகத்தால் வழியில் குறுக்கிட்ட ஒரு சிற்றூரையும் அவர்கள் கண்டிலார். ஆனால் அச்சிற்றூர் மக்கள், காதல் வேகத்தால் வழியில் தம் ஊரை ஏற்றுக்கொடுத்தும் நோக்காது ஏரும் அவ்விருவரையும் கண்டனர். காதலில் சிறந்தன காட்டு யானைகள். பிடி நிசர்க்கும் அந்நங்கையையும் காதர் பிடிக்குப் பிற கொடுவிலங்குகளால் கேடு வந்து ரூவண்ணம் காத்து, அதன் பசித்துயர் போகத் தழையும் தண்ணீரும் கொடுத்துப் புறக்கும் களிற்றினை நிங்ககும் நம்பியையும் கண்ணுற்ற அச்சிற்றூர் மக்கள், அவர் அழையும் அன்பையும் கண்டு அகம் மகிழ்ந்தனர். அவர்கள் நல்வாழ்வு பெற்று நெடிது வாழ்க எனத் தமக்குள்ளே வாழ்த்தினர்.

வாழ்த்திய மக்கள், அவ்விருவரும் தம் ஊர் எல்லையைக் கடப்பதற்கு முன், ஞாயிறு மறைந்துவிடும் என அறிந்தனர்; இனிக் கடந்து செல்ல வேண்டிய காட்டின் இப்பையும் அவர்கள் அறிந்திருந்தனர். அவர் செல்லும் வழி வாழும் ஊர்களை அற்றது; ஆற்றில் கள்வரும், ஊறு விளைக்கும் விலங்கினங்களும் நிறைந்தது என்பதை அறிந்த அம்மக்கள், அத்தகைய கொடுக்கும் மிகக் வழியில், மாலை கழிய மையிருள் பரவும் அந்நேரத்தில், நனியிட இளையளாய நங்கையை உடன் கொண்டு, நல்லதுணையேதும் இன்றித் தனித்துச் சேறல் செவ்விதன்று என உணர்ந்தன; உடனே அவ்வுராருள், ஆண்டாலும், அறிவாலும் முதிர்ந்தோர் கிலர், முன்சென்று இருவரையும் தடுத்து நிறுத்தினர். இளைஞர் நோக்கி, “அன்பு! பொழுதும் பொய்வட்டது; இனிப் போக வேண்டிய வழியோ பொல்லாங்கு மிகுந்தது. வழிச் செல்லும் வணிகர்களை, இடைவழியில் மறித்து, அவர்க்கு இடையூறு விளைத்து, அவர் பண்டங்களைக் கொள்ளையடித்து உயிர் வரமும் கொடியோர் பலர் வாழ்ச்சின்றனர் ஆங்கீ; அவர்கள் யாத்ரா சிலரை வழியிற் கண்டு, அலைத்தற்கூற்ற இடம் இருக்கி அவரைப் பின்தொடர்ந்து, வந்து, அவர்கள் எடுக்கிற

ரூருள் புகுந்து விட்டமையால், அவர்களை ஏதும் செய்யமாட்டாது வறிதே மீஞங்கால் எழுப்பும் அவர் பறை யொலி, எம் ஊர் எல்லையில், எம் ஊரைச் சூழ உள்ளகாவறி காட்டிற்கு அணித்தாக அதோ ஒலிப்பது நின்குக் கேட்டிலதோ! அவ்வாறலைகள்வர் அண்மையில் இருக்கும் இந்நிலையில், இரவில், இடைழுறு மிகுந்த இவ்வழியில் இனிப்போவது பொருந்தாது; இது உங்கள் ஊர்; இரவை ஈணுகி கழித்து, இனிது செல்வீராக” எனக் கூறி, இருவரையும் அழைத்துச் சென்றனர்.

“எல்லும் எல்லின்று; பாடும் கேளாய்;
செல்லா தீமோ, சிறுபிடி துணையே!
வேற்றுமுனை வெம்மையின் சாத்துவந்து இறுத்தென
வளை அணி நெடுவேல் ஏந்தி
மிளைவந்து பெயரும் தண் ணுமைக் குரலே.”²

காட்டைக் கடக்க எங்குனம் கற்றனள்!

இவ்வாறு இருந்தும், இளைப்பாறியும், ஏற்ற இடங்களில் கிரவைக் கழித்தும் இருவரும் இளைஞர் ஊர் அடைந்து, அவன் மனைபுகுந்து மகிழ்ந்தனர். நிற்க, பொழுது புலர்தந்து மகள் உறங்கும் இடத்தில் அவள் இல்லை; அவள் படுச்சை வறிதே இருப்பது கண்டு கலங்கினான் தாய்; உடனே, தன் மகளை உறக்கத்திலும் பிரியாது பழகும் அவள் உயிர்த் தொழியை அழைத்து உசாவினாள். மகள், யாரோ ஒரி இளைஞர் பின் ஒடிவிட்டாள் என அறிந்து பெருந்துயர் உறருள் அதிதாய். மகள் பிரிவு மாற்றென்றே துயர் அளித்தது. பெற்ற தாயும் பெரிய சுற்றமும், மணியும்,

² குறுந்தொஸ: 390. உறைழுர் முதுகொறறநூர்; எல்-ஞாயிறு; எல்லின்று-ஒளி இழந்தான்; பாடு-ஒலி; செல்லாதீம்-போகாதீர்கள்; பிடி-பிடியானை போன்றவள்; வேற்றுமுனை-போர்க்களம்; வெம்மையின்-பகைமைபோல்; சாத்து-வணிகர் கூட்டம்; இறுத்தென- வந்து தங்கிற்றுக; மிஸு-காவற்கரடு; தண் ணுமை-பறை.

மாநிதியும் இருக்கவும் ஏதிலான் ஒருவன் பின் சென்ற தன் மகள் செயல் நினைந்து அழுதாள்; அரற்றினுள்; அலறினாள். உவகியல் உணர்ந்தவள் அத்தாய்; அதனால், தன் மகள், மணப் பருவம் பெற்ற மகளிர்க்குரிய பொதுவொழுக்கத் தையே கைக்கொண்டாள் என உணர்ந்தாள்; அதனால், சென்ற அவள் செயலில் சிறிதும் தவறு இல்லை. தன் காதலை யும் கற்பையும் காத்துக்கொள்ள அவள் மேற் கொண்ட செயல் சாலவும் நன்று என உணர்ந்தது அந்நற்றுயில்லாம். என்றாலும் பெற்ற மகள்பால் கொண்டிருந்த பேரங்கு; அவள் பிரிவினைப் பொறுக்க மாட்டாது பெரிதும் வருந்திற்று. மகளின் இளமையும் மென்மையும், அவள் சென்ற காட்டு வழியின் கொடுமையும் அருமையும் அவள் மனக்கள் முன் மாறி மாறித் தோன்றி அவளை மருட்டின.

வெற்றி பல கண்டு அவ்வீரம் விளங்கக் கட்டிய கழலி காவில் ஓவிக்க அவ்விளைகளை அவனைக் காத்துச் செல்கிறான்; காட்டு வழியில், எங்கும் நிழலே இல்லை; நிழல் தரும் மரம் ஒன்று கூட இல்லை; நீர் நிலைகள் எல்லாம் வறண்டு வெடித்துக் கிடக்கின்றன; அவ்வழி நடக்க நடக்க நீண்டு செல்கிறது. அவ்வழியில் வெப்ப மிகுதியாலும், காதலன்னாரை விரைந்து கடைய வேண்டும் என்னும் வேட்கை மிகுதியாலும், மகள் கால்கள் மண்ணில் படாவாறு விரைந்து நடக்கிறான்; நீர் வேட்கை மிகுந்து விடுகிறது; ஒவ்வொரு சுனைக் கும் ஒடுக்கிறான்; நீரின்மை கண்டு வறிதே மீஞ்கிறான். இறுதி யில் ஒரு சுனையில் சிறிதே நீர் தேங்கியிருக்கக் காணுகிறான்; காட்டு விலங்குகள் உண்டு சென்றதால் கலங்கியுள்ளது அது வும்; மேலும் ஞாயிற்றின் வெப்பம், அதைச் சுடு நீராக்கி யுள்ளது; அவள் தண்ணீர் வேட்கை, நீரின் கலக்கத்தையோ, வெப்பத்தையோ பொருட்படுத்தவில்லை; மட மட வெனும் ஒலி எழுக குடிக்கிறான். இக் கொடுங்காட்சி கண் முன்வந்து நிற்கக் கலங்கிற்று அத் தாய் உள்ளாம்.

தன் தோழியரோடு மனைமுற்றத்தே ஆடிக்கொண்டிருக்கிறான்; பொறு கிண்ணத்தில், பொரி கலந்து சுவை யிக்க

பாலீ வார்த்துக் கொண்டுவாகிறார் செய்வீ; அழகிய சிறு வளைகள் ஒலிக்கும் தளிர் போன்ற அவள் இளங் கைகளை மேல்லைப் பற்றிப் பாலீ ஊட்டுகிறார்; பால் சிண்ணம் நிறைய இருப்பதைப் பார்த்து விடுகிறார் அச்சிறுமி; உடனே “இது அதிகம்; இவ்வளவு பால் வேண்டாம்; இவ்வள ஜையும் என்னுல் உண்ணல் இயலாது” என மறுத்து உரைத்துக், கைகளை சர்த்துக் கொண்டு ஒடிச மறைந்து விடுகிறார். அசீ காட்சியும் அவள் மணக் கண்முன் வந்து நிர்கிறது; அவ்விரு காட்சிகளையும் மாறி மாறிக் காணும் அத்தாயின் உள்ளம் மருஞுகிறது; “அத்துணை இளமையும், அறியாறையும் வாய்ந்த அவள், இத்துணை அறிவும், தெளிவும், ஆற்றலும் அடக்கமும் எவ்வாறு பெற்றார். இவ்வளவையும் அவள் யாங்கு கற்றினள்” என எண்ணிய வியந்து ஏங்கினால் அந்த நற்றுப்.

“நிமில் ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடைக் கழலோன் காப்பக் கடுகுபு போகி
 அறுசுளை மருங்கின் மறுகுபு வெங்த
 வெவ்வெவ் கலுழி தவ்விவளக் குடிக்கிய
 யாங்கு வல்லுங்கள் கொல்தானை? ஏந்திய
 செம்பொன் புனைகலத்து அம் பொரிக் கலந்த
 பாலும் பல என உண்ணான்
 கோல் அமை குறுந்தொடித் தளிர் அன்னேனோ.”^a

காடு கொடுமை அகன்று இனிய ஆகுக!

மகள் கண்ணீர் விட்டுக் கலங்குவதைத் தாய் உள்ளம் காணப் பொறுக்காது; மகள் போய்விட்டாள். விட்டை

^a குறுந்தொடை: 356. கயமஞர்;

ஆன்று-அடங்கி; அவிந்த-அற்றுப்போன; கடுகுபு-விரைந்து; அறு-நீர் அற்ற; மறுகுபு-உஸரிந்து; வெவ்வெவம் கலுழி-மிகவெப்பம் பொருந்திய கலங்கல்நீர்; தவ்விவன-வ எனும் ஒலி உண்டாக; குடிக்கிய-குடிக்க; யாங்கு வல்லு-ஏவ்வாறு வலியனானார்.

கீட்டு வெளியேறியதற்கு மகள் வருந்தாள்; அது அவளேள் விரும்பி மேற்கொண்டது. ஆனால், விரும்பிச் சென்றுள்ளும் வழியின் கொடுமையினை அவளால் தாங்கிக் கொள்வது இயலாது. மலை வழியில் கிடக்கும் கற்கள் அவள் கால்களை உறுத்தி வருத்தும். தண்ணீர் வேட்கை அவட்குத் தளர்ச்சி அளிக்கும்; காடும் ஞாயிற்றின் கொடிய வெயிலை மறைக்கும் மர நிழல் காண மாட்டாது அவள் மேனி வாடும்; அவற் றைத் தாங்கிக் மாட்டாது அவள் கண்ணீர் விட்டுக் கலங் குவள் என்ற எண்ணம் அத் தாயின் துயரை மிகுவித்தது. ஆனால், மகள் பின் சென்று, ஆங்கு அவள் படும் துயரை மாற்றுவது அவளால் இயலாது. என்றாலும், வறிதே இருக்க அவளால் முடியவில்லை. அதனால், இறைவனை நோக்கி இரு கைகளையும் கூப்பி வணக்கினால்; “ஆண்டவனே! மகள், மழையும், மரநிழலும் அற்ற மலைவழியில் செல்கின்றாள்; கூரிய கற்கள் மலிந்த அக்காட்டு வழியில் கொடுமைடறுவள். கொண்டு செல்லும் இளைஞர், காளை போலும் ஆண்மை வாய்ந்தவனே; அவன் கையில், கொடுமை செய்வார் உயிர் போக்கும் நெடிய வேல உளது என்பதும் உண்மையே; ஆனால், அதனால், அவளுக்குக் காட்டு விலங்குகளாலும், அவ் விளங்கு நிகர் கொடியோராலும் உண்டாகும் ஏதங்களைத் தான் போக்கை இயலுமேயல்லது, இயற்கை அளிக்கும் கொடுமைகளைப் போக்குவது இயலாது; அக்கொடுமை போக்குவான் நீ ஒருவனே; ஆண்டவனே அவள் சென்ற வழி யைக் கொடுமை அகன்று இனிமை உடையதாக மாற்றித் துணை புரிய வேண்டுகிறேன்; உன் அருளால், அவ்வழியில், ஞாயிறு தன் கொடுமை தோன்றக் காயாது மேகத்திடையே மறைந்து போகானா? மரங்கள் எல்லாம் தழைத்து நிறைந்த நிழலைத் தாராவோ? மலைக் கற்கள் உடைந்து பொடியாகி மணல் பரவாதா? மழை பெய்து, வழியெல்லாம் தண்ணீர் வழிந்து, தண்ணெணக் குளிராதா!” எனப் பலப்பல கூறி வேண்டிக் கொண்டாள்; என்னே; அத்தாய் அன்பு!

“ஞாயிறு காயாது, மரம் நிழல் பட்டு,

மலைமுதல் சிறுநெறி மணல்மிகத் தாழியத்

தலையின்றுக; நங்கீத்துச்
கடர்வாய் நெடுவேல் காளையொடு
மடமா அரிவை போகிய சுனே' ;

இடு விடுதல் உலகியல் போனும் :

தாயின் சூயர் சண்டாள் செவிலி, பண்டு அத்தாயின் உயிரத் தோழியாய்ப் பணியாற்றி, இன்று ஒடிப்போன அப் பெண்ணுக்குப் பாலும் சொறும் ஊட்டிப் பெணி வளர்த்து நல்லற நெறி காட்டி நல்லொழுக்க நிலையில் நிறக வைத்த வள் அச்செவிலி, தன் மாளைக் காணுது புலம்பும் தாயின் துயர் நிலை கண்டு தானும் புலம்பினால்; ஒருவாறு உளம் தேறி என், இனிப் புலம்புவதால் பயனில்லை; நடப்பன நடந்து விட்டன; மேல் நிகழ வேண்டுவனவந்தை ஆராய்ந்து மேற் கொள்வதே அறிவுடைமை எனக் கருதினால்; ஒடிப்போன மாளைத் தேடிக் கொணரத் துணிந்தாள்; அவ்விருவரும் சென்ற காட்டு வழியில் அவர்களைத் தேடிச் சென்றால்; வழி யில் வருவாரை எல்லாம் அவர்கள் குறித்து வினவினால்; அவ் வழியில் ஆனும் பெண்ணுமாய் கலந்து கலந்துசெல்வார்பலர் அவர்களைத் தொலையில் காணும் போதெல்லாம் அவர்களைத் தனி மானும் அவள் காதலனுமாகக் கருதி மகிழ்வாள்; அனுகி நோச்சுங்கால், அவர்கள் வேருதல் அறிந்து வருந்துவாள். இவ்வாறு பல முறை ஏமாற்றம் உற்றாள்; இறுதியில் ஓர் உண் மை புலனுமிற்று; விட்டை விட்டுத் தனி காதலன் பின் ஒடிய வள் தனி மகள் ஒருத்திமட்டும் அல்லவள்; அவள் போல் ஒடிய மகளிர் உலகில் அளவற்றேர் என்பதை அறிந்தாள்; அதனால்

² குறுந்தொகை : 378. கயமனூர்.

நிழல்பட்டு - நிழல் உண்டாகி, தாஅய் - பரவப் பெற்று; தண் - குளிர்ந்த; தலையின்றுக - பெய்வதாக; நீத்து -பிரிந்து, சுரண் -காட்டுவழி; “கடர் வாய் நெடுவேல் காளை” என்பது; அவனுக்கு உண்டாகும் இயற்கைத் துணிபங்களைப் போக்கு வது அவனுல் இயலாது எனும் குறிப்பு.

அச்செயல் உலகோரால் ஒப்புக் கொள்ளப் பெற்ற உள்ளெங்கி கும் காணலாகும் ஓர் உலகியல் நிகழ்ச்சி என உணர்ந்தாள்; வழியில் வருவார் போவார் அணைவரையும் ஊன்றி நோக்கி நோக்கி, அவள் கண்கள் ஒளி குண்றில்; அவ்வளவும் ஆன பிறகு, அவளுக்கு அவ்வுண்மை புலனுயிற்று; புலனும் வே, மகனோத் தேடிச் செல்வது வீண் முயற்சி; இனி, அவள் விரும்பும் அவனுக்கு அவனை மணம் செய்து வைப்பதே மாண்புடைத்து எனக் கொண்டாள்; வீட்டில் உள்ளார்க்கு ஒவ்வொரு முறையால் கூறி, வரைவை விரைவில் முடிப்பேன் எனும் உறுதி பூண்டு வீட்டைந்தாள்.”

“காலே பரிதப்பினவே; கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே;
அகல் இரு விசம்பின் மீனினும்
பலரே மன்ற இவ்வுலகத்துப் பிறரே”.

ஓன்று கூட்டிய ஊழே. நீ வாழி!

வீடு திரும்பிய செவிவி பெண்ணப் பெற்றவர்க்குக் கூற வேண்டுவன்கூறித், திருமணத்திற்கு இசையுமாறு செய்தாள். மணதாள் குறித்தாயிற்று; இரு பெரும் சுற்றுத்தினரும் ஒன்று கலந்தனர்; திருமணம் இனிது முடிவுற்றது. மனதிகிற்கு வந்திருந்தோர் மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்; வாழ்த்திய பெரியோர்களில், அவ்விரு குடும்பத்தினரோரோடும் பல்லாண்டு காலமாகப் பழகிய சிலர் இருந்தனர். அவர்கள் வாழ்த்துரை வழங்க எழுந்திருந்ததும், அவர் மனக் கண்முன்

* குறுந்தொகை 44. வெள்ளி வீதியர்.

பரிதப்பின - நைட தளர்ந்தன; வாள் - ஒளி. இரு - பெரிய; வீசம்பு - ஆகாயம்; மீனினும் - மீனைக் காட்டிலும்; மன்ற - உறுதியாக; பிறர் - இவனும் இவனும் போல் கூடி ஒடிப் போனவர்,

மணங்கொன்றும் நம்பியும் நங்கையும் தெருவில் நடைகேரீ உருட்டியும், மனல் வீடு கட்டியும் ஆடி சிழ்ந்த அவ்விள மைக்காட்சி கொன்றி அவர்க்கு மகிழ்ச்சி ஊட்டிற்று. அம் மகிழ்ச்சியில் தினைத்துச் சிறிது மெய்ம்மறந்து இருந்துவிட்டுப் பின்னர் வாழ்த்தத் தொடங்கி, “ஜவேவு வகையாகப் பின்னி விடப்பட்டிருந்த இவள் அழகிய கூந்தலை இவன் பற்றி இழுப் பான்! இவன் தலைமுடியை இவள் கைப்பற்றி வளைத்து வல்பி பாள். தம் ஆட்டத்திற்கு இடையே சிறிது ஊடி இவர்கள் மேற்கொள்ளும் அச்சிறு சண்டையை, இருவரையும் பேணி வளர்க்கும் பொறுப்பேற்றுக்கொண்ட செவிவித்தாயர் இடையிட்டுப் போக்கி இன்புறுவர். தம் ஆட்டத்திற்கு இடையை ஊடும் இயல்புடையவராய்க் காணப்பட்ட அவர்கள், ஆண்டு முதிர முதிர, ஒருங்கே பிணைப்புண்ட. இருமலர்கள் போல், ஒருவர்க்கு ஒருவர் இன்றியமையாராய் ஒன்றுபட்டு விட்டனர்; ஆனால், அன்று அவர் சிறு சண்டைகளை முன்னின்று போக்கிய பெற்றேர், பிற்காலத்தில் அவர் திருமணத்திற்கு ஏனை இசையாராயினர். பெற்றேர் இசைநி திவரி என்பதை அறிந்தும் இவர்கள் மணந்து மனையறம் மேற் கொள்ளத் துணிந்தனர். இளமையிலையே இவ்வாறு போராடும் இவர்கள் எவ்வாறு மணந்து மனையறம் மேற் கொள்வாரோ என்ற எம் கவலை ஒழிந்தது; பின்னர், இவர் மணத்திற்கு ஒப்பாத இவர் பெற்றேர், இன்று அவர்க்கு மணம் செய்து மகிழக்கண்டு, பெற்றேர் பகையால், இளம் உள்ளங்கள் ஒன்றுபடுதல் இல்லாகிவிடுமா என்ற அச்சமும் இப்போது ஒழிந்தது; இளமையில் இவர் உள்ளத்தில் தோன்றிய பகையுணர்ச்சியையும், இவா பெற்றேர் உள்ளத்தில் இன்று தோன்றிய பகையுணர்ச்சியையும் ஒருங்கே போக்கி, இருவரையும் மணமக்களாக்கி மகிழலைத்த ஆற்றல் அவர் ஆகூழிற்கே ஆகும்; வாழ்க அவர் ஊழுவினை” எனக் கூறி வாழ்த்தினர்.

“இவன் இவன் ஜம்பால் பற்றவும், இவள் இவன் புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்,
காதற் செவிலியர் தவிரப்பவும் தவிராது

ஏதில் சிறுசெரு உறுப மன்னே;
நல்கூ மன்ற அம்ம பாலே! மெல்லியல்
துணைமலர்ப் பிணையல் அன்ன இவர்
மணமகிழ் இயற்கை காட்டு யோயே.” ॥

கணவன் இனிது என உண்ணக் களிக்கும் இவள் உள்ளம் :

அவனும் அவனும் தனி வாழ்க்கை மேற்கொண்டனர்; பறைம் கண்டு பாராட்டும் வகையில், அவர் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது; மகள் ஆற்றும் மனையற மாண்பை நேரில் கண்டு மகிழ விரும்பினால் தாய்; அவ்வேட்கை மிகுதி யால் மகள் மனைக்குச் சென்று சிலநாள் வாழ்ந்திருந்தாள். மகள் நடாத்தும் மனைவாழ்க்கையின் மரண்பு கண்டு மகிழ்ந்தாள்; கணவன் குறிப்பற்றிந்து நடந்துகொள்ளும் அவள் அறி வையும், மனைவியைப் பிரிந்து வாழ விரும்பாத அவன் அன்பையும் கண்டு களித்தாள்; சிலநாள் சழித்துத் தன்னார் அடைந்தாள்; உறவினர் பலர் மகளின் மனையற மாண்பு குறித்து உசாவினர்; அவர்க்கு, ஆங்குத் தான் கண்ட மகள் இல்வாழ்க்கைச் சிறப்பை எடுத்துரைக்கத் தொடங்கினால். “கணவன் விரும்பியுண்ணும் உணவு புளிக்குழப்பு என்பதைச் சென்று வாழுத் தொடங்கிய சில நாட்களுக்குள்ளாகவே கண்டு கொண்டாள் நம் மகள். வீட்டில் பணிப் பெண்கள் பலர் இருப்பவும், அவன் சுலவயறிந்து செய்யும் ஆற்றல் அவர்க்கு இராது என எண்ணிச் சோருக்கும் பணியைத்

2 குறுந்தொகை ॥ 229. மோதாசனூர்.

ஜம்பாள்-ஜவகையான கூந்தல்; புன்தலை-சிறிய தலை; ஓரி-மயிர்; வாங்குநள்பரிய-வளைத்து இழுக்க; தவிரப்ப-இடைப்புகுந்து தடுக்க; ஏதில்-பொருளற்ற; சிறுசெரு-சிறு சண்டை; உறுப-செய்வர்; நல்கை-நன்மை உடையாய்; மன்ற-நிச்சயமாக; பால்-ஊழு; துணைமலர்-இரட்டை மலர்; பிணையல்-மாலை,

தானே மேற்கொண்டாள்; ஒருநாள் புளிக்குழம்பு செய்யத் தொடங்கினான். அதற்கு வேண்டிய தயிரைத் தேர்ந்தெடுத் தாள்; பாறைபடு தயிர் எனப் போற்றுமாறு நன்கு இறுகி யிருந்தது அத்தயிர்; அதைச் கைகளால் நன்கு பிசையத் தொடங்கினான்; பிசைந்து கொண்டிருக்கும்போது மேலாடை நழுவிலிட்டது; அன்று அவள் கட்டியிருந்த ஆடை விளை யூர்ந்த ஆடை; மாசு போகக் கழுப்பு பெற்ற கைகளால் மட்டுமே தொடக்கூடிய அருமை வாய்ந்தது; கணவன் விரும் பும் புளிக் குழம்பை விரைவில் ஆக்கி முடித்தல் வேண்டும் என்ற வேட்கை அவருக்கு; அவ்வேட்கை மிகுதியால், ஆடையின் அருமையை மறந்தாள்; கை கறைப்பட்டுளது என்பதை யும் மறந்தாள். தயிரைப் பிசைந்த கைகளினுலையே, சரிந்த மேலாடையைச் சரிசெய்து கொண்டாள். குழம்பை அடுப் பில் ஏற்றினான். அடுப்பருகே அமர்ந்தவள்; தாளிப்புப் புகை கண்ணுள் நுழையக் கண்ணீர் ஒழுகுவதையும் பொருட் படுத்தவில்லை; குழம்பைத் தாளித்து இறக்கினான்; அதற்குள் கணவனும் வந்து சேர்ந்தான்; வாழை இலையை விரித்துப் போட்டு உணவு படைத்தாள்; அருகில் அமர்ந்து, ஊட்டினான்; “புளிக் குழம்பு, நனிமிக நன்று! நனிமிக நன்று!!” எனப் பலமுறை பாராட்டிக் கொண்டே உண்டான்; அவன் பாராட்டுவரகளைக் கேட்கக்கேட்க அவள் அகம் மகிழ்ந்தது; அது முகமலர்ச்சியாய் வெளிப்பட்டது; அவள் வாய் சிறிதே முறுவதித்தது. அக்காட்சியைக் காணும் பேறு பெற்றேன் நான்” எனக் கூறிப் பெருமிதம் கொண்டாள்:

“முளிதயிர் பிசைந்த காங்தன் மெல்விரல்
கழுவறு கலிங்கம் கழா அது உடலிக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழுத்
தான் துழந்து அட்ட தீய்புளிப் பாகர்
இளிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் நு ஒண்ணுதல் முகனே.” ॥

வேந்தன் வினையாயினும் வெளியூரில் தங்கான்!

மகளி மனையற மாண்பு கூறி மகிழ்ந்தவள், அவள் கணவன் அவள் மாட்டுக் கொண்டுள்ள அண்பின் பெருமை யினைப் பாராட்டத் தொடங்கினான். “நம் மகளின் மனையற மாண்பிற்குப் பெரிதும் காரணமாயது, அவள்பால் அவள் கணவன் காட்டும் பேரன்பே; அவர் இருவர் உள்ளங்களும் அங்பால் ஒன்றுபட்டுவிட்டன; அவளை இமைப்பொழுது பிரிந்து வாழவும் அவன் விரும்புவதில்லை; மனைவியைத் தனியே விடுத்துப் பிரிந்து வெளியே செல்லவேண்டிய தேவை அவனுக்கு இல்லை; பொருள் வேண்டிப் பிரிய வேண்டிய இன்றியமையாமை அவனுக்கு இல்லை; வளம் கொழிக்கும் வீடு அவன் வீடு; அதனால் அவன் அவளை என்றும் பிரிவதில்லை; ஆனால், அரசியல் ஆர்வம் உடையவன் அவன்னோருள்; அதனால் அரச ஆளை மேற்கொண்டு ஒரோவாருகால், தேரி ஏறி வெளியூர்க்குச் செல்வன்; அரச ஆளை மேற்கொள்வது அறமாம் என்றும் அறவுள்ளம் உடைமையால், அவன் பிரிந்து செல்லினும், சென்ற இடத்தில் ஒருநாளும் தங்கான்; எடுத்துச் சென்றவினை எவ்வளவு பெரிது ஆயினும், அதை விரைந்து முடித்துக் கொண்டு அன்றே வீடு வந்து சேரவன்; மனமாகி இத்தனை நாளாகியும், ஒரு நாளும் அவன் தேரி வெளியூரில் தங்க, அவன் அண்பு அவனை விடுவதில்லை. அதி துளை அண்புடையான் அவன்” எனக் கூறித் தன் மகள் மீது அவள் கணவன் கொண்டுள்ள அளப்பரிய அண்பு கண்டு அகம் மகிழ்ந்தாள்.

“வேறூர்,

வேந்து விடு தொழிலொடு செவினும்
சேந்துவரல் அறியாது செம்மல் தேரே.”

முளிதயிர்-சிவக்கக் காய்ந்து இறுகிய தயிர்; காந்தள்-காந்தள் மலர் போன்ற; கழுவறு கலிங்கம்-கழுவியகைகளால் கட்ட வேண்டிய ஆஸ்தி; உண் கண்-ஞமதீட்டிய கண்; குய்ப்

2. கற்பும் கடமையும்

உலகில் வாழும் உயிர்கள் பல வரயினும், அவற்றுள் உயர்தினை உயிர் எனப் புச்சிந்து பாராட்டப் பெறுவது மக்கள் உயிர் ஒன்றே. பிற உயிர்கள் அறியாக, காதல் கடமை யுணர்வுகளை அறிந்து, அவற்றின் வழி வாழும் உயர்ந்த ஒழுக்க நெறியில் நிற்பதனாலேயே அது ஆவ்வாறு பாராட்டப் பெறுகிறது. காதலின் பெருமையைக், கடமையின் சிறப்பை உணர்ந்து வாழ்பவரே மக்கள். மக்களாய்ப் பிறந்தார் ஒவ்வொருவரிடத்திலும், அவ்வொழுக்க நெறி இழுக்காது நிற்றல் வேண்டும். ஓருவனும் ஒருத்தியும் உள்ளம் கலந்து ஒன்றுபட்டு வாழும் இல்வாழ்க்கை, காதற் பண்பு வாய்ந்து விளங்குதல் வேண்டும். அவ்வாழ்க்கை, காதல் மயமாய்க் காட்சி அளித்தல் வேண்டும்; வாழ்க்கை வேறு, காதல் வேறு என்ற வேறுபட்ட நிலை ஆங்கு இடம் பெறுதல் கூடாது; சொல், செயல் எதிலும் காதல்; இரவு பகல் எப்போழுமும் காதல்; இன்பத்திலும் காதல்; துணபதி திலும் காதல் என்ற நிலை வாய்த்தல் வேண்டும். கணவனையும், மனவியையும் இறவாப் பேரின்பம் மல்கும் இன்ப உலகிற்கு ஈர்த்துச் செல்வதோடு காதலின் கடமை முடிந்துவிடுவதில்லை. அவர் வாழ்வில் இரண்டறக் கலந்து விளங்கும் காதல், அவர் உள்ளத்தில் கடமை யுணர்ச்சிக்கு வித்துாற்றி வளர்க்கும் விழுமிய துணையாதலும் வேண்டும். அவர் காதல் மரம், கடமை எனும் கனமிகை சன்றும் கவிஞருறுதல் வேண்டும்; அவர் காதல் வாழ்வில் கடமையுணர்வு கருக்க கொள்ளாதாயின், அக்காதல் பயன்றறப் போம்; காதல்,

புகை-தாளிப்புப் புகை; துழுந்து-துழாவி; அட்ட-ஆக்கிய; பாகர்-குழம்பு.

² குழந்தொகை; 2421 குழல் தத்தன்.

ஏறு: ஊர்-வேற்றூர்; செல்லும்-உம்மை செல்லான் எனும்குறப்புணர் நினைது; சேந்து-தங்கி; செம்மல்-தலைவன் தோ பீரந்துவரல் அறியாது என மாற்றுக்,

அவர் வாழ்வின் பண்பாயின், கடமை அதன் பயனுதல் வேண்டும். “அண்பும் அறஞும் உடைத்தாயின், இல் வாழ்க்கை பண்பும் பயனும் அது” என விதி வகுக்கும் வள்ளுவர் வாய்மொழியும் காணக்.

ஓர் ஆனும் ஒரு பெண்ணும் தனித்தனியே நின்று ஆறிறும் கடமைகளால் உகைம், கருதிய பயணப் பெற்றுவிடாது; அவர் இருவரும் கணவனும், மனவியுமாய்க் கலந்து, ஒரு வர்க்கு ஒருவர் துணையாய் நின்று கடனுற்றும் பொழுதே, உலகம் நிறை பயன்பெறும். இவ்வண்மையை உணர்ந்தே, உலகியல், ஒருவனும் ஒருத்தியும் ஒன்று கூடி வாழும் காதலை உருவாக்கி அளித்துள்ளது; ஆகவே, கடமையை வளர்க்கக் காதல் வேண்டும்; காதல், கடமையை வளர்க்கும் விழுத் துணையாய் வாழ்தல் வேண்டும்; காதல் கடமைக்காகவே வாழ்தல் வேண்டும். கடமைக்குக் காதலே அன்றி காதலுக்குக் கடமை அன்று; கடமையை மறந்த காதல் காதலாகாது; காதல் கடமையை வளர்க்க வேண்டுமெயல்தது, அக்கடமையுணர்வை அழிப்பதாதல் கூடாது.

எனக்காச, நான் வாழ என்பதினும், என் காதலைக் கொள்ளோ கொண்ட இவருக்காக, இவர் இஸ்புற்று வாழ நான் கடமையாற்றுதல் வேண்டும் என்ற விருப்பம், ஒருவர் உள்ளத்தில் இடம் பெற்ற வழி, அவர் ஆற்றும் கடமையே நிறைந்த பயன்தரும். ஆகவேதான் கடமை நெறி நிற்பார் உள்ளத்தில் காதல் உணர்வு அரும்புதல் வேண்டும் எனப் பெரியார்கள் விதி வகுத்துள்ளார்கள். இவ்வணர்வு வாய்க்கப்பெற்றமையினுலையே, மக்கள் உயிர் ஏணை உயிர் களினும் சிறப்புடையதாக மதிக்கப் பெறுகிறது.

காதல் வேகத்தில், கடமையைக் கைவிடுவதோ, கடமை நெறி நிற்கும் கருத்தால் காதலை மறப்படுதா கூடாது; காதல் அற்ற வாழ்வு வாழ்வாகாது. அது வறண்ட பாலை வனம் போல் வளம் இழந்து போகும். காதல் அறிபாதவரின் கடமையுணர்வு நாளடைவில் நலிந்து; நீங்கிவிடும். அதைப் போலவே, கடமையை மறந்தவர், தம் வாழ்வின் பயனும்

இன்பத்தை அடைதல் இப்பாது; ஆசவே, காதல், கடனம் களை இரு கைகளிலும் பற்றிக்கொண்டு ஒருங்கீசு அழைத்துக் கொள்ளும் உயர்வாழ்வினராதல் வேண்டும்; தான் இன்புற்று வாழ்தலோடு, பிறரும் இன்புற்று வாழப் பாடுபடுதலே வாழ்வின் பயன் என்பதை மறந்து, தாம் மட்டும் இன்புற்று வாழத் தலைப்படுவார்க்கும், உண்ணுவது, உறங்குவது, ஆனாலும் பெண்ணும் கூடி இனம் வளர்ப்பது என்பதல்லது வேறு விழுமிய வாழ்வறியா விலங்கினத்திற்கும் வேற்றுமை யின்றும்.

அஶிக்கவடும் வருமோ?

இல்வுண்மைகளை உணர்ந்தவன் நம் இளைஞர்; காதல் வேகத்தில் கடமையைச் சிறிதே மறந்திருந்த அவன், மனம் செய்துகொண்டு, மணையற வாழ்க்கையில் புகுந்ததும் உணர்வு பெற்றுள்ள; இல்லற வாழக்கை பிறரை வாழ்விக்க வந்த பேரிய அற வாழ்க்கை; உலகில் வாழும் ஒவ்வொருவரும் உயர்நிலை அடைய உறுதுணை புரிய வந்தவன் இல்வாழ்வான்; “இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற் றினி நின்ற துணை.” உலகில் வாழும் ஒவ்வொருவரும் உண வும், உடையும் உறையுனும் பெற்றுப் பேரினைப் பாழ்வு வாழத் துணைபுரிய வேண்டியவன் இல்வாழ்வான்; அவ்வழி வாழ்ந்து, விழுமிய புகழ் பெற்று வாழ்வதே வாழ்வின் பயனால் என்ற உண்மைகளை உணர்ந்தான்.

ஏகழ் நிறைந்த வாழ்வு வாழ்தல் வேண்டும்; அப்புகழை அளிக்கவல்ல அரிய தொண்டாற்றுதல் வேண்டும் என உணர்ந்தவன், அதற்குப் பெருந்துணை புரியவல்லது பொருள் என்பதையும் உணர்ந்தான்; கடமைகளைக் குறைவறச் செய்ய கடமைகளைச் செய்து காதறபயனை அடையத் துணைபுரிவது பொருள்; அறத்தை வாழ்விப்பது பொருள்; இன்பத்தை வளர்ப்பது பொருள்; காதல் உள்ளம் வாய்க்கப் பெற்று, அதன் காரணமரயப் பிற உயிர்களைப் பேணிக்

காக்க வேண்டும் எனும் கடமை யுணர்ச்சி வரய்ச்கப் பெறு வாரின் விருப்பத்தை நிறைவேற்றித்தரும் வல்லமை பொருள் ஒன்றினுக்கே உண்டு; காதல் பெற்றெடுத்த கடமை உணர்வை, உரம் ஊட்டி வளர்ப்பது பொருள்; “அருள் என்னும் அன்பு ஈன்குழவி, பொருள் என்னும் செல்வச் செவி வியரல் உண்டு.” என்ற உணர்வுடையனுமினுன்.

பசியை ஒழிப்பது பொருள்; பிணவையை அறுப்பது பொருள்; பகையை அழிப்பது பொருள் எனப் பொருளின் பெருமையை உணர்ந்த அவன், அப்பொருள், அரும்பாடுபடுவானார் அடைய வாகும்; இல்லற இன்பமே இறவர இன்பம் என எண்ணி, இல்லானை இமைப்பொழுதும் பிரியா அடங்கி யிருப்பார் அப் பொருளை அடைதல் இயலாது. மனைவிதரும் இன்பமே இன்பம் என மதித்து, மனதை அவ்வின்பத்திற் பறிகொடுத்துக் கிடப்பார் மாண்புடையராதல் இயலாது; மக்களுக்குத் தொண்டாற்றி, மாயாப் பெரும் புகழ்பெற்று வாழக் கருது வார், மனைவி தரும் இன்பம் ஒன்றிலேயே மயங்கி விடுதல் கூடாது. “மனைவினழவார் மாண்பயன் எய்தார்; விணவினழ வார் வேண்டாப் பொருளும் அது.” மனைவியைப் பிரிந்து போய், அவரும் தானும் நன்கு வாழவும், அவரும் தானும் கூடி உலகை நன்கு வாழ்விக்கவும் துணைபுரியும் பெரும் பொருள் ஈட்டி வருதல் வேண்டும். அக்கடமை யுணர்வால், தன் காதல் வாழ்விற்குச் சிறிதே தடை நேரினும் கேடில்லை; கடமையை எண்ணி அதைத் தாங்கிக் கொள்ளுதல் வேண்டும் எனத் துணிந்தான்.

உயிர்கள் இன்ப நரட்டம் உடையி இன்ப நாட்டம் உலகத்து உயிர்கள் அணைத்திற்கும் ஒத்த இயல்பாயினும், புகழாசை மக்கள் உயிர் ஒன்றிற்கு மட்டுமே உரித்து; புகழாசை, இன்ப வேட்கையினும் ஆற்றல் வாய்ந்தது; தம் பெயர் உலகம் உள்ளளவும் நின்று வாழ வேண்டும் எனும் ஆசை, தாம் என்றும் இன்புற்று வாழ வேண்டும் எனும் ஆசையினும் ஆற்றல் வாய்ந்தது. புகழ் பெற,
கு—9

ஒருவர், தம் இனிபத்தைக் குறைத்துக் கொள்ளவும் முன் வருவர்,

புகழ் பல வகையால் வரும் என்றாலும், அவற்றுள் வறி யார்க்கு வழங்கி வாழ்வதால் பெறலாகும் புகழே சாலசீ சிறந்தது.“ ஈதல்; இசைபட வாழ்தல்; அது வல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” என, ஈகை அளிக்கும் புகழையே புகழ் எனப் பாராட்டியுள்ளர் வள்ளுவப் பெருந்தகையார். ஆகவே, உலகில் வாழும் ஒவ்வொருவரும் இடையரு இன்ப வாழ்வினராதலும் வேண்டும்; இறந்தும் இறவாப் பெருநினை பெறத் துணிபுரியும் புகழ் அளிக்கும் பெருங் கொண்டயாள ராக வாழ்தலும் வேண்டும். அவ்வாழ்வு பெரும் பொருள் உடையார்க்கு மட்டுமே உண்டாம்; வறியார்க்கு அது வாய்க் காது. ஆகவே, அப்பொருளீட்டிவர இன்றே போதல் வேண்டும் எனத் துணிந்தான்; துணிந்து போதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தலைப்பட்டான்.

கடமை யுணர்வு வரப்பெற்ற அவன், காதனை வெறுக்கும் முதுமை வந்தடையைப் பெற்றவனல்லன்; காதல் உணர்வு, அவன் உள்ளத்தில் பசுமை யோடிக் கிடந்தது; அண்மையில் மணங் கொண்ட அவன் மனைவி பேரழகு கொண்டு விளங்கினால். களவுக் காலத்தில் காண்பதற்கும் அரியளாய் அவள் அருகில் இடை பிரியாதிருந்து இன்பம் நுகர வேண்டும் என்ற வேட்கை, அவன் கடமை யுணர்வு கண்டு கலங்கிற்று. அவளை விட்டுப் பிரிதல் அவனால் இயலாது; பொருள் தேடிப் போகா திருப்பதும் பொருந்தாது. அவளையும் உடன்கொண்டு போக வாம் என்றால், அது உலகியல் அன்று; உடன் கொண்டு சென்றால், எப்பொழுதும் அவள் நினைவு ஒன்றே முன்னிற்கும், சென்ற வினையில் சிந்தனை செல்லாது; ஆதலின், உடன் கொண்டுபோவது முறையும் அன்று; அதனால் விட்டுப் பிரிய வும் மனம் வாராது. உடன்கொண்டு செல்லவும் இயலாது நெடிது வருந்தினான். காதல், கடமை இரண்டையும் ஓப்ப மதித்து, இரண்டாவுள் எதையும் கைவிடமாட்டாது கலங்

கும் அவன், “பொருள் இல்லாதவரிக்குப் பொருளீட்டும் முயற்சி இல்லாதவர்க்கு ஈத்துவர்க்கும் இன்பம் இல்லை என அறிந்து, அப் பொருளீட்டும் முயற்சியை நனிமிக மேற் கொண்டிருள்ள என் நெஞ்சோசீ! உன்னை ஒன்று கேட்கிறேன்; வினை மேற்கொண்டு செலவழி, வழித் துணையாக அவரும் உடன் வருவதோ? அவன் வர அருள் புரிவாயோ? அல்லது என்னை மட்டும் தனித்துப் போக்குவையோ? அதை எனக்கு உரையாய்” எனத் தன் நெஞ்சோடு கூறுவான் போல் கூறி நெடுந்துயரி உற்றான்.

“ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் எனச் செய்வினை கைம்மிக எண்ணுதி; அவ்வினைக்கு அம்மா அரிவையும் வருமோ? எம்மை உய்த்தியோ? உரைத்திகின் நெஞ்சோ!” ²

அவன் கண்ணீர் எண்ணைத் தடுக்கிறதே!

காதல் இன்பம் கைக்கடப் பெருதொ என்ற கலக்கதி தால் அவ்வரரு கூறி வருந்தினுடேன்னும், கடமை யுணர்வில் ஆழ்ந்து போன அவன் உள்ளுணர்வு, அவனைப் பொருள் தேடிப் போகத் துரத்திற்று. அவனும் போகத் துணிந்தான். துணிந்தவன், தன் முடிவைக் காதலிக்கு உரைத்து, அவன் பால் பால் விடை பெற்றுப் போக விரும்பினான். அவன் பால் சென்றுளி; வாழ்க்கைக்கு வேண்டும் யெரும் பொருள் பெற்று மணவிட்டியாடு கூடி, அப் பொருளால் பெறும் பேரின்பம் நூக்கர் தடை வர்மின் பயனும்; அது, மக்கள் உயிர்க்கு மட்டுமே ஏற்புடைய தொன்றன்று; அதை அறிந்து, அதன் வழிக் கொல்லும் விலங்குகளும் உள் என்பதை அவருக்கு உணர்த்தி

² குறுந்தொகை 63. உகாய்க்குடி கிழார்.

துய்த்தல்-இன்பம் நூக்கர்தல்; இல்லோர்-பொருள் இல்லாதவர், பொருள் ஈட்டும் முயற்சி இல்லாதவர்; கைம்மிக-மிகவும் அதிகமாக; அம்மா அரிவை-அழகியமானம் நிறம் பொருந்திய அவன்; உய்த்தியோ-அனுப்புவாயோ,

அவள் இசைவு பெறக் கருத்தோடு அவளை அனுபியவன், அணிகள் பல அணிந்து அழகில் மிக்குத் தோன்றும் அவளைப் பாராட்டினான்; அப்பாராட்டு, அவள் அன்றேபோல் என்றும் அப் பெரு வாழ்வில் வாழ வேண்டும்; அதற்குத் துணைபுரியும் பெரும் பொருள் ஈட்டுவரத்தான் போதல் வேண்டும் என்ற அவள் வேட்கையை வெளிப் படுத்துவது போல் தோன்றிற்று. அவ்வாறு பாராட்டிய வன், “பெண்ணே! ஒரு கலைமாணி, தானும் தன் பிணையும் வயிரூர் உண்டு மகிழ்வதற்கு ஏற்ற ஒர் இடத்தைத் தேடிப் பிடித்தது. நீலச் சிறு மணிகளை நிரல்படக் கோத்து வரிசை வரிசையாக நால் விட்டாற்போல், பசுமை மிகுதியால் கறுத்துத் தழைத்து வளர்ந்த அறுகம்புல் நிறைந்த அவ்விடத்தைக் கண்ணுற்றதும், தன் பிணையைக் கூட்டிக் கொண்டு ஆங்கு ஓடிற்று; அதனேடு கூடி, அறுகை வயிரூர் உண்டது; உண்ட மகிழ்ச்சி மிகுதியால், இரண்டும் ஜனளித் துள்ளிக் குதிக்கத் தொடங்கின. அவ்வாறு மாணி னம் மகிழ்ந்தாடும் ஒரு காடு நம் ஊரை அடுத்துள்ளு” எனக் கூறித் தன் கருத்தை ஒருவாறு வெளிப்படுத் தியவன், “பெண்ணே! அக்காட்டைக் கண்ட எனக்குப் பொருள் சட்டி வந்து, உண்ணையும் மகிழ்வித்து, யானும் மகிழ வேண்டும் எனும் உணர்வு பிறந்தது; ஆகவே, காதவி! அக் காட்டைக் கடந்து போய்ப் பெரும் பொருள் சட்டி வரும் கருத்துடையேன் நான்; நான் சென்று வருங் காறும் வருந்தாது; ஆற்றியிருத்தல் உன்னுள் ஆகுமோ?” என மெல்ல வினாவினான்.

கணவன், தன்னை மகிழ்விக்க ஒரு காதற் காட்கியைக் காட்டுகிறான்; அக்காதற் காட்கியைக் கண்டவாறே மகிழ்ந்து சென்று விணமுடித்து மீன்வோரின் காதல் வாழ்வைக் கூறுகிறான் என்ற நினைவால், அவன் கூறுவன் வற்றை ஆரிவத்தோடு கேட்டு வந்த அப்பெண், “நான் சென்று வருகிறேன்; அதுகாறும் ஆற்றியிருத்தல் உன்னால் ஆகுமோ?” எனக் கூறக்கேட்டவுடனே, அவள் தன்னை உணர்ந்து கொண்டாள், கணவன், தன்மீத் தள்ளிய விடுதி

துப் பிரிந்து போகத் துணிந்துவிட்டான். அதற்காகவே அவன் இத்துணையும் கூறினான் என்பதை அறிந்தரின்; அந்நிலையே, அவனைப் பிரிந்து பல்லாண்டு ஆனவள்போல் பெருந்துயர் கொண்டாள். அங்கும் ஆர்வமும் பெருக நின்று கேட்டிருந்த அவன்னிலை மாறிற்று; துணிப் பூருவாயினான்; துயர் அவனைச் சூழ்ந்துகொண்டது; தளர்ந்தது அவன் உடல்; கருவிழிகள் கண்ணீரால் மறைப்புண்டன; அழுத்தொடங்கி விட்டான் அவன். அவன் நிலையே அவன் கண்டான்; அவன் துணிவு எங்கோ யற்றத்து; ‘பிரிந்து போகறீ’ என்று அவன் வாய்திற்றது சொல்லவில்லை. என்றாலும், அவன் கலக்கமும் கண்ணீரும் அதைச் செய்துவிட்டன; ஆவற் றைக் கண்ட பின்னரும் அவனைத் தனியே விடுத்துப் போகும் ஆற்றல் அவனுக்கு இல்லாது போயிற்று. அவன்செயல் ஆற்றான்; சிந்தை சூழம்பியது; விரைந்து வெளியே சென்றான்; தெருவில் நின்றிருந்த தேரில் பூட்டியிருந்த குதிரைகளைக் கட்டவிழ்த்துவிட்டான்; தன் அறை அடைந்து அமைதி யிழுந்து அனைந்தான்.

“மனி வார்ந்தன் மாக்கொடி அறுகை
பினிகால் மென்கொம்பு பினையொடும் ஆர்ந்த
மானேறு உகஞும் கானம் பிற்பட
வினைங்கள் பம இ வக்கும்; அவ்வரைத்
தாங்கல் ஒல்லுமோ பூங் தழையோயி! எனக்
சொல்லா முன்னர் நில்லாவாகி
நீர் விலங்கு அழுதல் ஆனு
தேர் விலங்கினவால் தெரிவை கண்ணே.” ॥

2 குறுந்தொகை 256.

மணி-நீலமணி; வார்ந்தனை-வரிசையாக வைத்தாற் போன்ற; மாக்கொடி-களியகொடி; உகஞும்-துள்ளி ஆடும்; பம இ - உண்டாகப் பெற்று; அவ்வரை - அ து வ கை; ஒல்லுமோ-இயலுமோ, நீர்விலங்கு அழுதல் - நீர் நிலைறந்த அழுகை; விலங்கின-தடுத்தன,

பொருள் தேடிப் போயின் இளமையும் போமே!

"பொருள் ஈட்டி எந்து பேரறம் பல புரிந்து புகழ் நிறைந்த வாழ்வினராதனே வாழ்வின் பயனும்; அப்பொருள் வாழ்வை, உலகிற் பிறந்தார் ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும் என்பதெல்லாம் உண்மை; ஆனால் அப்பொருளை ஈட்டி வருவது அத்தனை எனிதில் நிகழ்ந்து விடாது; மேலும் அப்பொருள் ஊருக்கு அன்னமையில் கிடைப்பதும் இல்லை. சென்றுகளில் மட்டுமே அச்சிசல்வாம் கிடைக்கும்; அந்தாடு கள் செய்யக்கண் இருப்பது மட்டுமன்று; அந்தாடுகளுக்கு இடையில் உள்ள வழிகள் தேரும் குதிரையும் கைடமின்றி விழாந்தோடவல்ல தகுதியுடையவையுமல்ல.

காடுகளின் ஊரிட நுழைந்தும், மதிகள் மீது ஊர்ந்தும் செல்கிறது அவ்வழி; அவ்வழியை விழாந்து கடத்தல் இயலாது. செல்லுமிடத்தில் பெரும் பொருளைக் குறுகிய காலத்தில் ஈட்டிவிட்டனம், அவ்வழியைக் கடந்து வரத் தேவையும் காலம் கென்றுவிடும். அதற்குள் இளமையழிய முதுமை வந்தடையும். முதுமையுற்ற பின்னர், வாழ்வில் இனப்பம் காணல் இயலாது. இனப்பம் நுகரிவின்றுமே இளமையைக் கழிக்க வேண்டி நேரிடும். இளமை பயனற்றுப் போகும். இமந்த இளமையையும், அவ்விளமைக் காலத்து இனப்பத்தையும், மீண்டும் பெறுதல் இயலாது. புழும் யும், புகழ் விளைக்கும் பொருளையும், வாழ்வின் எந்தப் பருவத்தில் வேண்டுமாயினும் பெறுதல் இயலும்; இளமையில் பெற வேண்டினும் பெறலாம்; முதுமையில் பெறவேண்டினும் பெறலாம்; இனப்பநுசரவு அது போன்றதன்று; அதைத் தாம் வேண்டும் பருவத்தில் பெறுதல் இயலாது; இனப்பநுசரவிற்கு ஏற்ற பருவம் இளமைப் பருவம் ஒன்றே. இளமையை இனப்பம் நுசரவிற்குப் பயன் கொள்ளாது கொள்ளே சமித்தவர் இனப்பத்தை நுசரதல் இயலாது; அவரளவில் இளமையும், இனப்பமும் இறந்தனவே ஆம்.

"ஒருகால், மனைவி, இனப்பம் நுசரவுக்கு ஏற்றவளவில்லாத மினி, கணவன், தன் இளமை உணர்ச்சிகளை அடக்கிக்

கொண்டு பொருள் தேடிப் போதலும் பொருந்தும் ஆனால், என் மனைவி அத்தகைய குறைபாடுடையவள்ளவர்; அவனும், அவள் அழகும் அண்பும், அவள் தரும் இனபமும் மறத்தறிகரிய மாண்புடையவாகும். இவளை இமைப் பொழுது மறப்பதும் அரிதாம் என்றால், அத்தகையாளை விடுத்துப் பிரிந்துபோய், இளக்கம் கழிய முதலுமையடையும் வரை மறந்து வாழ்வது இபலாதே. அச்செயல் மனத்தாலும் நினைக்கவொண்டால் கொடுமையுடையதல்லிரு.

“இவளைப் பிரிந்து போவதால் நான் வருந்துவது ஒரு புறம் கிடக்க, என்னைப் போகவிடுத்து இவள் படும் துயருக்கு எல்லை இராதே. காதல் துண்பம் அவளைப் பற்றி வருத்துமே. பிரிவுதி துயரால் புலம்பும் அவள், தன் அருகில் இருந்து ஆறுதல் உரைக்க நான் இல்லாக் கொடுமையை எண்ணி எண்ணி வாய்விட்டுப் புலம்புவனே. அக்கொடுமையை நான் எவ்வாறு தாங்கிக் கொள்வேன்? அவளை ஈண்டு விடுத்துச் சேனேடும் தூரம் சென்றுவிடுவதால் அவள் கொடுமை என் கண்ணிற்குப் புலனுகாது போய்விடாதே! செல்லும் வழியில், தன் காதற் சேவல், தன்னைத் தனியே விடுத்துப் போன்றும் யால், துயர் உற்றிருக்கும் நிலையில் புல்லாறு ஒன்று. தன்னைப் பற்றிக் கொன்று தின்னும் கருத்தொடு தன்னை நோக்கி விரைந்து பறந்துவரக் கண்ட வக்காய்பேடு, குழல் ஓலி போலும் தன் குரல் எடுத்துத், தன் காதற் சேவலைக் கூவிக் கூவி அழைக்கும் அக்கொடுங்காட்சி, வீட்டில் விடுத்துச் செல்லத் தனித்துக் கிடற்று துயர்வறும் காதலி, பிரிவுத் துயரால், தன்துயர் நிலைங்கூடு அவர் கூறுவார்தம் கொடுஞ் சொற்களால் வருந்தி, என்ன நினைந்து புலம்பும் பொல்லாக் காட்சிகைய என் கண்முன் கொணர்ந்து காட்டி என்னைக் கலக்குமே; அக்கலக்கம் ஒழிந்து மீண்டும் கடமையை நினைந்து மேற்செல்வது இயலாதே. எடுத்துச் சென்ற வினையை இடையே கைவிட்டு வறிதே மீன் நேரிடுமே; அது என் ஆண்மைக்கு அழகாகாதே; அதைக் காட்டிலும் போகாதிருப்பதே பெரிதும் நலமாம். கடமையுணர்வு மிகுதியரல், காதலியின்

கலச்கம் கண்டு கலங்கும் நிலையை ஒருவாறு கைவிட்டு விழை மேற் செல்லத் தொடங்கின், மறத்தறிகரியளாய் அவள் நலம் மீண்டும் மீண்டும் வந்து என்னை மருட்டுமே; அது மருட்டுந் தொறும் மருண்டு மயங்கி மனத்துயர் மிகுந்து, மீண்டும் கடமையுணர்வு உணர்த்த உள்ளம் உரம்பெற்று மேற் செல்லத் தொடங்கிச் செல்வதால், மீளச், சேணைஞ்காலம் செல்லுமே; அதுவரை என் இளமை, வாழாதே; இளமை கழிந்து போக, நான் முதுமை பெற்றுவிடுவனே; முதுமை யற்ற என்னுல், இன்பம் நுகர இயலாதே; என் இளமை, இன்ப நுகரச்கி பெருமலே இறந்து ஒழிய வேண்டியது தானே!” எனப் பலப்பல எண்ணித் துயர் உற்றுன்.

“வங்காக் கடங்த செங்கால் பேடை
எழால் உற வீழ்த்தெனக் கணவற் காணுது
குழல்இசைக் குரல் குறும்பல அகவும்
குன்றுகெழு சிறுநெறி அரிய என்னுது
மறப்பரும் காதலி ஓலிய
இறப்பல் என்பது என்டு இளமைக்கு முடிவே.” ²

அந்தோ அருளே! உனக்கு ஆரும் இல்லையோ?

பொருள் தேடிப் போய்விட்டால் காதலி கலங்குவள்; பிரிவுத் துயர்பொருது அவள் உயிரிழந்து போதலும் கூடும்; மனையற மாண்பிழைக் கருதி ஒரு கால் அவள் ஆற்றியிருப்பி னும், பொருள் ஈட்டி வருங்காறும் என் இளமை நில்லாது; இளமை கழிந்த பின்னர் வாழ்க்கையில் இன்பம் காணல் இயலாது; என் வாழ் நாள்; இன்பம் காணுதே அழியவேண்டியது தானே” என்ற எண்ணங்கள் அலைக்கழித்தழையால் பொருள் தேடிப் போகத் துணிற்தவன் சிறிதே தயங்கினான்.

² குறுந்தொகை 1 151. தூங்கலோரியார்.

வங்கா - ஒரு பறவை; கடந்த - தனித்திருந்த; எழால் - புல்லாறு எனும் பெரும்பறவை; குறும்பல - பலமுறை; கெழு - நிறைந்த; இறப்பல்-பிரிந்து செல்வேன்,

அதனால் அதிதயக்கம் நெடிது நிற்கவில்லை; கடமையுணர்வு அவன் கலக்கத்தை அழித்துவிட்டது; அவனும் அவன் காதலி யும் களித்து வாழ விரும்பும் அவன் காதலி உணர்வினும், 'என் வாழ்நாள் உலகெல்லாம் வாழுத் துணைபுரியும் உயர்வு டையதாதல் வேண்டும்' என உணர்ந்த அவன் கடமையுணர்வு உறம்பெற்றுவிட்டது. அதனால் பொருள் ஈட்டி வரத் துணித்து போதற்கு வேண்டும் ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ளத் தலைப்பட்டான்.

அதைக் கண்டு கொண்டாள் அவன் காதலி. அவன் போவது உறுதி; பொருளில் இன்றியமையாமை அவன் உள்ளத்தில் ஆழப் பதிந்துவிட்டது; பொருள் தேடிப் போகத் துணித்த அவன் முடிவை மாற்றும் ஆற்றல் வேறு எதற்கும் இல்லை. அவனைப் போக விடுத்துத் தனித்துச் சிட்டிது துயர் உறுவதல்லது தஸ்னால் செய்யக்கூடியது இல்லை என்பதை உணர்ந்து கொண்டாள். அவன் கலக்கம் பெரிதாயிற்று; அவன் கண்கள் குளமாயின. அந்நிலையில், ஆங்கு வந்த தோழியைக் காணவே அவர் துயர் மேலும் மிகுந்தது. "தோழி! காதலர், பொருள் ஈட்டிவரும் பணி மேற்கொண்டு புறநாடு போகத் துணித்துவிட்டார்; இமைப் பொழுதும் பிரியாதிருந்து இன்பம் நரவேண்டிய இல்லையைப் பருவத்தில் பிரிந்து போகத் துணித்துவிட்டார்; மழை மறந்து போனமையால் பசுமையிழந்து வறங்குபோன பாலை நிலத்தில், மரங்கள் உள்ந்துபோக, வீலங்கினங்கள் வாழ்விழந்து போகதனிமையுணர்ச்சிக்காட்டும்காட்டு வழியில் பழக்க மிகுதியால் அந்நினையிலும் அப் பாலை நிலத்தைவிட்டுப் பிரிய மன மின்றி வாழும் காதலனும் காதலியுமாய்க் கூடிக் குலாவும் புரு இனங்கள், நன்கு முற்றி உலர்ந்த கள்ளிக் காய்கள் வெடிக்கும் ஒலி கேட்டு வெருண்டு, ஒன்றை யொன்று மறந்து பிரிந்து பறந்தோடிப் போவது போலும் கொடுமை மிக்க காட்கிகளைக் கண்டுகொண்டே செல்லத் துணித்துவிட்டார்.

"தோழி! பொருட்குறைபாடுற்றமையால் புகழ்பெற மாட்டாத் துயர்நிலை மிகவே, 'புகழ்தரும் பொருள்

கட்டி வரப்போகாது, மணிவியோடு மடிந்து கிடக்கின் றனனே' என ஊரார் உரைக்கும் அலர் உரைக்கு அஞ்சிக், காதலனும் காதலியுமாய்க் கலந்து வாழ்ந்த எம் வாழ்வு பாழாச், என்னைக் கைவிட்டுச் செல்லும் இவர். அக் காட்டு வழியில், காதற் சேவலைக் காண மாட்டாமையால், கலங்கும் பேப்ட்டுப் புறவின் கொடிய தூயர்ந்தை, காதலைச் காணது கலங்கும் என் துயர் நினையை நினைப்பூட்டும் என்பதை நினையாது, காதணைமறந்து, பெண்ணெருத்தி கண்ணீர்விட்டுக் கலங்கக் காணின், அவள் தூயர்போக்கி ஆட்கொள்ளுதல் வேண்டும் எனும் அருள் உள்ளமும் இல்லாது போகத் துணிந்துவிட்டார்.

"தோழி! காதலியைக் கைவிடுதல் கூடாது என்பதை மறந்து, கண்ணீர்விட்டுக் கலங்குவார் யாரேயாயினும் அவர் துயரைத் துடைத்தல் வேண்டும் எனும் அருள் உள்ளமும் அற்று, அவரைப் போகத் தாண்டும் அத்துணை ஆற்றல் அப் பொருளுக்கு உண்டுபோலும்! தோழி! அவர் தேடிச் செல்லும் அப்பொருளே, உலகில் அழியாச் செல்வம்போலும்; அந்தோ! அழியா வரம் பெற்ற அருளை உலகில் ஆதரிப்பார் எவரும் இலர் போலும்! அழியும் பொருள் போற்றப் பெறுகிறது; அழியா அருள் புறக்கணிக்கப் பெறுகிறது; தோழி! என்னே இவ்வுலகியல்!" எனக் கூறி அருள் அழிவு கருதி அழுவாள் போல், தன் இணை வாழ்வின் இழப்பு குறித்துப் பெரிதும் வருந்தினார்.

"பெயல்மழை துறந்த புலம்புறு கடத்துக் கவைமுள் கள்ளிக் காய்விடு கடுளொடி
துதைமென் தூவித் துணைப்புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார் நத்துறந்து
பொருள்வயின் பிரிவாராயின், இவ்வுலகத்துப்
பொருளே மன்ற பொருளே;
அருளே மன்ற ஆரும் இல்லதுவே." ^a

^a குறுந்தொகை 174. வெண்டுதி.

புலம்புறு -தனிமையுணர்ச்சியிக்கு; கடம் - காட்டுவழி;

உரவோர் உரவோர் துகுகி

தன் கணவன் உலகிலாம் போற்றும் உயர் பேரறிவாள் னாக விளங்க வேண்டும் எனும் ஆசை உடைய அவள், பொருள் தேடிப்போகும் அவன் போக்கால் அவ்வாகைக்கி கணவு அழிந்து போவதுகண்டு கண்ணீர் சொரிந்து கலங்கி னாள். உள்ளம் அது விரும்பும் உணர்வுகள் அனைத்தினும் சென்று அலையாது, அவ்வளர்வுகளுள் நல்லனவற்றின் பால் மட்டுமே செல்லுமாறு அவ்வளர்த்திற்கு அரண் இட்டுக் காப்பது அறிவு. “சென்றவிடத்தால் செலவிடாது, தீது ஓரைஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு” மெய், வாய், கண், மூக்கு, காது என்ற ஐம்பொறி களின் உணர்வினை காட்டிகி ஆளவளில உள்ளுரம் அவ்வறிவினுக்கு வாய்த்திருந்தனமையால் அதற்கு உரம் எனும் ஒரு பெயரிட்டுப் போற்றினர் பெரியோர், அதனால் அவ்வறிவு வாய்க்கப் பெற்றவர்கள், உரவோர் எனவும் அழைக்கப்பெற்றனர். அவ்வறுமிபெரும் பெயர் தன் கணவனுக்கும் வாய்க்க வேண்டும் என்பதில் ஆர் வம் காட்டியவர்களுள் அவனும் ஒருத்தி; அத்தகையாள், இன்று அவன் போக்கால் அது அழிந்துபோவது கண்டு கவனித்தாள்.

புச்சி நிறைந்த வாழ்வினராதல் வேண்டும் என விரும்பி, அப்புசும் பெறத் துணைபுரிய வல்லது பொருள் என உணர்ந்து அப்பொருள் ஈட்டிவரத் துணிந்த தன் கணவன், அப்பொரு ஸிட்டும் வழி முறைகளை அறியாமை அறிந்து பெரிதும் கவலை யுற்றுள். அறம், பொருள், இன்பம் என்ற முன்றனுள். பொருளிட்ட எண்ணுவார், அறவழியை மறத்தல் கூடாது; அனிபு நெறியில் பிறழ்தல் கூடாது. பொருள் அறத்தை வளர்க்கும்; இன்பத்தை அளிக்கும் என்றாலும், அறம்வளர்த் தலை - இரண்டும் முன்றுமாகக் கிளைத்த; விடு - வெடிக்கு விடுக்கும்; கடுநெரடி-பேரொலி; துதை-நெருங்கிய; துணைப் புறவு-சேவலும் பேருமாகிய புருக்கள்; இரிக்கும்-விரட்டும்; அத்தம்-காட்டுவழி; மன்ற-உறுதியாக,

தலும், இன்பம் அளித்தலும், அது தீய நெறியில் ஈட்டப் படாது, நன்னெறியில் ஈட்டப்பட்ட விடத்து மட்டுமேயாம். தீதின் றி வந்தபொருளே ஆறும் ஈனும்; இன்பம் ஈனும்; அன்பை மறந்து, அருள் நெறியைக் கைவிட்டும், பொருள் ஈட்டுவது ஒன்றே குறிக்கோளாய் நின்று ஈட்டிய பொருள், தன்னை ஈட்டியவனுக்குப் புகழாகிய பெரும்பயண் நல்காது; மாருகப்பழி யாம் பெருங்கேட்டையே நல்கும்; அதனால் அறிவுடையோர், ஆன்பு மறந்து போக, அருள் அழிந்துபோக வரும் பொருளைப் பொருள் என மதியார்; அப்பொருளை, அவரிகள் தம் கைகளால் தீண்டுவதும் செய்யார்; அத்தகைய உண்மையுணர்வு உற்ற உள்ளம் வாய்க்கப் பெற்றவரே உரவோர் என உயர்ந்தோரால் புச்சிந்து பாராட்டப்பெறுவர்; அத்தகைய உயர்வு தன் கணவனுக்கு இல்லாகிப் போவது காணக் கலங்கினால்.

புகழ் தரும் பொருளீட்டிவரத் துணிந்த கணவன், கலங்குவார். யாரே யாயினும், அவர் கலக்கத்திற்காம் காரணம் யாதே யாயினும், அவர் கலக்கத்தைப் போக்குவது உயர்ர் தோர் கடமையாம் என்ற அருள் உள்ளத்தையும் இழந்து விட்டான்; பிறர் கலக்கத்தைப் போக்காமை மட்டும் அன்று அவர் கலக்கத்திற்குத் தானே காரணமாம் என்பதை அறிந்தும் தன் பிழையினைப் போக்கிக் கொண்டில்லை; அம் மட்டோ! தன்னால் அன்பு செய்யப்பட வேண்டியவள், தன் பால் பேரன்பு கொண்டவள், தான் காட்டும் பேரன்பு ஒன்றையே நம்பி உயிர் வாழ்பவள் தன் காதலி என்பதை மறந்து, அவ்வள்ளுபைமறுத்துப் போகத்துணிந்து விட்டான்; அம்மட்டோ; வாழ்க்கைத் துணையாய் வந்தவள் மனைவி; தனக்குத் துணையாய் அவரும், அவருக்குத் துணையாய்த் சானும் விளங்க வேண்டிய நிலைமையுண்மையால் துணைவர் ன் அழைக்கப்பட்டவர் தாம் என்பதை அறவே மறந்து விட்டான்; தனக்குத் துணையாய் நின்று சாக்கும் கடமையை கைவிட்டுப் போகத் துணிந்து விட்டான்; அதனால், சென்று சர்த்து வரும் செல்வம், அன்பை அழித்து, அருளை ஒழித்து, ஏற் நெறியைக் கைவிட்டுவரும் குற்றம் உடையதாதனை

மறந்து விட்டான்; இதை மறந்த அவனை அறிவுடை உலகம் பழிக்குமே என அஞ்சினால்; அவ்வச்சம் ஆவள் கலக்கத்தை ஆதிகமாக்கிற்று.

அசீசம் அவள் அகத்தை அலைக்கழித்தமையால், “தோழி அருளையும் அறத்தையும் மறந்து மதியாது, அவற்றிற்கு மாறு பட்ட நெறி நின்று பொருள்கீட்டி வருவது அறிவுடைமையல் லவே; அதுவே அறிவுடைமையாம் என அவர் கருதுவாரா யின், தோழி! அவ்வறிவினை அவர் ஒருவர் மட்டுமே அழுந்தப் பெறுவாராக; அந்த அறிவு நம்பால் பொருந்தாது ஒழிக்; அத் தகைய அறிவு பெரு மட்டமை நிறைந்த மகளிராகவே நாம் வாழ்வோமாக” எனக் கூறி, “தோழி! அவரிபால் சென்று, ‘அருளையும் அன்பையும் மறந்து, வாழ்க்கைத்துணை என வந்த வளையிக்கைவிடுதல் கூடாது எனும் அறத்தை அறவே மறந்து பொருள் ஈட்டப் போவதே அறிவுடைமையாம் எனக்கொள்ள ஞம் உன் முடிவினை ஏற்றிக்கொள்ள மாட்டா மட்டமை உடையேம் யாம்’ என்பதை அறிவித்து வருக” என்ற தனி வேட்கை யினை வெளிப்படுத்தி வருந்து நின்றார்கள்.

“அருஞம் அன்பும் நீக்கித் துணைதுறங்கு
பொருள்வயின் பிரிவோர் உரவோராயினும்,
உரவோர் உரவோர் ஆக;
மடவம் ஆக, மடங்கை! நாமே” ^a

அழா அல் தோழி!

அப் பெண்ணின் உள்ள நிலையத்தோழி உணர்ந்தாள்; கணவன் பிரிவால் மனைவிக்கு உள்தாகும் துன்பம் எத்த கைத்து என்பதை உணர்ந்திருந்த ஆத் தோழி, உலகியல்பு

^a குறுந்தோகை ! 20. கோப்பெருஞ் சோழன்.

உரவோர்-அறிவுடையோர்; ஆக-ஆகுச; மடவம்-அறிவு அற்றவரேம்,

யாது? கணவனுக்குரிய கடமை யாது? மனைவிக்குரிய கடமை யாது என்பதையும் கற்றிருந்தாள்; மனந்து மனையறம் மேற்கொண்ட ஓர் ஆண் மகன், கணவன் எனும் புது நிலையைப் பெற்றுவிடுவதால், அவரை ஆண்மகன் என்ற தகுதி அவனை விட்டு அகன்று விடுவதில்லை; கணவன் என்ற நிலையை எய்தின கூடியால், மனைவிக்கு உயிர் போன்றவனுக்கு, அவன் சிறிதும் துயர் உருவாறு அவன் அருகில் இருந்து காக்க வேண்டிய ஒரு புதுக் கடமை அவனை வந்தடைகிறது என்பது உண்மை; அதனால், தான் பிறந்த ஆடவர் குலத்திற்கு உரிய செயலாற் றும் கடமை, செய்வதற்கு அரியன என எதைக் கண்டும் சிற்கை கவன்காது, எத்தகைய அரிய விளையையும் எளிதாக ஆற்றி முடிக்க வல்ல ஆண்மை அவனைவிட்டு அன்றிருவிடுதல் கூடாது; மகளிர் என்ற இயல்பால், ஆடவன் ஒருவனை மனந்து, அவன் துணைப்பற்று, அவனை அண்டி வாழ வேண்டிய ஒரு பெண், மனந்து மனையறத்தலைவியாம் தகுதிபெற்று விடுவளாயின், அந்திலையில், கணவன் இருப்பினும் இவ்வாயிடினும், மனையைவிட்டு அகவாது, அம்மனைக் கண் வாழ்ந்து; விருந்தோம்பல் முதலாம் மனையற மாண்புகளை வழங்காது மேற்கொள்ள வேண்டியதொரு புதுக்கடமைக்கு உரியனாகின்றன. அந்திலையில், கணவன் அருகிருந்து காதல் இன்பம் காண்பதினும், மனைக்கண் இருந்து மனையற மாற்றும் மாண்புகளில் மகிழ்ச்சி காண்பதிடுவேயே அவன் சிற்கை செயல்படுதல் வேண்டும் என்ற உலகியல் உண்மைகளை, அத்தோழியின் உள்ளம் உணர்ந்திருந்தது. அம்மட்டோ? மனைவி மனையற மாண்புகளில் சிறந்து விளங்க வேண்டுமாயின், அவன் கணவன், காதல் இன்பம் நல்கும் கட்டிளங்காலோயாதலோடு கடமை நெறியுணர்ந்து காரியம் ஆற்ற வல்ல ஆண்மையிற் சிறந்த ஆடவதுதலும் வேண்டும்; ஒரு நல்ல பெண்மணி, அத்தகைய ஆடவன் ஒருவனைக் கணவனுக்குப் பெறுவதுல் மகிழ்ச்சி காண வேண்டும் என்பதையும் அத்தோழி உணர்ந்திருந்தாள்; உணர்ந்த அத்தோழி, தான் உணர்ந்த அவ்வனை மைகளை. அப்பெண்ணுக்கும் அறிவித்து, அவனை தேற்ற வேண்டும் என எண்ணினால்.

ஆனால், கணவன் பிரிந்து போகக் கருதியுள்ளான் என்பது அறிந்து கலங்கிக், கண்ணீர் சொரிந்து, கதறி அழு வாளிடத்தில், ‘கணவன் பொருள் தேடிப் போவது நன்றே; அவனைப் போக விடுத்து வருந்தாது வாழ்வதே உனக்கு மாண்பாம்’ எனக் கூறின் அவள் துயர் மேலும் அதிகமாம்; அதனால் அவள், உள்ளம் உடைந்து, உயிர் இழந்து போவள்; ஆகவே அந்திலையில் அவருக்கு அறிவுரை கூறல் ஆசாது; அவள் உள்ளம் விரும்பும் இனிய உரைகளை உரைத்து, அவை கேட்டு அது சிறிது சினம் ஆறியிருக்கும் சமயம் நோக்கியே உலகியல் நீதிகளை உரைத்தல் வேண்டும் எனும் மனவியல் அறிவும் வாய்த்திருந்தமையால், தோழி, தான் உரைக்கப் படுகுந்த உண்மைகளை வெளிப்படையாக உரைக்க விரும்ப வில்லை. மேலால் நோக்குவார்க்கு, ஆறுதல் அளிப்பன போல் தோன்றி, ஊன்றி, உரைகளின் உட்புகுந்து நோக்குவார்க்கு, உரைக்க விரும்பும் உலகியல் உண்மைகள் புலனுகி அறிவுட்ட வல்ல உரைகளை, அவற்றைக் கேட்கும் அப்பெண், கேட்ட அளவில் உணர்ந்துகொள்ளாது போயினும், கேட்ட சிறிது பொழுதிற்கெல்லாம் அவள் சிந்தனையைச் செயலாற்றத் தூண்டும் வகையில் உரைக்கத் துணிந்தாள்.

“பெண்ணே! பொருள் தேடிவரும் கருதிதுடையராய்க் கணவர் பிரிந்து போய்விடுவேரா, என்று எண்ணிக் கலங்கிக் கண்ணீர் விடாதே; அவர் போகார்; அவர் போகார் என நான் உரைக்கக் காரணங்கள் நிறைய உள்; பெண்ணே! ஆடவரிக்கு உயிர், அவர் மேற்கொள்ள வேண்டிய கடமைகளே யாகும்; இதை வேறு யாரும் கூறவில்லை; அவரே கூறினார் என்பது உண்மை; ஆனால், அவர் இவ்வாறு கூறியதனால்; அவர் பிரிவது உறுதி என்று எண்ணிவிடாதே; ஆடவரிக்கு உயிர், என்றும் எக்காலத்தும் தம் கடஞ்சறி நிற்பதே என்று கூறிய அவரே, வேறு ஓர் உண்மையையும் கூறியுள்ளார்; அதையும் நாம் எண்ணிப் பாரித்தல் வேண்டும்; மனந்து மனையற வாழ்வு மிக்க மனவியாம் தகுதி பெற்ற மகளிர்க்கு

உயிர், அவர் மணவிதொண்ட ஆடவரே ஆம் எனவும் அவர் கூறியுள்ளார்.

“பெண்ணே! கணவர் தனினலமி கருதுவாரல்லர் உனக்கு உயிர் தாமே என்பதை உணர்ந்த அவர், உனி வாழ்வை அழித்துவிட்டு, நீ உயிரிழந்து போமாறு உன்னை விட்டுப் பிரிந்து போகார்; தமக்கு உயிர் என விளங்கும் வினை யாற்றும் விருப்பத்தால், வினையாற்றித் தாம்மட்டும் வாழ விரும்பும் விருப்பத்தால், உனி வாழ்வைப் பாழாக்குவாரல்லர்; பிறரை வாழ்விக்கத் தம் உயிரை இழக்கவும் துணியும் தண்ணளவி நிறைந்த அவர், உன்னைவிட்டுப் பிரியாது, உனி ஞேடே வாழ்ந்து உன்னை வாழ்விப்பர்; அதனால் தம் உயிராம் தம் சடமைகளை மறக்கவும் அவர் துணிவர்; வினைமேற் சென்று விழுமியோன் எனப் பாராட்டும் உலகோரி பாராட்டை இழந்து, ‘வினையாற்றும் வன்மை இழந்தவன்; ஆடவன் என அழைக்கும் தகுதி அற்றவன்’ என உலகோரி பழிக்கும் பழியுரைகளை ஏற்று, நடைப் பின்மாய் வாழினும் வாழ்வரே யல்லது, உன்னைப் பிரிந்து, உன்னை உயிர் இழக்கச் செய்யார்! பிறரை வாழ்விக்கத் தாம் வாழ்விழக்கவும் தயங்காத் தறுகணுளராய அவர், அவர் மனைவியாகிய நீ மாண்டு போகப் பிரிந்து செல்லார்; இது உறுதி; ஆகவே பெண்ணே! நீ வருந்தாதே” எனக் கூறித் தேற்றினால்.

“தனவன் செல்லான் கலங்காதே” எனக் கணவனீர் துடைத்து உறுதி உரைப்பதுபோல் கூறிய தோழி, கணவனைக் குறிப்பிடுங்கால், ‘நின் காதலனி’ என்றாலே, ‘நின் அனிபனி’ என்றாலே கூருமல், ஆனால் தனிமையுடையானி; கடமை ஆற்றப் பிறந்தவன் எனும் பொருள் தோற்றும் ‘ஆடவர்’ என்ற சொல்லால் வழங்கியதாலும், தன்னைக் குறிப்பிடுங்கால், ‘மகளிர்’ என வாளா கூருது, கணவனேடு இருந்து காதல் இன்பம் துய்ப்பதுமட்டும் போதாது; மனையின்கண் இருந்து மனையறம் ஆற்றுவதே மனந்த மகளிர்க்கு மாண்பாம் என்பதை உணர்த்தும் வகையில், ‘மனையுறை’

என்ற அடை கொடுத்து, 'மனையறை மகளிர்' என வழங்கிய தாலும், தோழியின் உள்ளம் உரைக்க விரும்பிய உலகியல் உண்மைகளை அப்பெண் உணர்ந்துகொண்டாள். அதனால், 'கணவர் செல்லாரி; கலங்கற்க' என்ற சொல் கேட்டுக் கலக்கம் ஒழிந்த அவள் உள்ளம், தோழியின் உரைகளில் பொதுந்து கிடந்த உலகியல் உண்மைகளை உணர்ந்து கொண்டதால், பிரிவுத் துயர் தாங்கும் வண்மையும் பெற ருத் திகழ்ந்தது. அதனால் ஆவன் போக, அவள் உள்ளம் விடை தந்தது. தன் கருத்து நிறைவேறக் கண்டு களித் தாள் தோழி.

"வினையே ஆடவர்க்கு உயிரே; வாள்நுதல்
மனையறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என
நமக்கு உரைத்தோரும் தாமே;
அழாஅல் தோழி! அழுங்குவர் செலவே." ²

இனிதோ? பெருமி!

'வினைமேற் செல்ல வேண்டிய இன்றியமையாமையினை உணர்ந்த உன் கணவன்', மனைவியைப் பிரியாதிருக்க வேண்டிய இன்றியமையாமையினையும் உணர்ந்துள்ளான் ஆதவின் பிரியான்' எனத் தெறுதல் உரைப்பாள்போல், 'கடமை கருதி வினைமேற் செல்வது கணவன் கடமை; மனையற மாண்பு குறித்து மனையின்கண் இருதிதல் மனைவி கடமை, என உலகியல் உணர்த்தி ஆப்பெண்ணைத் தெளிவித்த தோழி அவளை விடுத்து இனோருள்பால் சென்றுள்,

² குறுந்தொகை 135. பாலைபாடிய பெருங்கடுங்கோ.

ஆடவர்க்கு உயிர் வினையே என மாற்றுச், வாள்நுதல்-ஒளின்கம் நெற்றி, மனையற-மகளிர் என்ற அடைச்சிறப்பு உணர்க, அழாஅல்-அழுவதைக்கைவிடு; செலவு அழுங்குவர், செலவு-பொருள்தெடிப் போவது; அழுங்குவர்-கைவிடுவர்,

உலகியனை நோக்கின், அவன் செல்வதே சிறந்தது ஆயினும், அவளிருவரின் இளமை யுணர்வுகளையும், அவன் கடற்று செல்லவேண்டிய காட்டு வழியின் இயல்பையும் நோக்கின், ஆவன் அப்போது செல்லாதிருத்தலே சாலச் சிறந்ததாம் என உணர்ந்தாள்; அதனால் அவனை அனுகி, “தலைவ! எல்லாம் உணர்ந்த பெரியோன் நீ; உணக்கு அறி வுரை கூற வல்லார் இவ்வுலகில் ஒருவரும் இலர்; ஆயினும் நான் ஒன்று கேட்கிறேன்; அதற்கு விடையளித்துப் பின்னர் விடைபெற்று விணைமேற் செல்வாயாக; தலைவ! இவளைப் பிரிந்து விணைமேற் செல்லும் நீ, நீ கடற்று செல்ல வேண்டிய காட்டு வழியின் இயல்பினை உணர்வையோ? ஒரு மஸீப்பக மட்மை புறம்தோன்ற நோக்குவதல்லது, உள்ளதீதே காதல் தோன்ற நோக்க அறியா இளமையுடைமையால், தன் முன் செழித்து வளர்ந்திருக்கும் அறுகம் புல்ளை மூய்வதில் ஆர்வம் காட்டுவதல்லது, தன் அருகில் ஆழகிய காளை ஒன்று தன்னையே நோக்கி நிற்பதை உணராது மேற்று திரிய, மக்கள், தம் முடிகளில், வளைத்து வளப்புறச் சூட்டிக்கொள் னும் தலைமாலைபோல் தோற்றம் அளிக்கும் வளைந்த கோடு களைக் கொண்ட ஆழகிய அம்மலை நாட்டுக் காளை, அப்பகு வின்மீது காதல் கொண்டு, அக்காதல் மிகுதியால், அப்பகு காதல் உணர்வு பெருக கண்ணிப்பக எனிபதையும் அறிய மாட்டாது, தான் நிற்கும் உகாய்மரம் வெய்யிவின் வெப்பம் தனிக்கும் பெருநிழல் தாராதாகவும், அதன் புல்லிய நிழவில் நின்றவாறே, அப்பகுவை வைத்த கண் வாங்காது நோக்கி நிற்பது போலும் நிசழ்ச்சிகளை நிறையக் கொண்டது, நீ கடற்று செல்ல வேண்டிய அக்காட்டு வழி எனக் கூறக் கேட்டுளேன்; அன்ப! அக்காட்சிகளைக் காண நேரின், அதன் பின்னரும், அக்காட்டு வழியைக் கடத்தல் உள்ளுல் ஆகுமோ?

“அன்ப! ஆம்மலைப்பக, தன் காதற்காளை தன்னை விட்டுப் பிரியாது வாழவேண்டும் எனும் காதல் உணர்வு அற்று, உணவுண்ணும் கட மையிலேயே கண்ணுமிகருத்துமரய் உளது;

அது அவ்வாறு காதல் உணர்வு அற்றுக் கிடப்பதைக் கண்டும், அந் காளை, அதன்மீது காதல் கொண்டு கருத்திழந்து நிற்கிறது; காதல் வெறி கொண்டுவிட்டமையால், பெரு நிழல் தரும் மரங்களைத் தேடிச் செல்ல வேண்டும் என எண்ணுமல், அப்பக்கவைக் கண்டு மகிழும் அண்மையில் கிடப்பது புலவிய நிழல் தரும் உகாய் மரமேயாயினும், அதுவே போதும் என எண்ணி ஆழமதி காணுகிறது; அன்பா அக்காட்டு விலங்கு களின் வாழ்க்கை முறையோடு முற்றிலும் முரண்பட்ட வாழ்க்கை முறைகளை வழித்துணையாகக் கொண்டுள்ளீர்கள் நியும் நின் மனைவியும்; இவன், அக்காட்டுப் பகபோல் காதல் உணர்வு அற்றுக் கிடக்கவில்லை; கணவன், இமைப்பொழுதும் தன்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும் என விரும்புகிறது இவன் காதல் வெறி; கணவன் பிரிவு முபற்சி அறிந்து பெரிதும் வருந்துகிறார்; நீ, அக்காட்டுப்பொல் காதல் வெறி கொள்ளாது, கடமை வெறி மிதந்து பிரிந்து போகத் தூடித்துக் கொண்டுள்ளாய்; கடமையுணர்வு மிக்கமையால் காதலிட்டோடு கலந்து வராமும் வாழ்வு வறுமை மிக்க வாழ்வேயாயினும், அதுவே இன்பம் கொழிக்கும் இனிய வாழ்வாம் என்பதை உணர்மாட்டாது, வறுமையை வெறுத்துப் பெரும் பொருள் வேட்கை கொண்டு அலைகிறோய்.

“அன்பா! இயற்கை முறைக்கு ஒவ்வாத, அம்முறையோடு முற்றிலும் முரண்பட்ட செயல் மேற்கொண்டு செல்லும் நீ, இடைவழியில், இயற்கை முறையின் இனிமையை அக்காட்டு விலங்குகளின் வாழ்க்கை முறை எடுத்துக்காட்டச் சுருத்துட் கொண்டு கலங்குவை அல்லையோ? காதலைக் கைவிட்டுச் சுட்டு கடமை மேற்கொண்டு வந்தது, மடமையாம் என அறிந்து மனந்துயர் கொள்கை அல்லையோ? அக்காட்சியைக் கண்டும், கண்டு உணர்வு பெற்ற பின்னரும், பொருள் தேடிப் போதல் உண்ணால் இயலுமா? இயலுமாயினும் அது உகியலை ஆடுமா? உலகியலோடு ஒப்ப முடிந்ததாயினும் ஆதில் இன்பம் காணல் இயலுமோ? பெரும்! எல்லாவற்றையும் எண்ணி முடிவு செய்க” எனக் கூறி, அவன் ஆந்திலையில் பிரிந்து

போகாதிருப்பதே நன்றாம் என்ற தனி விருப்பத்தை வெளிப் படுத்தினார்.

“கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு
செங்கோல் பதவின் வார்குரல் கறிக்கும்
மடக்கண் வரையா நோக்கி வெய்துற்றுப்
புல் அரை உகாதுய் வரிசிழல் வதியும்
இன்னுஅரும் சுரம் இறத்தல்
இனிதோ, பெரும! இன் துணைப் பிரிந்தே.” 2

கணவன் நட்பு கருகாது :

“எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் எண்பது இமுக்கு” என்ற குறள் நெறியை அறிந்தவன் அவ் விளைஞா. பொருள் ஈட்டிவரப் போகவேண்டும் என்ற எண்ணம் எழுந்த அந்நாள் முதலாக அவன் மனம் பட்ட பாட்டின் அவனே அறிவான். போவது போகாதிருப்பது ஆகிய இரு நிலைகளாலும் நேரவிருக்கும் இன்பதுண்பங்களின் இயல்புகளை, எல்லாக் கண்கொண்டும் ஆளந்து நோக்கிய பின்னரே அவன் போகத்துணிந்தான். அவன் மேற்கொண்ட அம்முடிவு ஆழ்தீத ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதாகும்; அதனால் தோழி கூறிய அறிவுரை அவன் செவிச்சுள்ள புகவில்லை. போக்கைக் கைவிடாது போய் விட்டான்.

காதலனி போய்விட்டான் என்ற செய்தியைக் கேட்டாள் அப்பெண்; உணர்வும் உயிரும் இழந்தவள் போல ஆசிவிட

2. குறுந்தொகை : 363 : செல் ஹர்க் கொற்றான்.

கண்ணி - தலைமாலை; மருப்பு - கொம்பு; அண்ணல் - சிறந்த; ஏறு - ஏருது; வரைஆ - மலைப்பகு; கோல் - தண்டு; பதவு - அறுகம்புல்; வார்-நீண்ட; குரல்-கொத்து; கறிக்கும்-கடுத்துத் திண்ணும்; வெய்துற்று - பெரு முச்சவிட்டு; புல் அரை - சிறிய அடிமரம்; இறத்தல் - கடந்து பேரதல்,

டாள். அவள் உடல் நலம் குறிரத் தொடங்கிவிட்டது; ஒளி வீசி அழகு தந்த அவள் மேனி, பசலை படர்ந்து பாழுற் றது; அப்பெண்ணின் இந்நிலை கண்டு தோழி பெரிதும் கலங்கி ஞன். “இவளை இவ்வாறு கலங்க விடுத்துச் சென்ற அவன் கொடுமையை எனின்னபேன்” என்பன போல்வன கறி இனாருணைப் பழிக்க முனைந்தது அவள் உள்ளம். பழிக்கது தலைப்பட்டது அவள் வாய்.

இனாருணைப் பழித்துரைக்கும் தோழியின் வனி சொற்களை அப்பெண்ணின் காதுகளிலும் சென்று பட்டன. உடனே அவள் போக்கில் ஏறு மாறுதல் இடம் பெற்றது. “போன கணவன் எத்துளைதாள் கொடியவனுமினும் அவன் என் கணவன்; அவனைப் பிறர் பழி கூறப் பார்த்திரேன்; பார்த் திருத்தல் பெண்மைக்கு அழகன்று” என உணர்ந்தாள்; அவ்வாறு உணர்ந்தவள், அவனைத் தோழி பழிப்பது தன்னுல்; அவனைப் பிறர் பழிக்கத்தானே காரணம் என்பதையும் உணர்ந்தாள், நானினாள். “காதுவன் பிரிவைப் பொருது நான் கலங்கினேன்; என் கலக்கமும் கண்ணீரும் கண்டமையால். அவற்றிற்குக் காரணமாயினான் அவன் எனக்கொண்டு, தோழி அவனைப் பழிக்கிறார். ஆகவே கணவனைப் பிறர் பழிக்க நானே காரணமாயினேன்; அந்தொ! கண பனை புசுழைக் காக்க வேண்டிய நானே அவன் பழிக்குக் காரணம் ஆயினேனே! எனினே என் அறியாமை!” என எண்ணிக்கலங்கினாள்.

சிறிது பொழுது சென்றது; அவள் சிந்தனை செயல் படத்தொடங்கிறு; கலங்கிப் பயன் இல்லை; இத்தகைய இழிநிலைக்கு இனியும் இடம் கொடுத்தல் கூடாது; அவன் பிரிவால் நான் படும் துயரைப் பிறர் உணரக் காட்டிக் கொள்ளுகின்றோடு கூடாது. அது மட்டும் போதாது; அவனைப் பழிப்பார் அறிந்து நானுமாறு அவன் பெருமையை அவர்கள் முன் நானே பாராட்டவும் வேண்டும் எனத் துணிந்தாள். துணிந்தவன், பசலை படர்ந்து பாழுற்ற தன் உடல்நிலை என்டு உள்

ஞாம் கலங்கி நிற்கும் தோழிபால் சென்றுள்; “தோழி! அவர் பிரிவால் என் மேனி பொலிசிழந்து போனது உண்மை; ஆனால், தோழி! என் மேனிதான் அவ்வாறு துயர் உறுகிறதே யல்லது, என் உள்ளத்தில் சிறிதும் துயர் இல்லை; நல்லுணர்வு வாய்க்கப் பெற்ற என் உள்ளாம், அவன் நட்பின் பெருமையை அவன் அன்பின் ஆழத்தை நன்கு அறிந்துள்ளது; என்மேனி, அவன் பிரிவால் பொலிசிழந்து பச்சை படர்ந்து போனது போல், அவன் நட்பு மங்காது, நம்மை மறவாது என்பதை அம்மனம் நன்கு அறிந்துள்ளது; அதனால் அது கலங்காது” எனக் கூறிக் காதலன் நட்பின் நலத்தை நாவாரப் பாராட்டினான்.

காதலன் நட்கபைப் பாரட்டியதோடு அப்பெண்ணின் உள்ளாம் அமைதியற்றில்லது; தோழியின் நாவை அடக்க அதுமட்டும் போதாது என உணர்ந்தாள். அதனால், பொருள் தேடிப்போன அவன் போச்சிற்குத் தன் உள்ளத்து இசைவும் உண்டு என்பதை அவன் உணருமாறு செய்தலும் வேண்டும் எனவும் உணர்ந்தாள். ஆனால், சிறிதுமுன் கணவன் பிரிவறிந்து கண்ணீர்விட்டுக் கலங்கி அழுதவளாதவின், அதை வெளிப்படையாக உரைக்கச் சிறிது தயங்கினான். அதனால் தன் உள்ளக் கருத்தை உரைக்க ஒரு வழியைத் தேடினான். காதலன் நாட்டுவளம் கூறுவதுபோல் தன் கருத்தினைக் கூறுதல் எனிதும் இனிமையுமாம் என உணர்ந்தாள். அதனால் மீண்டும் தோழிபால் சென்றுள்; அவன் வெண்டாமுன்பே “தோழி! நம் தலைவனுக்குரிய நாடு எத்துணை வளமிக்க நாடு என்பதை நீ அறிவையோ!” என வினவிவிட்டு, அதற்கு அவன் விடையேதும் தாராமுன், தானே மீண்டும் தொடங்கி, “தோழி! அவன் நாட்டில், மின்னியும் இடித்தும் பெரு மழை பெய்வதால், ஆங்குப் பாய்ந்தோடும் ஆறுகளின் இரு கரை கரும் நிறைந்து வழியுமாறு வெள்ளாம் பெருக்கெடுத்தோடாக கண்டவுடனே, அவ்வாறு களிப்பு மிகுந்து தம் தோகைகளை விரித்து ஆடியும், தம் இனிய குரல் எடுத்துச் கூவியும் மகிழும்; அத்துணை வளம் மிகுந்தது அவன் நாடு,” என அவன்

நாட்டு வளத்தை நாவாரப் புச்சிவதுபோல் “தோழி! அம்மயில்களைப் போலவே நானும் காதலன் ஈட்டி வரும் பொருள் கண்டு மகிழ்ச்சி கொள்வேன்; ஆடிப்பாடி மனையற வாழ்வில் மகிழ்ச்சி காண்பேன்” என்பதைச் கூறுமல் கூறித் தன் உள்ளத் துயரை மறைத்து மாண்புற்றுள்.

“கலி மழை கெழி இய கான்யாற்று இருக்கரை ஒலிகொடும் பீலி துயல்வர இயலி அடுமயில் அகவும் நாடன் நம்மொடு நயந்தனன் கொண்ட கேள்வைய பயந்தக் காலும் பயப்பு ஒல்லாதே.” ²

அவர் போய் வழங்கார்:

அப்பெண்ணின் மனப் போக்கினைக் கண்டு கொண்டாள் தோழி. அத்துணை உறுதி உள்ளம் அவனுக்கு வாய்த் திருப்பது நன்று எண்ணி உள்ளுர மகிழ்ந்தாள். ஆனால், இவ்வுறுதி கார்காலம் வரக்கண்ட விறகும், அழியாது நிலைத் திருக்குமேல் நனிநன்று; அந்தினையிலும் இவனுக்கு இவ்வுறுதி நிற்குமா என்பதைக் காண்வேண்டும் என்று விரும்பினான். அதனால் அவளோடு பேசிக்கொண்டே அழைத்துச் சௌன்று, அவளை ஒரு கொண்றை மரம் அருகே நிறுத்தினான். கொண்றை கார்காலத்தில் மலரும் இயல்புடையது. அது அப்பொழுதுதான் மாரத் தொடங்கியிருந்தது. பக்கம் மிகுநியால் கருநிறம் பெற்ற இலைகள் அடர்ந்திருக்க, அவ்விலைகளின் இடையிடையே, பொன்னிறப் புது மலர்கள்

² குறுந்தொகை 264. கபிலர்.

கலிமழை-இடித்துப் பெய்யும் பெருமழை; கெழி இய-நிறைந்த; இருக்கரை - தாழ்ந்த கரை; ஒலி - தழைத்து; துயல்வர - அசைய; இயலி - நடந்து; கேள்வைய - நட்பு; பயந்தக்காலும் - மேனி பசந்தாலும்; பயப்பு ஒல்லாது-குறையாது.

பூத்தக் குலுங்கக் காட்சியளித்தது அமிமரம். அமிமாத்திரிகு அணித்தாக அவனைக்கொண்டு நிறுத்திய தோழி, அமிமரத் தையும், அப்பெண்ணையும் மாறிமாறி நோக்கினின்றன.

தோழியின் செயலைச் சண்ட அப்பெண்ணுக்கு, அது, “பெண்ணே! நீ ஒரு பேதை; கார்காலத்தில் மலரும் கொன்றை மலர்ந்தவிட்டது காண; இயற்கை வகுத்த இயல்பில் சிறிதம் பிறமாக கொன்றை மலர்ந்தவிட்டது; ஆனால், கார்காலத்தில் வருதிவள் என்ற தானே வரைந்து கூறிய காலத்தில் காதுவளி வந்திலனி; அக்குணைப் பொய்யலைவிட்ட அவன் நட்பை, உண்ணாம் நட்பென நம்பு கின்றனயே; என்னே நினீ அறியாமோ?” என்று தானை இடித்துரைப்புக்கோலி பட்டது. அது உண்ணாமயே என்ற லூரி, அதை வெளியே காட்டிக்கொள்ளக் கூடாது என்ற உறுதி பூண்டது அவன் உள்ளம். கனி உள்ளத்துயரை மறைக்கத் தோழி மனி, காதலைநட்பின் நலத்தைப் பாராட்டுவது மட்டும் போதாது. அவன் நட்பு அழியாப் பொருட்பாயின், அவன் வருவதாகக் குறித்துச் சென்ற கார்காலத்தில் தவருது வந்து சேர்தல் வேண்டும். கார்காலக் காட்சிகளைக் காட்டு காட்டத் தொடங்கிவிட்டது. ஆனால், அவன் வருகையைக்காண அறிகுறி எதுவும் தோன்றவில்லை. அவ்வாருகவும், தனி உரை பொய்யாகப் போவதைப் பொருட்பட்டுத்தாத ஒருவன் காட்டல் நட்புமட்டும் உண்மை நட்பாகுமோ என்ற ஜபம் தோழிக்கு உண்டாக, அகனால் அவன் அவனைப் பழிப்பதற்கு அக்கார்காலக் காட்சிகளை துணை நிற்கும். ஆகவே, “கணவர் உரை பொய்யாகாது; அதை உணராது, அவர் உரை பொய்த்துவிட்டது என்பாரே அறிவிலாதாராவர்; ஆகவே அவர் உரை பொய்த்துவிட்டது என உலகமே வந்து கூறினும். அதை யான் ஏற்றுக் கொள்ளேன்;” என்ற கூறியாவது தோழியின் வாயை அடக்குதல் வேண்டும் எனத் துணிந்தான்.

அவ்வுள்ளுரம் உண்டாகவே, தோழியைப் பார்த்து, “தோழி! தழைத்துப் பூத்து நிற்கும் இக் கொன்றை மரம்,

பொதுவாகக் காரிகால வருதையை நினைவுட்டி, கணவனைப் பிரித்திருக்கும் பெண் எனை வருத்தும் என்றாலும், என் அளவில் அந்தினைவே எழவில்லை. மாற்றா, நம்முரச் செல்வதைக் குடியில் வந்த கண்ணி மகளிர், கறுத்து அடர்ந்த தம் தலையமயினை இடையீட்டுப் பொன்னர் மாலைகளை அன்றைத் து அறியா ஒன்றையமாய் சிற்கும் அறிவைப் காட்சியைப் போகிறோன்றை நினைவுட்டுகிறா. தோழி கொண்றை, கண்ணி மகளிர் போல் காட்சி யளிக்க இப்பூரிமையில்லை, உண்மையில் அக்கண்ணி மகளிராகிவிடாது. அதுபோல், காடும் கொண்றையும், காரிகாலக் கோலங்கொண்டு, காரி காலம் பிறந்துவிட்டது என்று பறை சாற்றினும், உண்மையில் இது காரிகாலமாகாது. இது காரிகாலமாயின். நம் காதலர் மீண்டும் வந்திருத்தல் வேண்டும். அறிவும் ஒழுக்கமும் உடையவர் அவர்; அவர் உரை ஒரு போதும் பொய்த்துப் போகாது. காட்டிற்கும் கொண்றைந்தும் அறிவோ. ஒழுக்கமோ இல்லை; அவர் காரிகாலத்தில் வந்துவிடுவேன் என்று கூறினார் அவ்வாறை அவர் காரிகாலத்தில் வந்துவிடுவர்; பொய்யுறைத் தறியாத அவர் இன்னமும் வந்திவர்; ஆகவே, காரிகாலம் இன்னமும் வந்திவது; அவர் ஒரும் காலமன்றே காரிகாலமாகும். அறிவும் ஒழுக்கமும் அற்ற காடும் கொண்றையும் மரைந்து விட்டதால், இது காரிகாலம் ஆகிவிடாது. நாம் மரைந்துவிட்டதால் இது காரிகாலம் என்று அவை கூறினும், காதலர் இயல்பை உள்ளவாறு உணர்ந்துள்ள நான், அதை ஏற்றுக் கொள்ளேன்; மகளிர் போல் காட்சி அளிக்கின்றும், மரம் மகளிராதல் இயலாதது போலவே, காடு, காரிகாலம் என்று கூறினும். இது காரிகால மாகாது; ஆகவே காரிகாலம் வந்துவிட்டதே; காதலர் வந்திருக்க என்ற கவண்யும் கண்ணீரும் எனக்கு இல்லை” என்று கூறிவிட்டுக் கொண்றையைக் காணவும் விரும்பாது வீடு வந்து செர்ந்தான்.

“வண்டுபடத் ததைந்த கொடியினர் இடை இடுப்
பொன்செப் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் புதுப்பூங் கொன்றைக்

கானம் கார் எனக் கூறினும்
யானே தேவேன்; அவர்பொய் வழங்கலரே.”^a

பின்னாட்ப் பிரிந்த கலையைக் காணுர்:

கணவன் நட்பு கருகாது; காதன் பொய்யுரையான் எஸ் ரெல்லாம் கூறி உறுதியுடையாள் போல் காட்டிச் சொன்ற பிறகும், தோழி அடங்கினவளாகத் தோன்றவில்லை. அவன் அளித்துச் சென்ற வாக்குறுதியை அவன் நம்பினவளாகத் தோன்றவில்லை. “அவன் அஸ்பு ஆழமானது; அவன் உரை அழியா உறுதி வாய்ந்தது என்பதெல்லாம் உண்மையாகவே இருக்கட்டும்; ஆனால், அதைப்போலவே, அவன் கடமை யுணர்வும் அசைக்கலாகா உரம் வாய்ந்த நாடும். கடமை நெறி நிற்கும் கடப்பாட்டாளன் அவன்; கடமை மேற் கொண்டிருக்கும் காலத்தில், மனைவியை நினைந்து கொள்ளு தலி கூடாது. மனைவியைவாரி மாண் பயன் எப்தார்; கிழவி நிலையே விணையிடத்து உரை யார்’ என்ற உலகியல் வழித்திற்பவன் அவன்; அதனால், காதவியின் நினைவு, அவனுக்கு ஆங்கு உண்டாகாது; அது உண்டானால் அல்லதொ, நட்பையும், நவின்று வந்த ஆணையையும் நினைந்து விரைந்து வருதல் இயலும்; அந்தினைவுதான் அவனுக்கு உண்டாகாதே; அந்தினைவை அவனுக்கு ஊட்டு வாரும் ஆங்கு ஒருவரும் இல்லே; உண்மை நிலை இதுவாகவும், கணவன் நட்பு கருகாது, காதலன் பொய்யுரையான் என்ற நம்பி இப்பேதைப் பெண் ஏமாறுகின்றனளே! இத்தகையாளை எவ்வாறு பேணிக்காப்பேன்” என்றெல்லாம் எண்ணீ இடருவரள்போல் தோன்றினால் தோழி.

^a குறுந்தொகை 21. ஒதலாந்தையார்.

பட-மொய்க்கும்படி; தலதற்த-அடர்ந்த; கொடி இணர்நீண்ட மலரிக் கொத்து; புனை-செய்த; இழை-ஶணி (ஒரு வகைத் தலையணி) கதுபிபில்-கூந்தல்போல்; தேவேஸ்-ஏற்றுச் கொள்ளேன்! வழங்கலர்-கூருர்; கொள்ளறச் சுகானம்-கொண்றை மரத்தை உடைய காடு.

தோழியின் இம்மனச் சூறிப்பை, முகக் குறிப்பால் கண்டு கொண்ட அப்பெண் தோழியை அருகில் அழைத்து, “தோழி! நம் நாட்டில், கொன்றை, பொன்னிறப் புதுமலர் களை மலர்ந்து காட்டுவது போலவே, நம் காதலர் போயிருக்கும் நாட்டிலும், கொன்றை யொன்னிற மலர்களைப் பூக்கும். அம்மலர்களை நம் காதலர் காண்பர்; தமிழ்மலர்க் காட்சி, அவருக்கு மகிழ்ச்சியைத் தாராது; மாருத, அம்மலர்களின் பொன்னிறம், கணவர் பிரிவால், காதலியர் மேனியில் படர்ந்து பாழ்விளைக்கும் பசலையை நினைவுட்டும்; அந்நினைவு வரப்பெற்ற பின்னர், அவர் ஒரு நாழிகையும் ஆங்கு நிலவார். மேலும், காயா மரங்களைக் காண்பர்; கார் காலம் தொடங்குவதற்கு முன் கடுங்கோடையால் இலை உதிர்ந்து கவினி இழந்து காட்சி அளித்த அது, காரிகாலத்துப் புதுமழை பெற்றதும், நீலத்திற மலர்களால் நிறைந்து, மயிலின் கழுத்துப் போல் மின்னும்; அக்காட்சியைக் காண்பர்; அது, தான் பிரிந்து வந்துவிட்டமையால், இவ்பத்தை இழந்துவிட்ட அழிசுமீந்த நம் கோலத்தைக் காட்டி, அவரைக் கலங்கச் செய்யும்; உடனே விரைந் தோடிவந்து, தனி அங்கு மழையை ஆரப்பெய்து, நம்மை அழினி திருவுருவாக ஆக்கத் தூண்டித் தூரத்தும். அம்மட்டோ! ஆங்கு, எங்குச் சென்றாலும், புலமேயச் சென்றாலும், நீர் குடிக்கச் சென்றாலும், காட்டிற்குச் சென்றாலும், கானுற்றிற்குச் சென்றாலும்; உறங்கினும், ஒடினும் தம் பிணைகளை இகைப்பொழுதும் விட்டுப் பிரியாத கலைமான் கூட்டங்களைக் காண்பதே யல்லது, பிணை வருந்த அதைத் தனியே விடுத்துப் பிரிந்து வந்து கூலைந்து திரியும் கலையினைக் காணார்; உடனே, ‘ஆற்றிவு வாய்க்கப் பெறுத, இவ்வேழை உயிர்கள் அறிந்திருக்கும், பிறிவறியா இப்பெறுவாழ்வின் உண்மையை நான் அறியாது போன்னே; என்னே என் அறியானமோ?’ என்று எண்ணித் தலை அறியானமைக்கு வருந்தி, அது துடைக்கத் துடித்தோடி வந்து சேரவர்; ஆகவே, நம்மை அவருக்கு நினைவுட்டி சண்டுவரத் தூண்டும் நல்லதுனை ஆங்கு இல்லை என்று எண்ணாதே; அத்தகைய நல்ல துணைகள், ஒன்றல்ல, இரண்டு

டலில்; எண்ணிலாதன ஆங்கு உள்; இவ்வண்மையை நான் அறிந்துவேண் ஆதவின், அவர் விரைவில் வீடு திரும்புவர் என் பதில் எனக்கு மாரை நம்பிக்கை உள்ளது³ என்று கூறி உறுதி யுடையாள்போல் நடிக்கும் தன் நாடகத்தை நன்கு நடத்திக் காட்டினான்.

“சென்ற நாட்ட கொள்ளற அம் பச வீ,
நம் போல் பசக்கும் காலைத், தம்போல்
சிறுதலைப் பினையில் தீர்ந்த நெறிக் கோட்டு
இரலை மானையும் காண்பர் கொல் நமரே?
புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை
மென்மயில் எருத்தில் தோன்றும்
காள வைப்பின் புன்புலத்தானே.” ²

கடமையின் சிறப்பைக் களிற்றினிற் கண்டார்:

“கணவன் நட்புக் குன்றுது என்பதை என் உள்ளாம் அறி யும்; அதனால் என் உடல் பசந்த காட்டினும், என் உள்ளாம் கவலை கொள்ளாது” எனக் கூறித் தோழியின் கவலையைப் போக்கிய அப்பெண்ணின் உள்ளத்தில் புதியதொரு கவலை புகுந்துகொண்டது; அவள் உள்ளத்தில் நிலைபெற்று நின்ற கணவன் நட்பின் பெருமை, அவன், அவள்பால் கொண்டுள்ள அன்பின் பெருமையை-காதற் சிறப்பை நினைவுட்டிவிட்டது; அந்நினைவு அவளைப் பெரிதும் அலைக்கழிக்கத் தொடங்கிறது.

* குறுந்தொகை ! ஒள்ளுவயயார்.

நாட்ட-நாட்டில் உள்ள; அம்-அழகிய; பசவீ-புதுமலர்; பசக்கும்-பொன்போல் மலரும்; பினையில் தீர்ந்த-பெண் மானைப் பிரிந்த; கோட்டு-கொம்பினை உடைய; இரலை-ஆண் மாளி; காண்பர் கொல்-காண்பரோ; கானார். புல்லென்- உலர்ந்து போன; பூக்கெழு-மலரால் நிறைந்த; சினை-கிளை; எருத்தில்-கழுத்துப்போல்; கான்வைப்-காட்டிடம்; புன் புலம்-மழைவளம் அற்ற நிலம்;

அவன் தனிமீது கொண்டுள்ள காதல் நிலத்தினும் பெரிது, வானினும் உயர்ந்தது, ஆழ்கடவினும் ஆழம் உடைத்து என்பதை அறிந்த அவள் உள்ளம் பெரிதும் அப்புண்டது. அவன் தனிமீது கொண்டுள்ள பெருங்காதல், அவணைப், பொருள் தேடிப்போன முயற்சியை இடையே கைவிட்டு வறிதே மீளச்செய்துவிடுமோ என்ற அச்சம் அவள் உள்ளத் தில் குடி பகுந்துகொண்டது. “அவ்வாறு மீண்டுமிட்டால் அவன் ஆண்மை என்னும்; அவன் கடமை என்னும்; உலகம் அவனை எள்ளி நகைக்குமே; பிறர் பழிக்க வாழும் வாழ்வும் ஒரு வாழ்வாமா? பழியொடுபட்ட பெருவாழ்வு வாழ்வதினும் வாழ்விழந்து போதலே விழுமியதன்டேரு? அவ்வாறு அவன் பழியுடையஞ்சை நான் எவ்வாறு தாங்கிக்கொள்வேன்; அதுவும் அவன் பழியுடையஞ்சைதற்கு, அவன் என்பால் கொண்ட காதலே காரணமாதனைக் கண்டும் நான் எவ்வாறு உயிர் வாழ்வேன்” என எண்ணி எண்ணித் துயர் உற்றுன்.

அவள் உள்ளம் படும் பாட்டினத் தோழி உணரிந்தாள், இளைஞர், அவன் மனைவியீது கொண்டுள்ள காதலினும், கடமை மீது கொண்டுள்ள காதல் ஆற்றல் மிகுந்தது என்பதை அத்தோழி அறிந்திருந்தாள். அதனால் அதைக்கூறி அவளைத் தேற்றத் துணிநிதாள். “பெண்ணே! உன் கணவரி தமக்குரிய கடமை இது என்பதை நன்கு அறிந்தவர்; அறிந்த தோடு நில்லாது அக்கடமையைக் குறைவற நிறைவேற்றுதலை வேண்டும் என்பதில் அசையா உறுதியும் உடையவர்; அம்மட்டோ! கடமையை உணர்ந்து, அதை நிறைவேற்றப் போவதற்கு முன்னர்த், தம் முயற்சிக்கு முட்டுக்கட்டைகளாய் நின்று தடைசெய்யும் காதலின் ஆற்றல், கடந்து செல்லவேண்டிய காட்டுவழியின் கொடுமை, இவற்றுலாம் தடைகளைக் கடந்து போய்ப் பொருள்டிவரத் தாக்குவேண்டிய உள் உரம் ஆசிய அணைத்தையும் ஆராய்ந்த பின்னரே அவர் வினைமேற் செல்லத் துணிந்தார்; ஆதவின், வினைக்காது, அவர் வறிதே மீளார்; ஒரோவொருகால், காதல் வெறி வெற்றிகொள்ள, கடமையை இடைவழியில் கைவிட்டு மீளக்கருதுவாராயின், அந்நிலையில், காதலால் மறைப்புண்டு

கடமையின் திறப்பை அவருக்கு உணர்த்தவல்ல காட்சிகள் கில அவர் கண்முன் தோன்றி அவர் தமுமாற்றத்தைப் போக்கிவிடும்; கடமையுணர்லூட்டும் காட்சிகள் அவர் செல் லூம் வழியில் நிறைய ஊள். அவற்றைக் காண அவர் தவழூர்; பெண்ணே! அவரைக் காட்டுவழியில் கண்டுவந்த சிலர், அவர் ஆங்குக்கண்ட காட்சியென்ற எனக்குக் கூறினார்கள். காட்டுவழியைக் கடந்து சென்றுகொண்டிருந்த நம் தலைவர், இவைவழியில் ஒரு பெரிய யானைக் கூட்டம் தம் ஏதிரே கரு வதைக் கண்டாராம்; அக்கூட்டம் தம்மை ஆனுசியக்கால், அவ்யாசைகள் உணவு கண்டு பல நாள் ஆயின்; அதனால் பசி நோய் படுத்தும் துவ்பத்தால் தளர்ந்துள்ளன; நடக்கும் ஆற்றலையும் இழந்து தள்ளாடித் தள்ளாடித் தளர்கின்றன என்பதைக் கண்டு அவற்றின் நிலைக்கு இருங்கிக் கண்ணீர் விட்டாராம்; அவ்வாறு கலங்கி நின்ற ஜவர், அந்த யானைக் கூட்டத்தினிடையே, அவற்றிற்குத் தலைமை தாங்கிச் செல் லூம் ஒரு பெரிய களிறு இருப்பதையும் கண்டாராம். நனிமிக நீண்ட அதன் கோடுகள், அதன் ஆண்மையைப் புலப்படுத்தி வராம். அதன் பார்வையில் ஒர் உறுதி தெண்பட்டதாம். அவர் அதன் வடிவமைகைப் பார்த்து வீயந்து கொண்டிருக்க கூடியில், அது, வழியில் வானுறவளர்ந்து நின்ற யாமரம் ஒன்றை ஆனுசிந்றும்; வயிரம் பாய்ந்து வன்மையுறிறுக்கிடந்ததாம் அம்மரம்; தன் இனம்படும் பசிக்கொடுமை, அம்மரத் தின் வன்மைகண்டு அஞ்சவதைத் தடுத்துவிட்டது போலும்! ஆக்களிறு தன் ஆற்றல் ஆண்தலையும் கொண்டு, அம்மரத் தின் அடியைத் தண்கோடுகளால் பலமுறை குத்திற்றும்; கோடுகளின் கூர்மைக்கு ஆற்றுது அம்மரம் அடியற ருச் சரய்ந்ததாம்; சாய்ந்து வீழ்ந்த அம்மரத்தின் பெரிய கிளைகளைத் தன் நீண்ட துதிக்கையால் முறிதி துக்க கோடுகளுக்கிடையே தாங்கிக் கொணர்ந்து, பசித்துயர் பொறுக்க மாட்டாமையால், தனிப்பினி விரைந்து வரவும் மாட்டாது மெல்ல மெல்லத் தளர்நடையிட்டு நகர்ந்துவரும் அவ்யாசைகளுக்கு ஆளித்து, அவை அம்மரவுணவு உண்டு

மகிழ்கண்டு அதுவும் மகிழ்நித்தாம். அக்காட்சியை,
பெண்ணே அவரும் கண்டாராம்;

தன்னினும் அறிவில் குறைந்த ஓர் உயிர், தன் இனத்தின்
பசித்துயரி போக்கித் துணைபுரிதல் தன் கடன் என
உணர்ந்து, அக்கடமையை வழுவாது ஆற்றியதைக் கண்ட
நம் காதலர், தம் கடமையில் தவறுவரோ! அவர், அக்களிரு
நிலையூட்டிய கடமையுணர்வே, தம் கண் முன்னே நின்று
காட்சி தர, காட்டைக் கடிதின் கடந்துசென்று, விரைந்து
விளை முடித்துக்கொண்டு வீடு திரும்புவர்; ஆகவே, காதல்
வெறியால் கடமையைக் கைவிடுவரோ என்ற கவலை உணக்கு
வேண்டாம்” எனக் கூறித் தெற்றினான்.

“பொத்துஇல் காழ, அத்த யாஅந்துப்
பொரியரை முழுமுதல் உருவக் குத்தி
மறங்கெழு தடக்கையின் வாங்கி, உயங்குநடைக்
சிறுகண் பெருநிரை உறுபசி தீர்க்கும்
தடமருப்பு யானை கண்டனர், தோழி!
தங்கடன் இந்தியர் எண்ணி, இடங்தொறும்
காமர் பொருட்பினிப் போகிய
நாம் வெங்காதலர் சென்ற ஆறே.” ॥

² குறுந்தொகை: 255. கடுகு பெருந்தேவனார்.

பொத்துஇல்-புரை இல்லாத; காழ-வயிரம் பாய்ந்த;
அத்த-வழியின்கண் உள்ள; யாத்து-யாமரத்தின்; முதல்-
அடியரம்; உயங்கு-வருந்திய; இந்தியர்-நிறைவேற்றும்
பொருட்டு; இடந்தொறும்-வாய்க்கும் இடந் தொறும்;
காதலர் கண்டனர் என மாற்றுக்.

யாண்டுளர் கொல்லோ!

விளை முடிந்த பின்னரே-விளையில் வெற்றி கண்ட பின் னரே-விளையறக் கிளிது நடைபெறுவதற்கு வேண்டிய மாநிதியை சட்டிய பின்னரே கணவன் வீடுதிரும்புதல் வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டிய அப்பெண், அவன் மேற்கொண்ட பணியில் பள்ளினாலும் நாட்களைப் பாழாக்கி விடுதல் கூடாது; விளையை விரைந்து முடித்துக்கொண்டு விடதைதல் வேண்டும் என்பதிலும் ஆர்வம் காட்டினால்; வருவேன் என வாக்களித்துச் சென்ற நாளிற்கு முன்பாகவே வந்து சேர்தல் வேண்டும் என விரும்பினான். அதனால் அவன் வருவகையை ஒவ்வொரு நாளிலும் எதிர்நோக்கினால்; நாளைக் காலை வந்துவிடுவௌர் எனும் நினைவோடு கண்மூடுவாள்; பொழுது விடிந்ததும் விடியாததுமாய் வாயிற்கண் சென்று வழிநோக்கி நிற்பாள்; காலையும் கழிந்துவிடும்; அவன் வாரான்; அவன் வருத்தம் மிகும்; “காலையில் வந்துலர்; ஆயிலும் மாலையில் ஆவர் வருகை தவறாது” எனத் தெறி மனைபுகுவள்; பகல்கழிவைப் பாரித்துக் கொண்டேயிருப்பள்; மாலை வந்துற்றதும் மனைப்புறம் போயிருந்து அவன் வருகையை எதிர் நோக்குவீர்; மாலை கழியும்; இரவும் வந்து சேரும்; அவன் வாரான்; மீண்டும் மனமவருத்தத்தில் ஆழும்; வரய்மட்டும் “இன்று வந்திலா; நாளைக்காலை நில்லார்” என உரைக்கும்; அந்நம்பிக்கையோடு உட்செலவள்; இவ்வாறு நாட்கள் கழிந்துகொண்டே போயின; அவன் குறித்துச் சென்ற நாளும் கழிந்துவிட்டது; அவன் வந்திலன்; அவன் கவலை மிகுந்தது; துளிபம், அவளைத் துணையெனப் பற்றிக்கொண்டது; அந்தினையில், அவன் கண்முன் தொன்றும் கில காட்சிகள், கடமையை என்னிக் கணவன் பிரிவுதி துயரை ஒருவாறு தாங்கிக்கொள்ள நினைக்கும் நினைப்பை அழித்துப் பிரிந்துறை வாழ்வால் வந்தடையும் துயரைத் தூண்டி மேலும் வளர்க்கத் துணை புரிந்தன.

அவன் மனையில், பேடையும் சேவலுமாகி இருப்புக் கள் இறப்பில் கூடுட்டி வாழ்ந்திருந்தன; பிரிவறியாப்

பேரின்ப வாழ்வு பெற்று வாழ்ந்த அவற்றுள் ஆண்புரு, தன் பெடை தலைவீசி விட்டுச் சிறிது பொழுது பிரிய நேரி னும்-சிறிது தூரம் பிரிந்து செல்லக் காணினும் பொறுக் காது; அச்சிறு பிரிவையும் அதனால் தாங்கிக்கொள்ள இயலாது போலும்! அதனால் ஆவ்வாறு பிரிய நேரின் உடனே பலகால் கூவிக் கூவி அழைத்து, அதை நெருங்க அடைந்து பேரின்பம் காண்த துடிக்கும்; புருக்களின் இவ்வின்ப வாழ்க்கை, அவள் இன்ப வேட்கையைத் தூண்டிவிட்டு அவளைத் துயர்க்கு உள்ளாகிகிற்று; அவள் பெரிதும் வருந்தி ஞான். “பேட்டினைப் பிரிய விரும்பாது அதன் பின் திரிந்து பேரின்பம் நுகரும் இச்சேவற் புருவின் சிறந்த காதல் உணர்வு என் கணவர்பால் வாய்க்கவில்லையே” என எண்ணியிவருந்தினான்; கிறிது கழித்து, “அவர்மீது குறை கூறிப் பயண் இல்லை; பொருள் தேடிப்போயிருக்கும் அவருகிறு, ஆங்கே காதல் நினைவுட்டுவார் எவரும் இலர்; எவ் வுயிரும் இல்லை. ஆவர் கண்குள் காதல் களியரட்டம் புரிந்து, அவர் கருத்தில் காதல் வெறியூட்டவல்ல நிகழ்ச்சி எதுவும் ஆங்கு நிகழ்வதில்லை. மாருக, கடமையின் சிறப்பை எடுத்துக் காட்டவல்ல நிகழ்ச்சிகள் அலிவோ, ஆங்கு நிறைய நிகழ்கின்றன. தனக்கும் தன் பெடைக்கும் வேண்டும் ஊன் உணவு பெறும் உறுதி பூண்டமையால், பெடையைக் கூட்டில் விடுதிதுத் தனியே பறந்துவந்து, தான் விரும்பும் ஊன் எங்கேனும் கிடைக்காதா என்ற ஏக்கம் நிறைந்த கண்களால் அம்மலைநாடு அனைத்தையும் உற்று நோக்குமாறு, உயர்ந்த கருமை மரத்தின் உச்சிக் கிளைகளில் உட்கார்ந்திருக்கும் சேவற்பருந்தின் காட்சியன்றே, ஆங்கு அவர் கண்களில் படுகிறது; அதைக் காணும் அவர், அக் காட்சி, மாநிது சேர்க்கும் நினைவால் மனைவியைப் பிரிந்து வந்து, காட்டுவழியைத் தனித்துக் கடக்கும் தன் செயல் சாலவும் பொருந்தும் என்பதற்குச் சான்று பகரிவதாக அல்லவோ அவர் கருதுவர்; அக்கருத் துடையார் உள்ளத் தில் காதல் உணர்வு எங்கே எழப்போகிறது? அவர் எங்கே

காலத்தில் வந்து என் கண்ணீரைத் துடைக்கப் போகிறார்”
என எண்ணிக் கலக்கமுற்றுள்.

காட்டுவழி, பெடையும் சேவலும் பிரியாது வாழும்
துணைப் பறவைகளைப் பெறுது, ஊனி தேடி அலையும் தனிப்
பறவை ஒன்றைமட்டும் பெற்றிருப்பதே கணவன் விசேரந்து
மீளாமைக்குச் சாரணமாம் எனக் கூறி, கணவன் செயலில்
குறை காணுவோல் கூறினாயினும், துணையொடு
வாழும் பறவைகளைப் பாராட்டியும், ஊசை தேடித் திரியும்
ஒற்றைப் பருந்தைப் பழித்தும் உரைக்கும் அவன் உள்ளம்,
மனையில் மனைவியோடிருந்து மகிழ்ந்து வாழ்வாரே
மாண்புடையவர்; அவனை வருந்த விடுதித்துத் தனித்துப்
போய்ப் பொருள் தேடித் திரிவார் பாராட்டத் தக்க பணை
புடையாரல்லர்; பழிக்கத் தக்கார் எனக் கூருமல் கூறி,
அவன் குறைகண்டு கலங்கிற்று.

கலங்கிய தனி உள்ளத்தை, தன் அண்மையில் இருக்கும்
தோழிக்குத் திறந்து காட்டிக் கண்ணீர் சொரிந்தான்.

“வைகல் வைகல் வைகவும் வாரார்;
எல்லா எல்லை எல்லையும் தோன்றுர்;
யாண்டுளர் கொல்லோ? தோழி! எண்டு இவர்
சொல்லிய பருவமோ இதுவே; பல்லுழ்
புன்புறப் பெடையொடு பயிரி இன்புறவு
இமைக்கண் ஏதாகின்றே? ஞஞ்சமத்தலை
ஊன் நசைஇ ஒரு பருந்து இருக்கு
வான் உயர் பிறங்கல் மலை இறங்தோரே.” 2

² குறுந்தொகை 285. பூதத் தேவனார்.

வைகல்-நாளிதோறும்; வைகல்-விடியற்காலம்; வைகவும்
நீங்கவும்; எல்லை-பகற்காலத்தின்; எல்லை-எல்லையாகிய இராவு;
பல்லுழ்-பலமுறை; பயிரி-கூவி அழைத்து; இமைக் கண்-
இமைப்பொழுதில் ஞஞ்சமத்தலை-ஞஞ்சம மரத்து உச்சிக்கண்;
நசைஇ-விரும்பி; இறந்தோர்-கடந்து செல்வோர் .

கண்டு சிரிக்கிறதே கார் :

காதவன் வருகையை எதிர்நோக்கி மனைப்புறத்தே காத்துச் சிடந்தாள் அப்பெண். அந்திலையில் கரர் காலத்து மழைத்துளி அவள் மேனியில் வீழ்ந்து தெறித்தது. கார் காலம் வந்திலது; ஆகவே காதவர் வந்திலர்; அது வந்ததும் வந்துவிடுவர் என்ற எண்ணத்தால் ஓரளவு உயிர் காத்து வந்தாள் அவள். இப்போது கார்காலத்து மழைத்துளி அவள் மேனியில் படவே, அந்நம்பிக்கையும் அழிந்துவிட்டது. அந்நம்பிக்கை இழந்து போன பின்னரும் உயிர் வாழ்ந்திருக்கும் தனி நிலை கண்டு உலகமே கிரிப்பதுபோல் தோன்றிற்று அவனுக்கு. கலைமாண், பருச்சைக் கற்கள் படிந்த பள்ளங்களில் தேங்கி நிற்கும் கார் காலத்து மழைநீரின் தெளிவைக் குடித்துக் களைத்திர்து, தனி உயிரிக்கு இன்பம் ஊட்டும் பெண் மானேடு, காட்டிலும், கானுற்றங்கரையிலும் ஆள்ளி விளையாடுமாறு, கார்காலம் வந்துவிட்டது. காட்டு விலங்குகள், இவ்வாறு, தம் அஸ்புதி துணைகளோடு இன்ப வாழ்வு பெற்று வாழ்தற்காம் காலம் வாய்க்கவுட், நாட்டில் வாழும் நல் போர்க்கு அவ்வணரிவு வாய்க்கவில்லையே; வீட்டில் வீட்டுவந்த காதவியர், கார்காலக் காட்சிகளைக் கண்டு கண்ணீர் சொரி வரே; விழரந்து வீட்டைடந்து அவர்க்கு வற்றுப் பேரின்பத்தை வாரி வழங்குவேன்டுமே என்ற உணர்வு கணவன்மார்க்கு வாய்க்கவில்லை; அவர்கள் அத்தகைய கொடியராதலை அறிந்தும், இறந்துபோக எண்ணூது, அவர்கள் வருகைக்காக ஏங்கி, வருந்தி வாழ்கின்ற இப்பேதைப் பெண்களை என்னென்பது என்று, பொதுவாகப் பெண்களும் முழுமையுமே எள்ளி நகைப்பதுபோல் தோன்றும் அக்கார்காலம், “பெண்ணே! காட்டு விலங்குகள் கவரகாணுப் பேரின்பவாழ் விலி மிதக்கும் இக்காலத்திலும் வாராத-வரவேண்டும் என்ற கருத்திராத - காதவன் வரவை எதிர்நோக்கி, அவ்வேகத்தால் ஆகும் வருத்தத்தைத் தாங்கிக்கொள்வதற்காகவே, நீ இன்னும் உயிர்கொண்டு வாழ்கின்றனே போலும்” என்று, தன்னை நேர் நின்ற எள்ளி நகைப்பதுபோல் தோன்றவே,

அுக்கார்காலக் காட்சிகளைக் காணவும் நானித் தலை தாழ்த் திக்கொண்டாள்.

தனிகீசுக் காண நானித் தலைவணங்கிக்கொண்ட அவளை, அுக்கார்காலம், அந்நிலையோடு விட்டிலது; கொடுமை மிகிக அது, அவளை மேலும் என்னி நகைக்க எண்ணிவிட்டது போலும்; மேலும், அதற்கு, அவள் மனையின் முனிபுறத்தில், நாள்தோறும் நீர் வாரித்து அவள் வளர்த்த முல்லைகொடி யைத் துணையாகக் கொள்ளவும் திட்டமிட்டது. உடனே, அம்முல்லைக் கொடி நிறைய மெல்லிய அரும்புகளை மரச் செய்துவிட்டது. அவ்வளவே; முல்லை மணம் மெல்லப் படார்ந்து, அம்மங்கை நல்லாளின் மனதைத் தொட்டு விட்டது. கார்காலத்து மழைதான் வந்து வாட்டுகிறது என்றால், அதற்கு இம்முல்லையும் துணைபுரிகிறதே; அதுவும் நாமே வளர்த்த முல்லை துணைபுரிகிறதே; இக்கொடுமையையாரிடம் கூறி நோவேன் என்ற எண்ணம் எழு, மெல்லத் தலை தூக்கி மூல்லைக்கொடியை நோக்கினால். “பெண்ணே! என் இளமைப் பருவத்தில், நாள்தோறும் நீர் வாரித்து எண்ணிய பேணி வளர்த்தவள் நீதானி; ஆனால், மலர்கள் என்ற இம்மாநிதியை நாள் பெற, இன்று துணைபுரிவது இக்கார் காலத்து மழையே; ஆகவே, இப்போது, நான் உன் நலனில் நாட்டம் கொள்வது இயலாது; கார்ப்பருவத்திற்குஞ் துணைபுரிவதே, இப்போன்ற என் கடனும்; உலகியல் முறையும் அதுவே; வேண்டுமானால் நீயே எண்ணிப் பார்; உன் இளமை எழில் அளித்த இணையிலா நலத்தை நுகர்ந்து இன்புற்றுரீ உன் கணவர்; அது ஒரு காலம்; இப்போது அவருக்குப் பொருள் வளத்தின்பால் ஆசை உண்டாகிவிட்டது; அவர்க்கு இப்போது தேவை அது ஒன்றே; ஆகவே, அவர் உண்ணே மறந்து. சென்னூம் தூரம் சென்றுவிட்டார்; இக்கார்காலத்தில், உன்னை ஓர் இமைப்பொழுதும் பிரியாது, உன் அண்மையிலேயே வாழ வேண்டிய அவர், எங்குள்ளாரோ? அறிந்து கொள்ளவும் முடியாத இடத்திற்குப் போய்விட்டார்; இது தான் உலகியல். இதை நீ உணர்ந்து கொள்ளவேண்டும்;

காலம் மாறக் கருத்தும் யாறும்; இதை உணர்ந்து உள்ளம் தேறியிருப்பதே உயர்ந்தோர்க்கு அழகு; அதைவிடுத்து, நான், இன்றும் உன் துணையாதல் வேண்டும் என்பதோ, உன் காதலர், இப்போதும் உன் அருகில் இருக்கவேண்டும் என்பதோ அறிவுடைமையாகாது; உள்ளுல் வளர்த்துவிடப்பட்ட எனக்குள்ள இவ்வறிவு தானும், உள்கு உண்டாகவில்லையே; என்னே நின் பேதத்தையே!” என்று கூறி நகைப்பதுபோல் தோன்றவே; நானைத்தால், அவள் தலையிண்டும் தாழ்ந்துவிட டது. தோழியை அழைத்துக் காரிகாலத்து மழைந்றும் முன்ன மலரும் செய்யும் கொடுமையைக் கூறிக் கலங்கினார்.

“வன்பரல் தெள் அறல் பருகிய இரலை, தன்
இன்புறு துணையோடு மறுவந்து உகளத்,
தான் வந்தன்றே தளிதரு தண்கார;
வாராது உறையுன் வரல் நகை
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே.”

“இளமை பாரார் வளம் நகைஇச் சென்றேர்;
இவனும் வாரார்; எவனரோ? எனப்
பெயல் புறந்தந்த பூங்கொடி மூல்லைத்
தொகுமுறை இலங்கு எயிருக
ங்குமே, தோழி! நறும் தண்காடே.” ६

१ குறுந்தொகை : 65. கோலூர் கிழாரி:

பரல் - பருக்கைக் கற்கள்; தெள் அறல்-தெளிந்த நீர்; இரலை - ஆண்மான்; மறுவந்து - மகிழ்ச்சியால் அலைந்து; உகள் - துள்ளி விளையாட; நகை-இ- விரும்பி; உறைய-வாழு; இருந்திரோ - உயிர் வாழ்கின்றனவேயா; தளி - மழைத்துளி.

२ குறுந்தொகை : 126. ஒக்கர் மாசாத்தியாரி:

வளம் - செல்வம்; நகை-இ- விரும்பி; இவன் - இவ்விடம் அல்லது இக்காலம்; எவனரோ - எவ்விடத்தில் உள்ளாரோ; பெயல் - மழை; புறம் தந்த-வளர்த்து விட்ட; தொகு - நிறைந்த; முகை-அரும்புகள்; இலங்கு-விளங்கு; எயிருக் பற்களாக,

கார் அன்று; களைக உண்டுயர்:

பொருள் தேடிப் போன இளைஞன், மீண்டுவரக் குறித்த காலம் காரிகாலமாம் என்பதைத் தோழி அறிவாள்; அக்கார் காலமும் வந்துவிட்டது; கார்காலத்துக் கருமுகில்களைக் கண்டு மயில்கள் தம் தோகைகளை விரித்து ஆங்காங்கே ஆடி மகிழ்ந்தன. காரி காலத்தில் மலரும் இயல்புடைய பிடா மலர்கள் மலரிந்து மணம் வீசின. மயில்களின் நடனத்தைக் கண்டு, பிடாவின் நறுமணத்தை நு காரிந்து இது கார்காலம் என்பதை ஆப்பெண் அறிந்துகொண்டாள். அதனால் அப் பருவதி தொடக்கத்தில் திரும்பிவிடுவதாகக் கூறிச் சென்ற கணவன்வாராமை கண்டு வருந்தினார். அவன் வந்து இளைப் பூந்திலனே எனும் ஏக்கத்தினும், புதிய ஒரு துயரம் அவனைப் பற்றிக் கொண்டது. வழங்கிய வாக்குறுதியினின்றும் வழுவி ஞாரத் தெய்வம் வருத்தும் என்பதில் ஆசையா நம்பிக்கை உடையவள் அப்பெண்; கணவன் ‘கார்காலத்தில் வந்துவிடுவேன்; கலநி காடே’ என உறுதி உரைத்துச் சென்றிருந்தாள். அக்காரிகாலம் வந்துவிட்டது; அவன் வந்திலன்; அவன் வாக்குப் பொய்த்துவிட்டது; இப்பிழையால் அவனுக்கு யாதுகேடு நெருமோ என்ற எண்ணமே அவனைப் பெரிதும் ஆலைக்கழித்தது.

இதை உணர்ந்தாள் அவன் தோழி; இந்தினையில் கணவன் உரை பொய்யாகவில்லை; ஆகவே அவனுக்கு எவ்விதக் கேட்டும் நேராது என்பதை அவன் உள்ளம் உணரும் வகையில் காட்டினால்லது அவன் துயர் குறையாது என்பதை உணர்ந்தாள்; ஆனால், அதற்கு அவளால் என்ன செய்யமுடியும். கார்காலம் தொடங்கிவிட்டது என்பதிலோ, கணவன் வாக்குப் பொய்த்துவிட்டது என்பதிலோ சிறிதும் ஜையம் இல்லை; ஆயினும் அவன் மனம் சோர்ந்துவிடவில்லை. அவன் சொல் பொய்யாகவில்லை என்பதை எவ்வாறு நிலை நாட்டுவது எனச் சிந்திக்கத் தொடங்கினான்; சிந்தனையின் முடிவில் ‘துண்பத்தில் பாவம் இல்லை; துணிந்து ஒரு பொய்க்கறு; பொய்ம்கூறும் வாய்மையிடத்து, புரை தீர்ந்த நன்மை

பயக்கும் எனின்' எனக் கூறி ஓரு வழி காட்டிற்று அவள் உள்ளது.

அவ்வள்ளத்தின் உறுதுணைகாண்டு, அப்பெண்ணை அனுகினுள்; 'பெண்ணே! கணவன் உரைத்த சூள் பொய்த்துவிட்டதே; அப்பிழையால் அவன் பெருங்கேட்டிற்கு உள்ளாக நேருமே என எண்ணிக் கலங்குகிறது உன் உள்ளம்; அக்கலக்கத்திற்கு இப்போது இடமே இல்லை. பெண்ணே! கார்காலம் இன்னமும் தொடங்கவே இல்லை. 'பெய்யும் மழை, ஆடும்மயில், மணக்கும் பிடா இவை அக் காலம் தொடங்கிவிட்டது என்பதை உணர்த்துகின்றனவே; இவற்றைக் கண்டும் கார்காலம் தொடங்கவில்லை எனக் கூறு கின்றனயே என்னே நின் அறியாமை? அவற்றை நீ கண்டி கொயோ! அல்லது அவற்றைச் கானும் ஆற்றலே உன் கண் வெளியிடும் இழந்து விட்டதோ' என்றெல்லாம் கேட்க என்னு கிறது உன் உள்உள்ளம்; அதை நான் அறிவேன்; உன் நினைப்பில் பிழையில்லை எவ்வதும் எனக்குத் தெரியும்; அதைப் போல்வீ, நான் கூறியதிலும் பிழையில்லை; உன் கண்கள் கார்காலக் காட்சியைத்தான் கானுகின்றன; அது உண்மை; ஆனால் அக்காட்சி நிகழ்ந்தது எவ்வாறு என்பதை உன் உணர்வு அறியாது' அதை நான் அறிவேன்; கூறுகிறேன் கேள். கடந்த ஆண்டு கார்காலத்தின்மேர்து, நிறைப் பீர் குடித்து ஏழுந்த மேகத்தினிடத்தில், அந்த ஆண்டில் பெய்தது போக, அப்பருவ முடிவில் சிறிது நீர் நின்றுவிட்டது; அந்திரை, இதுகாறும் சுமந்து திரிந்தது அம்மேகம். இப்போது கார் காலம் குதாடங்கப் போகிறது; அக்காலத்தில் பெரு மழை பெய்வதற்கு வேண்டிய நீரால் தன்னை நிறைக்குக் கொள்ளவேண்டும் என நினைத்தது அம்மேகம்; அந்தினை வோடு கடல் நீரை நோக்கிப் புறப்பட்ட அது போகும் வழி யில் தன்பால் உள்ள அப்பழைய நீரைப் பெய்து ஒழித்துவிட எண்ணிற்று; அவ்வாறே பெய்துவிட்டது. அம்மழைதான் இப்பொழுது நீ கண்ட மழை; ஆனால் இம்மழை வந்தவனை, மயில்களுக்குத் தெரியாது. மழை பெய்யும் காலமெல்லாம்

கார்காலம் எனக் கருதும் மட்டையுடையன அம்மயில்கள்; அதனை இதையும் கார்காலம் என்றே கருதிவிட்டன; அவ்வறியாமையால் தோகைவிரித்து ஆடவும் தொடங்கிவிட்டன; மயில்கள் ஆடக்கண்ட பிடாவும் மறைத் தொடங்கிவிட்டது; தன்னினும் மிக்க அறிவு வாய்ந்த மயிலை கார்காலம் என மயங்கிவிட்டது என்றால், பிடா மயங்கியதில் வியப்பில்கையன்றோ? ஆகவே, இவை யனைத்தும் மயிலின் மடமையின் விளைவே யல்லது வேறு இல்லை; உன் கணவன் உரை ஒருபோதும் பொய்த்ததில்லை; இப்போதும் பொய்க்க வில்லை; இனிப் பொய்க்கப் போவதும் இல்லை, இது கார்காலம் அன்று; வாக்களித்தவாறே அவர் கார்காலத்தில் வந்து சேருவரி; கவங்காதே” என்று கூறி அவள் கவலையை மாற்றிக் கண்ணீரத் துடைத்தாள்.

“மடவ, வாழி! மஞ்ஞஞ மாயினம்;
காலமாரி பெய்தென, அதன் எதிர்
ஆலலும் ஆவின; பிடவும் பூத்தன;
கார் அன்று இகுனை/ தீர்க்க நின்பட்டே:
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர்
புதுஞ்சீரி கொளி இய உத்குதரும்
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே.”^a

கானும் காட்சிகள் கனவோ?

காரிகாலம் தொடங்கிவிட்டது என்பதை இயற்கை நிகழ்ச்சிகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன; அங்குள்ள மாசுவும், தோழி, இது கார்காலம் அன்று; மயில்களின் அறியாமையின் விளைவு எனக் கூறுகிறார்கள்; என்னே அவள் அறி

^a குறுந்தொகை; 25। இடைக்காலனார்.

பெய்தென-பெய்ததாகக் கருதி; ஆல்ல-ஆடி மகிழ்தல்; படர்-துனிபம்; கழிந்த மாரி-கடற்றுபோன கார்காலம்; உகுத்தரும்-சொரியும்; நொதுமல்-கார்காலத்திற்கு உரிய தலிலாது.

யாமை; தன் மட்மயை மயில்களிக்கு ஏற்றிக்கூறும் இவள் மனப்போக்கினே எனின்னேன் என எண்ணில் நதைத்தாள் அப்பென்.

புதுமழை பெய்தல், மயிலினம் ஆடுதல், பிடா மலர்தல் இவற்றேருடு நின்றிருந்தால் தோழி கூறுவது ஒருகால் உண்மையாகவும் இருக்கலாம்; ஆனால் இயற்கை நிகழ்ச்சிகள் அவற்றேருடு நின்றுவிட வில்லையே; கொன்றை மலர்ந்து விட்டது; செல்வர் வீட்டுச் சிறுர்களின் சின்னம் கிறு கால் களில், தவணையின் வாய்போல் திறந்த வாயுடையவாய், பொன்னால் பண்ணைப் பூட்டப்பெறும் கிண்கினியனிப் போலும் வடிவும் வண்ணமும் வாய்ந்த அக்கொன்றை மலர்க் காட்சிகள் கண்களைப் பறிக்கின்றனவே; அக் கொன்றையோடு நிற்கவில்லையே; குருந்த மரம் வேறு கொத்துக் கொத்தாய் மலர்ந்துமண்கிகிறதே; ஆடும்காற்றால் அலைப்புண்டு அசையும் அம்மலர்க் காட்சிகள் அழகை அள்ளி அள்ளிச் சொரிகின்றனவே; இவற்றையும் அம்மயில்களின் அறியாமையின் விளைவு எனக் கொள்வது அறிவுடைமை ஆமோ? ஆகாது.

ஆகவே, கார்காலம் பிறந்துவிட்டது என்பதை உறுதி யாக உணர்ந்துகொண்டாள் அப்பென்; தான் முன் கண்ட கார்காலக் காட்சிகள், தோழி கூறியவாறு மயிலினத்தின் மட்மயின் விளைவுதாமோ எனிற ஜயம் அகண்றுவிட்டது; அதனால் “கார்காலம் தொடங்கவில்லை; கவுன்காடுதே; கணவன் உரை பொய்யாகாது; கவலை கொள்ளாதே” எனக் கூறிய தோழியைக் கூட்டிக்கொண்டு தோட்டத்திற்குச் சென்றார்கள். ஆங்கு மலர்ந்து மணம் வீசும் கொன்றை குருந்துகளைக் காட்டினார்கள். அம்மலர்களின் வடிவழகை, அவற்றின் மண நலத்தை, அவை காற்றால் அலைப்புண்டு ஆடி அசை வதை அவளி கண்ணும் கருத்தும் உணருமாறு காட்டினார்கள்; காட்டிவிட்டு “தோழி! இவற்றைக் கண்டும் கார்காலம் இன்னமும் தோன்றவில்லை என்று கருதுகின்றனரேயோ? இவை யும் அம்மயிலின் மட்மயின் விளைவுதாமோ? கார்காலம்

அன்ற என்ற உண் பிழவாதம் இவற்றைக் கண்டும் அகல வில்லையாயின், இப்போது நம் முன் நாம் காணும் இச்காட்சி கள் எவ்வாரம் கனவுதாமோ? கொன்றை மலர்வதும் குருந்து மணப்பதும் கணவில் நிகழ்வனதாமோ? தொழி! ஏன் உண் வாய்டைத்துப் போய்விட்டது? இப்பேரதாவது கூறு! கணவன் கூறிச் சென்ற கார்காஸம் இன்னமும் பிறக்க வில்லையோ?" எனக் கண்களில் நீர் கலங்கிக் கேள்விமேல் கேள்விகளாகக் கேட்டுக் கலங்கிக் கருத்திழந்தாள்.

"செல்வச் சிரு அர் சீறடிப் பொலிந்த
தவளை வாய் பொலம் செய் கிண்கிணிக்
காகின் அன்ன போது ஈன் கொன்றை
குருங்தோடு அலம் வரும் பெருங் தன் காலையும்
கார் அன்று என் நி யாயின்
கனவோ மற்று இது? வினவுவல் யானே." ^a

துயர் தரும் மாலை அவர் சென்ற நாட்டில் இல்லையோ?

ஒரு நாள் மாலை வழக்கம்போல், காதலன் வருகையை எதிர்நோக்கி மனையின் முன்வாயிலை அடைந்து காத்திருந்தான்; அந்திலையில் கணவனை மீது சென்றிருந்த அவள் கருத்தைக் கவரும் நிகழ்ச்சியொன்று ஆங்கு நிகழ்ந்தது; கணவன் வாராமையால் தான் உற்ற கலக்கத்தையும் மறந்து அந்திகழ்ச்சியைக் கண்ணுற்று நின்றார். அவள் வீட்டினை இறப்பில் கூடு கட்டி வாழ்ந்திருந்தது ஒரு குருவி; காலையில் மலர்ந்து மாலையில் வாடிய ஆய்பல் பூசின் புற இதழ் போலும் நிறமும் உருவமும் வாய்ந்து காண்பதற்கு ஆழ

^a குறுந்தொகை : 148. இளங்கிரர்ந்தயார்.

சீறடி-கிறிய கால்கள்; பொலிந்த-விளங்கிய; தவளை வாய்-தவளையின் வாய் போலும் வாயை உடைய; பொலம்-பொன்; காசு-ஶணி; போது-மலரும் பருவத்தை உடைய அரும்பு; ஈசு-அரும்பு விட்டி; அலம் வரும்-அசையும்.

காகத் தோன்றிற்று அதன் மேனி; அது தன் கூட்டை விட்டுப் பறந்து வந்து தெருவை அடைந்தது; அதைத் தொடர்ந்து அதன் பேடும், அதன் குஞ்சகளும் பறந்து வந்து தெருவை அடைந்தன; தெருவில் மனைகளின் முன்புறக்கில் மகளிர் காய விட்டுக் காத்துக் கிடக்கும் பல்வேறு வகையான உணவுப் பண்டங்களில் படிந்து வயிரூர் உண்டன; உண்டு உடற்பசி நீங்கிய பின்னர், அவை, ஊர் மக்கள் ஒன்று கூடி ஆடியும் பாடியும் மகிழும் மனிறத்தை அடைந்தனர்; ஆட்டோக் குவியல் குவியலாகக் கொட்டி வைத்துள்ள ஏருக்குப் பைகளைக் குடைந்து குடைந்து ஆடி மகிழ்ந்தன; அந்நிலையில் மரலை மறைய இருந் பரவத் தொடங்கினிட்டது. உடனே அனைத்தும் ஒன்று கூடித் தமிழ்கூட்டினை அடைந்து மகிழ்ந்தன.

அழகிய இக்காட்சியை அவள் கண்டாள்; சிறிது பொழுது தன் கவலையை மறந்து மகிழ்ந்தாள்; அங்காட்சி முடிவு அவளை மீண்டும் துயரக்கூடலில் தள்ளியிட்டது; அக் குருவிகளின் இன்ப விளையாட்டைக் காண்பதில் தன் துணி பத்தை மறந்திருந்த அவள், அவை கூடுகளை அடைந்து மறைந்து போனதும் தன் நினைவு வரப்பெற்றார்; அந்நிலையில் காதலனைக் காணுக் கலக்கத்தோடு மற்றிருக்கும் கேர்ந்து கொண்டு அவளைத் துண்புறுத்தத் தலைப்பட்டது.

“இச்குருவி இனத்தைப்போல் காதலனேஷ பிரியாது வாழ்ந்து, அறிவறிந்த மக்களோப்பெறும் அரும் பெரும் பேறு பெற்று, அம்மக்களோடும் ஒக்களோடும் மகிழ்ந்து வாழும் வாழ்வு எனசிகும் வாய்க்காதா” என எண்ணிய ஏங்கிற்று அவள் உள்ளனம். ஏக்கம் மிக்க அவள் தன் தோழியை அனுகினார்; தெருவில் தான் கண்ட அவ்வின்பக் காட்சியை அவளுக்குக் கூறினார்; அங்காட்சியைக் கண்டு தன் உள்ளத் தில் எழுந்த இன்ப வேட்கையை எடுத்து இயம்பினார்; பின்னர், “தோழி! இவைபோலும் எண்ணற்ற ஆஸ்சகளைச் சிளப்பிவிடும் இவைபோலும் மாணுக் காட்சிகள் நம் கணவர் சென்ற நாட்டில் நிகழாவோ? அவற்றை அவர் காணுகிறா?

கண்டிருப்பாராயின் அவரும் என்னைப்போல் அவ்வின்ப வாழ் விற்கு ஏங்கி, இந்நேரம் இவண் வந்து அடைந்திருப்பரே; அல்லது, அவற்றைக் கண்டும், அவர் கடமையுள்ளம் கலங்க வில்லையோ? அதனால் அவர் வருகை தடைபட்டுள்ளதோ? தோழி! வாய் திறந்து எனக்கு விளங்கக் கூறு” எனத் தன் உள்ளக் குழுற்றை அவள் உணரக் காட்டிக் கலங்கி நின்றாள்.

“ ஆம்பஸ் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனைஉறை குரீ இ
முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து
எருவின் நூண்தாது குடைவன ஆடி
இல்லிறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்று கொல்? தோழி! அவர் சென்ற நாட்டே.” 2

என் அழகு எனக்கும் ஆசாது; என்னைக்கும்
உதவாது கொல்?

கணவன் வாக்களித்துச் சென்ற காலம் கடந்து போக வும் வந்திலனே என்ற ஏக்கத்தால் எழுந்த வருத்தம் அப் பெண்ணின் மனத்தைப்பற்றி வருத்த வருத்த, அவள் மேனி யும் தனி பொலிவிழந்து பசக்கத் தொடங்கிவிட்டது; நல்ல செம்பொன்றை செதுக்கி வைத்த சிலைமீது மாலை ஞாயிற்று மஞ்சள் வெயில் வீழ்ந்தாற்போல் பேரொளி வீசும் பெருங் கவின் மிக்கது அவள் மேனி; அந்த அழகே அவளுக்கு, அவனைக் கணவருகை கொண்டு தந்து துணைபுரிந்தது. அவன்

2 குறுந்தொகை: 46, மாமலாடஞ்சீ.

சாம்பல்-வாடியமலர்; கூம்பிய-குவிந்த; முன்றில்-மணைமுற்றம்; உணங்கல்-உலரவிட்ட உணவுப் பொருள்கள்; தாது-பொடி; குடைவன-குடைந்து; இல்லிறை-வீட்டு இறப்பு; பள்ளி-கூடு; புன்கண்-துன்பம் மிக்க; புலம்பு-தனிமையுணர்வு.

அவள் மேனியின் அம்மாகைக் கவிஞரைக் கண்டே அவள்மீது காதல் கொண்டான்; அவளைக் காதலித்த பின்னர், அவளோடு யழியபோது, அவள் அகநலம், அவள் மேனி காட்டும் புறநலத்தினும் சிறந்தது என்பதை ஆறிந்து, அவள் மீது பேரன்பு காட்டினான். என்றாலும், அவளைக் காதலிக்க அவள்மீது ஆசை கொள்ளத் துணையிரிந்தது-தூண்டியது அம் மாகைகவினே ஆகும். இவ்வாறு அவளை மணந்து மாண் புறப் பெருந்துணை புரிந்தது அவ்வழகே யாதல் அறிந்து, அதனிடத்தில் அவள் பேரன்பு காட்டினான்; அதைப் பேணிக் காப்பதில் பேரார்வம் காட்டினான்; அவ்வழகு பெற்றுள்ள மையால் பெருமிதம் கொண்டது அவள் உள்ளனம். அம் மட்டோ! கணவன் கண்களுக்கு அவள் அவளைக் காணும் பொழுதெல்லாம், விருந்தவித்து அவன் உள்ளத்தில் இன்பம் ஊற்றெடுத்துப் பாயச் செய்தது அவள் அழகு. அவளை விட்டு இமைப் பொழுதும் பிரியவிடாது அவளைக் கட்டிப் போட்டுக் களியாட்டம் ஆட்டியது அவள் அழகு.

இவ்வாறு தனக்கும் தன் கணவனுக்கும் ஒருசேர இன்பம் ஊட்டி உற்றுணையாய் விளங்கிய அப்பேரழகு இப்போது அழியத் தொடங்கிவிட்டது; கணவன் பிரிவால் அவள் கருத்தில் எழுந்த கலைக்கம், மெல்ல மெல்ல, அவள் மேனியையும் பற்றிக்கொண்டது. அம்மேனியின் மாந்தவிர் போலும் மாமை நிறம் மெல்ல மெல்ல மங்கிவிடத் தூய கண்ணாடிமீது வாய்வைத்து ஊதிய வழி ஆவிபடர்ந்து அழிகிழந்து காட்டும் அவ்வாடியின் தோற்றம்போல், அவள் உடல் ஓளி இழந்து தோன்றிற்று. பசலைப்படர்ந்து அவ்வழகை அழித்துவிட்டது. செம்மை கலந்த பொன்னிறம் போன்று சிறப்பளித்த அவள் மேனி, வெண்பகும் பொன்போல் வெளுத்துவிட்டது. அன்று தனக்கும் பெருமை அளித்து, தன் காதலனுக்கும் இன்பம் ஊட்டிய அது, இன்று இருவரிக்கும் உதவாது பசலையால் பாழுற்றதைக் கண்டு கலங்கினான். தான் சன்ற கண்றிற்கும் வயிரூர் அளித்து, தனைப் பேணிக் காப்பவர்களின் கறவைக் கலம் நிறைந்து வழியுமாறு சுரந்தும் பயணபட வேண்டிய ஓரி

ஆவிசே இனிய கலவ மிக்க பால் அந்திலைக்கு மாருத, தன் கன்றுலும் உண்ணப் பெருமல். தன்னை உடையாரின் கறவை கலத்தை நிறைப்பதும் செய்யாமல், வறிதே மண்ணில் சிந்திச் சிரழிவதுபோல் ஆசிவிட்டதே என் மாமைக்கவின் என எண்ணிக் கலங்கினால்;

“ கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது
நல் ஆன் தீம்பால் நிலத்து உக்காங்கு,
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
தில்லை அதகுல் என் மாமைக் கவினே.” ²

நின்துயர் கேட்பின் நீடலர் :

அப்பெண் படும் தூயரைத் தோழி பார்த்தாள்; அவள் வாழ்வில் எவ்விதக் குறைவும் இல்லை. இனிய வாழ்விற்கு வேண்டும் அத்தனையும் ஆங்கு உள். மெல்லிய நூல்கொண்டு தொடுத்த மலர்ச் சரங்கள் அவள் மஞ்சத்திற் கிடற்று அழுகு செய்கின்றன; மலர்ப் படுகினகயில்தான் அவள் பள்ளி கொள்கிறுள்; ஆயினும் அவளால் உறங்க முடியவில்லை; நெருப்பின் மீதும் நெருஞ்சி முன்மீதும் வீழ்ந்தாற்போல் தூயில் இன்றித் துடிக்கிறுள்; அவள் அழுகு அத்தனையும் அழிந்துவிட்டது; அவளைப் பார்க்கவே இவளால் முடியவில்லை. அவளைத் தேற்ற அவள் எதை எதையேர கூறிப் பார்த்தாள்; அவள் கூறிய எதுவும் அவள் கவலையை-கண்ணீரைப் போக்கவில்லை. ஆயினும் அவள் தன் முயற்சியைக் கைவிடவில்லை.

கணவன் பிரிந்து போயிருப்பது சிறந்த பணி குறித்து, கணவன் சிறந்தது மேற்கொண்டு செலவதில் பெருமை கொள்ள வேண்டுவது மனைவியின் கடமை; அக்கடமையுணர்

* குறுந்தொகை : 27. கொல்லன் அழிகி.

உக்காங்கு-சிந்திவீணைது பேரால், என் ஐ-என் தலைவன்; உணீஇயர்-உண்ணை; வேண்டும்-விரும்பும்.

வால் அவள் தன் துயரை அடக்கிக் கொன்றுதல் வேண்டும்; அந்நிலையில் அவள் துயர் கொண்டால், அவள் துயர்ப்படு கிறான் என்பதைப் போயிருக்கும் கணவன் கேட்டுவிட்டால், அவன் சென்ற விளையைச் சீரழிய விடுத்து வந்துவிடுவன்; அதனால் உண்டாம் பழி அவளையே சாரும்; அதனால் அவள் துயர் கேட்டு, அவள்வறிதே வந்துவிடாதிருத்தற் பொருட்டு அவள் தன் துயரைப் பிறர் உணராவாறு அடக்கிக்கொள்ள தல் வேண்டும்; அதுவே அறிவுடைமை என்பதை அவள் உணருமாறு எடுத்துக் கூறின், அவள், தான் துயர்ப்படுவதால் தனக்கும் தன் கணவனுக்கும் நேரும் கேட்டிற்கு அஞ்சி அடங்கியிருப்பள் என என்னிடுள்; அதனால் அக்கருத்து அவள் உள்ளத்தில் ஆழப் பதியுமாறு கூற விரும்பினான்; ஆனால் அந்நிலையில் தான் கூறும்சொற்கள் அறிவுரை வழங்கு வள்போல் தோன்றின், கருதிய பயன் விளையாது ஆதலின், அவளுக்கு ஆறுதல் உரைப்பன்போல் அவை தோன்றுதல் வேண்டும் என விரும்பினான்.

ஆணையிற் கிடந்து அழுது மடிவாள் அருகிற் சென்று, “பெண்ணே பஞ்சஸையிற் கிடந்தும் துஞ்சதல் ஒழிந்து நீ நாள்தோறும் துயர் உறுகிண்றன; உண்ண இவ்வாறு துயர் உறவிடுத்துவாளா இருந்து விடும் வன்னெஞ்சார் அல்லர் உன் கணவர். அவர் சிறந்த ஒரு காரியத்தைச் செய்து முடிக்கவே சென்றுள்ளார் என்பது உண்மை. ஆனால் அவர் உண்ண மறந்து விடுவாரல்லர்; உண்ண மடியவிடுவாரல்லர்; நீ படும் துயர் அவருக்குத் தெரியாது; கணவன் சிறந்த பணி மேற் கொண்டு சென்றுள்ளன் என்ற நினைப்பால் சிந்தை களித்தி ரூப்யாள் மணைவி எனும் நினைவால், அவர் மேற்கொண்டு சென்றுள்ள பணியில் கருத்தைச் செலுத்தியுள்ளார். அதற்கு மாறுக, நீ துயர் உறுகிறோய்; அதை அவர் அறிந்தால், அதையாரேனும் அவர்பால் சென்று உரைத்தால், கேட்ட ஆசு கணமே தாம் செய்யும் விளையை, அது எத்துணைச் சிறந்த பயனைத் தருவதாயினும் கைவிட்டு, ஆங்கு கணப் பொழுதும் நில்லாது இவண் விரைந்துவந்து சேர்வர்; ஆகவே பெண்ணே!

நீ சிறிதும் கவனாதே; வேண்டுமாயின் உன் துயரை அவர் அறி யுமாறு கூறவல்ல தூது ஒன்றை அனுப்பி வைப்போம்” எனக் கூறினார்.

தேறுதல்போல் கூறிய தோழியின் சொற்களைச் செவி மடுத்த அப்பெண், அச்சொற்களில் பொதிந்து கிடந்த தோழியின் அறிவுரையைக் கண்டாள்; தான் துயர்படுவதால் நேரவிருக்கும் கேட்டினை உணர்ந்தது அவள் உள்ளம். மந்திரத்திற்குக் கட்டுப்பட்டு அடங்கும் பாம்புபோல், அவள் துயர்ஓழிந்து அடங்கி அமைதியற்றார்.

“கேளா ராகுவர் தோழி! கேட்பின்
விழுமிது கழிவ தாயினும், நெகிழ்நூல்
பூச்சேர் அனையில் பெருங்கவின் தொலைந்தனின்
நாள்துயர் கெடப்பின் நீடலர் மாதோ,” ²

நெஞ்சு விளைகிறது; நான் வருந்துகிறேன்:

இப்பெண்ணினி நிலை இது. இனிப்பொருள் தேடிப் போயிருக்கும் அவள் கணவன் நினையினைக் காண்போம். “விரைவில் வந்துவிடுகிறேன்; வருந்தாதே” என்று கூறி வந்து ருந்தான் அவன். வந்தவன் பொருளீட்டும் முயற்சியில் முழுக்க முழுக்க ஆழ்ந்துவிட்டான்; ஒரு விளையை மேற் கொண்டவர் அதே நினைவாய் இருந்து முடித்தல்வேண்டும்; செயல் ஒன்றும் சிற்றை ஒன்றுமாக இருப்பின், மேற்கொண்ட செயல் செவ்வனே முடிவதோ, விரைவில் முற்றுப் பெறு வதோ இயலாது; அதனால் அவன் சிந்தத்துயும் செயலும் அவன் மேற்கொண்டு வந்த விளையிலேயே ஒரு சேரச் சென்று

² குறுந்தொகை : 253. பூங்கண்ணன்.

விழுமிது-சிறந்தபயன்; கழிவதாயினும்-கெடுவதாயினும்; நெகிழ்நூல்-மெலிலை நூல்; நாள்துயர்- நாள்தோறும் படும் துயர்; நீடலர்-தரங்கரர்.

விட்டன; மனைவியின் நினைப்பு முற்றும் மறந்துவிட்டது. மேலும் மனைவியை நினைந்துகொண்டால், அவள் எழில், இளமை, காதல், கண்ணீர் அனைத்தும் தோன்றி அவனைக் கலங்கச் செய்துவிடும்; கலங்கிய சிந்ததயோடு செயல்படுவது இயலாது; விளையும் முற்றுப்பெருது; விரைவில் வீடு திரும்புவதும் இயலாது; ஆதவின் அவன் சிந்தத அவளை நினைக்க அறவே மறுத்துவிட்டது; அவன் காதல் உணர்ச்சியையும் கடமை உணர்வையும் உணர்ந்து, அவனேனு. வந்திருந்த உறிஞர் உறவினர்களும், அவன் மனைவிபடும் பிரிவுத் துயர் பற்றி, அவன்பால் ஏதும் அறிவித்திலர்; அறிவித்தல் கூடாது என்பதை அறநெறியாகக் கொண்டனர்; “கிழவி நினையே விளையிடத்து உரையார்” என்ற ஆஸ்ரோர் விதிக்கு மதிப்புத் தந்தனர்; இதனால் காதலியின் கவலையையோ, அவன் கண்ணீரயோ, அவனுக்குத் தான் வாக்களித்து வந்ததையோ அவன் கருதினால்லன்; அவற்றுள் எதுவும் அவன் கருத்தில் எழவில்லை; கடமை ஒன்றே அவன் கண்முன் நின்றது.

கடமையைக் குறைவற நிறைவேற்றி, மேற்கொண்டு வந்த வினையில் வெற்றி கண்டுவிட்டான்; விரும்பி வற்ற பெரும் பொருளைச் சேர்த்துவிட்டான்; வெற்றி அவனுக்குப் பெருமிதம் அளித்தது; வெற்றிக் களிப்பில் ஆழந்தது அவன் உள்ளம். ஆனால் அவனினப் உணர்வு சிறிது பொழுதே; “ஈங்கு நான் பெறும் இவ்விஸ்பதித்தை உடன் இருந்து நுகர என் மனைவி என் அருகில் இல்லையே என்ற எண்ணம் எழுந்தது; அவன்வே; அவன் மகிழ்ச்சி எங்கோ சென்று மறைந்து விட்டது; மனைவியின் பேரழுகு; அவன் தன்பால் கொண்டுள்ள கரைடந்த காதல்; தனக்கு விடைகூறி வழியனுப்பிய பொழுது அவன் விழிக்கடையில் தோன்றிய கண்ணீரத் துளி; அக்கண்ணீர் காட்டிய அவள் ஆகத்துயர்; அவனுக்குத் தான் குறித்து வந்த காலம்; அக்காலம் கடந்து விட்டதைக் கடமை யுணர்வால் தான் மறந்து போனது ஆசிய இவை ஒன்றன்பின் ஒன்றுக வந்து, அவன் அகக்கண் முன் தோன்றி அவனைத் துன்பத்திற்குள்ளாக்கின, தனினைப் பிரிந்தமையால் அவன் படும்பாடு; வாக்களித்தவாறு வந்து சேர்வான் எனும் நினை

வால், அவள் தன் வருகையை எதிர் நோக்கி நிற்கும் நிலை; வாராமையால் வற்த ஏமாற்றம் அவளைப் படுத்தும்பாடு; இவற்றை எண்ணிப் பரிசுத்தான்; அவள் உள்ளம் நெகிழ்நீ தது. காற்று இயக்க மெல்ல ஆடி அசையும் மூங்கிலைப் போன்ற வடிவும் வனப்பும் வாய்ந்த அவள் தோள்கள், மாண் போல் மருண்டு மருண்டு நோக்கும் கள்ள மில்லாக் கண்கள் இவை அவள் கண் முன் தோன்றிக் களி நடம் புரிந்தன; காதல் உணர்வு ஊற்றெடுத்துப் பாயத் தொடங்கிவிட்டது; அவள் அழகின் திருவுருவைக் கண்டு களித்த அவன், குறித்த காலம் கடந்து போகவும் காதலன் வந்தில்லை என்ற எண்ணம் வருத்த இருவிழியும் நீர் சோர நிற்கும் நிலையினை நினைந்துகொண்டான்; அவள் உள்ளம் எத்துணை மென்மை வாய்ந்தது என்பதை உணர்ந்தவன் அவன்; துயர் பெருகினி அதை ஆவளால் தாங்கிக் கொள்வது இயலாது. அவள் உயிரிழந்து போயினும் போவாள் என உணர்த்திற்று அவன் உள்ளம்; அதற்குமேல் அவனுக்கு இருப்புச் சொள்ளவில்லை. இன்றே ஊர் அடைதல்வேண்டும்; அவளை இப்பொழுதே கண்டு கண்ணீரைத் துடைத்தல்வேண்டும் எனத் துடித்தான்; அத்துடிப்பு மிகுதியால் தான் எங்கிருக்கிறோன்; அவள் எங்கிருக்கிறான்; தனக்கும் அவளுக்கும் இடையே உள்ள வழியினை தொலைவு எவ்வளவு என்ற எதையும் எண்ணிப்பாராது அவளை அவளீருக்கும் ஊ.நோக்கிப் புறப்படத் தொடங்கியதும், தன் உள்ளம் விரையினும், அவளை விரைவில் அடைதல் இயலாது என்பதை உணர்ந்தான். அவள் இருக்கும் ஊர் நனி மிகச் சேய்மைக்கண் உள்ளது; செல்லும் வழியும் தேர் விரைந்து ஒடுமாறு செம்மைப்பட்டிருக்கவில்லை. அது காடு களையும் மலைகளையும் காட்டாறுகளையும் இடையிடையே கொண்டு கடத்தற்கு அருமை வாய்ந்து காட்கி ஆளிக்கிறது; நேரிய வழியே யாயினும் நெடுநாட்கள் கழிந்த பின்னரே சென்று சேரும் சேய்மைக் கண் உள்ள அவ்வுரை, இத்தகைய கொடுமையும் அருமையும் வாய்ந்த காட்டு வழியை, நனி மிகக் குறுகிய காலத்தில் கடந்து, தான் நினைக்குமாறு விவரவில் அடைதல் இயலாது என்பதை அறிந்தான்,

ஊர் நனி மிகச் செய்யக்கண் உளது, இடைவழி எனிதிற் கடக்கலாகா என்னிற்ற இடையூறுகளைக் கொண்டுளது என்பதை அறிந்தும் அவன் உள்ளம் ஊர் அடைய விரைந்து. “என்னைச் சிறிது பொழுதும் பிரிந்து அறியான்; இப்போது ஒவ்வொருங்காலம் பிரிந்திருந்துவிட்டான்; இதுகாரும் அவன் உயிர் வாழ்ந்திருந்ததே அரிது; தனித்துறை வாழ்வை அவன் மேலும் தரியான்; காட்டு வழியை மெல்லக் கடந்து சென்றால் அவனைக் காண்பது இயலாது போம்; நான் என் செய்வேண்டும்! நனி மிக நீண்ட இப்பெருவழியைவிடுவிடு கடக்கலாகா இடையூறு மலிந்த இச் சொடுவழியை எவ்வர நேரும் கடத்தல் வேண்டும்; எவ்வாறு கடப்படுவான்; இப்போது கடத்தல் வேண்டும்; எவ்வாறு கடப்படுவான்? அவனை இன்றே அடையல் வேண்டும்; அது எவ்வாறு இயலும்” என்றெல்லாம் என்னை எண்ணி இடர்ப்பட்டது அவன் உள்ளம்.

இனிகுஷ் தனி உள்ளத்துடிப்பு உணர்ந்து வருந்தினான். அதன் விரைவு கண்டு மருண்டான்; வழியின் அருமை கண்டு மருண்டு நிற்பான் விழியில் பட்டது ஒரு காட்சி. உழவன் ஒருவன் தன் சிறு நிலத்தை ஒற்றை ஏர் கொண்டு உழுது கொண்டிருந்தான்; அச்சிலம் ஒன்றைப் பூர்விசாரிக் காரும் பொருள் வளம் உடையவன்போல் தோன்றினான் அவன்; அதனால், அதைப் பயிரிட்டுப் பயன் பெறுதற்கு வேண்டும் மழையின் வருகையை எதிர்நோக்கி இருந்துஊன்; பல நாடுகளாகப் பெய்யாது ரமாற்றி வந்த மழை அப்பொதுதான் பெய்து ஓய்ந்துளது; ஈரம் புலர்வதற்குமுடிப்பே உழுதொழிகள் முடித்து சிட வேண்டும்; ஆனால் அவனிடம் உள்ளதோ ஒரே ஒரு ஏர்; ஏர் சூட்டிட உழுத் தொடங்கியதும் கெயினின் வெப்பம் வாட்டு வதை உணர்ந்தான்; அதனால் நிலத்து ஈரமும் சிறிது சிறிதாகப் புலர்ந்து நிலம் உழும் பக்குவம் குறைந்து போவதைக் கண்டான்; “அந்தோ/ பெய்யாத மழை பெய்து அளித்த ஈரத்தைக் காட்டு வெயில் கொண்டுவிடும் போல் உள்ளதே; ஈரம் உள்ளபொடுத இவ்வளவு நிலத்தையும் உழு

தாக வேண்டுமே; என்னிடம் இருப்பது இவ்விவாரு ஏரி தானே; இதைக்கொண்டு இவ்வளவு நிலத்தையும் எப்போது உழுது முடிப்பேன்? நான் உழுது ஏறும்வரை ஈரம்காத்திராது போலத் தோன்றுகிறதே; அந்தோடி, என் செய்வேன்” என அவன் உள்ளம் துடிக்கும் துடிப்பு, அவன் கைத்துடிப்பில் காணப்பட்டது; “பெய்யாத மழை பெய்துளது; இனிப் பெய்யும் என எதிரீநோக்குவது இயலாது; என்னிடம் உள்ளதோ ஒரு ஏர்; உழுவேண்டிய நிலமோ பெரிது; உழுக் கூடிய காலமோ குறைவு; என்றாலும் உழுது முடித்தாக வேண்டும்” என உள்ளம் துடிக்க, அவன் கைகள் ஏரில் பூட்டிய இரு ஏருதுகளையும் ஒட்டு ஒட்டடென விரைந்தோட்டுக்கொண்டிருந்தன.

“காதவியைக் காணவேண்டும்; அதுவும் இன்றே காண வேண்டும்; காலம் கடந்தால் அவனை உயிரோடு காண்பதே இயலாதுபோம்; கடத்தற்கரிய இவ்வழியையிக் நீண்டு கிடக்கும் இந்நீளவழியைக் கடற்று சென்று காணவேண்டும்; இப்பெருவழியை என் தேர் எப்படிக் கடக்குமோ அறியேன். இப்போதே டடந்து சென்று காதவியைக் காணவேண்டும்” எனத் துடிக்கும் தலை நெஞ்சின் துடிப்பிற்கும் எல்லா “நிலத் தையும் உழுதாக வேண்டும்; ஈரம் புலரிவதற்குமுன் இன்றே உழுதாக வேண்டும்; என்னிடம் உள்ளது ஒரு ஏரேயாயினும் உழுது முடித்தல் வேண்டும்” எனத் துடிக்கும் ஓரேர் உழுவ வினை உள்ளத் துடிப்பிற்கும் உள்ள ஒருமைப்பாட்டின் உணர்ந்தான்; அவ்வள்ளத்தின் துடிப்புக் கண்டு, அதுபடும் துயர்கண்டு அவன் கலங்கினான்; செய்விழந்து வருந்தினான்; செய்வது அறியமாட்டாது துண்புற்றுத் துடித்தான்.

“ஆடுஅமை புரையும் வனப்பின், பணத்தோள்,
பேரமர்க் கண்ணி இருந்த ஊரே,
நெடுஞ்சேண் ஆரிடை அதுவே நெஞ்சே!
ஈரம் பட்ட செவ்விப் பைம்புளத்து

ஓர் ஏர் உழவன் போலப்
பெருவிதுப்பு உற்றனருல்; நேர கோ யானே.”^a

புதுவழிப் படுத்த மதியுடை வலவோய்!

தெரில் அமர்ந்திருக்கும் இளைஞின் உள்ளத் துடிப்பை உணர்ந்தான் தெர்ப்பாகன்; இளைஞ் குடும்பத்தோடு பல லாண்டு காலமாக வாழ்ந்து பழகியவன் அவன்; இளைஞ் தன் காதலியை முதன் முதலாகக் கண்ட காலத்திலும், மனம் நிகழ்வதற்குமுன், அவளோக் காண மறைந்து மறைந்து சென்ற காலங்களிலும், அவனுக்குத் தேரோட்டியவன் அவன். அதனால் இளைஞனுக்கும் அவன் மனைவிக்கும் உள்ள அண்டுப் பிணைப்பு எத்தகையது என்பதை அவன் அறிந்திருந்தான்; இளைஞனுக்கு விடையளித்து வழி அனுப்பியபோது அவன் பட்ட பாட்டினையும், அவளை விடுத்துவந்த இளைஞ், வழியில் அவன் நினைவால் பட்ட பாட்டினையும் அவன் கண்டிருந்தார். அதனால் அவளை விகரவில் கொண்டுபோய்விடு சேர்க்கவேண்டியது தன் கடமை என உணர்ந்தான்.

அவன் ஒடிடும் தேர் நல்ல உறுதி வாய்ந்திருந்தது; எதிர்தகைய நிலத்தில் ஒடினும் இடையற்றுப் போகாது அது;

^aகுறுந்தொகை 131. ஓரேர் உழவஞர் - தலைவியைக் காணத் துடிக்கும் தலைவன் உள்ளத் துடிப்பிற்கு ஓரேர் உழவன் உள்ளத்துடிப்பை உவமைகாட்டிய சிறப்பால் புலவர்க்கு வழங்கிய சிறப்புப் பெயர் இது.

அமை-முங்கில்; புரையும்-ஒக்கும்; அமர்க்கண்ணி-மருண்டு நோக்கும் கண்கள்; ஆரிஷட-ஆரிய இடத்தில்; பட்டாஉண்டான்; செவ்விபக்குவமான்; புனம்-நிலம்; விதுப்பு-விரைவு; உற்றனரு-அடைந்தது; ஆஸி-ஶஸ; நெஞ்சை விதுப்புற்றனரு; யான் நோகு என மாற்றுக.

அதைப்போலவே, அத்தேரில் பூட்டிய குதிரைகளும் இயல் பாகலே விரைந்தோட வல்லவை; தாற்ற முளி கொண்டு தாக்கவேண்டிய இனியமையாமை ஆவற்றிற்கு இதுகாறும் நேர்ந்ததில்லை. அத் துணை விரைவுடையன; அம்மட்டோ! எதிதுணை நெடுந் தொணைவாயினும் சோர்வுருது சென்று சேர வல்ல வங்கமையும் வாய்ந்தன; இதை அவன் அறிவான்; என்றாலும் நேரிய வழியில் சென்றால், ஊர் அடைய நெடு நாட்களாகும்; அதிதுணைச் சேய்மைக்கண்ண் உளது அவர்கள் ஊர்; அவ்வழியில் தேரைச் செலுத்தினால், தேர் எவ்வளவுதான் விரைந்தோடினுலும், கணவன் வருகையை எதிர் நோக்கி எதிர் நோக்கி, ஏமாந்து, அவ்வேமாற்றத்தால் உயிரிழந்து போவாணைக் காப்பதோ. அபன் உடலைக் காண்பதோ இயலாது என்பதை உணர்ந்தான். உணர்ந்தும், உரிய காலத் தில் அவன் உயிரிழந்துபோவதற்கு முன்பு ஊர் சென்று, அவன் உயிரைக் காத்தல் வேண்டும் எனத் துணிந்தான்.

தேர் ஒடுமாறு சிறிதே செப்பம் செய்யப்பெற்ற நேரவழி மலைகளைச் சுற்றிக்கொண்டும், காடுசளை வளைத்துக்கொண்டும், கானாறுகளை எளிதில் கடக்கலாம். இனிய இடங்களைத் தேடிக்கொண்டும் செல்வதால் நனியிக நீண்டுளது; அவ்வழியில் சென்றால் விரைவில் ஊர் சேர்தல் இயலாது; ஆகவே, அவ்வழி மேற்கொள்வதை மறுத்தது அவன் மனம்; மலைகள் மீது ஏறியும், காடுகளின் ஊடே நுழைந்தும், கானாற்று வெள்ளத்தில் பாய்ந்தும் ஓடினால் ஊர் அணித்தாகும்; உரிய காலத்தில் ஊர் அடைந்து அவனைக் காக்கலாம் எனக் கருதி னன். தேரையும் குதிரைகளையும் ஒருமுறை நோக்கினான்; அவை அப்புது வழியில் பாய்ந்தோடுவதற்கேற்ற உறுதியும் உரமும் வாய்ந்து விளங்குவதைக் கண்டான்; உடனே தேரைத் திருப்பிவிட்டான்; செம்மைப்பட்ட வழியை விடுக் கரு முரடான மேட்டு நிலத்தில் உருண்டோடாடிற்றுத் தேரி; கல்ளையும் மண்ணையும், கானாற்று வெள்ளத்தையும் பிளந்துகொண்டு விரைந்தது; அவ்வளவுதான்; கணப்பொழுதில், தேர் தலைவியின் வீட்டு வாயிலில் வந்து நின்றது.

காதலியின், அண்ணீர் சொரியும் கலங்கிய முதலைத்தி
காணமாட்டாது கலங்கிய உள்ளத்தால் உணர்விழந்து
போன இளைஞ், தேர் ஒட்டம் நிற்கவே கண்விழித்து
நோக்கினால். மனையையும், அம்மனை வாயிலில் தன் வரவை
எதிர்நோக்கி நிற்கும் மனையையும் கண்ணென்றிரே கண்டான்;
எப்படி வந்து சேர்ந்தோம் என வியந்தான்; அவ்
வியப்புணர்ச்சியோடு தேர் வந்த வழிகயதி திருப்பி நோக்கினால்;
புது வழி புலப்பட்டது அவன் கண்களில். கல்லும்
கட்டாந்தரையும் பின்றது போகப் புழுதிப் படலம் படர்ந்து
தோன்றும் அப்புது வழிபைக் கண்டான்; தேரை விட்டுக்
குதித்தான்; தன் வருகைக்காகத் தவம் கிடக்கும் மனையையே
மற்றது, குதிரைகளில் வார் பிடித்து நிற்கும் தேரிப்பாகண்டு
தமுவிக்கொண்டான். “அன்புடைப்பாக! என் உள்ளம்
அறிந்து—என் உள்ளது துடிப்பை உணர்ந்து புது வழி கண்டு
விரைந்து வந்து ஈங்கு நிறுத்தியது நின் தேரை அன்று. நான்
வாராமையால் வருந்தி, இழந்து போன என் காதலியின்
உயிரை அன்றே நீ எனக்குத் தந்தனை; உன் அசிலை என்
என்னிப்பனி! உன் ஆற்றவை எவ்வாறு புகழ்வென்று!” என்க
கூறிப் பாகணை நாவராப் பாராட்டி, அவன் நெடிது வாழ
வாழ்ந்தினை. ஆக்காட்சியைக் கண்டாள் அவள்; அவள்
கவலை ஒழிந்தது. அளிப்புச் சுடலில் ஆழ்ந்துபோனான்.

“சேயாறு செல்லா மாயின் இடர் இன்று
கனைகலம் காமம் பெருங்தோட்கு என்று
உன்று புரிந்து எண்ணிய மனத்தை யாகி
முரம்பு கண்ணுடைய ஏகிக், கரம்பைப்
புதுவழிப் படுத்த மதியுடை வலவோய்!
இன்று தந்தனை தேரோ?
நோய் உழுந்து உறைவியை நல்க வானே.” *

* குறுந்தொகை : 400. பேயனூர்.

சேயாறு-நெடுந்தூரம்; இடர் இன்று-துணிபம் இல்லாமல்; கணைகலம்-போக்கமாட்டோம்; பெருந்தோட்கு-பெருந்

வானமே பெருமதை பெய்து வாழ்க

இளைஞன் வாழ்க்கைக்கு வேண்டும் வற்றுப் பெரும் பொருளோடு வந்துவிட்டான்; இனி அவனுக்கும் அவனுக்கும் எவ்விதக் குறையாடும் இல்லை; இயல்பாகவே அறவுள்ளம் வாய்க்கப்பெற்றவர்கள் அவர்கள். இப்போது தங்கள் இல்லற வாழ்க்கை இனிது நடைபெறுவதற்கு-வருவிருந்து ஓய்பும் வாழ்க்கை நெறியில் வாட்டம் இன்றிச் சொல்வதற்கு வேண்டிய பெரும்யொருள் வந்து கோரிந்துவிட்டது. அதனால் இன்ப நுகர்விற்கு இருந்த பொருள்வயின் பிரிதலாகிய ஒரு தடையும் இல்லாமல் போய்விடவே, அவர்கள் இன்ப வுகில் இடையூறிஸ்றி உவாவினார்.

இவ்வாறு அறம் போருள் இன்பம் என்ற முனிருதும் நிறைந்த பெருவாழ்வு பெற்றமையால் அவர்கள் பெருமிதம் கொண்டார்; அவன் வீடு திரும்பிய அன்று அவள் கணவன் வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியால் அதுகாறும் வாரி முடிகிகாத தன் கூற்றலைக் கண்டிடார் வியக்குமாறு முடித்துக் கொண்டாள். குவளை மலர்களைக் கொய்து வந்து கொத்துக் கொத்தாகச் சூடிக்கொண்டாள்; அழகையும் அரிய மனத் தையும் அளவிச் சொரிந்தது அவள் கந்தல்; இரவு வந்தது. இருவரும் பள்ளி புக்களர்; பஞ்சனையை வெறுத்து, அவள் கூற்றவில் தனி வைத்து உறங்குவதில் இளையிலா இன்பம் கண்டான் இளைஞன்.

இருவர் உள்ளமும் நிறைந்திருந்தன; அதற்கு மேலாக அன்றைய அவள் தோற்றம் அவனை இன்ப உலகிற்கே

தொனுடைய மனவிக்கு; புரிந்து-விரும்பி; முரம்-மேட்டு நிலம்; கண் உடைய-பிளவுண்டுபோக; கரம்பை-கரம்பு நிலத்தில்; தேரோதற்தனை என்மாற்று; உறைவியை-வாழ்வபவளை,

ஈர்த்துச் சென்றது; அவ்வினப் உணர்வில் தனிசீர் மறந்தான்; இவ்வினப் வாழ்க்கை என்றும் நிலை பெறுதல் வேண்டும் என விரும்பினான்; அவ்விருப்பம் மேலும் வளர்ந்தது; தான் வாழ வேண்டுமாயின்; தனிசீச் சூழ உள்ளார் அனைவரும் வாழ வேண்டும்; அனைத்துயிரும் வாழவேண்டும்; சுற்றியிருப்போர் துனிபச் சேற்றில் சிக்கிச் சிரழியும்போது தானிமட்டும் இன் புற்று வாழ்தல் இயலாது; ஆகவே அவர்களும் வாழ வேண்டும்; தனிசீப்போலவே அவர்களும் விணையில் வெற்றிகண்டு தத்தம் ஆதல் மனைவியரோடு களித்து வாழ வேண்டும் என விரும்பினான்; ‘நான் பெற்ற இனபம் பெறுக இவ்வையகம்’ என வாழ்ந்திற்று அவன் வாய்.

உலகம் வாழ வேண்டும் என விரும்பிய அவன், அவ்வுலகம் வாழவேண்டின், அவ்வுலகில் மழைக் குறைபாடு உண்டாதல் கூடாது; வாஸம் வழங்கா நாட்டில் வளத்தினைக் காண்பது இயலாது. நாட்டின் நல்வாழ்விற்குப் பெருந்துணை புரிய வல்லது வான் வழங்கும் மதையே என உணர்ந்தான். உடனே மனைவியோடும் வெளி வந்து வாணை நோக்கினான்; இரு கைகூப்பி நின்றுன்; “எடுத்துச் சென்ற விழையை இனிதே முடித்துவிட்டு ஈண்டுவந்து இவளோடு இன்புற்று வாழ்கிறேன் நான்; நானும் இவரும், இவ்வாறு கடமையைச் செய்து காதல் உலகில் களித்துத் திரியப் பெருந்துணை புரிந்தோய் நீயே; இவ்வாறு எமக்குத் துணைபுரிந்த நீ, இவ்வுலகில் உள்ள அனைவரும் அனைத்துயிரும் இன்புற்று வாழவும் துணை புரிதல் வேண்டும்; ஆகவே வானமே! உலகில் சூழ்ந்துள்ள இருள் நீங்கி ஒளி வீசுமாறு மின்னி, முரசு முழங்கினுற்போல் பல முறை இடுத்து, தண்ணெனக் குளிர்ந்த நீர்த்துளிகள் தாரை தானாரயாக” வீழுமாறு பெய்து வளம் கொழித்து வாழ்விப்பாயாக என வணங்கி வேண்டிக்கொண்டான். வழங்குக வான், வாழ்க அவன் உள்ளம்.

“தாழ் இருள் துயிய மின்னித் தண்ணொன

வீழ்ச்சறை இனிய சிதறி, ஊழின்

கடிப்பு இகு முரசின் முழங்கி இடுத்து இடுத்துப்

பெய்து இனி வாழியோ பெரு வான்! யாமே

செய்வினை முடித்த செம்மல் உள்ளமோடு
இவளின் மேவின மாகிக் குவனைக்
குறந்தாள் நாண்மலர் நாறும்
ஏறுமென் கூந்தல் மெல்லைன யேமே.” 2

இன்னதனும் இனியானும் மேற்கொண்ட இவ்வறம் இடையுறிஞரில் இனிதே இயங்கிக்கொண்டிருந்தது. மனையற மாண்புவினிற் சிறந்து, மனையறத்தின் மங்கலமராய் விளங்கினால் அவள். அவனும் இவ்வறத் தலைவியின் நல்ல துணை வருப் பிருந்த இன்புற்றார்கள். இவ்விளைபச் சூழ்நிலையில் அவர் இவ்வற வாழ்க்கை சில ஆண்டுகளைக் கடந்தது. வாழ்க்கைப் பயனும் மகளி ஒருவன் வந்து பிறந்தால்; அவள் தாயானால்; அவன் தந்தையானால்.

மகள் பிறந்த பின்னர், பன்னுபோல் இடையற்று வாழ்தல் இருவரிக்கும் இயலாது போயிற்று; மகனின் மழுஸ் மொழியில் ஒரு புது இனிப்பும் கண்டு களித்தார்கள். எனினும் அவர் உள்ளத்தில் நிலைவு இல்லை. வருஷிருந்தோம்பும் வாழ்க்கைப் பெரும் பளையால், இயல்பாகவே மனைய விட்டுப் புறஞ்செல்ல மாட்டா நினைபெற்ற அவள், இப்போது பிறந்த மகனைப் பேணிக்காக்கும் பொறுப்பும் சேர்த்து விட்டதையாகி, மனைய விட்டுச் சிறிது பொழுது செல் வதும் இயலாததாயிற்ற. விருந்தோம்பல், பிறந்த மகனைப் பேனுதல், ஒழிந்த சில நேரங்களில் மகனின் பின்னை விலை

2 குறுந்தொகை: 270. பாண்டியன் பண்ணுடு தந்தானி தாழ்-படர்ந்த; துமிய-கெட; வீழ்-பெய்கிற; உறை-மழுத்துவி; சிதறி-பெய்து; சடிப்பு-முரசடிக்கும் கோலி; இகு-அடிக்கப்பெறும்; செம்மல்-சிறந்த; இவளின்-இவளேநாடு; மேற்னமாகிடுடைந்து; ஆணை-தலையளை,

யாட்டில் தனினை மறந்து மகிழ்தல் ஆகிய இவற்றிலேயே அவள் உள்ளம் சென்றுவிட்டமையால். அவள், கணவன் தரும் இனிபத்திற்காக ஏங்கி நிற்கும் நிலை குறைந்துவிட்டது.

இனைஞனி நிலை அவ்வாறு ஆகிவிடவில்லை. இனிபம் நூகர் வேட்கை அவன் உள்ளதீதில் அடங்கிவிடவில்லை மனையறத் திற்கு அவன் ஆற்றவேண்டிய கடமை எதுவும் அவனுக்கு இப்போது இல்லை. அது மனையறத்திற்கு வேண்டும் மாநிதியை ஈட்டித் தநிதுவிட்ட அப்போதே முடிந்து விட்டது. ஆற்றவேண்டிய கடமை இல்லாது போகவே, அவள் உள்ளம் காதல் உணர்வில் ஆழப் பதிந்துவிட்டது; ஆனால் அவ்வினிபத்தை மனைவிபால் எதிர் நோக்குதல், மகப்பூற்றறுத் தாயாம் தகுதி பெற்றிருக்கும் அந்நிலையில் இயலாத்தாயிற்று. மனைவியைப்போல் தனி மனத்தில் எழும் வேட்கையை அடக்கிக் கொள்வதும் அவனுல் இயலவில்லை. மனைவிபோல், அவன் வீட்டினுள்ளேயே அடங்கியிருப்பவன் அல்லன்; உண்ணுவது உறங்குவது ஒழிந்த காலமெல்லாம் அவன் மனைப் புறத்திலேயே வாழுவேண்டியவனுவன். ஆங்கு, அவன் கண்டும் கேட்டும் மசிமும் ஆடல் பாடல்கள் போலும் இனிப உணர்வினைத் தூண்டும் நிகழ்ச்சிகள், அவன் இனிபம் நூகர் வேட்கையை வளர்த்தல். அதனால் அவன் வேட்கை முனினினும் பெருகிறது; வேட்கையோ வரம்பு காணமாட்டாது வளர்ந்துள்ளது; ஆனால் இனிப நூகர்வை மனைவிபால் எதிர்பார்த்துவோ இயலாது; அது அறமும் அளிறு; அது பிறந்த மகனின் சிறந்த வாழ்வைச் சீரழித்துவிடும்; இந்நிலையில் அவன் செய்வதறியாது திகைத்தான்; இனிபம் நூகரிவேட்கையே அவன் உள்ளத்தில் தலைதூக்கி நின்றமையால் அவன் அறிவு சிறிது செயலற்றுக் கிடற்றத்து. அதனால் அறியாது பிழை புரிந்துவிட்டான்; பரத்தையர் சேரியில், தன் பண்பாட்டிற்கு ஒத்த ஒருத்திபால் காதல் கொண்டு கருத்திழந்து போனான். அவன் தொடர்பு கொண்டு அவள் மனையிலேயே நிலையாக வாழுத் தொடங்கிவிட்டான்,

மனையோள் மட்டமையாள் புலக்கும்!

கணவன் பரத்தையர் தொடர்பு கொண்டுவிட்டான் எனக்கேட்டு அவன் மனைவி கலங்கினான். தன்னை மறந்து, தன் மகனை மற்றுது பரத்தையர் பின் திரிகிறுன் என்பதை அறிந்ததும் அவன் அவன்பால் குறை அண்டில்ளன். தானை தாய்மையற்றிருக்கும் அந்தநிலையில் பரத்தை அவனைத் தன் ஆடல் பாடல்களால் மயக்கித் தன்வயதை தளாக்கிக்கொண்டான். அவனை ஒழுக்கங்கிட்டவனுடையாற்றிவிட்டான். அழகிய ஓர் இளம்பெண் தன்பெண் தன்மையை மறந்து, காமவெறியூட்டவல்ல ஆடல் பாடல்களைப் பலரும் கூடியிருக்கும் ஊர் மனைரத்தில் ஆடியும் பாடியும் காட்டினால் மனைவி மசவின்று கிடப்பதால் காதல் இன்பம் துய்க்க மாட்டாது கலங்கியிருக்கும் நிலையில், மனம் திரிந்து மாண்பிழந்து போதல் எத்தனையை ஆடவர்க்கும் இயல்பாம் எனப் பழியைப் பரத்தையீடே ஏற்றி, அவனைப் பழித்தும் இழித்தும் பேசத் தொடங்கினான். இளைஞன் மனைவி இவ்வாறு பழித்துரைப்பதைச் சிலர் சொல்லு அப் பரத்தைக்கு அறிவித்தனர்; அது கேட்டு அவன் துயகுற்றான்.

பரத்தையர் குடியில் பிறந்தவளை எனினும் அவன் பிறர் பழிக்க வரழ்பவள் அல்லன்; ஏனைச் சேரிப் பரத்தையர் போல், பார்ப்பவர் நகைக்கப் பாடித்திரிபவளும் அல்லன்; இளைஞன் அவன் அதற்கு முன் அறியாள்; அவனைத் தேடிச் சொற்று, அவன் அறிவைக் கெடுத்து அவனைச் கைப்பற்றிக் கொண்டவன் அல்லன்; மாருக, அவன் அழகில், அவன் ஆடல் பாடல்களில் மயங்கி அவனே அவனைத்தேடி, அவன் சேரி புதுந்து, அவனேராடு தொடர்பு கொண்டால்; பரத்தையர் குடியில் பிறந்துவிட்டோமே என்ற எண்ணம் உள்ளதை வருத்துவதால், அவன் தான் வாழும் சேரியை விட்டு வெளிச்செல்லவும் நானை அநிகேடே அடங்கி வாழுகிறான். அவன் அத்தனையளாகவும், இளைஞன் மனைவி, தன்னைப் பழிப்பது கேட்டு வருந்தினான். அவனுக்கு உண்ணமைய உணர்த்தித், தன் தவறநினைமையைப் புலப்

படுத்த விநும்பினான். அதற்கு ஏற்ற காலத்தை எதிர் நோக்கியிருந்தாள்.

தமிழ் நாட்டுத் தலைசிறந்த நகரங்களுள் குண்மூரும் ஒன்று. கீழ்க் கடலைச் சாரிந்து விளங்கிய கடற்கரை நகரங்களுள் ஒன்றுகிய அக்குண்மூர், வேளிர் என்ற குழுநிலத் தலைவரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. அந்தகால் ஆண்டு தோறும் நடைபெறும் கடலாடு விழா, பழந்தமிழ்ப் பெருவிழாக்களுள் நனிமிகப் பாராட்டற்குரியது. அவ்வாண்டு நடைபெற்ற விழாவிற்கு அப்பரத்தை தன் தோழியர் சிலரோடு சென்றிருந்தாள். விழா நிகழ்ச்சிகளைக் கண்டு களித்து வருபவள் கடற்கரைக்கு அணித்தாக, ஓர் அழகிய பொய்க்கையும் அப்பொய்க்கைக்கரையில் வானுற வளர்ந்திருந்த ஒரு மாமரத்தையும் கண்டு ஆங்குசி சென்று, அம்மரத்து நிழவில் சிறிது அமர்ந்து இளைப்பாறினான். வேணிற்காலம் அது. மரம் நிறைய, கலையினுடைய கனிகள் கொத்துக் கொத்தாகக் கரப்த்துக் காட்சி அளித்தன. கனிக் காட்சிகையும் கண்டு களித்திருக்குங்கால் பொய்க்கையே நோக்கி நனிமிக நீண்டு வளர்ந்து, அப்பொய்க்கை நீரில் படுமாறு தாழ்ந்திருந்த கிளையில் பழுத்திருந்த கனிகளில் ஒன்று காம்பற்றுக் குளத்து நீரில் விழுந்தது. வீழ்த்த ஒவிகேட்டு அப்பக்கம் திரும்பியவள், அக்கனிகையும் குளத்தில் வாழும் வாளையின் ஒன்று விரைந்தோடி வந்து வாயாற் கவ்வி விழுங்குவதைக் கண்டாள்; குளக்கரையில் தான் காணும் அக்காட்சிக்கும், தன் வாழ்க்கை நிகழ்ச்சிக்கும் ஒருமைப்பாடு இருக்க உணர்ந்தாள்; அவ்வணர்வால் அவள் உள்ளம் ஒரு சிறிது அமைதி பெற்றது.

அப்போது தனினைப்போலவே அவ்விழாக்கானும் கருத்துடையவளாய்த் தன் காதலன் மனவியின் உயிர்த் தோழியர் சிலரும் வந்திருப்பதைக் கண்டாள். தன் உள்ளத் தூய்மையை, தன்மீது தவறு இல்லை என்பதை அவர்கள் வழியாக அப்பெண்ணுக்கு அறிவிக்க இதுவே ஏற்ற சமயம் என எண்ணினால். அப்பெண்கள் அருகில் அவர் அறியரவாறு

சென்று தங்கினால்; அவர்கள் வருகையை அறியாதான் போல, தான் கூறும் ஒவ்வொரு சொல்லும் அவர்களுக்குத் தெளிவாகக் கேட்கும் வரையில் தன் உடன் வற்றிருக்கும் தன் தொழியிடம் சில கூறத் தொடங்கினால்.

தொடங்கியவன், இளைஞர் மனைவி உலகியல் அறியாதவன்; ஆடவர் உள்ளத்தை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு இல்லை என்றும், எப்பொழுதும் இல்லறப் பணியே நினைவாய் இருப்பதால், அவன் வீட்டைவிட்டு வெளியே சென்று வெளிவுலக நிகழ்ச்சிகளை அறிந்தில்லை. அறிந்திருந்தால், துவரு செய்தவர் யாவர் என்பதை அறியாது வீட்டே தன்னைப் பழித்திரான் எனத் தலை உள்ளாம் கருதுகிறது என்பதை அத்தோழியர்க்கு உணர்த்த விரும்பினான். அதனால் அவனைக் குறிப்பிடுக்காலி, மனையோன், அதாவது மனையிலையே அடங்கிக் கிடப்பவன் என்ற குறியீட்டுப் பெயரால் குறிப்பிட்டுவிட்டுத் தொடர்ந்து பேசுத் தொடங்கினான்.

“தோழி! நம் அணிபர், நம் சேரிக்கு வந்து, நம்பின்திரி கிருர் என்பதையோ நாம் அவரை அடைந்து இன்புறுகின் ரேம் என்பதையோ நாம் மறுக்கவில்லை. ஆனால் அதற்காக நம்மீது வருந்துவதில் பயன் இல்லை. நாமேதும் பிழை செய்ய வில்லை; இது அவன் செய்த பிழையின் விளைவு; ஆனால் அவன் அதை உணர்ந்திவள். உணர்ந்துகொள்ளும் அறிவு அவருக்கு வாய்க்கவில்லை; அதனால் அவன் நம்மைப் பழிக்கிறான்; நம் மீது சினம் கொள்கிறான், உண்மையில் பிழை நம்முடைய தாயின், பிழை புரிந்தோர் நாமாயின், தோழி! இதோ நம் முன் கிடற்று அணல்வீசும் இக்கடவில் வரமும் அணங்கு நம்மை வருத்தி அழிக்கட்டும். தோழி! அவரைத் தேடி அணுந்து, அவர்மீது காதல் வலை வீசி, அவரை மயக்கி நம்பால் ஈர்த்துக் கொள்ளும் கொடுமையை நாம் புரியவில்லை. நம் சேரிக்கு வரும் வாய்ப்பு அவருக்கு எவ்வாறே கிடைத்துவிட்டது. தன்னைவிட்டு அகலாவாறு அவனைக் காத்துக்கொள்ளமாட்டாது, பரத்துதயர் சேரி சென்ற திரியுமாறு அவரை விட்டு

விட்டாள்; பரத்தையர் சேரிக்கு வந்த அவர், நம்மைக் கண்டு நம்மீது காதல் கொண்டு, நம் மனை வந்து சேர்ந்தார்; வலியவந்து சேர்ந்தவரை ஏற்றுக்கொண்டோம் நாம். இதில் நம்மீது என்ன தவறு உள்ளது?

“தோழி நம் வாழ்வின் சூழ்நிலையும் அதிதகையதாகி விட்டது. பரத்தையர் சேரியைச் சடந்து ஊரினுள் தடையின்றி உலாயி, நாம் விரும்பும் ஆடவரை மணந்து வாழும் வாழ்க்கை உரிமையை, இவ்வுலகியல் நமக்கு அளிக்க மறுத்து விட்டது. அதனால், வாழ்க்கைத்துணை பெற்று வாழத் துடிக் கும் நாம் நம் சேரிக்கு வலிய வந்து சேரவோரையாவது ஏற்று இன்புறும் இழிநிலைக்கு உள்ளாகிவிட்டோம்; ஊரில் இந்தகைய சேரிகள் உள் என்பதை உணர்ந்த ஊர்ப்பெண்கள், தம் கணவன்மானரைச் சேரிப்பக்கம் செல்லாவாறு விழிப் பாயிருந்து காத்துக்கொள்ளுதல் வேண்டும்; அதில் அவர்கள் தவறிவிட்டார்கள்; காப்பற்றுப் போன ஆடவர்கள், நம் வகையில் வந்து வலிய வீழ்கிறுர்கள். வாழ்க்கைப்பகிளகாண்டு அலையும் நாம் அவர்களை வயப்படுத்துக்கொள்கிறோம்; ஆக, இதில் நம்மீது ஏது தவறு? தவறு இல்லையாகவும், அவள் நம்மைச் சினப்பதில் யாது பயன்?

“தோழி! இதோ பார்; குளம் இருக்கிறது; குளத்து நீரில் வாளைகள் வாழுகின்றன; குளக்கரையில் வைத்து வளர்க்கப்பட்டுள்ளது இம்மாமரம்; மாமரக் கிளைகளில் ஒன்று, குளத்து நீரில் படியுமாறு நீண்டு வளர்ந்துள்ளது. அக் கிளைகளில் பழுத்த கனிகளில் ஒன்று குளத்தில் காம்பற்று வீழ்ந்துவிட்டது; அதைக் குளத்தில் வாழும் வாளை மீன் ஒன்று தன் பசி வேட்கையால் விரைந்தோடி வந்து வாயிற் கவுனி விழுங்கிவிட்டது; தோழி! வாளை வாழிடம் விட்டு வெளிப்பட்டுக் கரைதேயறிச் சென்று கனிகளைப் பறித்துத் தின்னாவில்லை. அவ்வாய்ப்பு அவ்வாளைக்கு மட்டுமில்லாமல், அதன் இனம் அனைத்திற்குமே மறுக்கப்பட்டுள்ளது. மரத் தின் கிளை வாளை வாழும் குளம் நோக்கி வளர்ந்து விட்டது;

அுக்கிளையில் இருந்த கனி, தானே காம்பற்றுக் குளத்து நீரில் வீழ்ந்துவிட்டது; தன் வாழிடத்தில் வந்து வீழ்ந்ததை வாளை தின்றுவிட்டது; இதில் வாளையைப் பழிப்பதில் பயன் உண்டோ? மாமரத்தை வாளை வாழும் நீர் நிலைக்கரையில் வளரவிட்டது ஒரு தவறு; ஆம்மரத்தின் கிளைகளில் ஒன்று நீர் நிலை நோக்கி நீளத் தொடங்கிய போதே, அதைக் கரை நோக்கி மடக்கி விடாது விட்டது இன்னெனு தவறு, அக்கிளையில் கனிகள் பழக்கத் தொடங்கியதும், அவற்றை அருகி ருந்து பக்குவை அறிந்து பறித்துக் கொள்ளாது விட்டது பிற தொறு தவறு; இவ்வாறு தவறு மேல் தவறு செய்துவிட்டுப் பின்னர், வளியச் சென்று பறித்து உண்ணது, வாயில் வந்து வீழ்வது போல், தன் வாழிடத்தில் வீழ்ந்த கனியை உண்ட வாளையைப் பழித்தால், அவ்வாறு பழிக்கும் அம்மரத்திற்கு உரியோரிக்கு அறிவுண்டென யாரேனும் கருதுவரோ? அவர் அறியாமை கண்டு நகைப்பதல்லது, அவ்வாளைதான் அது குறித்து வருந்துமோ?

“தோழி! வாளை விழுங்கிவிட்டது என் மரத்து மாங்கனியை என வருந்துவார்க்கும், பரத்தை என் கணவனை வயமாக்கிக்கொண்டாளே என் அப்பெண் வருந்துவதற்கும் ஏதேனும் வேறுபாடு உண்டோ? தோழி! அவள் நம்மை புலப்பதுகண்டு நாம் வருந்தத் தேவையில்லை. அறியாமையால் ஆவள் அவ்வாறு பழிக்கிறார். வீட்டிற்குள்ளேயே அடைப்பட்டுக் கிடந்து கிடந்து அவள் அவ்வாறு ஆகிவிட்டாள்; ஆகவே அவளைக் குறைகூறுவதில் பயன்திடல்ல. அவள் நினைப்பதுபோல், நாம் நெஞ்சாரப் பிழை புரிந்திருந்தால், நம் கண்முனை நின்று களிநடம் புரியும் இக்கடற்கண்ணி நம் மைக் கெடுத்து அழிக்கட்டும்,” என இவ்வாறு கூறி முடித்தாள்.

“கணைக்கோட்டு வாளைக் கமஞ்சுல் மடநாகு
துணர்த்தேக் கொக்கின் தீம்பழும் கதூஷம்
தொன்றுமுதிர் வேளிர் குன்றார்க் குணைது
தண்பெரும் பவ்வம் அணங்குக; தோழி!

மனையோள் மட்டமையிற் புலக்கும்;
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே.”

இன்னுக்கிளவி எவ்வேலூ தோழி!

பெண்கள், தம் கணவனிமார் அஸ்தி அவ்வளவும் தமக்கே உரிமையுடைத்து; அதைப் பரிந்துகொள்ளும் உரிமை வேறு எத்தனையவர்க்கும் இருத்தவ் கூடாது என என்னிலும் கணவனிமார் காட்டும் அன்பில் சிறிது குறையிலும் அவர்மனம் கலங்கிவிடும். தம் கணவனிமார், தம்மை மறந்துவிட்டு, தம்போலும் பிறமகளிர்பால் அதிலும் பரத தையரியால் அன்புகொண்டுள்ளனர் என்பதை அறிவராயின் அறிவிலையில் அவரால் உயிர்தாங்கி வராழ்தல் இயலுமோ? அத்தனைய மாண்புமிகு குடியில் வந்தவள் அப்பெண். கணவன் அன்பு ஒன்றையே நம்பி உயிர்வாழ்பவன் அவள்; எந்த அளிப்ப நம்பி, பிறந்த ஜனர், பெற்ற தாய் தந்தையரை, வளம்பொழுக்கும் வராழ்வை மறந்து வந்துள்ளாரோ, அதீத அன்பு அவனுக்கு இல்லாது பொயிற்று; அதை வேறு ஒருத்தி தனதாகிகிக்கொண்டான் என்றால், அந்திலை உண்டான் பின்னாறும் அவனால் உயிர்வாழ்த்திருத்தல் இயலுமோ? கணவன் ஒழுங்கக் கேட்டால் உண்டான் கவக் கம் அவனை நிலை வலுங்கி செய்துவிட்டது. இச்சு பகல் எப்பொழுதும் அப்பொது நினைவாய் இருந்து நெந்து உருகினால். மனையறக்கடமைகளில் தன்னை மறந்திருப்பது போக ஏனுகியுள்ள நேரங்களில் எல்லாம், அவன் அதையை நினைத்து நினைத்து வருந்தினால்.

அவள் நிலையைக் கண்டான் தோழி. அவள் கவலையப் போக்கு அவள் ஏதேதான் கூறினார். அதையும் அவள் ஏற்றுக்

2 குறுந்தொகை; 164. மாங்குடி மருதனார்.

யாம் மகிழ்நற்கு அனையேம் ஆயினும் எளின் பங்வம் அணங்குக் என மாற்றுக் கணை-பருத்த; கமஞ்சுல்-நிறைந்த கரு; துணோ-கொத்து; தேசுக்கொக்கு-மாமரம்; கதூழ்-கவ்வும்; தொன்று முதிர்-தொள்ளும் மிகக்; பவ்வம்-கடல்; சங்குக் கடல் தெய்வம்; அணங்குக-வருந்துக,

கொள்ளவில்லை. தூடிதுடித்துத் துண்புற்றது அவள் உள்ளம். இவ்வாறே விட்டுவிட்டால், மனத்துயர் மிகுந்து மாண்டுவிடுவானா என அஞ்சினான் தோழி. எவ்வாறுமினும் அவள் மனக்கவலையை மறக்கடிக்கச் செய்யவேண்டும் என உறுதி பூண்டாள். தன் நயமொழிகள் பயன் தராதுபோன ஆந் நிலையில், பண்டு கையாண்ட ஒருமுறை அவள் நினைவிற்கு வந்தது. பொருள் தேடிப்போன கணவன் விரைவில் வராராமை கண்டு வருந்தியிருக்குங்கால், தான் எவ்வளவு கூறியும் துயர் மறந்து வாழமறுத்தவள், “இவளை இவ்வாறு வருந்தவிட்டுப் போன அவனும் ஓரி ஆண்மகனு? அறிவுடைப் பெருமகனு?” என அவளைப் பழிக்கவே, தனி கணவனைத் தன்முனி பிறர் பழிக்கத் தானே காரணம் ஆயினமை அறிந்து வெட்கித் துயர் ஒழிந்தநிலை அவள் நினைவிற்கு வந்தது. வரவே மீண்டும் அம்முறையையே கையாளக் கருதினார். உடனே அவளை உயர்வையும், தன் தாழ்வையும் மறந்து, “ஓழுக்கக்கேட்டன்; உள்ளத்தில் தூய்மை இல்லாதவன்; காதலிசை மறந்து கண்ட பெண் களின் பின் திரியும் காழுகன்” என்றெல்லாம் அவளைப் பழிக்கத் தொடர்விகினாள்.

கணவன் செயல் நினைந்து கலங்கியிருப்பவன் காதுகளுள் தோழியின் சுடு சொற்கள் சென்று கைத்தன: அவள் உள்ளுணர்வு விழிப்புணர்ச்சி கொண்டது. “என் கணவனைப் பிறர் பழிக்குமாறு செய்துவிட்டேனே; என்னே என் அறியாமை! கணவன் புகழே கருத்தாய் நிற்பதன்றே கற்பு டையாருக்குக் கவின் அளிக்கும். அதை நான் மறந்தேனே; அவளை நானே பழிக்கறினேன்; அதனால் அவளைப் பழித்தல் பிறர்க்கும் எளிதாயிற்று; என் கற்பின் திறம் இருந்தவாறு என்னே!” என எண்ணிக் கலங்கினாள். கணவன் கைவிட்டான் எனக் கொண்டு கணங்கிய தன் மனக்கலக்கத்தை மறந்தாள். மணியறச் கடமைகளில் மனத்தைச் செல்லவிட்டாள். இளைஞரைப் பழிப்பதைத் தோழி, அந்நிலையிலும் கைவிட்டில்லன். அவள் மனத்துயர் முற்றும் மறைய வேண்டும். அதுகாறும் அவளைப் பழித்துக் கொண்டே

சிருத்தல் வேண்டும் எனும் கருத்தால், ஆவணப் பழிப்பதைத் தொடரிந்து மேற்கொண்டிருந்தாள்.

அதை அப்பெண்ணால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தோழியைக் கடிந்து அழைத்தாள். “தோழி! நாம், தம் ஆடல் பாடல்களால் ஆடவரை மயக்கித் திரிவதுவதை மனையறக் கடமை எதுவும் இல்லாப்பரத்தை மகளிர் போன்றவர் ஆலவம்; நமக்குரிய மனையறக் கடமைகளோ மிகப்பல் பெற்ற மகிகளைப் பேணி வளர்த்தல், மனைநோக்கி வரும் விருந்தினர்களை வரவேற்று வழிபடுதல் போலும் கடமை களால் நம்கை ஒப்புவில்லை. உள்ள பொழுது நமக்கு இவற்றிற்கே போதவில்லை. அவ்வாரூபவும், நீ அவற்றையெல்லாம் விட்டுவிட்டு வீணை, “அவன் அப்படி; இவன் இப்படி, என்பனபோலும் பயனில் சொற்களைச் சொல்லித் திரிக்கிறேன்; ஆண்டு முதிர்ந்தும் உனக்கு அறிவு வரவில்லையே; உன் மடமையை என்னென்பேன்? தோழி! நமக்குரிய இல்லறக் கடமைகளை இழுக்கற ஆற்றிப் புகழ்பெறுவதுவது பிறரைப் பழி கூறிக்கொண்டிருத்தலா நமக்கு அழகு?” எனக் கூறி அவன் வாய்டைத்திதாள்.

தோழியின் சுடுசொல் கேட்டுக் கொதித்தெழுந்த அவன் மனம், தோழியை அவ்வாறு கடிந்துகொண்ட பின்னரும் அமைதியறில்லது. தன் கண்முன் நிகழும் ஒரு நிகழ்ச்சியை அவனுக்குக் காட்டினான். கறுத்து நின்ட கொம்புவளையடைய ஒரு பெண் எண்ருமை, தன்னை ஒம்பும் உழவன் தாம்பால் பினித்து வைத்துள்ள தன் கண்றை விட்டு அகலாது, அதன் அருகில் கிடந்தவாறு, அதற்கு அணித்தாக உள்ள புல்லை மேய்ந்து கொண்டிருந்தது. “தோழி! இக்காட்சி உன் உள்ளத்தில் ஆழப் பதிக” எனக் கூறுவாள்பேரல் அதைக் காட்டு முத்தான், “தோழி! அப்பெண்ணருமை, தான் பெற்ற தன் குழவிக் கண்றைப் பாலுாட்டி வளர்க்கவேண்டுவது தன் கடமை; அதன் பசி போக்கும் பாலைப் பெரும் அளவில் கரக்க வேண்டும்; அதற்கு நிறையப் புல் தின்ன வேண்டும் என நினைந்து, அதே நினைவாய்ப் புல்கை நிறைய

மேய்கிறது. அந்தினைவால், அது தன் நலத்தை—காளையின் திரிந்து களித்து வாழும் வாழ்வை—மறந்துவிட்டது; களிறைக் காக்க வேண்டும் என்ற கடமையுணர்ச்சியே அதன் கண்முன் நிற்கிறது. தோழி பிறர் நலம் பெற்றும் ஆர்வத்தில் தன்னவம் மறந்து கடனுற்றும் உணர்ச்சி ஏருமை போலும் உயிரிளங்களிடத்திலும் இருப்பதைக் காணும் நான் மட்டும் அவ்வனர்ச்சி கொள்ளாதிருப்பேனோ? மனையறக் கடமைகளை மறந்து, கணவன் தரும் இன்பத்திற்காக ஏங்கி நிற்பேனோ? நில்லென்; மக்களைப் பேணியும், மனையறக் கடமைகளை ஆற்றியும் பெறும் புகழே குறிக்கோளாய் இருப்பேன்; இதை அறியாது, நீ, பயனில் சொல் பாராட்டிப் பேதையெழுறுகின் றனை” என்ற தன் உள்ளது துணிவைக் கூருமல் கூறி வெளி யிட்டாள்.

அவள் சினந்துகொண்டாளாயினும், ‘நான் அருதிய கருத்து நிறைவேறிவிட்டது; என் கடமையைத் தவறின்றி முடித்துவிட்டேன்’ எனும் அவமதியால் தோழி உள்ளுக் குள்ளே நகைத்திருக்கொண்டாள்.

“இது மற்று எவ்வேனு தோழி! துணியிடை
இன்னர் என்னும் இன்னுக் கிளவி?
இருமருப்பு ஏருமை ஈன்றணிக் காரான்
உழவங் யாத்த குழவியின் அகலாது
பாஅல் ஸெம்பயிர் ஆரும் ஊர்ளி
திருமணைப் பலகடம் பூண்ட
பெருமது பெண்டிரேம் ஆகிய நமக்கே.” 2

¹ குறுந்தொகை : 181, கிளிமங்கலம் திழார்.

² துணியிடை - ஊடற் காலத்தில்; இன்னர்-இதிதகையர்; கிளவி - சொல்; இருமருப்பு-கரிய கொம்பு; காரான்-பெண் ஜெருமை; யாத்த-காட்டிய; பாஅல்-பசிகத்தில் உள்ள; ஆரும்-உண்ணும்; கடம்-கடமைகள்,

இளைஞன் இளியாறால் நின் அளவில் மட்டுமோ?

கணவனின் தகாவொழுக்கத்தால் உள்ளத்தில் துயர மிகினும், தன் துயர் அறிந்து ஊரார் அவனைப் பழிப்பதற்கு அஞ்சி, அதைத் தன் அகத்தே அடக்கி அவன் வாழ்ந்திருந்தாள். நாட்கள் சில கழிந்தன. பரத்தை வீடு போயிருந்த இளைஞன் உள்ளம், அப்பாத்தை தரும் இன்பத்தில் வெறுப்புற்றமையாலும், மனையில் மனைவி மாவிலீரு மாண்புற்றனள் என்ற செய்தியை அறிந்தமையாலும் வீட்டிற்கு வர விரும்பினான் அவன். ஆனால் தகாவொழுக்கம் மேற்கொண்டு அவன் செய்த துவரு அவன் உள்ளத்தை உறுத்திற்கு என்தவறு கண்டு அவன் எவ்வளவு வருந்தியிருப்பன்; என்பால் அவன் வெறுப்புற்றிருப்பன் என்ற எண்ணம் ஏழால், அவனை நெஞ்சு, மனைபுகுந்து மனைவியைக் காண நடுங்கிற்கு. அதனால் ஆண்டுச் செல்வதன் முன் அவன் நலத்திலும் தன் நலத்திலும் ஒருங்கே ஆர்வம் காட்டும் சிலரை அவன்பால் அனுப்பி அவன் சினத்தைப் போக்குதல் நலமாம் என எண்ணினால்; பாணன் ஒருவனை அழைத்து மனைவிபால் தூது அனுப்பினால்.

இளைஞன் மனை புதந்த பாணன், ஆங்கு அப்பெண்ணீன் நிலையிலைக் கண்டால்; கணவன்பால் கொண்டுள்ள சினத்தினை கடுமையை அவன் முத்தே தொற்றுத்தில் கண்டு அவனை அணுக அஞ்சினான். குத்துக் குத்து அவன் தோழிபால் மெல்லச் சென்றான். வந்த செய்தியைக் கூறினான். மனைவியை மறந்து பரத்தை பின் திரியுக் கிளைஞன் கொடுஞ்செயலை எடுத்துக் காட்டி இட்டதுவரத்தாள் அவன். அது கேட்ட பாணன், “தோழி! இளைஞன் நீங்கள் கருதுமாறு கொடியவனல்லன்; இவ்வூர் வாழ் மக்கள் அணைவினும் அவன் இனிமைப் பண்பை நனியிகப் பெற்றான்; அவன் உள்ளம் என்றும் இனியவே என்னும்; அவன் நாக்கு என்றும் இனியவே கூறும்; எப்பொழுதும் அவன் இனியவே செய்வன்; இவ்வாறு எல்லோர்க்கும் இனியனுப் போன், இவளிடத்து மட்டும் அன்பு குறைந்து விடுவானா? தோழி, இவள் பால் அவன் காட்டும் அன்பிற்கு அளவு காணல் அரிதினும் அரிதாம். அத்துணைப் பேரன்பு

கொண்டுள்ளன் அவன்; ஆகவின் அவனை வெறுத்து ஒதுக்குவது அழகன்று” எனக் கூறினான்.

பரத்தை பின் திரியும் ஒருவனுக்கு, மனைவிபாலி எற்ற அளவு அன்பு இருக்கும் என்பதையும், மனைவியை வருந்த விடுத்து வேடிக்கை பாரிக்கும் ஒருவனுபாலி இனிமைப் பண்பு எந்த அளவு பொருந்தியிருக்கும் என்பதையும் அறிந்திருக்கும் தன்முன், பாணன், இளைஞரைப் பாராட்டுவதைக் கேட்ட தோழி நகைத்தாள். இளைஞர் இனியனும் அவிலன்; அன்பு கடயவனும் ஆகாது என்பதை அப்பாணனுக்கு விளங்க உரைக்கு அவனை விரட்ட விரும்பினான். ஆனால் அதை வெளிப்படைச் சொற்களால் கூறுவது முறையாகாது என உணர்ந்தாள்; அகன்னி, “பாண! குலமுதிர்ந்து கருவுயிர்ச்சீரும் காலத்தை எதிர்நோக்கிப் பெட்டுக்குருவி காத்திருக்க, தந்தையாம் தகுதி தனக்கு வாய்க்கப் போகிறது என்ற நினைவாலி உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கத் துள்ளந் நடை போடும் சேவற்குருவி, தனி காதற்பெடை கருவுயிர்த்தற்கு ஏற்ப இனிமையுடையதற்மாறு தனி கூட்டினை மாற்றி அமைக்க விரும்பிக், கூட்டினை மெதிதென ஆக்க உதவுவது கரும்பின் வெண்ணிறப் பூக்களே என அறிந்து, ஆக்கரும்பு விளைந்து கிடக்கும் கழனிக்கு விரைந்து சென்று, ஆங்குக் கேள்வி நிறைந்த தேன்டைகள் பல, கருப்பங்கழிகளில் கட்டப் பெற்றிருப்பதைக் கண்டும், அதன்பால் கருத்தினைச் செலுத்தாது, அக்கரும்பின் வெண்ணிறப் பூக்களையே வாயால் கோதிக் கல்விச் செல்லும் காட்சிச் செலவும் மிக்கது உள்ள தலைவனுக்குரிய நாடு” என இளைஞர் நாட்டுவளத்தைப் பாராட்டுவாலிபோல் பாராட்டி, “பாண! தித்திக்கும் தேன் டைகளைக் கண்டும் அதன்பால் கருத்தினைச் செலுத்தாத, தனி பெட்டுக்குருவி கருவுயிர்த்தற்கெற்ற இனிய இடம் அமைக்க உதவும், கரும்பின் மணமில்லா மலரைக் கொய்வதிலேயே கருத்தினைச் செலுத்தும் பேரங்கு வாய்ந்த குருவி வாழும் ஊரில் வாழ்ந்தும், உள்ள தலைவனுக்கு அல்வனிபுள்ளம் வராய்க்கவில்லையே; மனைவி விரும்புவதை

அவள்வாய்திறந்து கேளாதமுன்னரே கொடுத்து இன்புறத்தே வேண்டிய இளாருனி, அவளை வருந்த விடுத்துப் பரத்தையேத் தேடிச் சென்றுவிட்டான். அத்தகையாளைப் பேரன் புடையவன் எனப் பாராட்டுகின்றன நீ; குருவி. இனிமை பயக்கும் தேனடை இருக்க அதை விடுத்து, மனம் தருவதும் இல்லாத மலரைக் கொய்வதை மட்டும் காண்பவர், அது அவ்வாறு செய்வதற்குக் காரணமான, அச்குருவிகளின் வாழ்க்கை வளத்தை அறியமாட்டாமையால், அச்சேவற் குருவியைப் பின்பற்றி, மனையின்கண் இருந்து இல்லறம்நம்பி இனிமை பயக்கும் இல்லாள் இருக்க, அவளை மறந்து, தன் பால் அங்போ, தன் உள்ளத்தில் கற்புணர்ச்சியோ இல்லாத கிழ்ஞமைக் குணத்தளாய் பரத்தையின்பின் திரியும் அறிவற் றுப் போவர்; அத்தகையாருள் உண் தலைவனும் ஒருவன்; அவன்பால், பிறர் கண்டு பாராட்டத்தக்க பண்புகள் எங்கே இருக்கப் போகின்றன?" எனக் கூருமல் கூறி இளாருனைப் பழித்தாள்.

"யாரினும் இனியன்; பேரன் பின்னே;
 உள்ளார்க் குரீதித் துள்ளுநடைச் சேவல்
 சூல்முதிர் பேடைக்கு ஈன்இல் இழைஇயர்
 தேம் பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
 நாரு வெண்டுக் கொழுதும்
 யானர் ஊரன் பாணன் வாயே." *

குறுந்தொகை 85. வடம்·வண்ணக்கண் தாமோ தரன்.

பாணன்வாயே இனியன் அனிபினன் என மாற்றுக் கூன் இல்-சருவயிர்த்தற்கு ஏற்ற இடம்; இழைஇயர்-அமைச் சூம் பொருட்டு; தேம்-தென் அடைகள்; பொதிகொண்ட-கட்டப்பெற்ற; தீங்கழை-இனியகோல்; நாரு-மணக்காத; கொழுதுப்-கோதி எடுக்கும்.

குறிப்பு மொழிகளால், இளைஞரின் குவரகளைச் சுட்டிக் காட்டிய தோழி, பின்னர், “யான்! உன் தலைவன் பண்பு இத்தகையதாகவும், நீ மட்டும் ‘இளைஞன் எல்லோர்க்கும் இனியன்; எவர் மாட்டும் அன்புடையன்’ எனப் புச்சிந்து பாராட்டுகின்றன; இளைஞன் இனியனுதலும், அன்புடைய ஞதலும் உன் வாயனவில் மட்டுமே காணப்படுவதுபோலும்” என என்னிர நலகத்து அவன் வேண்டுகோளை மறுத்து, அவனைப் போக்கினால்.

நீன் இன்றி வாழும் வகை அறியேம் ஐய!

பாணன் தூது பயனற்றுப் போய்விட்டமை கண்ட இளைஞன், இனி நேரில் நாமே செல்வது நம்மாம் எனத் துணிந்தான். அவ்வாறே வந்து வீட்டிற்குள் புகுந்தான், அப்போது, அவன் மனைவி அகமணையிடத்தே இருந்தான். மணைக்குள் புகுந்து விட்டானேனும், மனைவியைக் காண நடுங்கிற்று, மாகற்றுப் போன அவனை நெஞ்சு; அதனால் மனை புகாது, தோழியின் துணைநாடி அவன்பால் சௌகரை. பணிந்த மொழிகளால் தன் பிழைகளை ஒப்புக்கொண்டு அவற்றை யெல்லாம் மன்னித்து ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டான்; பாணன் வழி விடுத்து அவன் வேண்டுகோளை மறுத்த துணிவு, தோழிக்கு, இளைஞன் நேரில் வந்து நின்று வேண்டியபோது உண்டாகவில்லை.

கணவன் மனைவியரிக்கிடையே பிறக்கும் ஊடவின் இயல்பினைத் தெளிய உணர்ந்தவள் அத்தோழி. கணவன் மனைவிமீது கொள்ளும் சிறு சினமோ, மனைவி கணவன்மீது கொள்ளும் சிறு சினமோ சிறிது பொழுதே இடம் பெறுதல் வேண்டும். அது சிறிது நீளினும், வேறுபாட்டுணர்வு அவரி உள்ளத்தில் வளர்ந்து பெருகவில்லை; அந்தினை உண்டாயின், அவர் இருவரும் கூடி வாழ்தல் அறவே இல்லாகவில்லை; ஆகவே, அச்சினத்தை வளரவிடாது, ஒருவரிக்கு ஒருவரி தாழ்ந்து போதல் வேண்டும். தோழி, காதலர்களின் இம் மன இயல்பினை உணர்ந்திருந்தத்தால், பரத்தையர் உறவால்

கணவன் மனைவியர்க்கிடையே உண்டாயுள்ள இவ்விவருபி புணரீச்சியை வளரவிடுவது கூடாது; இருவரும் மீண்டும் ஒன்றுகூடி ஒருமனப்பட்டு வாழத் துணைபுரிதல் வேண்டும்; அவர்கள் அக்கூட்டம்பற்றிக் கருத்தின்றி இருப்பினும், அதை முன்னின்று முயன்ற முடிக்கவேண்டிய தான், அவர்கள் தாமாகவே ஒன்றுபடும் அந்நிலைக்கு வரும்பொழுது; அதற்குத் தடையாய் இருத்தல் கூடாது; பிழை உணர்ந்து போகி யெ பானன் தூது பயனற்றுப் போனதைக்கண்டே கலங்கி யிருப்பவன், நேரில் வந்து வணங்கி நிற்கும் இப்போதும் மறுத்து ஒதுக்கப்பெற்றால் மனம் நொந்துபோவன்; அதனால் இப்பிரிவு நிலையாகவே நிலைத்துவிட்டன என்னும் என்றெல் வாம் எண்ணி அஞ்சினுள்; மேலும், முன்னாருகால் பிழை புரிந்தவர், பின்னர்த் தம் பிழை உணர்ந்து வருந்திப் பொறுத்தருளுமாறு வேண்டுவராயின், அப் பிழைகளைப் பொறுத்து அவரை ஏற்றுக்கொள்வதே மாண்புமிகு பெரி யோர்க்கு மாட்சியாம் எனக் கூறிற்று அவள் உள்ளாம். அதனால் இளைஞர் ஏற்றுக்கொள்வதே நலமாம் எனத் துணிந்தாள்.

இளைஞர் ஏற்றுக்கொள்ள இசைந்தாளேனும் தோழி உள்ளாம், அவன் கொடுமையால் தாம் உற்ற துயரை மறக்க வில்லை. ஆடவர் கொடுமையே செய்யினும், அவரையேநம்பி வாழுவேண்டுமாறு அமைந்துபோன பெண்களின் வாழ்க்கை நிலையை நினைந்து வருந்திற்று; அதனால் அவனை ஏற்றுக் கொள்ளும் அந்நிலையிலும் வருந்தும் தம் உள்ளத்தை அவனுக்கு விளங்க உணர்த்தி, அறிலுட்டி, இனியேனும் இத்தகைய பிழைகள் நிகழாவாறு நின்று காப்பாயாக எனக் குறிப்பாகவேனும் அவனுக்குக் கூறி அறிலுட்ட வேண்டும் எனத் துணிந்தாள்.

வாயில் வேண்டி வந்து நிற்பவனை வரவேற்று மனையகத்தே கொண்டு சென்றுள்; பின்னர் அவனை வணங்கி நின்று, "தலைவ! எல்லாம் உணர்ந்த பெரியோன் நீ; நீயே பிழை புரிந்துவிட்டாய்; உன் பிழைப்பட்ட வாழ்வால் நான்கள்

பெரிதும் வருந்தினேம்; வாடிவிட்டோம்; ஆனால் எங்களை வருந்தவிட்ட உன்னை வருத்தும் உரிமை எமக்கு இல்லை. எங்க ஞகுத் துயர்தந்த உண்ணவிட்டுப் பிரிந்துபோய்த் தனித்து வாழும் உரிமை எங்களுக்குத் தரப்பட்டிலது; நீ கொடுமை மேல் கொடுமை புரியினும் நாங்கள் உன் காலடியில் வீழ்ந்து கிடக்கவேண்டியவராகிவிட்டோம்; கொடுமையே புரியும் கணவனை அண்டி வாழ்தல் அல்லது, ஆவனைவிடுத்துத் தனித்து வாழும் உரிமை மனைவிக்கு இல்லை. அதனால் பரத தையர்மீது காதல் கொண்டு, எம்மைக் கடுந்துயர்க்கு உள்ளாக்கிய உன்னை ஏற்றுக்கொள்ள வேண்டுவது எங்களுக்குக் கடமையாகிவிட்டது.

“அன்பா நீ இல்லாக்குறையால் உண்டான மனக் கவலையை ஒரு சிறிது மறக்கவேண்டி, நினைவுயல்களைச் செறிய வரும் வழக்கம் மேற்கொண்டோம்; ஆங்கு நாங்கள் கண்ட காட்சியே, எமக்குக் கணவன் பிழையே புரியினும் அவன் காலடியில் வீழ்ந்துகிடவுங்கள் என அறிவுரை வழங்கிறீரு; நன்செய் நிலங்களைச் சுற்றிவரும் வழக்கமுடைய நாங்கள், ஒருநாள் அந்நிலங்களில் மலர்ந்து மணக்கும் நெய்தல் மலர்களின் அழகு மிகு தோற்றத்தைக் கண்டும், அவற்றினின்றும் எழுந்து வீசிய நலம் மிகு நறுமணத்தை நுரைந்தும் களித்துத் திரும்பினேம்; கிண்ணுள் கழித்து ஆங்கு ஒரு நாள் சென்றோம்; ஆப்போது நாங்கள் கண்ட காட்சி, எம்மைக் கண்ணேர்விட்டுக் கலங்கப் பண்ணி விட்டது. மணம் வீகமகிழிச்சி தந்த அம்மலர்கள், வயலி ஓரவரப்புகளில் பறித் துப்போடப்பெற்று, வருவார் போவோரால் மதிப்புண்டு அழிந்துபோன காட்சியைக் கண்டு கலங்கிவிட்டன எம் கண்கள். வயல்களில் புகுந்து களை களையும் உழவர், அவற்றைக் களைந்து அழித்துவிட்டனர் என அறிந்து வருந்தினேம்; இனி, நிலம் நெய்தல் மலர்ந்து மணக்காது எனும் மனக்குறையோடு வீடு திரும்பினேம். இன்று காலை மீண்டும் ஒரு முறை அவ்வயற்றிபக்கம் சென்றிருந்தோம். ஆங்கு நாங்கள் கண்டது எங்களை வியப்புக் கடவில் வீழ்த்தி விட்டது. அந்த நிலத்தில் நெய்தல் முலர்கள் மீண்டும் மலர்ந்து மணப்பதைக் கண்டு

டோம்; எந்த நிலத்தினில்லூம் தாங்கள் அகற்றி அழிக்கப் பெற்றனவோ, அந்த நிலத்திலேயே மீண்டும் மலர்ந்து மனம் நாறும் இந்நெய்தல் மலர்களின் மானங்கெட்டட செயலை என்னென்பது என்னென்னே, அம்மலர்களை எள்ளியவாறே வீடு வந்து சேர்ந்தோம்.

“அண்ப! நெப்தவின் செயலிகண்டு பிறந்த நகைப் புணர்ச்சி எங்கள் நினைவை விட்டு இன்னமும் நீங்கவில்லை. அந்நிலையில் நீ வந்து நிற்கின்றாய்; உன்னே ஏற்றுக்கொள்ளத் துடிக்கிறது எங்கள் பெண் உள்ளாம். அழகாலும் அறிவாலும் ஊரார் போற்ற வாழ்ந்தவளின் அழகும் அறிவும் பாழாகு மாறு அவளை வெறுத்து ஒதுக்கிவிட்டுத் திரிந்தாய் நீ; வெறுத்துவிட்டுப் பலநாள் மறந்திருந்த நீ மீண்டும் வந்த வுடனே, உன்னே வரவேற்கத் துடிக்கிறது எங்கள் பெண் உள்ளாம்; அவ்வாறு வாழுவேண்டிய நிலையில் பெண்களை வைத்து விட்டது இவ்வகையல். நெப்தவின் செயல் கண்டு நகைத் தோமே நாங்கள். இப்போது இம்மங்கையர் குலத்தின் மானம் கெட்டட செயல் கண்டு என் செய்ய வல்லவே; அந் நெப்தலைவிட நாங்கள் எந்த அளவில் உயர்ந்துவிட்டோம், கொடுமை செய்துவிட்டார்கள் என அறியும் அறிவு அந்நெய் தலுக்கு இல்லை. அதனால், மீண்டும் மலர்ந்த அதன் செயல் கண்டு நகைப்பது பொருந்தாது; அஃது ஒருவாறு அமைதியும் உடைத்து. ஆனால் எங்கள் நிலை அத்தகையதல்லவே, பிழை புரிந்து விட்டாய் நீ என்பதை அறிகிறோம்; அதற்காக வருந்துகிறோம்; இருந்தும் உன்னே ஏற்றுக்கொள்ளத் துடிக்கிறதே இப்பெண்ணூள்ளாம்; இதை என்னென்பேம்” எனப் பெண்களின் பற்றுக்கோடற்ற வாழ்க்கையினை அவச நிலையை எடுத்துக் காட்டி, அத்தகையாரை வருந்தவிடுவது அவர்களை வாழ்விக்க வந்த ஆடவர்க்கு அறிவுடைமையாகாது என்பதை அறிவுறுத்தினான்.

“ கைவினை மாக்கள் தம் செய்வினை முடிமார் அரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட நிடின வரம்பின் வாழிய விடினும்

கொடியரே நிலம் பெயர்ந்து உறைவேம் என்னது
பெயர்த்தும் கழங்க செறுவில் பூக்கும்
நின்றூர் நெய்தல் அனையேம்; பெரும!
நீ எமக்கு இன்னுதன பல செய்யினும்
நின்னின்று அமைதல் வல்லா மாறே.” ²

அன்பு அன்று இருந்தது; இன்று இல்லை

இளைஞனுக்கு இசைவு தந்த தோழி, அவனை வாயிற்புறத்
திலேலையே இருக்குமாறு பணித்துவிட்டு உள்ளே சென்றான்.
தன்பால் கொண்ட அஸ்பை மறந்து தாங்கொழுக்கம் மேற்
கொண்டு திரியும் கணவளை கொடுமையை நினைந்து கண்ணீர்
சொருகிக் கலந்திக் கிடப்பவன் அருதிற்கொன்று அமர்ந்தாள்;
இளைஞன் வந்து வாயில் வேண்டி நிற்பதையும், அவன்
வேண்டுகோளை தான் ஏற்றுக்கொள்ள நேர்ந்தனைத்துயும்
எடுத்துக் கூறி, “பெண்ணே! இளைஞன் பிழை புரிந்து, சில
நாள் பிரிந்திருந்தானுயினும், அவன் ஒன்பால் கொண்டுள்ள
அன்பு சிறிதும் குறைந்தில்லது; மேலும் அவனைபால் நீயும்
பேரண்பு கொண்டுள்ளன; ஆகவே அவனை ஏற்றுக்கொள்
வதே அறிவுகடமையாகும்” என நயமாகக் கூறினான்.

கணவள் என்பால் கொண்டுள்ள அன்பு குறைந்தில்லது
என்ற தோழியின் சொற்கள் அப்பெண்ணின் சிற்தலையைக்
விளறிவிட்டது, அவனை தன்னை முதலீடு முதலாகக் கண்டு
காதல் கொண்ட காலத்தில், அவனை தன்பரால் கொண்டிருந்த

² குறுந்தூரகை : 309. உறையூர்ச் சல்லியன்குமாரன்
எவ்வேள்ளாக்கள்-தோழில் புரியும் உழவர்; முடிமார்-
முடித்தற் பொருட்டு; நீடின-நீண்ட; பெயர்ந்து-நீங்கி;
பெயர்த்தும்-மீண்டும்; கடிந்த-களைந்து நீக்கப்பெற்ற;
செறுவில்-வயலில்; வல்லாமாரு-வன்மை இல்லாமையால்;
வல்லாமாறு நெய்தல் அனையேம் என மாற்று,

அன்பின் பெருமை அவள் நினைவிற்கு வந்தது. அன்று, அவள், தந்தை நாட்டில் வாழ்ந்திருந்தாள். அந்த ஊருக்கும், இன்று வாழும் இளைஞ் ஊருக்கும் இடையே எவ்வளவோ தொலைவு; பல மலைகளையும், பல காடுகளையும் இடையிலே கொண்டு நனி மிக நீண்டிருந்தது அவ்வழி; வழி நீண்டுள்ளதே என்பதை நினைத்துப் பாராமல், மலைகளைக் கடந்தும், காடுகளின் ஊடே நுழைந்தும், காட்டாறுகளை நீந்தியும் செல்ல வேண்டுமே என எண்ணிக் கலங்காமல் இடைவழியில் உண்டாம் இடையறு கண்டு அஞ்சாமல், இரவென்றும் பகலென்றும் பாராமல வந்து, தன்னைக் கண்ட அவள் அன்பின் பெருமை அவள் நினைவிற்கு வந்தது. அன்று அத்தனை இடையறுகள் இருக்கவும், அவற்றையெல்லாம் மதியாது வந்து எப்பொழுதும் தன்னையே சுற்றிச்சுற்றி வளைய வந்து கொண்டிருந்தவன் இன்று தன்னை அறவே மறந்து திரிவதை, அன்று அவள் காட்டிய அன்பு இன்று இல்லாமையை எண்ணி நெடு முச்செறிந்தாள். அவள் கண்கள் ஆரூப்புப் பெருகின. அன்று அவள் காட்டிய பேரன்பையும், இன்று அவள்பால் காணலாம் அன்பின்மையையும் அறிந்த தோழி, “அவன் அன்பு குறைந்திலது; அவன்பால் நீயும் அன்புடையே; ஆகவே அவனை ஏற்றுக்கொள்” எனக் கூறுகின்றனனே; என்னே இவள் பேறுதலை! என எண்ணிற்று அவள் நெஞ்சு.

வாயில் வேண்டி நிற்கும் தோழியின் முத்தை நோக்கி ஞனி; “தோழி! அவர்பால் நான் அன்பு கொண்டிருந்தது உண்மை; அது பண்டு; இன்று அது அழிந்துவிட்டது. தோழி! இன்று நாங்கள் இருவரும் ஒரு மனையில் வாழ்கிறோம். எங்கள் இருவர்க்கும் இடையே இருந்து, ஒருவரையொருவர் காணவொட்டாது தடுப்பவர் எவரும் இல்லை; அவரும் நானும் ஓர் ஊரிலே வாழ்கிறோம்; களவுக் காலம்போல் மலைகள் இடையிட்டுக் கிடக்கும் தொலை நாடுகளுக்குப் போய்விடவில்லை; காடுகள் இடையிட்டுக் கிடப்பதால் ஒன்று ஒன்றிற்குப் புலனுகாத வெளியூரில் சென்று

வாழ்வில்லை; இந்த ஊரிலேயே வாழ்கிறார்; இத்துணை அண்ணமயில் வாழ்ந்தும், அவர் என்னைக்கண்டு எத்தனையோ நாட்கள் ஆயின. ஒரேவொருகால் கண்டு, அவரை நானே அனுசினும், தவவொழுக்கம் மேற்கொண்டு தூய்மையுற்றுக் கிடக்கும் பெரியோர்கள் தம்மை நெருங்கிய விடத்து, தகாவொழுக்கத் தால் தூய்மை கெட்டுத் திரிபவர், அப்பெரி யோர்களின் தூய்மையையும், தங்கள் தூய்மை கெட்ட தன்மையையும் நினைந்து, தங்களை அவர்கள் அனுகுவதற்கு அஞ்சி, அவர்கள் அனுசினும் தாங்களாகவே அவரின் விலகி அப்பாற் செல்வதுபோல், அவர் என்னை விடுத்து அகன்று அகஸ்ரு வாழ்கிறார்; தோழி! அவருக்கு என்பால் அன்பு குறைந்துவிட்டது; பண்டு, பேரவீபு காட்டினர்; அதனால் நானும் அவர்பால் தலையாய அன்பு காட்டினேன்; இன்று அவருக்கு என்பால் அன்பு அறவே இல்லை; இந்திலையில் அவர் பால் அன்பு கொள்ள என்றாலும் எவ்வாறு இசையுட்” எனக்கூறி அவள் வேண்டுகொளை மறுத்துவிட்டாள். மறுத்த தோடு, தனக்குத் தவவொழுக்கம் மேற்கொண்ட பெரியோரையும், இளைஞருக்கு ஒழுக்கம் கெட்ட சிறியோரையும் உவமை கூறும் முகத்தான் இளைஞர் ஒழுக்கக்கேட்டைக் குறிப்பால் கண்டிக்கவும் துணிந்தது அவள் உள்ளம்.

“மலையிடை இட்ட நாட்டரும் அல்லர்;
மரம் தலை தோன்று ஊரரும் அல்லர்;
கண்ணிற் காளை நண்ணுவழி இருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஒரீ ஒழுகும் என்னைக்குப்
பரியவென்; மன்யான்; பண்டு ஒருகாலே.”

a குறுந்தொகை 203. நெடும்பலவியதிதானார்.

நண்ணுவழி-அண்மையில்; கடவுள்-முனிவரி; ஒரீ இ-நீங்கி; என்னை-என் தலைவன்; பரியவென்-அன்பு-கொண்டிருந்தேன்; மன்-அது இப்போது ஏழிந்தது.

நீயாசியர் என்கணவனை :

“தோழி அவர்பால் பேரன்பு கொண்டிருந்தென்; அது ஒரு காலத்தில். இன்று அது இல்லை” என அப்பெண் கறியது கணவனியால் அன்பின்மையால் அன்று, அவனு தன்கே மறந்து திரிகின்றனனே என்ற வெறுப்புணர்ச்சியால் என்பதை அறிந்தவள் அத் தோழியாதவின், “கணவனை வந்து வாயிற்கண் நிற்கின்றன்; அவன் குற்றம் கடிந்து ஏற்றுக்கொள்வது உண்கடன்” என்றதன் அறிவுரையை ஏற்க மறுத்தவள், அவனே நேரில் செல்வனுயின் ஏற்றுக் கொள்வள் எனத் துணிந்தாள். அதனால் அவனை விடுத்து இளைஞர்பால் சென்று “அண்ப! நினீ மனோவி என் வேண்டு கோளை மறுத்துவிட்டாள்; என்றாலும், உண்ணே நேரிற காணின் அவள் சிந்தை குளிர்ந்துவிடும்; ஆகவே நீயே சென்று காண்க” எனக்கூறி இளைஞர், அப்பெண்ணின்பால் அனுப்பினான். அவனும் அவ்வாறே சென்று, அவள்ருள் நின்றன்.

வந்து நிற்பானைக் கண்டாள் அப்பெண்; அவ்வளவே, அவனிபால் அவள் கொண்டிருந்த கோபம் அவ்வளவும் அறவே மறைந்துவிட்டது. அவன் செய்த குற்றம் கொடுமை அவ்வளவுவையும் மறந்துவிட்டாள். அவன் செய்த கொடுமை களுள் எதுவும், அவள் மனத்திரையில் எழவில்லை. தன்னை மறந்து திரிந்தது, பரததையர் உறவு கொண்டு வாழ்ந்தது, அதனால் இரவு பகலாகத் தான் துயர் உற்றுக் கிடந்தது இவற்றுள் எதையும் அவள் எண்ணிப்பாரத்தில்லை. மராடு, அவன் பெருமை, பேரழகு, அவன் தன்பால் கொண்டுள்ள பேரன்பு, அப்பேரன்புத் தொடர்பால் தோன்றும் பேரின்பம் ஆகிய இவையே அவள் அகத்தில் நிறைந்து வழிந்தன. அதனால், வந்தால் தன் வான் துயர் காட்டி வாய் வளிக்குமளவும் வசைபாடி விரட்டத் துணிந்து அவன் வருகையை எதிர் நோக்கியிருந்தவள், வாய்ணைத்துப் போன்று. அவன் உருவும் அவள் கண்ணிற் பட்டவுடனே அவள் அகம் மலர்ந்து விட்டது; அவ்வகமலரீச்சி முகத்தின் வழிக் காட்சி அளிக்க எதிர்சென்று வணங்கி வரவேற்றருள்.

இருவரும் பள்ளிபுக்கனர்; இருவர் வேட்கையும் ஒருவாறு தீர்ந்தது. வேட்கை தீர்ந்த அவள் உள்ளத்தில், அறிவு மீண்டும் ஆட்சிப்பீடும் ஏறிக்கொண்டது. அதனால் அவள் செய்த குற்றம் அவள் நினைவிற்கு வந்தது. குற்றம் புறிதாரைக் கொடுமை செய்யாது விடுதல் கொடுக்கோலாட்சிக்குக் காலகோள்விழா எடுத்தல் போன்றதாம் என்றது அறிவு. அதனால் ஒழுக்க வரம்புமிறிப் அவள் கொடுன் செயலையும், அதனால்தான் உற்ற துயரையும் அவனுக்கு எடுத்துக்காட்டி, அத்தகைய கேடு இனியும் நேராவாறு நினைவு காப்பாராக என்பதை அவனுக்கு அறிவுறுத்தல் வேண்டும் என விரும்பினார். விரும்பியவள், தான் செய்த குற்றத்தை எண்ணி இயல்பாகவே வருந்தியிருக்கும் அவள் உள்ளம், அக்குற்றத்தைப் பிறர் எடுத்துக்காட்டி இடித்துரைத்த வழி மேலும் துயர் உறும் என அறிந்து, அறிவுறுக்க விரும்பிய அறிவுரையை, அவள் உள்ளம் நோக்கவாறு, பண்டத் தொழிகளால் இனிமையுறுக் கூற விரும்பினார்.

“உலகில், உயர்ந்த பண்புகளில்-மக்கட் பிறவிக்கு உரிய என விதித்த ஒழுக்க நெறிகளில்-வழுவாது நிற்கும் ஒரு கிலா வாழ்வதினுலேயே உலகியல் நடைபெறுகிறது. அவ்வொரு கிலரும் ஆவ்வொருக்க வரம்பை மீறி வழுக்கிவிடுவராயின், டிலகியல், அழிந்துவிடும். அதைப்போல் உள்ள அண்புத்தனை எண்ணை வளைத்துக் கிடப்பதினுலேயே நான் வாழ்கிறேன். அத்தனை சிறிது அறுந்துவிட்டனும் நான் வாழ்விழந்து போய் விடுவேன்” எனக் கூற விரும்பினார். ஆனால் சொல்லும் முறை கற்ற அவள் நல் உள்ளம் அதை அவ்வாறே கூருது, நீலமணியின் நிறத்தைத் தோற்கடிக்குமாறு கறுத்துத் தோன்றும் கடல் நிரையும், கடற்கரையில் மலர்ந்து மணக்கும் கழிமுள்ளிச் செடியையும் கொண்ட ஆவன் நாட்டு வளத்தை நாவாரப் பாராட்டி அப்பாராட்டின் வழியே, “அண்ப! கடல் நீர் தன் எல்லைக்குள் நினை பெயராது நிற்பதி ஞலேயே அது ஆழம் மிக்கு ஆழகிய நீல நிறம் பெற்றுப் பாராட்டப்பெறுகிறது. அதனாலேயே அதன் கரையில்

கழிமுள்ளிச் செடிகளும் மலர்ந்து மணம் நாறுகின்றன. மாருகக், கடல் நீர் தன் எல்லை கடந்து கரையேநாக்கிப் பாய்ந்துவிடுமாயின், அதன் நீல நிறமும் நில்லாது மறைந்து போம்; கடல் நீர் எனும் பெயரும் அதற்கு இல்லாகிவிடும்; கரையையோ, அக்கரையில் கழிமுள்ளிச் செடியையோ கரண்பதும் இல்லாகிவிடுப்; அதைப்போலவே, நீ நின் ஒழுக்க வரம்பை மதியாது போனால் நீயும் மாண்பிழந்து போவாய்; நானும் மாண்டு போவேன்” என்பதைச் சூறுமல் கூறி அறி வருத்தினால்.

இவ்வாறு குறிப்பு மொழிகளால் கணவன் குற்றங்களை எடுத்துக் காட்டி இடத்துரைத்தவள், அவன் உள்ளாம் பிற பரததையர் போலும் பிறமகளிர் பின்சென்று திரிந்ததையும் அவருள் சிறந்தாள் ஒருத்தியை மணக்கத்துணியுமளவு அவன் உள்ளாம் அறிவிழந்து போனதையும், அந்நிலையிலும், அவன் அன்பு ஒன்றையே நம்பித் தூண் உயிர் வாழ்ந்திருந்த உயர் கையும் எடுத்துக் கூறி இடத்துரைக்க விரும்பினா.

அதனால், அவன் நாட்டு நல்லைப் பாராட்டியவன், மீண்டும் சொல்லெடுத்து, “அன்ப! நானும் நீயும் ஒருவரையொருவர் நேரில் எண்டு காதல் கொண்டு வாழ்கிறோம் இப்பிறப்பில். இப்பிறப்பிலேயே ‘பெண்ணே! நினைன் இனமைப் பொழுதும் பரியேன்; பிரியின் உயிர் தரியேன்; அறஞ் அல்லாதன செய்த அறக் கொடியளனும் ஆவேன்’ என் ஆணையிட்டு என் அன்பைக் கொள்ளை கொண்ட இப்பிறவியிடலதீய நீ பிற மகளிர்க்கு மணவாளனுக்கும் மனந் துணிந்து விட்டன. உன் உள்ளாம் பிற மகளிர்க்கு இடம் அளித்து விட்டது அன்பா அத்தகைய தவற்றினை என்பால் காண்பது இயலாது; இப்பிறவியில் மட்டும் அன்று; நின் கொடுமையால் நெடிது வாழுமாட்டாது மாண்டு மறுபையுற்றார்—அது உறுதி. அம்மறுபையிலும் என் மனநிலை மாருது. என் மனம் அம்மறுபையிலும் உண்ணையே என் கணவனுக்கை கொள்ளுப்; உண்ணைத் தவிர்த்து வேறு எத்தகையவர்களும் அது இடம் தராது. இது உறுதி அன்ப! இப்பிறவியில் நீ தவறிவிட்டாய்; அத்தவற்றினை நினைந்து வருந்தி வாழ்விழக்

கவும் குணிந்துவிட்டது என் உள்ளம். இப்பிறவியில் மெற முடியாத ஒன்றை, அது வரும் பிறவியிலாயினும் பெற ரூப பேரின்பம் பெற விரும்புகிறது; அது வாய்க்க நீ அருள் புரிவாயாக; இப்பிறவியில் பிழை புரிந்ததுவேபால், வரும் பிறவியிலும் புரிந்துவிடாது அப்பிறவியிலாவது நீ, என் ஒருத்திக்கே கணவனுக வந்து வாய்ப்பாயா; அபை! கணவனுக வந்து வாய்ப்பது மட்டும் போதாது; சருத் தொருமித்த கணவனுகவும் வேண்டும்; உன் உள்ளத்தில் இடம் பெறுவாள்-உன் நெஞ்சைத் தலைக்கே உரித்தாகப் பெறுவாள்-நான் ஒருத்தியே ஆதல் வேண்டுப்; அத்தகைய பெரும்பெறு எனக்கு வாய்க்குமாறு நீ பேரருள் புரிதல் வேண்டும்' என வேண்டிக்கொள்ளும் முசுத்தான் அவன் செய்த பெரும் பிழையையும், கணவன் தவறிஞ்சி என அறிந்தும் அவன் அன்பைப் பெறத்துடிக்கும் தன் உள்ளத் திஸ் பேரோழுக்க நிலையையும் தெளிவாக உணர்த்தி அவனைத் தெருட்டினால்.

தவறு செய்த தன் மகனைக் கடுஞ்சிசால் வழங்கிக் கண் டித்து நல்லோன் ஆக்குவதைத் தன் தலையாய கடமை யாகக் கொண்ட தாய்போல், கணவன் தவற்றினை, அவன் உள்ளம் உணர்ந்து திருந்துமாறு அன்பு கலந்து வன்சிசால்

"அனில் பல் லன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மனிக் கேழ் அன்ன மாநிர்ச் சேர்ப்பு!
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் என் கணவனை;
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே." ^a

^a குறுந்தொகை: 49. அம்முவனுரீ.

கொங்கு-மகரந்தம்; முண்டகம்-முள்ளிச்செடி; மனிநீலமணி; கேழ்-நிறம்; மாநிர் - சடல்; சேர்ப்பு - கடற்கரைத் தலைவ. ஆகியர் - ஆகுச; நேர்பவள் - ஒத்தவள்; நீ என் கணவனே ஆகுச! நெஞ்சு நேர்பவள் யானே ஆகுச என ஏகாரத்தை சரிடத்தும் கொண்டு கூட்குக,

கவும் துணிந்துவிட்டது என் உள்ளம். இப்பிறவியில் பெற முடியாத ஒன்றை, அது வரும் பிறவியிலாயினும் பெற நூப் பேரின்பம் பெற விரும்புகிறது; அது வாய்க்க நீ அருள் புரிவாயாக; இப்பிறவியில் பிழை புரிந்ததுபோல், வரும் பிறவியிலும் புரிந்துவிடாது அப்பிறவியிலாவது நீ, என் ஒருத்திக்கே கணவனுக வந்து வாய்ப்பாயா; அபை! கணவனுக வந்து வாய்ப்பது மட்டும் போதாது; சுருத் தொருமித்த கணவனுகவும் வேண்டும்; உன் உள்ளத்தில் இடம் பெறுவாள்-உன் நெஞ்சைத் தளைக்கே உரித்தாகப் பெறுவாள்-நான் ஒருத்தியே ஆதல் வேண்டும்; அத்தகைய பெரும்பேறு எனக்கு வாய்க்குமாறு நீ பேரருள் புரிதல் வேண்டும்” என வேண்டிக்கொள்ளும் முத்தான் அன்ன செய்த பெரும் பிழையையும், கணவன் தவறினான் என அறிந்தும் அவன் அன்பைப் பெற்றிதுடிக்கும் தன் உள்ளத் தின் பேரொழுக்க நிலையையும் தெளிவாக உணர்த்தி அவனைத் தெருட்டினான்.

தவறு செய்த தன் மகனைக் கடுஞ்சிசொல் வழங்கிக் கண்டித்து நல்லோன் ஆக்குவதைத் தன் தலையாய கடமையாகக் கொண்ட தாய்போல், கணவன் தவற்றினே, அவன் உள்ளாம் உணர்ந்து திருந்துமாறு அன்பு கலந்த வணிசொல்

“அனில் பல் லன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக் கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்பு!
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் என் கணவனை;
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளோ.”^a

^a குறுந்தொகை: 49. அம்முவனார்.

கொங்கு-மகரந்தம்; முண்டகம்-முள்ளிச்செடி; மணிநீலமணி; கேழ்-நிறம்; மாநீர் - சடல்; சேர்ப்பு - கடற் கரைத் தலைவ. ஆகியர் - ஆகுச; நேர்பவள் - ஒத்தவள்; நீ என் கணவனே ஆகுக; நெஞ்சு நேர்பவள் யானே ஆகுக என ஏகாரத்தை சரிடத்தும் கொண்டு கூட்டுக,

பாக அண்டதுகிகொண்டிருப்பதால் அக்கணவளி முள்ளிலையில் சென்று நிற்க அஞ்சிற்று. அதனால் அவன் பறத்தே சென்றார்; இன்ப உணர்வைத் தட்டி ஏழுப்புங்களு அவன் தோனைத் தழுவி நின்றார். அந்நிலையில் அவர்கள் மெய்மறந்து போயினர்.

கணவனும் மனைவியும் நிலாமுற்றத்திற்குச் சென்றார்கள் என்பதை அறியாமையாலோ, அங்கது அறிந்தும், ஆங்கு அவரிக்கு ஆற்ற வேண்டிய சில பள்ளிகள் இருந்தமையாலோ, ஆங்கு வந்த தோழியும், அவனைத் தொடர்ந்து வந்த பாணனும் அவ்வினைபக் காட்சியைக் கண்டனர். “பிழை புரிந்த கணவன் தன் பிழையுணர்ந்துகொண்டால்; ஆகவே அவன் பிழை பொறுத்து ஏற்றுக்கொள்வதே பண்புடையையாம்” எனத் தாங்கள் பல்கால அறிவுரை கூறவும் ஏற்றுக்கொள்ள மறுத்து மனத்துயரில் மூழ்சிக் கிடந்துவன், இன்று இளைஞரைத் தழுவி நிற்கும் இச்காட்சியை என்னொன்போம்; இத்தகைய பேரன்புடையாளைப் பிரியத் துணிந்த வன் வெள்ளுக்கு வாய்த்தவன் இவன், இப்பொதாவது தன் பிழை ஒழிந்து வந்து சேரிந்தனனே; செல்விருவரும் பண்டுபோல் மீண்டும் இன்புற்று வாழும் இவ்வினைபக் காட்சியைக் காண நம் உள்ளம் எவ்வளவு தடித்தது; நாம் அதற்கு எத்துணைப் பாடுபட்டோம்; அது இன்று வாய்த்தது; பண்புமிக்க பெரு வாழ்வு பெற்றுவிட்டனர் இவர்கள்; வாழ்க இவ்வினையைச் சூழ நிலை” எனத் தம உள்ளம் வாழ்த்த, விழித்த விழி இமைக்காது சிறிது இருந்து நோக்கி இன்புற்றனர்.

“கண்டிசின் பாணி! பண்புடைத்து அம்ம;
மாலை விரிந்த பசுவெண் ணிலவில்,
குறுங்கால் கட்டில் நறும் பூஞ்சேக்கைப்
பள்ளி யானையின் உயிர்த்தனன், நகையின்
புதல்வன் தழீ வியினன் விறலவன்;
புதல்வனிதாய் அவன்புறம் கவை இயின்னோ” a

a குறுந்தொகை : 359. பேயனூர்,

புகழ் நானுவார் பழிக்கப் பொறுப்போ?

காதலனும் காதலியும் மகிழ்ந்து நிற்கும் அக்காட்சியைக் கண்டு, கணவன் பிழையே புரியினாலும், அவனைக் காட்டித் துரைத் துக்கலங்கவிடாது கட்டித் தழுவும் அவன் கற்றின் கடவுள்டன்மையை உணர்ந்து அத்தோழி மகிழ்ந்தாள். மகிழ்ந்து, அப்பெண்ணின் திறம் கண்டு மகிழ்ந்தவாறே மீண்டும் அதிதோழி உள்ளாம். ‘பாரத்தவர் அனைவரும் வீயந்து பாராட்டிய என் பேரழகைப் பாழாக்கியவன்; இறுாச் செறித்த என்கைவளைகள் தாடுமே கழனிறு ஒடுமாறு என் தோன்களை மொலி வித்தவன்’ என்றெல்லாம் சணவனின் கொடுமை கூறிச் சுன்னீர்க்கிட்டுக் கலங்கி அழுத இயன்—‘நயந்து மணந்து கொண்டவளை நலியப் பண்ணிய நனிமிகள் கொடியோன்று இவனை நாடு, இவன் கொடுமையால் நலம் இழந்து அறிந்துகிட்டில்லையே! மலை வளாம் போலும் பல்வகை வளங்கள் அவன் நாட்டிலும் மண்டிக் கிடக்கின்றனவே! என்னே இவ்வியற்றைகயின் இயல்பு!’ என அவனைப் பழுவி தூற்றிக் கிடந்த இவன்—‘பரத்தைப்பால் கொண்ட புதிய உ.ஏ.வி புதித்துப் போய்ப் பழையபடியே மீண்டும் இவனை வரும் நிகை ஒருங்கால் வாய்க்குமாயின், வருவான் முத்தையும் பாசௌன்; எந்த வழியே திரும்பிச் செல்லுமாறு துரத்தியடிப்போன்’ என்றெல்லாம் வஞ்சினம் உரைத்த இவன் கணவனைச் சுன்ட்டுமீமகன் ஓளி காட்ட, முகம் மலர எதிர் சென்று வர வேற்றுவாயிலித்து நிற்கும் நிலையை என்னொடிபது” என எண்ணின்னீ வியப்புக் கடவுளில் வீழ்ந்தது. “என்ன பென் இயன்; இத்தகையானாகுக்கு ஏன் அத்தனை வீருப்பா? நான் அப்போது கூறிய ஆறுதல் உரை எதையும் ஏற்க மஹுத்தனாலோ; அறிவுரை வழங்கி அடங்கவிருக்குமாறு கூறிய என்னை அடிக்கு

கண்டிசின்-நான்பாயாக; சேக்கை-படுக்கை; உயிர்த்தனை-பெருமூசை விட்டான்; நசையின்-விருப்பத்தால்; விறவன்-வெற்றிச் செல்வம் மிக்கவன்; உலையினால் தழுவினால்,

'அறியாதவள், காதல் நோயின் கொடுமையைக் காணுத வள்' என்றெல்லாம் பழித்தாளே. அப்போது அத்துணை வெறுப்புள்ளம் கொண்டு விளங்கியவள், வந்து கணவன் முன் நின்று அவன் கொடுமையை எடுத்துக்கூற ஒரு முறையாவது வாய் திறக்க வேண்டுமே; அதுதானே இல்லை. ஆகட்டும் காரணியில், அவள் இருவகை ஒழுக்கத்தையும் எடுத்துக் கூறி என்னி நகையாடுவேன்' என்ற எண்ணங்கள் எழு இறங்கிச் சென்றால்.

பொழுது புரீந்தது; கணவன் மீண்டு வந்து விட்டான் என்ற இன்ப நினைவுகளால் எழுந்த அகமலர்ச்சியால் பெற்ற முசுப்பொலி வீவாடு மனைப்புறத்தே வந்து நின்ற அப்பெண் ணைத்தேராழி அணுகினால், "பெண்ணே பரத்தையர் உறவால் ஒழுக்கங் கெட்டுத் திரிந்துவன் உன் கணவன்; அந்தினை வால் நீ உடலும் உள்ளமும் நனியிக்குத் தளர்ந்துவிட்டாய் என அறிந்தும், வந்து அண்டுகாட்ட நினையாது அப்பரத்தையர், இஷ்பத்திழலையே அறிவு மயங்கி வீழ்ந்து கிடந்த வனி உன் கணவன்; அத்தகைய கொடியவனான இவன், இன்று வந்தால், வந்தவரை வாயிற் புறத்திலேயே நிற்க வைத்து, வழுக்கி வீழ்ந்த அவனை ஒழிக்க கேட்டை ஊரார் அறியப் பண்ணி அவனை அலைக்கழிக்க வேண்டாவோ! அவனை வாயிற் புறத்தில் கண்டாயோ இல்லையோ, இன்முடம் காட்டி அவனை வரவேற்று வழிபாடாற்ற முற்பட்டுவிட்டனயே; அவன் கொடுமை குறித்த வார்த்தை ஒன்றுகூட வெளிப்பட்டிலதே; என்னே உன் பேதைமை!" எனக் கூறி என்னி நகையாடினால்:

என்னிக் கூறிய தோழியின் சோற்களைக் கேட்டாள் அப்பெண்; ஆனால் அதுகுறித்து அவள் சிறிதும் கவலை கொண்டில்லன். கணவன் தகாதவொழுக்கம் கண்டு தன் ணினும் மிகுதியாகக் கலந்தியவள் இத் தோழி; அவன் ஆவ் வெர்முக்கக்கேட்டினின்றும் மீளத் தண்ணால் ஆன அனைத்தை யும் செய்து தோற்றுச் சோர்ந்தவள் இவள்; அதனால்தான் உற்றுயரைத் தண்ணாலுடே ஒருங்கிருந்து அடைந்தவள்; தன்

துயர் தீர்த்துத் தன்னை வாழ்விக்கும் வழிகாண மாட்டானேம் யால் விழிந்தீர் சோர வருந்தியவன்; அதனால் இளைஞைப் பழிக்கவும், அவன் கொடுமை கண்டு நானுது அவனை ஏற்றுக் கொண்ட தன்னைக் கடிந்துரைக்கவும் இவனுக்கு உரிமை உண்டு என உணர்ந்ததால், அப்பெண் வனி சொல் வழங்கிய அத்தோழிபால் சினங்கொண்டில்லன். அதனால், தன்னைக் கடிந்துரைத்த தோழியை அன்றோடு தமுவிக்கொண்டாள், “தோழி! என்குறியாமை கண்டு வருந்ததாதே; என் காதலனை உள்ளம் எத்துணை மென்னமொய்ந்தது என்பதை நீ அறியாய்; அதை அறிவேன்; சான்றுண்மைக்கு ஒர் எடுத்துக்காட்டாக விளங்கும் அவர் சிறந்த உள்ளம், தன்னைப் பிறர் பாராட்டக் காணின், அப்பாராட்டுரை அவர் வாயிலின்றும் வெளிப் படுவதற்கு முன்பே நானித் தலை கவிழ்ந்துவிடும். அத்துணை மென்னமை வாய்ந்தது அவர் நல் உள்ளம். என்னை ஊரும் உவகமும் ஒருங்கே பாராட்டாதா என எவரும் விரும்பும் இயல்புடையதாய் பாரட்டினைக் கேட்கவும் நானுவர் என்றால், அவரை, அவர் முன்னர், அவரை மணந்து கொண்ட மனைவியே பழிதாற்றுவளாயின், அவ்வுள்ளம் உடைந்து, அவர் உயிரிழந்து போகாரோ? தோழி! இந்திலையை ஆராய்ந்து பார்; என்பால் கொண்ட அணியின் மிகுதியால் நீ அதை எண்ணிப் பார்த்திலை; அதனால் அது உணக்குப் புலனுக வில்லை; அதை நான் உணர்த்திருந்ததினுலேயே, அத்தில் துயர் துடிக்கினும், முகம் மலர வரவேற்றுப் புகழுந்து பாராட்டிப் போன்றும் அளித்துதன். ஆகவே, என்செயல் கண்டு என்னி நகையாடுவதோ, என் அறியாமை கண்டு வருந்துவதோ வேண்டாம்; என் கற்பு நெறி வாழ், வாழ்த்தி வழித்துணை புரியாயாக” என வேண்டிக்கொண்டாள். அவனும் வாழ்த்தினால்! அவர்கள் வாழ்க்கையும் வனப்பும் வளமும் பெற்று விளங்கிற்று. வாழ்க அவர் வளமர் வாழ்க்கை.

“நெடுய தீரண்ட தோள்வனை குருகிழ்த்த
கொடியடி ஆசிய குஸ்ருகெழு நாடன்

வருவதோர் காலை இன்முகம் திரியாது
 கடவுட் கற்பி அவன் எதிர் பேணி,
 மடவை; மங்ற; நீ எனக் கடவுபு
 துனியல்; வாழி தோழி! சான்றேர்
 புகழும் முன் னர் நானுப
 பழியாங்கு நல்பவோ? கானுங்காலே.”^a

^a குறுந்தொகை : 252. கிடங்கிற்குலபதி நக்கணைனார்.

ஞெசிம்த் த-கழுலப்பண்ணிய; குண்றுகெழு-மலைவளம்
 பொருந்திய; கற்பிஸ- கற்பினால்; மன்ற-உறுதியாக; கடவுடு-
 கடுஞ்சிசால் கூறி; துனியல் - வருந்தாடுத; நல்பவோ;
 பொறுப்பரோ? கானுங்கால்-ஆராய்ந்து நோக்கினால்.

(முற்றும்)